

“நும்மொழியின் கான்ற சிறப்பைத் தமிழ் மக்களே,
இன் இனியே, முழுவதும் உணர்மன்.”

யாழ்ந்தர் (அஃதாவது “எழில் நகரம்”) ஆகிய
ஈழத்தமிழ்நாட்டின் தலைப்பட்டினத்தின்
புளிதர் பத்திரிசியார் கலாசாலையின் பேராசிரியரும்
துய்ப்பளைக் கலாநிதியுமான

ஹ. கி. தாவீதுடிகள்

இயற்றிய

“ஸீலா காதை”

அன்றேல்

சோற்பிறப்பு—ஓப்பியல் தமிழ் அகராதி

இஃது ஒரு தமிழ்நாட்டின் வண்ணம் இயற்றப்பொறுது.

முதலாம் பாகம், 1970.

An Etymological and Comparative
Lexicon of the Tamil Language,

Composed in the manner of a detective story,

by

Rev. Fr. H. S. David,

B. A. (Honours, 1st. Class) History, M. A. (Sanskrit) and Ph. D. (Tamil);
for 31 Years Professor of Tamil, Sanskrit, Latin, History, Geography
and Government at St. Patrick's College, Yaalzhnakar; and now research
scholar at St. Mary's Church, Thumpalai, Point-Pedro, Ceylon.

494-8113

தாக்த

Part 1, 1970.



494.8113
SNSP

"To the fond memory of Mr. Abrahampillai David, Teacher at St. Patrick's College, Yaalzhnakar, from 1902 to 1938, and my teacher too there from 1913 to 1924, and to the grateful remembrance of the sunshine of knowledge that he always diffused at home, this volume of the Lexicon is dedicated.

Table of Contents : உள்ளுறை

| | பக்கம் |
|--|--------|
| ஆங்கில முகவுரை (Foreword) | i |
| முன் அணிகளாய இற்றுஞரகள் | iv |
| அணிந்துரைகள் | v |
| பிழை திருத்தம் | viii |
| ஆரம்ப குறிப்புகள் | ix |
| வினாக்களுக்கு விடை | x |
| விசேஷ நன்றியுரைகள் | xii |
| | |
| சொற்பிறப்பு-ஓப்பியல் தமிழ் அகராதி : What it is about | 1 |
| சுராசிரியர்களின்; விசேஷமாய் தாலீதடிகளின் முகவுரை. | 2 |
| தோற்றுவாய் : “எத்துமொலோகீ” or Etymology elucidated. | 9 |
| 1-ம் அத்தியாயம் : ஆரியமும் திராவிடமும் ... | 9 |
| (அ) இந்தோ—ஆரிய மொழிகள் திராவிடத்தினின்று கடன் வாங்கியமை | 9 |
| (ஆ) தமிழ்மொழி ஆரிய மொழிகளினின்று கடன் வாங்கியமை. | 23 |
| (இ) இவ்விணைப்பிற்கு ஒப்பு நோக்கு : சுமேரியமும் அக்காதியமும் இனிதே இணந்தமை | 28 |
| 2-ம் அத்தியாயம் : சில திராவிடப் பகுதிகளின் ஆராய்ச்சி | 30 |
| “லீலா காதையின்” ஆரம்பம் : “ல்” சுற்று ஓரசைப்பதங்கள் : | 32 |
| 1-ம் பகுதி : “ல்”>ஒன்று, ஒற்று, ஒன்றூர்—இவைபோன்றவை. | 32 |
| 2-ம் „ “கல்”>கஸ்வி, கலை, கற்பு, கற்பனை—இவைபோன்றவை | 33 |
| 3-ம் „ “கால்”>காலம், காலை, காற்று, காறும்—இவைபோன்றவை | 33 |
| 4-ம் „ “கொல்”=கமேரிய“குல்”>தமிழ்“குற்று”. ஒப்பிடுக இலத்தின் “கொலோ, குல்ததும்”=to cultivate by cutting down trees See Part II of this work. | 35 |
| 5-ம் „ “சால்”>சான்டேர், சான்ற, சால>சமஸ்கிருத வி-சாலம்; இங்ஙனமே, அநேக சுமேரிய, செமித்திய பதங்கள் திராவிட “சால்” என்பதுடன் புணர்வதை வியப்படுத்த நோக்குக. | 33 |
| 6-ம் பகுதி : “சில்”, தொல்திராவிடத்தில் “கீழ்” அன்றேல் “கில்” | 39 |
| Linguistics : 1, earlier long vowels get shortened later: நீழல்>நிழல் | 41 |
| „ 2, (comparative) “el, il, illa, ilaku,” al+illaahu>allaahu (God) | 42 |
| „ 3, (general) : பொது ஆராய்ச்சி : “சால், ஏல், எல், இலகு, இலங்கு” and their cognates in திராவிடம், சுமேரியம், செமித்தியம் ஆரியம் | 46 |
| 7-ம் பகுதி : “நால்” > sk. naanaa. ஸ் (elegant) > லு (colloquial Tamil) | 46-48 |
| Revision of “cil” and comparison of O Drav: “hil” with “ginuu”, Sum, | 49 |
| Old Sumerian “kin” > “kin or gin” in later Sum. O Drav. “kil”>“கில்” | 50 |
| 8-ம் பகுதி : “நில்” and its manifold derivatives in Tam. also in Sk. “nilaya”, | 51 |
| The old verb “un” or “um” which later serves as a particle in Tam. Telugu etc. | 54 |
| The elision of “m” Tam. “um” and similar elision on other tongues | 54 |
| The Dravidian origin of “nilayam” demonstrated, as against the supposed Sanskritic origin of the same, as hitherto believed in. | 58 |
| 9-ம் பகுதி : “பல் 1”=several and its manifold derivatives in Tam. | 58 |
| 10-ம் பகுதி : “பல் 2”=tooth > any catching device : hence பற்று, பன்று | 60 |



| | |
|---|----|
| 11-ம் பகுதி : “பால் 1” = milk: the real source of Sanskrit “baala” etc. | 62 |
| 12-ம் பகுதி : “பால் 2” = a division, share and உசு = to distribute, whence several words in Tam. and Sk. like ‘bhagavaan, bhaj’ etc. | 64 |
| 13-ம் பகுதி : “புல்” = grass etc. Hence flows out a copious stream of words denoting diverse types of fields, like புலம், புலங்கு, புனம், புறம், புறங்கு. Each of these by semantic changes denotes a variety of things, like sensation, intellectual perception, loneliness, aversion, disgust, grief, forest-glades as the fortress surrounding the royal palace whence Sk. puram | 68 |
| Likewise, “pul” is the source of several words in other tongues, like Urdu “pulao” (cf Tam. புலால் புலவு etc.) and even of Sk. “phal” etc. | 73 |
| Just as Drav. “molla” becomes Sk. “mallikaa”, so Drav. “pol” > Sk. “phal”. | 75 |
| 14-ம் பகுதி : “பொல் 1” = ஒளிர், பிரகாசி > பொலம், பொன் = gold பொற்மி. | 76 |
| “பொல் 1” > பொலி, பொலிவு; புலர், புலம் cf Assyrian “pnluggu” | 78 |
| “பொல் 2” = “pul” (in the sense of a trifle) = bad, evil, base: புலஸன் | 79 |
| Homonyms explained, sometimes having opposite senses. | 79 |
| 15-ம் பகுதி : “வல்/வால் 1” = strong, powerful: Indo-European comparisons Sk. has borrowed words in plenty from this Drav root-word | 80 |
| Linguistic notes on the above: தீற்சில குறிப்புகள் 1-7 | 82 |
| A bird's eye view treatment of the 13th. root, “புல்”, in order to illustrate the Dravidian rapid morphological and semantic changes as in Sumerian | 89 |
| The Sinhala Supplement: “val” in Sinh = வல் வள் in Tam. | 90 |
| The list of languages compared with Tam (1) Drav. (19) (2) I. E. (61) ... | 91 |
| N. B. The Uralian and Finno-Ugrian tongues (42) will be listed later on. | |

"COMPARATIVE LEXICON"

An Etymological and Comparative Lexicon of the Tamil Language by
Rev. S. Gnana Prakasar, O. M. I., and Rev. H. S. David, M. A., Ph. D.

This new Tamil - English - Tamil Lexicon is compiled on a philological and semantic basis. In it, all Tamil words are traced to their earliest forms extant in our ancient literature, and thence to their roots or most elementary linguistic forms. Thus, we are presenting a complete analysis of the Tamil Language in order to facilitate its study for all. A comparison is also instituted with the eighteen other Dravidian (sister) Languages, especially with the more important and cultivated South Indian Dravidian tongues, notably with Malayalam, Kannada and Telugu.

Another new feature is that parallels from the more important Indo - European Languages, from the so - called "Finno-Ugrian", "Uralian" or "Scythian" tongues of a vast area extending from Finland in Northern Europe to Mongolia in N. E. Asia, at times from the Assyrian and other Semitic tongues of Western Asia and especially from the newly discovered Hittite, Mitanni and Sumerian Languages, are shown for the first time with the aid of the clues obtained from Dravidian etymology, thus shedding a flood of light on the true origin of a large percentage of their words. As this is purely an Etymological Dictionary, planned out in the manner of Dr. Ernest Wasserzieher's "Ableitendes Wörterbuch der Deutschen Sprache" (=A Derivative Dictionary of the German tongue"), it will confine itself to the primary roots and secondary formations of Tamil and eliminate all compound words, which should be looked up in the Madras University Tamil Lexicon, just as in the parallel German instance, all compound words are referred to Karl Breul's Comprehensive German - English Dictionary, Cassel.

This is Part VII (the seventh Part) of this Lexicon: the six earlier parts were edited by Gnana-Prakasar between 1938 and 1946. This will be the first part of the second Volume. This is called a "Comparative Lexicon", as the words in Tamil are compared with those of more than a hundred languages in the groups afore-mentioned. The easy manner of the presentation of the material contained herein will help the beginners to understand and retain in their memory the Tamil words from their basic roots and in their inter connections. This is not merely a lexicon: it is likewise a manual on Dravidian linguistics, which chops off the deadwood of modern grammarians' errors. It also registers the oldest meanings of Drav. words in the most

ancient Tamil and Sumerian texts extant and thence traces their semantic changes to the present day. Thus "pulampu" = 1. the "neytal pul vayal" > 2. a solitary field > 3. loneliness, 82% of its occurrences in the சுமேரிய மொழி texts > 4. aversion, disgust, sadness, weeping, 18% of the case, as above - mentioned. Every meaning for every word discussed herein is corroborated by an old text. This method of treatment wipes out dullness from the mind and should make this a real detective story, welcome in every Tamilian home in Ceylon, India, Malaysia, the Fiji Isles, Guyana, Trinidad, Liberia, Nigeria, Kenya, S. Africa, Mauritius, the United Kingdom of Great Britain etc. in fact, anywhere.

J. D. Prince's "Materials for Sumerian Lexicon", Leipaig, 1905, has been my model as regards the lay out of my lexicon too. Unlike the Madras Lexicon or that of Fabricius, Winslow, Gnanaprakasar and others, neither mine or nor Prince's have employed columns as such, except on rare occasions and for special purposes. In their stead, the lines run through the half page, as is normal for magazines of this same size. This has given us ample scope to cite the ancient texts, line by line, as in the original. For, this lexicon cum grammar and linguistics, is also a "gaatha", காதை in Tamil, a piece of Literature or "Canto", as Lord Byron would have called it. Besides these four, it is also a detective Story.

It detects

- (a) the Sk. "stri" (=woman) changing into "tti" or "ccī" in Prakrit and in வன்னுத்தி and புல்லி;
- (b) Vedic Sk. itself taking over at least 75 Dravidian rootwords as early as 1,500 to 900 B. C. to enrich her own vocabulary;
- (c) In Tamil itself, words no longer employed but which are clearly behind (and underlying) the ones we use now, e. g. புடல் = "long", of Telugu "podalu" = "long", and "the long gourd" called புடல் or புடலங்காய். Likewise, the long புடவை, which is cut up into பூலை or செலை.
- (d) Another ancient word is தொள் = "a link", as a noun; "to link up" as a verb. This alone can explain a number of words, like தொட்டி, தொட்ட, தொள், the last as linking up the human trunk with the two arms; தொண்ட, as linking up the body with the head, internally; தொண்டு = 9, as at Malaipa 21 and Paripaa. 3:79, as

linking up the single digits, as 6,7,8 with the double digits 10,11,12; தொன்றுறு as linking up the double digits, as 60, 70, 80 with the treble digits 100 onwards; தொண்டிரம் as linking up the treble digits, as 600, 700, 800 with the quadruple digit, 1000, thus exhibiting the truly scientific and logical nature of Tamil, as well as of her parent, Dravidian, which comes into Telugu as “tonmidi” = “nine”.

- (e) Another detection of ours is the old verb “untu”, which according to Tolkaappiyam itself is interchangeable with “um”. In 1929, K. N. Sivaraja pillai B.A. Reader at the Madras University, wrote a booklet of 61 pages, entitled “உந்து என்னும் இடைச் சொற் பிரயோகம், அல்லது புதாவுற்றின் பழையம்”: price, annas 12 or 75 cents. Its worth is more than 75 rupees **intellectually**. Unfortunately he knew neither Sinhala or Sumerian: otherwise his sweep would have been wider and the intellectual worth of his consequent book would have been a thousand rupees. “Sinhala Mul Pota”, 1968, page 117, line 7, runs thus: “Pabaagee pa(i) duree [ஃடெரி] ma un ammaa kiivaa”. Here “un” is the relative participle of the verb meaning “to be”, equivalent to the verb of Tamil “இருந்து”, from இரு = “to be”, “to sit”, “to dwell”. The Sinhala “unna” preterite form denotes “was”, “were”, as every Sinhalese School boy knows. Prince: “Materials for a Sumerian Lexicon”, page 347 “umu-un” = “to dwell”. (PN. 24:3 “paay-unto”; 6 “tuunk-untu”; 9 “taruu-untu” = 16 “paay unto” and 25 more times in புதாவுறு. cf. Tol. Col. 292.

“உம் உந்து ஆகும் இடனும் ஆர் உண்டு”

With this background, the C. I. D. can start working. It reports back to the Headquarters that “n” has got lost and thus “போகுந்து” has become “போகுது”; while in another place it is “u” that has vanished, leaving us with “பூய்ந்து” for the old “பூயுந்து”.

- (f) Other reports are also flowing in. Like sexual changes, late in life, whereby Miss Mabel Thompson becomes Mr. Malcolm Thompson, Dravidian “m” may be transformed into “v”, as மண் = to cleanse, purify, refine, மாட்கிமைப் படுத்து, as “மாண் அவை மன உறுத்தும்” at நீதி நெறி விளக்கம் 4:3; or “மன நீரும் ஆகாது” at முத்தை 12:3, has been transformed into (ம>வ) வண்ணுன், our dhoby. The reverse process is also possible. Mr. Eliezer can later become Miss Punitam. Likewise, “வினாக்கேடு” becomes in the colloquial “வினாக்கெடு”.

- (g) At other times, rapid pronunciation, for which children are mostly responsible, because of their tremendous (but momentary or transient) enthusiasm, leads to fusion as தமக்கு+ஃ (=

tender, young, small)+ச்சி(=“strii,” see above) becomes தங்கக்சி, while நமக்கு+ஃ, becoming நங்க, was transformed into Sinh. “nangi”, in the same sense.

[h] The morphological changes whereby “pul” changes into the 28 words listed in “the bird's eye view” on page 89 here, ending with “pultam” (=புறம்), add zest to this detection. There is ample material here for serious thought and light reading. Jōb (in Hebrew Yoobh). Ch. 14, verse 1: “man, born of a woman, lives for a short time.” Our life-span, called “aayus” or “aayur” in Vedic Sanskrit itself (cf. aayur - veda), is most uncertain. The first compiler of this lexicon was suddenly called to his heavenly reward in January 1947. Hence my chief purpose in continuing his work in this novel manner is to provide a pattern that brings order and understanding to a vast collection of detailed analyses that will follow, God willing and blessing devoted work to தமிழ் அளவை.

Ludwig Kochler, in his Preface to his Dictionary for the Hebrew Old Testament, Leiden, E. J. Brill 1953, gives some very valuable hints to both the compiler and the reader of a Lexicon. I translate them from the German tongue into English :-

1. “It is a principle of modern semantics to differentiate the meaning which is primary, but which in many cases is more restricted, more concrete; from the meanings which have followed later from the primary meaning. The modern principle is to attempt to discover a genetic relationship in the development and changes in the meaning of a word, and accordingly to provide a series of meanings established on sound genetic principles.”
2. This principle is followed in this lexicon. It should be added that the ways in which development in meaning has taken place are very tortuous, and that nowhere is our knowledge and understanding so incomplete as here.
3. The supreme obligation laid upon the author of a lexicon is consideration for the reader. To be reasonably brief, concise yet clear, and to avoid prolixity in discussion are in this respect a difficult, but inescapable, duty.
4. One moves here on somewhat dangerous ground. To give but one example “burro” in Italian means “butter”, but in Spanish and Sinhala it denotes “a donkey”. The Italian word comes from “Bouturos” = “cheese” (butter); while the Spanish word is from “purrhos” in Gk. = “red” the normal colour of donkeys in Spain. The two similar sounding words have nothing to do with each other. Likewise, “cleave 1” = to stick to; “cleave 2” = to hew across.

5. Perhaps some critics will realize that they will only begin to have found the proper standard for their criticism, if they themselves will first make the attempt to compile only a dozen pages of a lexicon up to the stage when it is ready for printing.
6. My deepest thanks go to Him who has bestowed upon me health and strength and new joy

daily in this work. May He bless the work and all who read it!" In the original German: "Mein tiefster Dank geht zu Dem, Der mir Kraft und Gesundheit und taeglich neue Freude an dieser Arbeit geschenkthat. Er moege das werk und alle seine Leser segnen!" This whole text applies to this lexicon too. Thumpalai,

25-9-70.

For the convenience of those who are unable to obtain the six parts edited by Swami Gnana-Prakasar, their most important features are briefly recapitulated in this part. The Languages alluded to above are 18 Dravidian Languages, 45 Indo-European, 42 Uralian and 9 Western Asian, both Semitic and non-Semitic.

For the benefit of those who are more fluent in English than in Tamil, fully one-tenth of this book (for 1970) has been written in that world-language. Guidance likewise has been given in the

English Supplement of part 2 as to how one should make one's way through the labyrinth for him, of the earlier Tamil portions thereof. This English Supplement will be edited in the beginning of 1971 along with fresh material, as Pat 2.

The rates are, for the advance booking :

Vol. II, part 1 alone, 96 pages: Rs. 10.
Vol. II, parts 1-4 together, Rs. 30.

(Already Rs. 3870/- have come to me from Subscribers for this work. 25-9-70)

இந்நூலின் முன் அணிகளாய சிற்றுரைகள்

I. “புரட்சிகாரமான முடிவு : ‘பன்மொழிப் புல்லமயோர் இருவரின் ஆராய்ந்த துணிவு.’” கைகளினின்று விரல் கள் விரிவனபோல், “தொல் திராவிடம் முதல்,” Proto-Dravidian I, எனும் மொழியில் நின்றே ஏனைய ஆசிய-ஜூரோப்பிய மொறிகள் அனைத்தும் விரிந்தன என பதே நல்லூர் ஸ்வாமி ஞானப்பிரகாசரின் முக்கிய துணி வாயது. இத் துணிவை மேல்நூட்டு மொழிவல்லுநோரின் ஆராய்ச்சிக்கு இணங்கவும், என் விவாத ச்சீரவுகளைத் தவிர்க்கவும் இந்நூல்சிரியர் இங்ஙனம் மாற்றி அமைக்கின்றனர். மிகப் பண்டைய தொல் திராவிடம் முதல், கி. மு. 6,000ம்-3,000ம் ஆண்டளவில், ஊரல் மலை தொடங்கி ஈழம் ஈருகப் பரவியது: விஸ்தாரம் 3,000 மைல்களை மேற்பட்டதே. இக்கையிலிருந்து விரிந்த ஐந்து விரல்களும் பின்வருவன:—

1. “ஊராவிய (42) மொழிகள்”: இவற்றைச் சான்றேர் “ஸ்கித்திய, பின்னே-உக்ரீய, துரேனிய” மொழிகள் எனவும் அழைப்பார். இவற்றில் “செவி” (ear) என்பது “கோர்வ்”: தொல்திராவிடம் முதலில் “கேர்வ்.” இரு மொழிக் குடும்பங்களும் இங்ஙனமே அன்மையாய் இருக்கன.
2. “கமேரியம்”: இதினிடம் “மெஸாபோதையாமியா”, இன்று “கராக்”. இது திராவிடத்திற்கு மிக நெருங்கிய தொடர்பாயதென இந்நூலின்கண் அடிக்கடி யாம் கூட்டும்.
3. “தொல் திராவிடம் இரண்டு”: Proto-Dravidian II, கி. மு. 3,000ம் ஆண்டு தொடங்கி கி. மு. 600ம் ஆண்டுக்கு முன், 18 மொழிகளாய்ப் பிரிந்தது. கி. பி. 600ம்-800ம் ஆண்டுகளில் மலையானம் தமிழினின்று சற்றுப் பிறமோழி ஆயிற்று. இப்பத்தொன்பது மொழிகளின் பெயர்களை இந்நூலின் முடிவிற் காண்க.
4. “இந்து-ஜூரோப்பிய” மொழிக் குடும்பம்: 45 மொழிகள். இவற்றில் தலை சிறந்தது “சமஸ்கிருதம்” இதை “வடமொழி”, “சங்கதம்”, “ஆரியம்” எனவும் சான்றேர் கூறுப். பொர்கள் இந்நூலின் முடிவில்.
5. செமித்திய மொழிக் குடும்பம்: 15 மொழிகள். இவற்றில் இந்நூலில் ஆராயப்படுவன:— அங்கெரியம், பழி லோனியம் (இரண்டுஞ்சேரின், “அங்காதியம்”), எபிரேயம், கலதேயம், அராயியம்.
- மேலும், 2வதான கல்மேரியத்திற்கு அன்மையான “ஈலா மிய”, “மித்தானி” அன்றேல் “ஹா-றியம்,” “றிற்றைற்” முதலிய மொழிகளும் தருணத்திற்கு ஏற்ப, இந்நூலின் 2ம் 3ம், 4ம், பாகங்களில் 1971 - 1973 ஆண்டுகளில், இன்னுங் கூடுதலாய் ஆராயப்படும். 4ம் 5ம் மொழிக்குடும்பங்கள் இப்போதைய திராவிடத்திலிருந்து மிக வேறுபட்டனவாகவே தோன்றுகின்றன. ஆயினும் இவற்றின் தொன் நிலைமை கையும் தொல்திராவிடம் முதலையும் ஒப்புநோக்குறி, நாளுக்கு நாள், கூடுதலாகவே, தொடர்புகள் காட்சியளிக்கத் தொடங்குகின்றன. 1980-ம் ஆண்டிற்குருன் இவ்விரண்டையுங்குறித்து நிச்சயமான முடிவொன்றை யாம் இயம்ப வல்லோமாவோம்: “festina lente”.

II. இந்நூலின் நோக்கமும் போகும் வழியும்..

ஸ்வாமி ஞானப்பிரகாசர் எழுதிய அகராதியின் முறையைக் கற்று மாற்றி, இதை யான் ஒரு துப்பறியும் நாவல் விதமாக இயற்றுகின்றேன். இம்முதல் வெளியிட்டை ‘‘லீலா

காதை’’ என் அழைக்கின்றேன்: ஏனெனில் “ஓஸ், கஸ், கால், கொல், சாஸ், சில், நல், நாஸ், நில், பல், பாஸ், புல், பொல், வல், வாஸ்” ஆகிய 15 “ல்” சுற்று ஓரளசை சொற்களின் ஆதிக்கருத்தையும் விரிவு ணோயும் விளக்கி, அவற்றிற்குச் சம்பந்தமான ஊராவிய, கமேரிய, இந்து ஜூரோப்பிய, செமித்தியச் சொற்களைக் காட்டி, அவற்றினின்று 3,000 பதங்களைத் தமிழிலும், ஏனைய திராவிடமொழிகளிலும் என்பிக்கின்றேன். இதனால், இலக்கண-இலக்கியத்துடன் யான் கற்ற மிகுதியான 31 மொழிகளைத் தமிழன்னையர்க்கு யான் அர்ப்பணிக்கின்றேன். இந்துஸீல நூனிலையங்களில் மட்டுமல்லது ஒவ்வொரு தமிழ் இல்லத்திலும் வைத்துப் படிக்கலாம் என பதே எனது துணிவாகும்,

III. Semantic changes illustrated by one example:

தமிழ்சொற்களின் படிப்படியான பொருள் திரியுகளைக் காட்டவல்ல ஒரு சிறந்த உதாரணம்: “பறையும் அகநாலூரும்.” பத்துப்பொருள்கள் :

1. மோதுதல்: இதுவே அடிப்படையானது, basic or fundamental. அகநா. 76:11 “சிறை பறைந்து உரை இ” = கரையினை மோதுதிப் பரவி, உரை.
2. மோதுதலின் விளைவாக, தேய்தல் உண்டாகுமங்களே? தேய்தலும் “பறை” அகநா. 101:9 “அடி புதை தொடு தோல் பறையை” = செருப்புக்கள் தேயை, உரை.
3. இங்ஙனமே, கடுங்காற்றினால், கோடை நூயிற்றின் வெப்ப பத்தினால், மரங்களின் இலைகள் யாவும் வீழ்ந்து கெட்ட டொழிதலுமுண்டே. இதுவும் “பறை” அகநா. 67:3-4 “பறைபு உடன் மரம் புல்ல என்று” = பொலிவற்றது, உரை.
4. இதேபோல், உவர்மண் அரித்தலால் மயிர் கழிந்து போகின், அதுவும் “பறை” ஆகும். அகநா. 387: 4 “உவர் உணப் பறைந்த ஊன்தலைசிறு அரோடு”
- மலையினின் அருவிகள், வானின்று இழிந்து சொரிகள்ற தாரமழையின் கொடிய வீழ்ச்சியினால், வேக நிரோட்ட மாய் மாறி, கங்கு கரைகளை மோத, மலைக்காரல்கள் பறிந்தால், இதுவும் பறைபே=பறிந்த இடம் அகநா. 167:17 “பால் நாய் துன்னிய பறைகளை சிற்றில்.”
6. முருகின் கண்களைக் கடிய்பினால் மோதுவபோல், பட்சிகள் தம் சிறுகளினால் தம் உடலை அடிப்பதினிமித்தம், இச் சிறைகளும் பறையாகுமங்களே! அகநா, 38:11-12 “வண் பறை மடக்கினி” = அழகிய சிறுகளையுடைய; உரை.
- இப் பறையினுதலியினால், அப்பறைவகைன் பறந்து வெலின், அதுவும் பறையாம். அகநா, 33:4-12 “வன் பறை விளைப் பருந்தின்” = வலிய பறத்தலையுடைய..., உரை. இங்ஙனம் அகநாலூற்றின் கண் 12 இடங்களில், இக்கருத்தில், தொழிற் பெயராகத் தோன்றும்.
- மேலும், இது வினையடியாகவும் காட்சியளிக்கும்: அகநா, 170:6-7 “வண்டியை களிசிறந்து பறைதீய தளரும்” = பறந்துசெல்ல இயாசுது சோரும், உரை.
9. மோதப்படும் இசைக்கருவி என்ற பொருளில் “பறை” எனும் பெயர் சாலத்தோட்டுமும். அகநா. 15:4 “பறைக் கண்பீவி” = பறைபோல வட்டமான கண்களை, உரை. இங்ஙனம் அகநாலூற்றின் கண் 13 இடங்களில் தோன் நிற்று இப்பறை.
10. அகநா. 321:3 ‘‘வித்து வாங்கு பறையின் விடர் அதைத் தீயம்ப’’ = பறையெலி. இதுவும் சாலத்தோன்றும் தொல்லிலக்கியங்களில்.

அனிந்துரைகள்

Rev. Dr. Fr. Xavier S. Thani Nayagam,

3A, Augusta Hill,
University Park,
Peradeniya.

September 21, 1970.

Dear Father David,

I thank you for your post card dated 6-6-70, which I received on my return from Europe. Please put me down as a subscriber for your book. Wishing your endeavours all the success that they deserve,

Yours sincerely,

(Signed) X. S. Thani Nayagam.

September 28, 1970, from the same address.

Dear Father David,

With regard to introductions or அனிந்துரை from professors or Vice-Chancellors, whether of India or Ceylon, I would advise you to omit them. Your book needs no அனிந்துரை or recommendation by the professors whom you have mentioned, who know hardly more than one-tenth of the languages which you have studied and who are therefore not competent to write about your work. My feeling is that a book of yours should go on its own merit.

Yours sincerely,

(Signed) X. S. Thani Nayagam

Rev. Fr. M. Paviluppillai O. M. I., B. A. (Lond.),
L. Ph. (Rome) Retreat-Preacher,

அமல் உற்பவம்
Colombogam or கொழுப்புத்துறை,
யாழ்ந்தகர்.

இன்றைய உலகிலே, அதுவும் அரசியல் அரங்கிலே பாதை அபிமானம் பெறுவும் பிரச்சினை தரும் பொருள். மொழி உரிமைக்காகவே பல்வேறுமக்கள் தனி அரசு நிறுவ வாதாடுகின்றனர். இந்தப் பிரிவிலைப் போக்கை மற்றது நிறுத்த அருமருந்தொன்றித்த அன்னைல் காலஞ்சென்ற நல்லூர் கவாமி ஞானப்பிரகாசர் ஆவர். உலகிலுள்ள மொழிகளெல்லாம் ஒரு தனிமொழியினிலே திரிந்து பிரிந்து போன்னையென்று நிறுப்பித்த அவர் இந்த உண்மையை என்னோரு மற்றியும்யாடி அரியதோர் அகராதியும் வெளியிடத் தொடங்கினார்.

ஆனால், இது முடிவடையும் அவர் இறைவனாடி சேர நேர்ந்தது, அந்த அரிய பிரபந்தத்தை எந்தான், எவர் தான் தொடர்ந்து முடியப்பட்டிருப்பதை ஏன்கி எதிர்பார்த்திருந்தன தமிழகமும் மொழியலும். அந்தக் கணவு நன்வாரு நன்நாலும் இதோ கிட்டிவிட்டது; மனம் மகிழ்ச்சிக்கிறோம். கவாமி களின் செரான் கலாந்தி தாவிது அடிகளே அவ்வேலையைத்

தொடர முன்வந்தது தமிழ்த்தாங் பெற்ற பெரிய பாக்கியமே. ஆசிரியின் கட்டளைகளை அநுசரிப்பதோடு நில்லாமல் அயல் நாட்டு அறிஞரின் ஆராய்ச்சிகளையும் ஒருங்கு திரட்டி வடித் துத் தருகின்றார் அடிகள்.

பொன்றுப் புகழொடு தோன்றும் பெரியாரின் வரியை விலே வைத்துப் போற்றும் பெற்றியர் எங்கள் கவாமிகள் என்பது அவரை அறிந்தவர்களின் அபிப்பிராயம். பல்கலை வல்லுநரான அவருடைப் பூற்றுநும் செயல்களையும் படைப் புக்களையும் பற்றி விரித்து வரைய இங்கு அவகாசமில்லை. கலையுலகிலே பல்வரயும் கவர்ந்த சொற்பிறப்பு - ஓய்யியல் அகராதி"யின் கதையே இந்த ஏழாம் பகுதியில் வெளியிட கின்றது.

வேறு தேவைகளுக்காக விவித மொழிகளைக் கற்கநேர்ந்த போது அவற்றின் வேற்றுருவிடையே தோற்றும் தரும் ஒற்று மையை அதிஷ்டவசமாகவே அவதானித்த குருமுனிவர், இவையெல்லாம் ஒரு தனி ஆதிமொழியினிலே திரிபு பெற்றிருக்கவேண்டுமென்று முடிபுசெய்தார். மொழிகளுள் மறைந்திருந்த ஆதி அடிகளைத் துருவி ஆராய்ந்து, அவற்றின் உருவும் பொருளும் மாறும் முறைகளை ஒழுங்கு படுத்தி, எட்டுக் கட்டளைகளாக வெளியிட்டார். இதன் பயனாக, மொழி களின் ஆதி அடிகளெல்லாம் தடை தாய் மொழியான தமிழ்வேலை பழைய எழிலோடு வெளியே விவங்கக் கண்டு உளம் குவிந்தார். தமிழ் அன்னையேற்கொண்ட அன்பின் பணியாகவே பெரிய அசராதி வரையாயும் முன்வந்தார்.

அதே பண்புடனே அகராதி தொடர்ந்து வெளியிடுவது பாராட்டத்தக்கது. காலமாற்றத்துக்கொத்தபடி உருவைக் குறைத்துக் கருவை மட்டும் தருகின்றார் அடிகள். பண முடையையும் நேரச்சிரமத்தையும் சமாளிக்கும் பொருட்டே தொடர்க்கொற்களை வேறு அகராதிகளிலே படிக்கவிடுகின்றார். எனினும் பிரதான முதலடிகளும் இரண்டாம் உருவங்களும் கிரமமாக ஆராய்ப்படுவதிலே கவாமிகளின் கருத்து நிறைவேறுகின்றது நிச்சம்.

மனத்தெழும் கருத்துக்களை மனிதன் சொல்லின் மூலமே விளங்கவைக்கின்றார்கள். விலங்கோ ஓலியினுலே உணர்க்கிணை பட்டுமே காட்டுகின்றது. மனிதனின் பேச்சிலே காணப்படும் அடிப்படை ஒற்றுமை அவன் ஒன்றித்து வாழுவேண்டிய இலட்சியத்தை வற்புறுத்துகின்றது. வேற்றுமையாலேற்றபடும் பிரிவினையை மாற்ற மனிதன் முயற்சியெடுப்பது அவசியமென்று காட்டுகின்றது. சர்வதேச சமுதாயத்தை உருவாக்கப்பெரியோர் பிரயாசப்படும் இந்தாட்களில் மொழிகளின் அடிப்படை ஒற்றுமை மனித வர்க்கத்தின் ஒற்றுமைக்கே தெற்றுமளிப்பதாகும்.

சொற்களின் கருத்துக்கள் சடப்பொருட்களிலே தொடங்கிச் சித்துப்பொருட்களிலே முடிவடைக்க காணகின்றோம். இது மனிதனின் வாழ்க்கையே ஒழுங்கையே விளக்குகின்றது. மனிதப் பிறவி, சடமான உடலிலே நடமாட, முடிவிலே, ஈத்த தான் கடவுளிலே தனது நிதியமான முத்தியை அடைய வேண்டும். இந்த ஆழமான உள்நால் உண்மையை விளங்கி வாழ மொழிநூல் ஆராய்ச்சி வழி அளிக்குமானால் அதுவே இவ் அகராதியின் பெரிய பேருகும்.

தேன் தமிழின் அன்பரெலாம் திரண்வேந்து தாவிது அடிகள் தொண்டைத் தெரிந்து, போற்றி, வான்மொழியின் பொன்பொருளைப் புரிந்து, விளங்கில் விடையை வீரமொடு விவரவோம்! வாரிர்.

III. N. James, B. A. Esq.,

Jaya Manram (மன்றம்),
Sillalai. 6-8-70.

Dear Rev. Father,

We very much appreciate the genuine service you are doing for the Renaissance of the Tamil Language. We, who were present at your lecture on 11-7-70 at St. Patrick's College Hall, marvelled at your deep erudition. All of us expressed to one another our joy in finding that now at last God had raised up a person who would be in a position to continue the work of the great Tamil scholar, the late நல்லூர் கவாமி ஞானப்பிரகாசர். We all hope that God, in His infinite mercy, will grant you a long lease of life and strength to complete successfully this tremendous task, which you have started on with this year's விளாகாதை or the study of a score of monosyllabic Tamil root-words ending in 1 (ஷ), and which, God willing, will go on right through the seventies. Only a person of your calibre could have undertaken such a task with any chance of bringing it to a successful issue. I hear that persons who have read selections from your book were impressed not only by the profound scholarship that is involved therein, but by the simple style and lucid manner of the presentation of this material. Like the series "French without tears" written in an easy Manner for the English, so this too is "Tamil without tears" for all readers.

— Sgd. N. James

Miss. M. A. P. Selvamakal (செல்வமகள்)

Gnanappiragasam B. A.,

No. 31B, 4th. Cross Street,
யாழ்நகர், 12-2-70

சொற்பிறப்பு—ஒப்பியல் தமிழகராதியும், தாவிது அடி களாரும்

(புனித பத்திரிசியார் கல்லூரியில் 11-7-70ல் இவர் அளித்த
சொற்பொழிவின் மர்மமும் தாற்பரியமும்.)

இந்த அகராதி பற்றி நாம் முன்பே கேள்வியிப்பட்டிருக்கின்றோம். இதின்முதல் ஆறு பாகங்கள் நல்லூர் கவாமி ஞானப்பிரகாசர் அவர்களால் 1938—1946-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. ஏனைய பாகங்கள் எழுதி முடிக்கப்பெற்று, ஒரு குறை நூலாகவே, இதுவரை காலமும் இருந்து வருகின்றது, இதற்குக் காரணம் யாதோ தெரியாது. இவ்வாராய்ச்சியில் சுபூருவதற்குத் தகுந்த அறிஞன் தமிழகத்தில் உதிக்கவில்லைப்போலும். பல்லாண்டுகளாக இங்ஙனமே இருந்தது. ஆனால் தமிழகம் செய்த தவய்ப்பன் விளைவாகப் பன்மொழிப்பாண்டித்தியம் பெற்றவரும், இவ்வாராய்ச்சியில் முன்னின்று உழைப்பவருமான தாவிதுஅடிகளார் இத்துறையில் முன்வந்துள்ளார். இத்துறையில் அடிகளாருக்குரிய தக்கமை ஏனும் காலங்கிறத்தன. இவர் 32 மொழிகளில் வல்லுநர். ஒவ்வொரு மொழியையும் அவ்வய்மொழியைத் தாய்மொழி யாகக் கொண்டதெனக் கூற வல்லவராவர். இலக்கண இலக்கியம் போட்டியிட வல்லவர். மேலும், ஜேர்மனி, இங்கிலாந்து ரூஸியா, அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று, இத்துறையில் அறிவு பெற்ற பெரியார். அடிகளார் அவ்வப்போது எழுதும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜூர்சனி போன்ற நாடுகளில் வெளியிடும் கட்டுரைகள் - சுருக்கைகளில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு அகில உலகமும் போற்றும் பேரறிஞராகிய தாவிது அடிகள் இத்துறையில் சுபூருப்பட்டு மிகவும் போற்றுத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமாகுமென நேற்றே முதற்றாம் பூரணமாக உணர்ந்தோம்.

சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியின் அருமை பெருமைகள் இன்னுல் நாமில் பல்குக்குத் தெரியாது. இதில் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன :

1. சொற்பிறப்பு,
2. ஒப்பியல்.

(1) சொற்பிறப்பை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு சொல்லும் ஆராய்த்தில் ஓரைப் பதமாகத்தான் தோன்றிய தென்பது அடிகளார் கருத்து. இச்சிறப்பு ஏனைய மொழிகள் பலவற்றிற்கு இல்லை. தாவிது அடிகளார் தமிழ் மொழியில் உள்ள செற்கள் பலவற்றை எடுத்து, அவற்றின் ஆராய்வும் வடிவத்தையும், அப்போதாதும் அவற்றின் பொருள்களும் தமிழ் மொழியில் மட்டுமென்றி, ஏனைய தீராவிட மொழிகளிடத்தும் ஆராய்ந்து, அவற்றை அழுகி எடுத்து விளக்கினார். அடிகள் எதையும் குருட்டு வகையிற சொல்லாது. தங்க சான்றுடன், யாவரும் ஏற்றுக் கொள்வக்கூடிய வகையில், கூறுவது போற்றுத்தற்குவிடது.

நாம் வழங்கும் சொற்களின் ஆராய்வு நிலையையும், அதன் காரணத்தையும் அறிந்தபோது நாம்கை அறியாமலே நாம் குதாகலம் அடைந்தோம். இவ்வரும் பணியைத் தான் அடிகளார் செய்து அருகின்றார் என உணர்ந்தோம்.

(2) அடுத்து, ஒப்பியல் ஆராய்ச்சியை எடுத்தால், பல மொழிகளிலுள்ள தீராவிடப் பண்டைய சொற்களின் உச்சிப்பு, அவைக்கறும் பொருள், ஆகியவற்றிலுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை தீராவிடக் கரும்ப மொழிகளில் மட்டுமென்றி, உலக மொழிகள் பலவற்றிலும் ஆராய்ந்து, தமிழ் மொழிக்கும் அவற்றிற்குமிடையெயுள்ள உறவுவையும் அவற்றின் அளவையும் தன்மையிணையும் ஆராய்வதாகும். இவ்வாறு ஆராய்க்கூடிய நாம் தமிழிலுள்ள சொற்கள் சிலவற்றின் ஆதி உருவத்தையும் பொருளையும் கண்டு நெருநல் இன்புறேறுமானாலே? உ-ம் : நம்மிடம் “புடலை” என்றால் என்னவென்று யாராவது கேட்டால், அது அதனின் பெயர் என்று மட்டுமே கூறுமுடியும். ஆனால், தாவிது அடிகள் தெலுங்கு மொழியில் அதன் காரணத்தைக் காணகிறார். அதில் “பொடலு” என்றால், “நீண்டு செல்வது” என்றே பொருள்.

Burrow, Emeneau Drav Etym Dictionary.

Nos. 3491, 3497 and 3670 respectively below.

- (1) தமிழ்: “புடல், புடலை, புடோல்” = மலையாளம்: “புட்டல்”; கன்னதெலு. “பொடல்” = the long snake-gourd, Trichosanthes anguina.
- (2) தமிழ்: “புடவை, புடவை” = மலையாளம்: “புடவை; புடப்;” தெலுங்கு: “புட்டறு” = a long roll of cloth. இவை இரண்டினும் பிறப்பிடம் இதுவே :
- (3) கன்னடம் : “பொடே” = Extension, length, Kittel’s Dict. page. 1020.
- (4) தெலுங்கு: “பொடுகு, பொடுவு, பொடவு” = length, long
- (5) தெலுங்கு: “பொடுகிஞ்சு” = to lengthen; எ.ந.(க)சி: “பொட்டம்” = நீட்டப்
- (6) கொலமி: “பொடம்” = long.

இங்ஙனமே அநேகம் தமிழ்ப் பதங்களை நேற்று முதன்முதல் முழுவதுமை விளக்கினேன். வந்த 300 பெயர்களுக்கும் இச் சொற்பொழிவு ஒரு விருந்தகாலே இருந்தது.

இப்போது நூலின் முதற் பகுதி வெளிவந்ததும், அதைப் படித்து மிக்க மகிழ்ச்சி யாம் உற்றனம்.

Sgd. Miss M. A. P.

வடமராட்சித் தமிழாசிரிய சங்க முன்னாள் உப தலைவரும்,
‘மாதாமலர் மாலை’க் கவிதை நூலின் ஆசிரியரும், மரதன் புலவரும்,
நெடுந்தீவு, மத்திய வித்தியாலய அதிபருமாகிய,
பண்டித, வித்துவரன் திரு. க. த. நூனம்பிரகாசம் அவர்கள்
வழங்கிய அணைந்துரை

நேரிசை ஆசிரியப்பா

ஆண்டவன் படைப்பிலோர் அற்புதப் படைப்பாய்
பூண்டநஸ் ஸ்ரிவின் போருப்புறு கடராய்
சண்டவ தரித்தே மிருநிலப் பரப்பை
யாண்டும் விளக்குறுஉய் யாணர் சாஸ் மொழிகளின்
ஆளித் துரிணை யனுவினின் நுண்ணிதாய்
மாணுறு புவி மிசை மருவினன் காய்ந்து
உலகுறை மொழியெலாம் உற்பவித் திட்டமை
அலகில் தமிழ்ச்சீர் அன்னையின் உதரமே
யென்றெண் டிசை தொறும் முரசைற வித்த
துஞ்று கொற் புலவன் சுவாமி ஞானம்
பிரகாசர் அந் நாட் பேணித் தமிழ்ந்தாய்
அபியணை வைத்த ஆரமு தான்
‘சொற்பிறப் பொப்பிய’ ஸென்றேர் சுகுண
அற்புத மான அகராதி தண்ணின்
ஆறெறும் பகுதியை அழகுறச் சமைத்துத்
தேற்றுந் தெவிட்டு மாறேஙைக் கற்றேர்
நித்தமும் அணியும் முத்தென அளித்து
நித்திய பேரின்ப நிலைக்கடல் நீந்திடச்
சென்றிடு காலை அன்னூர் திருப்பணி
குஞ்சிடா வண்ணாங் குருவருள் கூட்டிடச்
கத்தத் தமிழ் மணந் தோய்ந்திடு ஹுாம்
வித்தக யாழ்ந்தகர் மெல்லியல் அணங்கின்
ஒண்ணுதல் வதனம் என்ன வொளிர் வற்றுக்
கண்ணினுங் கருத்தினுங் கற்றேர் விருந்தென
அப் புவி போற்றும் உம்பர்கா வணைய
தும்பனைப் பதிதனிற் ரேஷன்றிடு மன்னால்;
அகுமும் புற்றும் அமலனுக் கீந்தோன்;
இகுமும் பரமும் இஸ்பிணை யீயும்
கலைக்குவை தாங்கிய மலைக்கொரு சிகரம்;
சந்தனம் பொதியை வந்தருள் குறுமுனி
தந்திடு செயலுஞ் சாயலும் பூண்டோன்;
தலையண்டந் தவரைத் தன்போ லாக்கும்
நீணை விணைக் கொண்ட நிகிலாக் கலாந்தி;
பன் மொழிப் பண்டிதன்; வள்ளுவர் குறள்போல்
நன் மொழி வாக்கினன்; நல்லோர் வகுத்த

நூற்பய னன்கும் நுண்ணிதி னுணர்ந்தோன்;
பாற் கட லாழும் யடிந்து கடைந்த
மந்தரம் அன்றிப் பிறமலை யறியுமோ?
அன்னது போன்றே அகிலத் தொன் மொழி
என்னுங் கடலடி ஆழங் கண்ட
இலக்கண மாமலை; ஈடு சோ டில்லா
இலக்கிய அகல்வான்; சொற்பொரு ளாய்தலின்
தானே தணக்கு நிகரெனக் கொண்டோன்;
மாநிலந் தான்பெற்ற மயக்கறு மின்பன்
வையகம் பெற்செய் மன்குறிக் கோளன்;
துய்ய சலமோன் துகளறு ஞானிபோல்
ஐயந் திரிபற ஆய்ந்து கற்றுடங்கியோன்;
மேற்றிதைப் புலவன் விரமா முனிவரன்
சாற்றருந் தொண்டர் தகுபோப் பையர்
சொற்கலைப் புலவர் சுவாமி ஞானம்
பிரகாசரென்போர் பேணிய கால்வழி
மருவிய ஞானநஸ் வள்ளால்; வகுத்த
தத்துவ நெறியெலாந் தாண்டி யாந்த
வித்துவ சிரோமனி; உத்தம செல்ள்;
பாவி தடங்காப் பண்பினால்; பல்கலைத்
தபவி தடிகள் தந்தனை; ஏழாம்
பகுதியா யிலங்கும் பண்புறு மித்தத்
தொகுதியாஞ் சொற்பிறப் பொப்பிய ஸென்னுந்
தூயக ராதி துவங்குக இந்த
மாயிரு ஞாலம் மாண்புட னென்றே;
அன்னதை யேற்றே அழகொடு வாய்ந்த
என்னபெறு சிறப்பெலாம் இனிதுட னமையக்
செந்தமிழன்னை சிருறு பணியெலாம்
சந்ததம் ஆற்றுந் தகும ஆசான்;
தாங்கும் நந்சமா தான நீதவான்
ஒங்கும் பட்டம் உவப்புறப் பெற்றேன்;
மாசிலாச் சிறப்பொடு மன்னுக வென்றே
ஆசீர் வாதநஸ் அறிஞன் முணைந்து
அச்சுவா கனத்தில் அமர்த்தினன்
உச்சிமீ தெற்றுல் உலகோர் கடனே.

Errata: பின்முகவெற்ற-திருத்தங்களும்.

| பக்கம் | வரி | பிழை | பக்கம் | வரி | பிழை | |
|--------|----------------------------|----------------------------|--------|-----------|--------------------------|--------------------------|
| 2 | *A., 38: என்கோரிடித்து | 57 | B., 50 | இன்னையால் | இன்னையால் | |
| | *B., 6: (கேட்டுமட்டு =)இரு | 58 | A., 1 | அடையேல் | அடையேல் | |
| | B., 27 | relax | 59 | A., 20 | iberine | libertine |
| 3 | A., 39 | சருக்கமாக | 60 | A., 42 | ins | into |
| 4 | A., 19 | அந்தேஸ் அமல்கிருதம் | 60 | B., 16 | Assyria | Assyrian |
| | A., 19 | பிரகிருதம் | 64 | A., 18 | அன்று> | அன்று> |
| | B., 23 | முங்கெலு | 66 | B., 15 | யிர் | தீயிர் |
| | B., 29 | கேண்டி | 66 | B., 18 | ஷக் | பகை |
| 8 | A., 15 | மொழிக்கும் | 67 | A., 10 | சிலேன். | சிலேன். |
| 9 | A., 59 | ஆரியத்தல் | 67 | A., 32 | mer | mere |
| 10 | B., 3 | இப்போதுக் | 67 | A., 37 | உடப் புயால் | உடபுயாலு |
| 13 | B., 12 | ஏற்கூடும் | 67 | B., 41 | buffals | buffalo |
| 19 | B., 41 | at the end of this volume. | 68 | B., 31 | all embracing compassion | all embracing compassion |
| 19 | B., 42 | யானியின் | 68 | B., 32 | insistence | insistence |
| 24 | A., 4 | விஸ்வியம் | 70 | A., 16 | ஏன் அம் புலம் | மேல் அம் புலம் |
| 25 | B., 21 | வெங்காருக்கு | 70 | B., 3 | grasp | grasp |
| 24 | B., 41 | ஒ சௌ | 70 | B., 29 | Alexander | Alexander |
| 29 | B., 35 | அழிய | 71 | B., 42 | intimately | intimately |
| 29 | B., 45 | மேலோபோத்தமியா | 71 | B., 51 | சொல்லே | சொல்லே |
| 30 | A., 4 | (3—4) அங்கீரியர் | 75 | A., 15 | இடங்களில் | இடங்களில் |
| 31 | “ | “உயின் | 75 | B., 41 | நிப் | நிப் |
| 33 | A., 43 | உங் | 76 | A., 17 | sproutout | Sprout out |
| 33 | B., 29 | தொன்றும் | 73 | B., 16 | Latin | Latin |
| 34 | A., 23 | இருப்பிற்பித்தில் | 76 | B., 47 | எதுகு | எதுகு |
| 35 | A., 22 | “_2, “_2, | 81 | A., 31 | “ studies” | “Studies” |
| 36 | B., 28 | ஓப்பிரீ | 82 | A., 27-28 | யுக்திதெரை | யுக்திதெரை |
| 36 | B., 29 | = முதாயிரு | 83 | A., 17 | அக்டோபராக | அக்டோபராக |
| 39 | B., 13 | பொட்ட | 83 | A., 21 | இராமாயணத்திலே, | இராமாயணத்திலே, |
| 39 | B., 20 | இல்லைந்தும். | 83 | A., 26 | இருக்குவேதத்தில் | இருக்கு வேதத்தில். |
| 40 | A., 14 | 1095 | 83 | B., 11 | பிரிசீ. | பிரிசீ. |
| 43 | A., 3 | காங்கேதாங்கி, | 83 | B., 10 | particular | particular |
| 44 | B., 42 | 6144—6151 | 84 | A., 10 | epics | epics |
| 48 | A., 31 | verschidenerartig | 84 | A., 16 | prenaunce | please pronounce |
| 48 | A., 48 | சமள | 84 | B., 46 | spainish | Spanish |
| 49 | A., 28 | அதேயே | 84 | B., 48 | “daks” | “daks” |
| 50 | B., 18 | என்பதற்கிடேன் யும் | 85 | B., 29-30 | வற்றுத்தால் | வற்றுத்தால் |
| 51 | A., 31 | ..எம்..ாகிய | 87 | B., 2 | resemblance | resemblance |
| 52 | A., 15 | குறிந்று | 87 | B., 18 | fromed | formed |
| 52 | P., 46 | H. U. Pope | 88 | A., 20 | there | there |
| 57 | A., 8 | உரும் | 88 | B., 42 | impatiently | impatiently |
| 57 | B., 45 | அதுவும் | 91 | A., 39 | from | from |

Preliminary Remarks

1. I have adopted a novel system of transliteration on page 89 here below. My press is not yet equipped with the diacritical marks which the Madras University employed for its Lexicon, which is called M. L. here about a thousand times, if not more. At the same time I wished to call the reader's attention to the intimate connexion between the eldest sister "ல்" and her younger sister "ந்" and "ன்". Hence I have rendered "ந்" as "lt" (=ல்த) and ன் as "In" (=லந்). This "ந்" is the relic of an older "உந்" which appears in a host of words in Old Tamil, as in "பொருத்தந்தாம்", "நெருத்தந்தால்", "ஆருத்தந்தா", which then meant "warriors", "yesterday" and "eating up".

It would be a tragic loss and a debasing of தமிழ் மௌழி to write this as பொருனா, நெருவால், ஆருன். For the same reason, I follow Fabricius, rather than M. L., in rendering words from Sanskrit "ani" or "anu—" as "அந்—" or "அநு—", their true sound, and not as "அன்—" or "அநு—", which were entirely unknown to Sanskrit or to her mother Vedic for more than 4,000 years. Why should we smuggle them into her now? Thus you will find in this book அநேக = "not-one" = "several", where "an", stands for I. E. n, "n" as a vowel, which becomes "un" in Germanic languages, e. g. unknown; unsung, etc. "in" in Latin and her daughters, e. g. incognito, intransitive; "an" in Sanskrit. Sometimes the "n" falls off, as in sanskrit "a-niiti", in Greek "a-theos" or Greek "agnosticus", whence we get அந்தி in Tam. or "atheist, agnostic" in English. All this wealth of information will be squandered by rendering "an" as "அன்", as M. L. does. Likewise, we must conserve our Tamil wealth; we have புஷ்டகம், the original sound, and புத்தகம், the later form. Let both the sisters live. I shall not kill even a fly needlessly, much less allow old words to perish through desuetude.

2. This book is novel in many of its features: 400 copies thereof were sold, while the printing of its main part was going on, the 92 pages in Indo-Arabic numerals. Now, when the pages in Roman numerals are being added, at the beginning of the book, the Press is sending copies to those who state that they do not need these additions. One of these readers has asked me to correct ஒருமின், at page 41, B, line 46 and page 46, A, line 6, into the ஒர்மின், which also I sometimes employ. But to correct, there must have been a mistake. In this case, there was none. Instead there was a definite purpose in my employing the alternate form: At நாலடியா 175:2, as தன்கொல், we come across ஒரும் = "concentrate ye on this". In my 1952 Ph. D. thesis I have devoted pages 193 to 196 to show that இன் connotes "now", as at குறுந் 287:2; அகநா. 229:21;

முஸ்லீம்; 16 நெடுஞ் 155, where the commentary renders "இன்" as இப்பொழுது Likewise, at கந்தப் புராணம், வள் 118 "இன்" = (உரையின்) இப்போதே. The two particles um and in (இன்) get fused together, just as the Hebrew particle "na" in "Hoshea-na" (=save us now) becomes fused into "Hosanna", as at mark, II: verses 9 and 10. Sometimes the "u" remains, as in ஒருமின், போருமின், வருமின்; at other times the "u" is elided, as in காண்மின், கேண்மின், வம்மின். Most often both forms are found: thus நாலடியா 333:8 has உண்ணுமின் while பதிற்றும் 18:1 and செவக. 893:4 have உண்மின். In my list of about 180 words that I have studied there, neither ஒருமின், nor ஒர்மின் occurs. This is a common Lexicon for you and me: hence I shall be grateful to any reader who sends me his own encounters with either form, in texts in Tamil which are earlier than 1,500 A. D. Now I cite a few examples of words like ஒரும்-இன்: அகலுமின், மனிமே. 1 : 63; செவக. 634 : 1; அடுமின், பதிற்றும். 18 : 1; அறுமின், அகநா. 141 : 8; ஆடுமின்னே, செவக. 1909 : 1; இடுமின், மலைபடு. 393; செவக. 2622 : 4; இயக்குமின், புறநா. 152 : 17; உடுமின் செவக. 2389 : 4; உதவுமின், பதிற்றும். 18 : 7; எடுமின், செவக. 2391 : 4; எழுமின், நந்தினை 170 : 6; ஏற்றுமின், பதிற்றும். 18 : 2; ஏறுமின், மனிமே. 1 : 61; ஓய்புமின், குறுந். 184 : 2; 206 : 5; புறநா. 170 : 9; 301 : 5, 11; திருக்குறள் 820 : 1; கூறுமின், புறநா. 173 : 12; செய்புமின், மனிமே. 1 : 57; செர்த்துமின், மனிமே. 1 : 53; காற்றுமின், பரிபாடு 8 : 79; தொடுமின், புறநா. 152 : 15, 16; 262 : 1; மலைபடு. 277; நாடுமின், மனிமே. 1 : 47; செவக. 2391 : 1; நாற்றுமின், செவக. 2391 : 2; மனிமே. 1 : 49; நிறுமின், புறநா. 152 : 14; தோக்குமின், செவக. 771 : 4; 1045 : 4; பரம்புமின், மனிமே. 1:45, 51; புகுமின், மலைபடு. 461; நாலடி. 303 : 3. Like ஒருமின் are several words in the old Tamil classics, e. g. போருந்தும்-இன், மனிமே. 1 : 59; போற்றும்-இன், புறநா. 301 : 6; >போற்றுமின்; மாற்றும்-இன், மனிமே. 1 : 51 > மாற்றுமின்.

Any reader who wishes to investigate this further should first read pages 174-176 of "Tamil Culture", Volume IX, No. 2, April-June, 1961, "The Tamil Book of Proverbs", I, B, No. 12, "மின்" where this author has discussed this very point in greater detail. But even here he has given sufficient instances to show that, right through the gamut of Tamil literature, forms like ஒருமின் are to be met with. similar proofs could be given for nearly every usage employed in his Tamil prose throughout this book. Sometimes the older forms are employed deliberately rather than the later, in order to reinforce an argument already made or soon to be made in the course of this volume. In this case, it is to stress the importance of the particle "um", the relic of an old verb, occurring also as "un" or "untu". For this, it seems much more reasonable to employ ஒருமின் than ஒர்மின், where the "u" has been elided.

Some probable criticisms and the answers thereto.

1. Dear author, don't you think that you are trying to kill too many birds with the same one stone, finding faults with the Madras Lexicon, with modern Tamil grammars, with the wrong pronunciation of *ப* prevalent in Ceylon; varying your stuff from lexicon to linguistics or to old literary texts, almost at random; varying your diction from modern to ancient, alternating between scholarly research and a conference with lads in an இளைஞர் மன்றம்? Would it not have been better to keep all these separate and edit books, pamphlets and brochures, as the need arises, with the assistance of willing cooperators?

Answer. My dear critics, you are preaching to the converted and have actually taken the words out of my mouth. But straitened circumstances have compelled me to start just as I have done, in this work of a pioneer: the lack of funds, of help, of the limelight of publicity, coupled with that advancing age which leads one imperceptibly into the grave and eternity. People do not readily admit any type of superiority in others. My dentist in London in 1952 or the manager at a German firm, for whom in 1951 I translated a Spanish document into German, both showed incredulity that a brown man could know more than one language like English and one "dialect" (as they in their "Nordic" pride termed it) like Tamil, until facts spoke more eloquently than words. They may be excused on the score of "white prejudice." But when the brown editor of the "Daily News" in 1956 changed the words which an admirer wrote about me from "he has a working knowledge of a score of languages" into "he is supposed to have a working knowledge of a few languages, it could not have been white prejudice. Hence, myself being practically unknown, my pamphlets and brochures on a variety of subjects would have gone into the waste paper baskets of several homes, while I would have gone into the debtor's prison. That between three and four hundred persons have already booked my work in advance, even before the book has been completely printed, gives me hope that we may all co-operate to edit the ensuing parts in a more refined manner, perhaps with one section devoted to the scholars and another, in a more popular style, to the "hoi polloi" or ordinary folk. Any one who has read through my "Grateful Acknowledgements" and "Preliminary Remarks" will agree with me that this book (for 1970) could have seen the light of day only just as it is and not differently.

2. Dear Doctor, we suppose that Greek is one of the 30 odd tongues you have studied. Or is it

"Greek" to you? Why then have you not mentioned in your book such similarities between Greek and Tamil as are obvious even to us. Thus

- Greek "idoū" or "idoū" = lo! behold! and Tam. இது = lo!
,, "palaiōs," from "palai" = old, long ago and Tam. பழைய = old.
,, "polais, poleis, polis" = city, citadel, and Tam. பள்ளி, as in திருச்சியாப்பன்னி.
,, "poll-akis", etc. in cpds; "polus" = much, many, and Tam. உல், உல்.

Answer: There is no point in repeating what others have already stated. Thus, Caldwell, in the 1913 edition, page 598, has "palaios" = ancient, "palai" = in olden times; "polus, polu" = many, much; on page 599 பள்ளி = a town or village, all these compared with precisely the words in Tamil you have suggested. He even adds the comparison with திருச்சியாப்பன்னி, which he explains as the city of the three-headed Raakshasa. Hence when the reader suspects or detects some gaps in the information supplied here, let him turn to earlier authors like Gundert, Kittel, Caldwell and Pope, especially the last two. The first two may not be within the reach of most of those who peruse this book and will be cited by me occasionally. Rt. Rev. Robert Caldwell's "Comparative Grammar of the Dravidian Languages" is available not merely in its second (1875) and third (1913) English Editions (London), but in its Tamil translation "கால்தூணல் துபிலக்கணம்", சிவாஸன மொழியாச்சிக குறிப்புகளுடை, published by the Saiva Siddhanta Society, Madras-1, 3rd edition, Aug. 1954. It contains 16 pages in Roman and 184 pages in "Indian" numerals, erroneously called "Arabian".

3. Dear Father, we hope that in part 2 onwards in your volume you will keep three: "lexicon, linguistics and literature", separate in water-tight compartments. That will make for clarity.

Answer: God forbid! and that for several reasons:

- A. First, that would be a breach of faith and trust, as my late guru and the two bishops (of Jaffna and Chilaw) have entrusted me with the work of continuing the "Gnanam Lexicon", not with composing separate works on Dravidian grammar, linguistics or literature. There are already a few such.
- B. Secondly, while variety is charming, a mere lexicon would be dull and monotonous. It is for that reason that I have discarded the

"columns-format" of most lexicons and followed Prince in his "Materials for a Sumerian Lexicon" in editing each page as that in a novel.

- C. Thirdly, the three are quite intimately connected. The words in the lexicon are taken from the earliest Tamil literary texts and elucidated according to the principles of linguistics. Would you ask me really to keep the oil, the wick and the lamp locked up separately and still to light up the house?
4. கலாநிதியே, இந்தால் தோற்றுவது மட்டுமோ? அங்கேயும் புழுதாக தாங்கு? You seem to have left this delightfully vague.

Answer: As the Romans said in their time, "Solvitur ambulando". "The solution will come step by step in the flow of time". This author has seen English books of about 180 pages, entitled "Textbook on Logic", as well as French and German books of 270 to 300 pages, with the title in

their own language but which I translate into English as "An Introduction to the study of Logic". When I had with considerable difficulty (since I am completely at home only in English and Tamil) gone to the last page of these ponderous volumes, I wrote for the book proper on Logic, for which these were supposed to be more introductions. I obtained the amazing reply that there was none and the query: "Where exactly is the gap in your knowledge of logic that is not covered by this Introduction?" From the German Press came the genial advice: "Please reread the Introduction". I promised to discuss 15 root words: I find that I have dealt with many more, including English words like "Meadow" and the thousands of Tamil words derived from these root words. In 1973, when part 4 has been edited, we shall at a conference settle this amicably, for this is your lexicon just as it is mine: it is தமிழ் அளவை's.

A tribute of gratitude to Dr. (Rev.) Thani Nayagam

On the very first page of this lexicon appears the name of Rev. Dr. X. S. Thani Nayagam in two places: this has been done on set purpose. The whole world, in Macaulay's style, knows what this gentleman and scholar has done for Tamil; only this author knows what he has done to enable me to follow him therein. On 3-7-47 he made me a life-member of the தூதுக்குடி தமிழ் இலக்கிய முனை, which has brought me in frequent contact with good Tamil prose. On that very day he guided me through the Annamalai University and soon after into the University of Mysore, where I was able to perfect my Sanskrit from Brahmin teachers and embark on Pali and Kannada. He insisted on my going to the University of London and to one or other German University to obtain the Western scholarly approach, which must be combined with the Oriental intuition to produce a worthwhile philologist. On my return in 1953, he visited me in the General Hospital, Colombo, on 31-1-53, and enrolled me as a contributor to "Tamil Culture", so that within 12 years, its life-span, I had 12 articles published therein, just next to himself with his 18. When I met Dr. Varadarajan at the First International Conference seminar of Tamil Studies for the very first time, I was surprised at his bowing to me and saluting me as if he had known me from boyhood. To my query how he knew me so well, he replied, "Well, Father, we also read "Tamil Culture". Shunning the lime-light, as I have ever done, I would still have remained in relative obscurity, had not Rev. Dr. Thani Nayagam made me a fellow-examiner with him at the University of Madras for awarding the Ph. D. degree to deserving candidates and for adjudicating their theses for this purpose.

Being about 4½ years younger than myself and a later contemporary of mine both at the Jaffna "Alma Mater", St. Patrick's College, and at the Colombo one, St. Bernard's Seminary, he is endowed with those qualities, including more electrical energy than I can command, which can make my lexicon known outside Ceylon and a small portion of Madras. When he heard that I was busy making a glossary of the அரும்பத்தின் in the text of நாற்று, he immediately expressed his keen desire to see it, when completed. When the 92 pages of this Lexicon, which incorporates that glossary, had just been printed, and the first 18 pages in Roman numbers (i to xviii) were still in embryo in the womb of my mind, he bought 6 copies on 27-10-70 both for himself and his associates of the International Association of Tamil Research.

A grateful tribute to M. V. Asirvatham J. P., S. Anthonypillai, Foreman Roche Joseph and the workmen at the Asirvatham Press, 32, Kandy Road, அம்பநாட்.

When one compares the Gnanam Lexicon, printed between years 1938 and 1946, mostly at the திருச்சி Press, அண்ணம், with this part of the தாவித்தாராதி, one is struck with pleasure at the technical improvements in the latter. To cite a few :-

- (1) The cover of the Gnanam Lexicon comes off within 2 years, if used by an adult, and within a fortnight, if used by a boy. The cover of this David (pronounced தாவித்) Lexicon can stand some rough usage.
- (2) The paper of the former, printed when paper was at first abundant, is far inferior to what you find in the latter, when printing paper has become scarcer than during the last world War' 1939 to 1945.
- (3) The Gramam Lexicon parts were about 50 pages, especially towards their end: this part should come to 168 pages, excluding the 3 or 4 pages of the thick cover itself, which is printed.

For all these reasons and for the thicker and clearer print, which should enable the David lexicon to be read at night without taxing one's eyes too much, let the pleased reader take off his hat and salute with a handshake the persons mentioned above. Despite occasional delays, due perhaps to power-cuts to which both அம்பநாட் and பித்தத்துறை are specially liable, despite a few printers' devils, which have been exorcized by Rev. Pavilupillai (my second self in all these matters) and myself, on page viii, this Press has done an excellent job. I am almost afraid that, through modesty, this Press may not print this eulogy: but my second self will see to this. For the truth must always be proclaimed. Incidentally, according to the adage, "பெய்வன திருந்தச் செய்", the reader should first put on his spectacles, if he uses a pair, and, armed with a fountainpen, insert into the book all the 80 odd corrections, which we have listed so beautifully on page viii, before reading the text through. That is why this instruction is being printed on the cover. Even in their mistakes the members of the Press have achieved elegance: for they fill just one page, neither more, nor less, as I hope this final tribute does. This elegance, even in one's mistakes, has been praised more than 1,350 years ago by the author of மழையறி நாற்று in this memorable line: "அறிமட்டும் சான்றேர்க்கு அனி". 74 : 4.

**நல்லூர் ஸ்வாமி ஞானப்பிரகாசரும்
தும்பளைக் கலாநிதி சிங்கராயர் தாவீது அடிகளும் இயற்றிய
சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி.**

An Etymological and Comparative Lexicon of the Tamil Language.

இப்புதிய தமிழ்-ஆங்கில-தமிழ் அகராதி சொற்பிறப்பியலையும் படிப்படியாக மாற்றமடையுஞ் சொற்கருத்தியலையும் ஆராயும் அடிப்படையில் தொகுக்கப்பட்டுளது இதனகத்து எமது பூர்வீக இலக்கியகளிற் காணப்படும் மிகப்பழைய சொல்லுருவங்களுடன் தமிழ்ச் சொற்கள்யாவும் நொடர்பு படித்தப்படுத்துவின்மூலமாக அவற்றின் பகுதிகள் அன்றேல் மிகவும் ஆரம்ப நிலையினாலுக்குஞ் சொல்லுருவங்களும் ஆராயப்படும். இங்னனமே தமிழ்ச் சொற்களையாவரும் இலகு வில் அறியும் வண்ணம் தமிழ்மொழியினைப் பகுத்து விளக்கித் தருகின்றனம். அத்துடன் மற்றும் பதினெண்திராவிட மொழி களுடன்-சிறப்பாக, செப்பஞ் செய்யப்பெற்ற மலையாளம், கன்ஸடம், தெலுங்கு எஃபனவற்றுடன்-தமிழ்மொழியின் ஒப்பு ஆராயப்படும்.

வட ஜூரோப்பாவிலுள்ள பின்லாந்து தேசம் முதல் வடக்கு ஆர்யனிலுள்ள மொங்கோலியா தேயம் ஈருக பறந்து சிடக்கும் பெரும் நிலப்பற்பில் “செத்திய, ஸ்கேதிய, ஹரேலிய, பின்னே-உக்ரிய” எனப் பல்வேறு விதம் அழைக்கப்படும் 42 மொழிகள் வழங்கப்பட்டன. மேற்கு ஆசியாவில் அராபிய, எபிரேய, கல்டேய, அஸ்லீயிய, சீரிய, பபிலோனிய மொழி களும், இச் செமித்திய மொழிகள் அல்லாத ஹிந்துறையிற்று, மித்தானி, சமேரிய பாதைகளும், ஜூரோப்பாவின் பெரும் பான்மையான பாகத்திலும், ஈரான்-இந்தியாவிலும் 45 “இந்து-ஜூரோப்பிய” சௌழிகளும் பல நூற்றுண்டுக்காக வழங்கப்பெற்று வருகின்றன. இந்த 96 மொழிகளுடனும் ஆதித் தீராவிடமொழிக்குப் பல்வேறு தொடர்புகள் இருந்தன என்றும், இதுவே ஏனையவற்றில் தோன்றும் பல சொற்களின் உண்மையான உற்பத்தியைக்காட்ட வல்லது என்றும் துலக்க மாகவும் தெளிவாகவும் இதனகத்தே மாந்தர், சிறப்பாகத் தமிழ்மக்கள், கண்டு இன்புறுவர்.

கலாநிதி ஏர்நெஸ்த் வஸ்ஸெல்வீகேர் இயங்கிய “ஜெர்மானிய மொழியின் சொற்பிறப்பு இயல் அகராதி” என்னும் நூலைப்போல் இவ்வகராதியும் தூய சொற்பிறப்பியலை மட்டுமே தழுவியதாகும். ஆதலால் இந்தால் தமிழ்ச் சொற்களின் முதலாம்படிப் பகுதிகளையும் இரண்டாம் படியின் சொல்லுருவங்களையும் மட்டுமே ஆராயும். ஜெர்மானிய தொடர்ச் சொற்களைக் கொள்கையில் வெளியிடாகிய கார்ஸ் பிரெரியில் இயங்கிய ஜெர்மானிய-ஆங்கிலப் பேரகராதியில் பார்த்தல் வேண்டும். அதற்கொப்ப தமிழ்தொடர்ச் சொற்களைச் சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ் அகராதியில் பார்த்தல் வேண்டுமெனக் கூறுவாம். அதின் பிழைகள் மட்டுமே ஈக்கண திருத்தப் பட்டுள்ளன.

இது தமிழ்-ஆங்கில-தமிழ் ஒப்பியல் அகராதியின் ஏழாம் பகுதியாகும். முதல் ஆறு பகுதிகளும் ஸ்வாமி ஞானப்பிரகாசரால் 1938-1946 ஆம் ஆண்டுகளில் வெளியிடப் பட்டன. ஆயினும் அப்பகுதிகளைக்காண இயலாதவர்களின் தேவைக்காக இஃதில் அவற்றின் முக்கியமான அமல்ஸ்களைச் சுருக்கமாக அடக்கிக் கூறுதும்.

முன் குறித்த மொழியினங்களுள் உள்ள நூற்றுக்கு மேலதிகமான மொழிகளின் சொற்களோடு தமிழ்ச் சொற்கள் ஒப்பாகவயப்படுமாதலின், இந்தால் “ஒப்பியல் அகராதி” எனப்பெயர் பெறும். தமிழ்ச் சொற்களின் பிறப்புத்தோற்று மாகியாகுதிகளும் அவற்றின் நொடர்புகளும் தமிழ் மொழி யினைக்கற்க ஆரம்பிப்போரின் ஞாபகத்தில் பதிதற்கு இந்துாலின்கண் தரப்படும் இலகுவானவினாக்கங்களும் நுண்ணிய ஆராய்க்கியும் பேருதவி அளிக்குமென நம்புகின்றனம். வாழ்க எம்நாடாய ஈழம்! வாழ்க தமிழ்மொழி! வாழ்க! வாழியவே!

**இவ்வாராதியின் மற்றுமாரு தலையங்கம் யாதெனில்
‘நும்பியாழியின் சரவ்ற சிறப்பை இன் இனியே முழுவதுஉம் உணர்மின்’.**

இஃது துப்பறியும் நாவல் வண்ணம் இயற்றப்பட்டமையினால்,
இதின் முதலாம் பாகம் “லீலா காநை” என அழைக்கப்படும்,
“ல்” என்னும் வியஞ்சனத்தில் முடியும் ஓரசைச்சொற்களைக் குறித்து
இப்பாகம் வாதாடுவதின் நிமித்தமென்க.

தாவிதடிகளின் முகவுரை.

1968-ம் ஆண்டு, ஆவணித்திங்கள், 28-ம் நாள், மாலை 7-30 — 7-45 மணிப்பொழுதில் இந்நாலாசிரியர், நல்லூர் ஞானப்பிரகாசர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டின் சிறப்பைப்பற்றியும், புகழ் குன்றுது துவங்கும் அவரினது தமிழ் அகராதியைப் பற்றியும், இலக்கவானேவியில் பேசின வற்றின் இறுதிப்பகுதியை இப்பொழுது இஃதில் மிகக்கருக்க மாகவும் தெளிவாகவும் கூறுதும் :-

"22-1-1947 இல் ஞானப்பிரகாசர் காலங்கிணற்றனராக, எலியாஸ் தீர்க்கதர்டியின் போர்வை எலிசேயில் என்பவர் மீது விழுந்த வண்ணம், அவரின் தமிழ்த்தொண்டு அவரின் செடுனை என்மேல் கூத்தப்பட்டது. அதற்காக ஆறு ஆண்டுகளாக, அன்னையலீ, மைசூர், பார்பாய், இலண்டன், முன்ஸ்டேர் என்ற கர்வகலாக்களில் பலவேறு மொழிகளைக் கற்று, தமிழ் மொழியினை ஆராய்ந்து, தொல் காப்பியம் எனும் பழந்தமிழ் இலக்கணத்தைச் சார்ந்த 700 பக்க நூலோன்றை இயற்றி, திராவிட மொழிகளில் "கலாந்தி" என்ற பட்டிரும் "இந்து — ஜரோட்டிய அன்றேல்" "இந்து — ஆரிய" பார்ஷவையில் 'கலாந்தன், கலையாசான், அன்றேஸ் எம். ஏ' என்னும் பட்டிரும் பெற்று, 1953 தைத் திங்கள் 25-ம் நாள் இலங்கைக்கு மின்டும் வந்ததும், என்னுடைன் 1946-ம் ஆண்டு மார்க்஝ித் திங்கள் உரையாடின பொழுது அவர் கூற்றனவை என் பன்னுக்கு என்றும் வந்து கொண்டது : 'எனக்குப்பின் நிர்தான் என் அகராதியை முடித தல் வேண்டும்'. அதனைச் சிறந்தவகையில் ஆற்றி, தமிழ் நாட்டிற்கும், சிறப்பாகத் தமிழ் மாலைவர்க்கும், பயன்படுமாறு வெளியிட வேண்டுமென்று நெடுநாளாகக் கருதுகின்றனம்."

அக்கருத்து இறைவன் அருளால் இப்பொழுது நிறை வேற்ற தொடர்ச்சியைக்கு அவன் திரு அடிகளை இடையருது யாம் வழுத்துகின்றனம்; ஆயினும் நூலைச் சுற்று மாற்றி அபைத்தல் வேண்டுமெனக் கருதுகின்றனம். ஏனெனில் பாரதியார் கூறிப் போந்ததியாதெனில், "இறுமான புலமை யெனில், வெளி நாட்டோர் அதை வணக்கந்து செய்தல் வேண்டும்." ஆனதினால் இலண்டன் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஆர். எல். ரேனர்; ஜே. பிரிவு; முயினிக்கு; பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் வி. கேய்கர் (W. Geiger); ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் தொமஸ்பரோவு (Thomas Burrow); கல்போர்ஸிய பேராசிரிய பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் மொறே. பி. எமெனே, என்போரிடித்துத் துவங்கும் மேற்புல ஆராய்ச்சிக்கும் (Western Research and Scholarship), சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் மு. வரதராஜன் (M. Varadarajan), கல்கற்றுப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் சுநிதிகுமார் சுற்றேர்ஜி (S.K. Chatterji), இலங்கை நல்லூர் கவாமி ஞானப்பிரகாசர்—என்போரிடித்துத் தோன்றும் கீழூப்புல ஆராய்ச்சிக்கும் பொருந்தத்தக்கதாக, இடைநடவாக, ஒருவழியை பற்றிக்கொண்டு, அவ்வழியே எம் அகராதியை செலுத்துவது சாஸ்படுத்துது. இஃதில் நடுநகத்துப்பகல்போல, நடுவு நிலைவழுவாது இந்நாலாசிரியர் இருந்தனரோ என்பது இந்துஸ் கற்போர் தீர்த்தற்கு உரிய தாகும், இந்துஸ் முழுவதையும் படித்த பின்றை.

தற்போது, ஞானப்பிரகாசரின் முகவுரையில், அவர் இயமிய சொற்பிறப்புக்கட்டளைகளை ஒவ்வொன்றுக் கட்டுத்து ஆராய்வாம். இவை அவர் அகராதியில் முற்பகுதியில் பக்கம் XXV - XXVII இல் காண்படும்,

1ம் கட்டளை. "தலையடிகளில், வியஞ்சனத்தை உச்சித்தல் எழிதாகும் பொருட்டுப் பலகாலும் ஓர் சுற்றுயிர்

சேர்க்கப்படும்." உ-ம். இழ்>இழு, இழி, இழை, இக்கட்டளையை மேல்நாட்டோர்க்கூட ஏற்றுக்கொள்வாயொலும்.

2ம் கட்டளை. "தமிழ் பிறப்பொத்த வியஞ்சனங்களை மாற்றிவைத்தலால், சொற்கருத்து மேலும் சிறிது சிற்று விகற்பமாகும்." இதற்கு உ-ம்:- (அ) இயு = விழுத்து. (ஆ) இடு = கீழேவை. (இ) கீழேமட்சங்கு =) இடு. (ஈ) இறு = கீழே சமர்ப்பி. இஃதில் (ஆ) வை யாவரும் அங்கிரிப்பர். (இ, ஈ) ஆவவற்றை (அ) விலிருந்து பிறந்ததாக ஏற்றுக்கொள்ள மேல் நாட்டோர் மறுப்பார். (இ) யும் (ஈ) யும் தம் முன்னே இனமானவை என்று கூறலாம்; ஆனால் முதலிரண்டு சொற்களுடன் பின்வருமிரண்டும் இனமற்றவை என்றே மேல்நாட்டுப் புலமையோர் வற்புறுத்தினர் எமக்கு.

இக்கட்டளைகளை 1927 இல் "தமிழ் மொழி அமைப்புற்ற வரலாறு", 1932 இல் "தமிழ் சொற்பிறப்பாராய்க்கி" எனும் திறு நாஸ்களில், இவர் வெளியிடப்பொழுதே, இவை ஓரளவு புரட்சிகரமானவை யென்றே யாவரும் மதித்துவிளாம்பினர். ஆயினும் இவை பெரும்பாலும் வாய்மை உடையவையாகக் காணப்படும். இவ்விதிகளுக்கு உதாரணமாக அவர் தந்தவை பெரும்பாலும் ஆய்வுடன் தெரியப்பட்டவைபோலும்.

3ம் கட்டளை : "தலையடிக்கொற்களின் கருத்தைப் படிப்படியாய் வேறுபடுத்திப் புதுப்பிது வழிக்கொற்களை உருவாக்கும் முகத்தால், அத்தலையடிகளின் வியஞ்சனத்தொடு மேலும் ஒரு வியஞ்சனங்கு சேர்த்து வழியடி ஆக்கப்படும். இஃது சிலகால் தனக்கினமரன் மேல்லொற்றேயும் இயலும்."

உ-ம் : இயு = விழுத்து. இயு - கு = பின் வீழ்ந்து நில. இயு = கைவிடு. இன - கு = நுகையவிடு, தளர் = release, slacken.

இற = கீழேவிழு. இறங்கு = கீழ்நோக்கிச் செல். இம் மேல் வரும் வியஞ்சனம் எவ்வாறு எழுந்ததென்பதை 8ம் கட்டளையின் கீழ் (1) பிரிவிற் காணக்."

4ம் கட்டளை : அ. "தன்வினைச் சொற்களின் முதலாம் அல்லது இரண்டாம் வியஞ்சனத்தை இரட்டித்தவினால். அச் சொற்கள் பிறவினையாகும்.

ஆ. வியஞ்சனத்தை மெலித்தவினால், பிறவினை தன்வினையாகும்."

உ-ம் : அ. "இளகு - இளக்கு. இறங்கு - இறக்கு. ஆ. அட்டு - அண்டு."

இம் மூன்றும் நான்காம் விதிகள் பூரணவாய்மை உடையவையே.

5ம் கட்டளை : "தலையடிகளை உறுத்து உச்சித்தல் மூலம் வேறு புதுக்கொற்களை ஆக்கிக்கொள்ளற்குச் சிற்று உபாயமர்ய அமைந்தன முதனிலை மெய்களாம். தமிழகராதி யிலுள்ள மெய்வருக்க முதனிலைச் சொற்கள் எல்லாம் இவ்வாறே உற்பத்தியாயின."

உ-ம் : "க + உழை = குழை>குலை = வளை.

ச + உழல் = சுழல் = சாய்ந்து சாய்ந்து வா. த + உழை = துழை>துளை = உட்செலுத்து, ஓட்டு.

ப + உழு = புழு>புள், பொள்ளு = ஓட்டையாக்கு.

ந + உழு = நுழு - ந்து, நுழை = உட்செல்.

ஞ + உழு = முழுகு = உட்புகு. முழு>முழுகு.

வ + உள்ளு = வுள்ளு>வழு>விழு = கீழேபடி."

இதுவே கவாமியாரின் கூற்று. 1966 ம் ஆண்டு, சித்திரைத்திங்களின் மூன்றாவது கிழமைப்பைக்குத்தும் மலேஸியாவின் தலைநகர் குவால்லும்பூரின்கண், தமிழ்மொழி ஆய்வுபற்றி, தலைநாயகமடிகளின் முயற்சியினால், ஒரு சிறப்பான அகிலதேயச் சம்மேளனம் நடந்ததென யாவரும் அறிவர். அம்மகாநட்டில் பல்கலை ஆசிரியரும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளருமான மு. வரதராஜனைத் தனிமையாக்கக்கண்டு, அவருடன் சிலகாலம் உரையாடச் சந்தர்ப்பம் குறைவின்றிக் கிடைத்தது. 18 ம் நாள். நேரம் : பிற்பகல் 2-3 மணி. இச்சம்பாஷ்ணையின் சுருக்கம் பின்வரும்.

தாவீதடிகள் : “கவாமியாரின் கடை நான்கு விதியை மேல் நாட்டுத் தமிழ் ஆராய்ச்சியாளர் அங்கீகார மறுக்கின்றனர் என்று அறிவிருப்பாரா? உமது ஆய்ந்த முடிவுயாது? கூறுமின்.” ஸ்வாமி = ஞானப்பிரகாசர்.

மு. வரதராஜனு : “அவரின் ஐந்தாம் விதியை முழுதாக ஏற்றுக்கொள்ளுகின்றாம். ஏனையவைகளைக் குறித்து ஆராய்கின்றேன். கவாமி பக்கமாய்த்தான் வழக்கு திரும்போறும்.”

பெ. கட்டடை : “குற்றுயிரை நெட்டுயிராய் உச்சித்தவி னாலும் சொல் வலியுறுத்தப்படும். ஆகவே, குற்றுயிரோடு இயன்ற தலையடிகள் நெட்டுயிர் கொள்ளுக்கால், அதிக உறுதிப்பட்டனவாகி, தாம் முன்கொண்ட கருத்துக்குச்சிறிது வேறுபட்ட புதுக்கருத்தைத் தருகின்ற வழியடிகள் ஆகும்.

உ-ம் : உறு = நிலைகொள். ஊ(ங்)று = நடி.

இரி = விழு.

ஸர் = இழுத்துக்கெஸ்.

இவ்விதி பூரணவாய்மை உடைத்தென யாவரும் கொள்வர்.

7ம் கட்டடை :- “அடியுயிர்கள் ஒன்று மற்றென்றாகத் திரிதலினால் தலையடிகள் விகர்பம் அடையும்.” உ-ம் :-

“எல் = பிரகாசிப்பது > *ஒலி > ஒலி = பிரகாசம்.

எல் > * வெல் > வெளி = வெண்மை, பிரகாசம்.

எல் > வால், வான் = வெண்மை, பிரகாசம்.”

இவ்வேழாம் விதியைக் குறித்து பத்தாண்டுகள் ஊடாக (1938-1947) செய்தித்தாள்களின்கண் “இந்து-ஐரோப்பிய மொழி இயல்” வல்லுநரோடு, வாக்குவாதத்திற் சுவைத்தனரான எம் கவாமியார் வாதித்து, அரும்பெரும் ஆயுள் வாழ்நாளின் ஒரு திறு பகுதியை என்கிறும் வினேன் குறித்தனர். இது காரணமாக அவரின் ஒப்பற்ற அகராதி முடிவு பெறுதிருந்ததுபோலும், மேலும், எஞ்சிய 14 பகுதிகளின் குறிப்புகள் அணித்தையுஞ் சருக்கமாக வரைந்து தம் நூல் நிலையத்தில் அவர் வைத்திருந்த வண்ணம் அவை பாதுகாக்கப்பட்டு இருந்தனவாயின், இவர் இயற்றிய அகராதியை கூப்பாக யாம் முடித்திருக்கலாம். ஆனால், யாம் ஜூரோப்பாவில் கல்விக்கற்ற ஆண்டுகளில் இக்குறிப்புகள்யாவும், இவர் வெளியிட்ட நூல்களில் பெரும்பான்மையும், மறுபேர்களால் ஏழுதப்பெற்ற நூல்களில் இறுபான்மையும் ஒருங்கே தொலைந்துபோயின். அந்தால் நிலையத்திலிருந்து அவற்றைப் படிப்பதற்கு எடுத்துச்சென்றவர்களின் அநேகர் திரும்பி வருவதற்கு வழியை மறந்தனர் போலும்.

கவாமியார் தம் முகவரையை இரு மொழிகளின் இயற்றி னர். 9ம் பக்கம் முதலாகவும் 24ம் பக்கம் சுருகவும் தாம் ஆக்கிலத்தில் வரைந்தனவற்றை 25ம் பக்கம் தொடக்கி 33ம் பக்கத்தில் முடியச் சுருக்கித் தமிழில் தந்தருளினால்.

ஆனதினால் இவ்விதியைக் குறித்து, ஆங்கிலப் பகுதியில் 35 வரி களும், தமிழ்மாகுதியில் 7 வரிகள் மட்டுமே காணப்படுகின்றன. தமிழிற்குரென்றுதனவே மேற் கூறிய நீண்ட வாக்குவாதத் திற்கு காலாயிருந்தனவே. ஆனதினால் அவற்றின் முக்கிய பாகத்தை ஆங்கிலத்தினின்று தமிழில் மொழிபெயர்த்துத் தருகின்றனம்: இவர் “அறிஞர்” என்பது, சிறப்பாக “இந்து-ஐரோப்பிய மொழியியல் வல்லுநரையே” கட்டும்: “இன்றுவரையும் யான் நாட்டுங் கொள்கை அறிஞர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை ஏனையோரிலும் பார்க்கத் தெளிவாக யான் அறிந்துகொள்ளேன். திராவிடச் சொற்களின் பகுதிகள் குற்றமற்ற அடிப்படையில் ஆராயப்பட்டால், அவ்வாராய்ச்சி ‘இந்து-ஐரோப்பிய’ மொழியியலை நன்கு விளக்குமென்பது எமது நம்பிக்கை. ஆனதினால் இவ்விரு மொழிக் குழுமபங்களின் பகுதிகள் நடுவண் தோன்றும் ஒரு மைப்பாடு அமைந்திருத்தலைக் காட்டுதலில் யான் சுற்றேனுந்தயங்கவில்லை. பெரும்பாலும் இவ்விரு மொழிக் சொற்களின் ஒப்பைக் காட்டுதலே எனது நோக்கமாயிற்று. ஆனால் சில சமயங்களில், சுருக்கங் கருதியே, ஒப்புமைக்குப்பதிலாக, ஒப்புமைக்குறியைக் கொடாமல், சொற்களின் உற்பத்திக்குறிக்கொக்கை கொடுத்திருக்கின்றேன். மன்னிக் கவும், யான் காட்டும் ஒப்புக்கள் அன்றேல் உற்பத்திப்பகுதிகள் யாவும் அங்கீகிக்கப்படுமென யான் எதிர்பார்க்கவில்லை. பிழைகள் எடுத்துக் காட்டப்படின், யான் அவற்றினை ஏற்கத் தயங்கமாட்டேன்.”

ஆனாலும், ஜேர்மானிய “வில்லிகேய்கெர்” எனும் பேராசியரும், “யூவியுஸ் தே லென்ரோல்” எனும் சிங்களப் பேரக்ராதிப் பதிப்பாளரும், ஞானப்பிரகாசர் திராவிடத்திற்கும் வடமொழி ஆய ஆயியந்திற்கும் இடையே சொற்றியப்பட்டு ஒப்புமைக்கைக் காட்ட முன் வந்ததே பெருந்தவறு எனக்காதித்து அழுத்தியபொழுது, கவாமியார் என்ன செய்யக் கூடியது? தாம் கண்ட உண்மையைச் சமாதானத்துக்காக மறுக்கலாமா? 1945ம் ஆண்டு அவரை ஒருமுறை கண்டேன். இப்போனின் ஆர்ப்பு ஒலித்துக்கொண்டேயிருந்தது. “கவாமி, உம் நேரம் இவ்வாக்குவாதத்தில் வினாக்கறிக்கின்றே!” என்றனன். “தம்பி, யான் இதில் ஒரு வியாபாரி. ஆனால் இவ்வியாபாரத்தில் கொள்பவனவற்றுக்கு மேற்படக்கொடுப்பதே உத்தமம்,” எனக் கூறி, தாம் தே லென்ரோலுக்கு எதிராக அண்மையில் வரைந்த இரு தாள்களையும் வாசித்தனர். இங்ஙனமே இவ்வாக்குவாதத்தில் பிரியமுள்ள கவாமியார் அதில் கவைத்தனர். தம் அரும் பெரும் குறிப்புகள் நாலும், ஜூந்து வருவாங்களில் அறிந்து போகுமென முன் அறிந்திருந்தான், சில வேளி இவ்வாதத்தைக் குறைந்து, அகராதித் தொண்டைக் கூட்டியிருப்பர் என யூகிக்கலாம். இப்போதோயாவற்றையும் புதிதாகச் செய்யத்தான் வேண்டும்!!

ஆயினும் கவாமியின் தொண்டைப் புதிதாக ஆரம்பிப்பதில் ஒரு நன்மையும் உண்டு. அது பின் வருவன வற்றினின்று புலனுகும். இவண்டன், முன்ஸ்தெர் பல்கலைக் கழகத்து பேராசிரியருடன், 1948-1952 ஆண்டுகளில், பன் முறை யான் உரையாடினபொழுது, அச்சான்றேர் இதைக் குறித்து இரு புதித்திக்களைப் பகர்ந்தனர்.

1 வது : உதாரணங்களைப் பலவாய் பெருக்கிக் காட்டுக்.

2 , , : வற்புறுத்தல் குறைவாய் இருக்கட்டும்.

* [இப்பொழுதாவது, அவர்கள் மனந்தெளிந்து அக்குறிப்புக்களையும் நூல்களையும் தும்பணிமாதா கோமிலிந்துக் கொண்டு வருதல் நலமாகும்]

“கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும் போல, என்னற்க யார்வாயின் நல்லுரையை.” பழமொழி நானுறு, 35 : 1-2.

இச்சான்றேரின் அபிப்பிராயத்தைப் பின்பற்றுதலே சான்றது. குளவிக் கூட்டின் மீது கல்லெறிய விரும்பின வரல்ஸர் இந்நூலாசிரியர், மொழி ஆராய்வோர்க்கு இன்றிய மையாத அமைதியை அது பங்கப்படுத்துமாகவின், மனக் குழப்பம் உண்டாக்கும் ஆதலான். இத்துறையில் பேரளவாக ஆராய்தற்கு போதியிடம் உண்டாகின்ற, திராவிடமோ ஆரி மோ காலத்தில் முந்தியது என்னும் வாக்கு வாதத்தில் செப்புதல் முடத்தன்மையாகும். ஆரியத்தில் மிகப்பழை நால் இருக்குவேதம். இதில் தானே 27 திராவிடசௌர்கள் காணப்படுகின்றன எனப் பஸ்வேறு நியாயங்களுடனும் போதிய ஆதாரங்களுடனும் இரு மொழிக்குடும்ப வல்லுநர் தொமஸ் பரோவுப்பேராசிரியர் காட்டி தற்போது 23¹ ஆண்டுகள் கழிந்தன. ஆரிய மொழிவல்லுநர் சிலரே இப்பைதை ஏற்றுக் கொள்வார். ஏனையோருக்கு வியப்பும் கோபமும் உண்டாயிற்று. “உயிரானதிராவிடமொழிகள் இறந்த ஆரியமான சங்கதம் அன்றேல் சமஸ்கிருதம், பாகதம் அன்றேல் பிரகிருதம், பாளி அன்றேல் புத்தவேதமொழி, இவற்றைத்துக்கும் தம் சொற் களைக் கொடுத்து உதவியிருக்கக் கூடுமோ?” என ஆச்சரியப்படுகின்றவர்களும்! “இறிவாய திராவிடம் தெய்வ ஆரியத்துக்கு இங்ஙனம் உதவியிருப்பின், ஜோ கேடு!” என்பதை புழுங்குகின்றனர். பாவம்! இறந்துபோயின அமெரிய-அஸ்லீரிய “பிலக்கு” என்னும் சொல்லினிருந்து கிரேக்க “பெலெ(க)கொஸ்”, சங்கத “பரசு”, எனுமிரு சொற்களும், “கோடரி” என்ற கருத்துடன், உற்பத்தியாயின என்பதை மனமார உவந்து ஏற்றனர் இவர்.

ஆயினும், இவர்களை “எம்முடன் இன்னுமொருபடி ஏறு வாம் : வம்மின்,” என அழைப்போமாகில், சமுச்சயப்படுவேர் போலும். “கோடரி என்பது மர்மிளக்கும் கருவி என்பது யாவுரும் அறிந்ததே. தொய்ஸ்பரோவு, மொறே பி. எமெனே என்போர் இயற்றிய “திராவிடமொழியியல் அகராதியின்” 3446 இலக்கத்தில் “பிள்” = “இரு கூருகப்பிரித்தல்” எனக் காணலாம். இது மலையாளத்தில் “பிலக்கு” எனத் தோன்றும். சென்னை அகராதி, 2715 பக்கத்தில் “பிளக்க”, =பிரி; இரு கூருக்க; கிறி; போழ். இப்போழ்தலே அஸ்லீரிய-கமேரிய “பிலக்கு” எனும் கருவியின் தொழிலாகும். ஆவதினால், “ஆரிய மொழிவல்லுநரே! சஞ்சலப்படாதீர! திராவிடபிளக்கு’ எனும் சொல்லுக்கும் அஸ்லீரிய-கமேரிய ‘பிலக்கு’ என்னும் பத்திற்கும் நடுவண் ஒரு நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றதே. ‘ஷ, ஷ’ எனும் வேறுபாடு திராவிடம் நீங்களான மொழிகள் ஆயிரத்தில் 999 மொழி களில் காணப்படாது. அஸ்லீரிய கமேரிய மொழிகளில் இவ் வேறுபாடு ஏற்றேனுமின்று. ஆனதினால் இத்தொடர்பு இன் னுங்கூட நெருங்கியதன்றே? ”என இவர்களை வினாவுவேமாக,

இங்ஙனமே திராவிடமொழியியல் வல்லுநர் தம் துணிபுகளையும் கொள்கைகளையும் முழுமூரமாக நாட்ட என்னுமல், உதாரணங்களைப் பேரளவாகச் சமர்ப்பித்து, பிறருடைய ஆதரவைப் பெறும் முறையில், சாதுவானகருவிலும் சாந்தமான முகத்திடுமும், காட்டுவாராயின், ஆரியமொழி வல்லுநரின் திராவிடமொழிக்கெதிரான உள்கார்பு, பாரசகந்த, வெறுப்பு-இவையாவும் முழுவதாகும் நிங்குதல் அரிதாயினும், காலக் கழிவில் மாறிக்குறைந்துபோம்.

கிட்டத்தட்ட இந்தியாயங் காரணமாகவே, இந்நூலாசிரியர் கவாயியவர்களின் இரண்டாம் விதியைச் சிறிது திருத்து

கின்றனர் இங்ஙனம் : அவ்விதிபற்றிய உரையில் அவர் “இடு”, “இரு”, “இறு”, “இழு” எனும் பகுதிகள் ஒன்றுக்கென எண்ணினர். இது பொருந்துமோ? அண்பல் இடமாகப்பிறக்கும் மெய்கள் “ஷ, ஷ, ஷ, ஷ, ஷ” என்பதை அண்ணவுச்சியிலிருந்து உற்பத்தியாகும் “ஷ, ஷ, ஷ, ஷ, ஷ” என்பதை வறிவிலிருந்து வித்தியாசமானவை என இந்நூலாசிரியர் எப்பொழுதும் உணர்ந்துள்ளனர். தமிழ் மொழியினது இத்தன்மையை யாம் ஒப்புக்கோளாகக் கொள்வோம். தமிழின் தங்கையான தெலுங்கு இவ்விருவகை மெய்களையும் ஓரேயொரு வகையின் என மயங்கும். தென்தொராவிட பண்டையமொழி இங்ஙனம் மயங்கிற்றே? மேலும், முழுத்திராவிடமும் மயங்கிற்றே? ஒருதாரணத்தையெடுத்து ஆராய்வாம்:-

1. தமிழ் : முழுகு, முழுக்கு முழுசு, முழுத்து, முழுவல், மூழ், மூழ்கு, மூழ்த்து.
2. மலையாளம் : முழுகு, முழுகிக்க;
3. கோதம் : முள்க, முள்கி.
4. துதம் (அன்றேல் தொதம்) : முள்க, முள்கி, முஃக், முஃகி.
5. கன்னடம் : முழுகு, முழுகு, முழிகு, முழ்கு, முழிங்கு, முழுங்கு, முழுசிகை, முழுவு, முழுவு.
6. குடகு (அன்றேல் கூர்க்கு) : முஞ்ஞி, முஞ்சி.
- +7. துனு : முஞகுனி, முஞகுனி, முர்குனி, முர்காவுனி, முர்கெலு; முங்குதுனி.
- +8. தெலுங்கு : முடுகு, முஞகு, முனிகிஞ்ச, முஞகு, ப்ருங்கு, ப்ருஞ்சு.
9. கொலமி : முங்க, முங்கத்-, முட்சிப்-, முட்செப்த-
10. நைச்கி : முங்க, முப்ப-.
- +11. பர்ஜி :- முல்க-, முலி-, முல்கு.
- +12. சே ன்னு : முறுங்கானு, முறுகுத்தானு, முரங்கானு, முரியனு, முறந்தானு. [கோண்டு].
- +13. குயி : (அன்றேல் கந்தம்) : முஞ்ஜா, முஞ்ஜி-, முஸ்ப, முஸ்த-, ப்ருடக, ப்ருட்கி-,
- +14. குவி : முஞக்கலி, முஞ்ஜலி, முஸ்ஸலி, முஞ்ஜினி, முக்கோ;
- +15. குருக் (அன்றேல் ஓராவோன்) : முலுக்கனு, முல்கியல், முலுக்கனு, முலுக்கத்துஞ்சு, முலுக்கத்துஞ்சு.
- +16. மால்தோ (அன்றேல் இராஜ்யகால்) : முல்கெ, முல்க்ரே

இப்பதினாறு திராவிடக் கிளைமொழிகளுள் எட்டில் “+” எனும் அடையாளம் இடப்பட்டது. “ஷ” என்னும் அண்ணவுச்செய்கி “ஷ, ஷ, ஷ, ஷ, ஷ” எனும் அண்பல் ஒலியாகத் திரிந்து வருவதைக் காணகின்றாம், இவ்வெட்டுக்கெள்கொமெரி களில். இப்பைதை எம் கவாயியின் கொள்கையைத் திடப்படுத்துகின்றது.

மேலும், இலக்கியத் தமிழ்க்கட, சில சமங்களில், இவ்விருவர்க்கங்களை ஒரே வகையினமென மயங்கி வருதலுமுண்டு. இலண்டன் சர்வகலாசாலைப்படிப்பு நாட்களில், 1940-1952 ஆண்டுகளில், இந்நூலாசிரியர் இத்தகைய மயக்கத்துக்குரிய முன்னாற்றுக்கு மேற்பட்ட பதங்களை சேர்த்து வைத்திருக்கின்றனர். இரு வர்க்கங்களிலும் காணப்படும் இச் சொற்கள் ஒரே கருத்தை அன்றேல் மிக நெருங்கிய பொருளைக் கொண்டவை. இப்பைதை ஒருதாரணத்தால் விளக்குதும் :-

- (அ) அண்ணவுச்செய்கி : ட. சொல் : ஆடு, சென்னை அகராதி. பக். 219.

கருத்துகள் : - அகைதல், கூத்தாடுதல், விளையாடுதல், நீராடுதல், பொருதல், சுஞ்சரித்தல், முயலுதல், செய்தல், அனைதல், சொல்லுதல்.

(ஆ) அண்பல் ஓலி : ஸ. சொல் : ஆலு, செ. அ. பக். 248.

கருத்துகள் : ஒலித்தல், களித்தல், ஆடுதல். குறுந்தொகை 251 : 1 · 3 மஞ்சை மா இனம்... ஆலும் ஆவின,

உரை :- ஆடுதலைச் செய்தன.

நற்றிணை 248 : 7-8 ஆலும் இன மயில் மடக்கணம் போல.

அகநானாறு 392 : 17 நனவறு கட்சியின் நன் மயில் ஆல்.

உரை :- அகற்றியுற்ற காட்டிலுள்ள அழகிய மயில் ஆடு.

ஐங்குறுநாறு 250 : 2 மனிவரைக் கட்சி மடமயில் ஆலும்

உரை :- நிலமணிபோலும் மலையிலுள்ள காட்டில் அழகிய மயில்கள் ஆடும்..

ஐங்கு. 298 : 1, மழைவர அறியா மஞ்சை ஆலும்.

உரை :- மழையிலிது வரவையறிந்து மயில் கள் ஆடும்.

மணிமேகலை 4 : 11 கரை நின்று ஆலும் ஒரு மயில். உரை : ஆடும்.

பெரும்பானுற்றுப்படை 330-331. மகிழ் சிறந்து ஆலும் பீவி மஞ்சையின்...

(இ) அண்பல் ஓலி : ற. சொல் : ஆற்று. செ. அ., பக். 256 – 257.

கருத்துகள் : செய்தல், நடத்துதல். மழமொழி 1 : 1 “ஆற்றும் இளமைக்கண்”.

குறள் 70 : 1 மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி உரை : செய்யும் கீழ்க் கீறிட்ட பதங்கள் இரு வர்க்கங்களிலிருப்பினும், ஒரே பொருளையுடையன என்பதைத் துலக்கமாக இதில் காணலாம். ஆனதினால் சிறுபான்மையாக இவ்விருவர்க்கங்களும் ஒன்றாக வருமெனக் கொள்பதே காலும், புனரும், பொருந்தும்.

கவாமியானின் 2 ம், 7 ம் கட்டளைகளுக்கு மாத்திரமன்றி, அவரின் 5 ம் கட்டளைக்கும் எதிராக மேலூத்தேய மொழி யியல் வல்லுநர் ஆகோபனைகள் எழுப்பியின்ஸளர். இக்கட்டளையையும் அவர் கொடுத்த உதாரணங்களையும் முன்னமே விளம்பினேன். யானும் அதே நோக்கத்துடன் வேறு பல சொற்களையும் பல்லாண்டுகளாகத் தொகுத்துவேன். அவற்றின் தீர்சில் இங்ஙனமாகும் :

1. அண்ணு, செ. அ. பக். 60 = கீட்டுதல், பற்றுதல்.
நன்னு, „ „ „ 2148 = „ „ „ பொருந்துதல், திருவாச. 12 : 17
2. அஃன், „ „ „ 171 = பற்று, பொந்து, குகை; உ-ம். பொருநர். 7 “அஃன்” = வளை (உறையில்).
வளை, செ. அ. பக். 3555 = துளை, பொந்து.
3. ஆசு, „ „ „ 213 = குற்றும்; குறள் 503 : 1
“ஆசு அற்றுர்”, மழமொழி 106 : 2.

- | | |
|------------------------|---|
| காசு, | செ. அ. பக். 846 = குற்றும்; சிலப். 2 : 74; |
| | தேம்பாவணி 7, 71, 3. |
| மாசு, | „ „ „ 3147 = குற்றும்; குறள் 352 : 2 “மாச அறு”; மழமொழி 106 : 3 |
| 4. ஆழ், | „ „ „ 252 = மூங்கு; நாலடி 12 : 4 “ஆழ் கலத்து அன்ன கலி”. |
| | „ „ „ 252 = ஆழமாதல், உ-ம். “ஆழ் கடல்” |
| | „ „ „ 252 = விழுதல், சீவக. 282 : 4 “களிறு ஆழ்” = கீழே விழ, உரை. |
| தாழ், | செ. அ. பக். 1852 = மேனிருந்து விழுதல், நாலடி 231 : 3 “அருவி தாழும் புனல் வரை”. |
| | செ. அ. பக். 1852 = ஆழந்திருத்தல், 13-ம் கருத்து. சிலப். 13 : 72. |
| | „ „ „ = அமிழ்தல், மூங்கு, 5-ம் கருத்து, “கடலுள் தாழ்ந்து”. |
| | இஃதில் “ஆழ்”, “தாழ்” என்பனவற்றுக்கு அதே முழுங்கு கருத்துக்களும் சென்னை அகராதியால் கொடுக்கப்பட்டதை, மேல் நாட்டோரே, கண்டு வியப்புறுமின் ! |
| 5. இடுங்கு, | செ. அ. பக். 284 = உள்ளொடுங்குதல்; ஞானப்பி. அ. = பிடுங்கு, ஈழத்தமிழ்மரபு. |
| பிடுங்கு, | செ. அ. பக். 2655, 1-ம் கருத்து = பூவை அன்றேல் காய், கனியைக்கொய். |
| 6. இணை ¹ | செ. அ. பக். 290, 1 ம் கருத்து = சேர்தல்; முருகாற். 200 (சேர்த்தல், சேர்க்கப்பட்ட) “இணைத்த கோதை அணைத்த கூந்தல்”. |
| பிணை, | செ. அ. பக். 2659, கருத்து சேர்தல் : சீவக. 491 : 1 “கழுநிர் பிணைந்து அன்ன”. |
| | செ. அ. பக். 2659, கருத்து சேர்த்தல் : மது ரைக்காஞ்சி 614. தழுமாப் பிணையூசு. |
| 7. ஈரம், | செ. அ. பக். 380, கருத்து 1 = நிரப்பற்று. |
| நீர், | „ „ „ 2299, „ „ யாவருக்கும் தெரிந்த தொன்று : தண்ணீர், வெந்தீர் முதலியவை. |
| 8. உலர் ¹ , | செ. அ. பக். 457 = காய்தல், புலர் ¹ , „ „ „ 2785 = „ „ „ உலர்தல். அகநாறாறு 141 : 12. |
| 9. உலர் ² , | „ „ „ 457 = வாடுதல்; திருவாச. 32 : 1 “உலர்ந்து போனேன்”. |
| புலர் ² , | „ „ „ 2785 = வாடுதல், சிலப். 5 : 197 “புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து”. |
| 10. உழு, | ஞானப்பிரகாசர் அகராதி, பக். 373; குறள் 1033 : 1 “உழுது” = நிலத்தை ஊடுருவி, உரை. |
| குழல் ³ , | சென்னை அகராதி, பக். 1031 = உட்டுளை. |
| புழல் ¹ , | „ „ „ „ „ 2792, புறநா. 152 : 3 “புழல் தலை” = துளை பொருந்திய, உரை. |
| புழல் ² , | குறிஞ்சிப். 253 “புழற் கோட்டு ஆமான்” செ. அ. பக். 2792, = துளை, உட்டுளை, அகநா. 9 : 5; திருப்பாணி 134. |
| 11. உழு, | „ „ „ „ „ 468, = ஊடுருவி செஸ், தேவா. 929 : 9. |
| நுழை ¹ , | „ „ „ „ „ 2324; சிலப். 10 : 35 “மலர் பொழில் நுழைந்து.” |
| நுழை ² , | „ „ „ „ „ 2795 = துளை, குழாய், நுண்ணிய வயில், ஒடுக்க வழி. |

- | | | |
|---|--|--|
| புழை ² , | செ. அ. பக். 2795 = துணியிடுதல். | |
| புழை ³ , | நற்றிணை 151 : 2 “கொல் முரண் இரும்புவி அரும் புழைத் தாக்கி” (உரையில்) கொல்லுகின்ற வலிய கரிய புலியை நுழைதற்கவிய முழையருகில் மோடி. | |
| முழை ³ , | செ. அ. பக். 3287 = துணித்தல்; பாரத. காண்டவ. 17 “முழைத்த வான் புழை”. | |
| முழை ⁴ , | செ. அ. பக். 3287 = நுழைதல். | |
| முழை ¹ , | “ ”, “ ”, “ ” = மலைக்குகை; பரிபாடல் 19 : 63 “அவ்விசை முழை.” | |
| 12. உறு, | “ ”, “ ”, 483 = ஓரிடம் அடை, பொருந்து, படு; செ. வக. 2339 : 1. | |
| துறு, ¹ | “ ”, “ ”, 2004 = அடைதல்; கம்பரா. திருவ. 132 “அனிந்தர் துறுகுவர்.” | |
| 13. உன்னு ¹ , | செ. அ. பக். 489 = நினைத்தல். | |
| முன்னு, | “ ”, “ ”, 3306; பொருந்தாற்றுப்படை 3 “வேறுபுலம் முன்னிய” = வேற்றுப்புலத்தை எய்த நினைத்த உரை). | |
| 14. ஊங்கு | செ. அ. பக். 490; நிதிநேறியி. 2 : 3 “கஸ்வி யின் ஊங்கு” = மேம்பட்டது, உயர்ந்தது. | |
| தங்கம், | செ. அ. பக். 1955 = உயர்ச்சி, பெருமை. 1ம், 3ம் கருத்துகள். | |
| புங்கம் ³ , | “ ”, “ ”, 2745 = உயர்ச்சி, 2-ம் கருத்து. | |
| புங்கவம் ¹ , | “ ”, “ ”, “ ” = சிறந்தது, 3-ம் “ ” | |
| புங்கவன், | “ ”, “ ”, “ ” = சிறந்தோன் 1ம் “ ” | |
| புங்கவி, | “ ”, “ ”, “ ” = சிறந்தவன், தெய்வப் பெண், பார்வதி. | |
| 15. இமை ¹ , | “ ”, “ ”, 299 = இமை கொட்டுதல்; குறள் 775 “அழித்து இமைய்பின்.” | |
| நிமை ³ | செ. அ. பக். 2255 = இமைத்தல்; திருப்பு. 497 “புருவம் நிமிர இருக்ஞவான் நிமைக்க” | |
| 16. இமை ² , | செ. அ. பக். 299 = கண் இமை; தொல். எழுத. 7 “கண்ணிமை நோடியென” | |
| நிமை ¹ , | செ. அ. பக். 2255 = இமை; பழ. “நீலிகுகு கண்ணீர் நிமையிலே.” | |
| 17. இறுகு, | “ ”, “ ”, 361 = சிறுகு, தனியிற்கு, மயிற்பிலி; 3 கருத்துகளும். | |
| சிறுகு, | “ ”, “ ”, 1454 = இறுகு; நாலடி 41 “ஏச் சிறுகு அண்ணதோர் தோல் அறினும்”. | |
| 18. இறை ¹ , | செ. அ. பக். 365 = இறுகு, சிறுகு; 14-ம், 15 ம் கருத்துகள். | |
| சிறை ¹ , | “ ”, “ ”, 1465 = இறுகு; 15-ம் கருத்து. புறநா. 3 : 22 ‘திருந்து சிறை வளைவாய்ம் பருந்து.’” | |
| 19. இப்பி, | செ. அ. பக். 297 = சிப்பி. மணி. 27 : 64 “விரி கதிர் இப்பியை வெள்ளி யென்றுணர்தல்.” | |
| சிப்பி ¹ , | “ ”, “ ”, 1422 = முந்து முதலியவற்றைப் பொதிந்திருக்கும் ஒடு: 1-ம் கருத்து. | |
| 20. இமை ¹ , | செ. அ. பக். 299 = இமை கொட்டுதல். 15-ம் இலக்கத்தை தோக்குக. சிமீட்டு ¹ , | 1424 = கண் இமைத்தல், 1-ம் கருத்து. |
| சிமீட்டு ² , | “ ”, “ ”, “ ” = இமைப்பு, கண் சைகை. 1-ம், 2-ம் கருத்துகள். | |
| சிமீட்டு ³ , | செ. அ. பக். 1425 = இமைப்பு, கண் சைகை. | |
| சிமிழ் ² , | “ ”, “ ”, “ ” = கண் கொட்டுதல். | |
| சிமினி, | “ ”, “ ”, “ ” = “ ” | |
| சிமினிப்பு, | “ ”, “ ”, “ ” = “ ”, கொட்டுகை. | |
| சிம்புளி ¹ , | “ ”, “ ”, 1423 = கண்ணை மூடிக் கொள்ளுதல். | |
| இதுகாறும் யாம் காட்டினவற்றினின்று எம் ஸ்வாமியின் 5-ம் கட்டளை சிறுபான்மையளவுக்கென்கிலும் ஏற்றுக் கொளப்பாற்றேன யாவரும் என்பர், தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில். அதின் ஆதித்தாயாகிய முதற்றிராவிடத்திலும் இதற்கிணங்ந குறிப்புகள் காணப்படுகின்றன : உ-மாக : | | |
| 21. மலையாளம் : இமை=சிமை. இமெக்க=சிம்புக, சிம்ராக, சிம்புக, சிம்பல், சென்டுகை. கண்ணடம் : இமை, எமை, எவை>சிமூடு, சிவடு, சிவடு. துளு : இமை = விமை, விம்மை. தமிழ் : மேலே கொடுக்கப்பட்ட 15ம், 16-ம், 20-ம் இலக்கங்களை நோக்குக. தெலுங்கு : சிமூடு. பலோக்கி : சிமாக். இஃது அண்ணமயில் வழங்கும் பிரத்தாயிலிருந்து எடுக்கப்பட்டது. | | |
| 22. தமிழ் : இறை, இறுகு, இறுகர், இறுக்கை = சிறை, சிறுகு, சிறுகர் : இல. 17-18. மலையாளம் : இறுகு = சிறுகு குடகு : நெக்கே = தெறகே. கன்னடம் : ஏந்கெ, ஏறங்கெ, றக்கெ, றெக்கெ. கோதம் : றெக் = செரங்கல், கெர்கல். துளு : எதிங்கெ, ரெங்கெ = செதுங்கெ, கெதங்கெ. தெலுங்கு : ஏறக, றெக்க, ரெக்க = தெறக. கொலமி : றெப, றெப்பா, றெபு. துதம் = தெரகி | | |
| 23. தமிழ்: | நீந்து, நீத்து, நீசு, நீஞ்ச மலையாளம் : நீந்துக, நீந்திக; நீந்தல், நீந்தம். கோதம் : நீஞ்து, நீடிட; துதம் : நீஞ்ஞ, நீஜ, நீத, நிதி, நீத்ய, நிஸ்ய. கன்னடம் : ஈச, ஈஜா, ஹிஜா குடகு : | மிந்தி துளு : ஈகனி, ஈஜா-னி, ஈஜா-ஞி = நீந்துவி, நீந்தாவுவி, நீந்தாவுதி, நீந்தர்ட. தெலுங்கு : ஈந்து, ஈந்துலாடு, ஈந்த. கொலமி : ஈந்த-. |
| 24. தமிழ், மலையாளம், குடகு, கோதம். துதம், கன்னடம், துளு, தெலுங்கு : உப்பு, உப், உப்பி. ஆனால் கொலமி, நயிக்கி, பர்ஜி, கட்பா : ஸப், சப், அன்றேஸ் சப்பு. இஃதினின்று இவ்விதி சற்றேனும் முதற்றிராவிடத்திற்கும் பொருந்துமென்க. கி. பி. 1205-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நன்னூலின் பொதுப்பாயிர 19ம் சூத்திரம் சூத்திர நிலையைக் குறிப்புதொழும், அது நூலாசிரியருக்கும் பொருத்தமாகும்:- | | |
| “ஆற்றெறுமுக்கு அரிமா நோக்கம் தவணைப் பாய்க்கப் பநந்தின் வீஷ்வ அண்ண குத்திர நிலை.” | | |

இதின் உரையின் விசேஷ பகுதிகளாவன : “இங்கத்தினது பார்வையையுர், இடையிட்டுக் குதிக்கின்ற தவணையினது மாய்ச்சலையும், நெடுந்தாரத்தினின்றும் ஒன்றை வெளவிப் போதற்கு விழின்ற பருந்தினது வீழ்ச்சியையும்” போல்வன ஞானப்பிரகாச சுவாமியார் போன்றவர்களின் அகராதி முடிவுகள்.

தமிழ்மொழியில் ஆகிய உலகில் இவர் பெற்ற புகழ் சாஸ்சிற்புடையதாகவின், “தாம் இங்ஙனம் விளாயியதே போதும் : பல உதாரணங்கள் வேண்டாவாம்” என்னும் விதமாகவே தம் அகராதியை வெளியிட்டனர். அநேகர் முறுமுறுப்பின்றி அவரின் 8 கட்டளைகளையும் ஏற்றனர். அவரின் நுண்ணறிவையறியாது வாழ்ந்த லில்ரோ அவரை முருமுரமாக எதிர்த்தனர்களே! இவ்விதமான எதிர்ப்பை விரும்பாது, யான் பல உதாரணங்களைத் தந்து, “அன்புடையிர், யான் விளம்புவது என்மனதாகிய கிணற்றினின்று யான் மொண்ட தண்ணீர்களும். மொழிகளே அங்ஙனமாயிருப்பதை நீரே காண்கின்றீர். மேலும், சொற்கள் அனைத்தும் இங்ஙனம் கிருப்பதாக யான் இயம்பேன்.

உமாக, ‘ஹக்கு, தாக்கு, பூக்கு, முக்கு’ வெவ்வேறு கருத்துடையன். இவ்விதமே, தமிழிலும், அதின் தாயாகிய ஆதித்திராவிடத்திலும், பெரும்பாலான சொற்கள் கிருப்ப, சிறுபான்மையானவையே’ சுவாமியாரின் 5-ம் விதியின் விதமாய்க் கட்டப்பட்டன என யான் கூறுவதை மன்னித்தருங்கின்றன, “என யாம் மொழிந்துபோவதில் குற்றமின்றென்று நம்புகின்றனம்.

8-ம் கட்டளை :- அடிச் சொற்களோடு சில ஆதிச் சொற்கள் கண்டிலையால் நின்று யெயர்ச்சொற்களை உருப்படுத்தும். இவற்றுள் முக்கியமானவை :

- (அ) உரிமையைக் காட்டிப் பொருளைப்பிரிந்துணர்த்துவதாகிய “அது” எனும் சொல்;
- (ஆ) “பொருந்துவது,” “உடைமையாகக் கொண்டது” எனும் அர்த்தமுள்ள “உன்” எனுஞ் சொல்,
- (இ) “இருப்பது,” “இருக்குமிடப்” எனும் பொருளைத் தருகின்ற “இல்” எனுஞ் சொல்லுமாம்.

தன் அகராதியை, ஒவ்வொன்றும் பத்தும் பகுதிகள் கொண்ட இரு பெரும் புத்தகங்களாக வெளியிடுதலே தன் நோக்கமெனக் கவாமியார் தன் ஆங்கில முகவரையின் ஏழாம் பக்கத்தில் விளம்பிப் போந்தனர்களே! 22-1-47-ல் சம்பவித்த அவரின் அங்கால மரணத்தின் பயனாக, அவரின் எண்ணம் நிறைவேறவில்லை. 1938-1946-ம் ஆண்டுகளில் அவர் வெளியிட்ட ஆறு பகுதிகள் மட்டுமே இன்று முதலாம் புத்தகமாகும். இப்போது யான் அரங்கேற்றுவதை 2-ம் புத்தகத்தின் 1ம் பகுதியாகக் கொள்க. இதைவிட, வேறு சில மாற்றங்களையும் இந்நாலின் அமைப்பின்கண் செய்யல் வேண்டும். இதற்கு எம் நியாயங்களைச் சுருக்கமாகக் கூறுகின்றனம்: அவதானிப்பிர.

பல்லாண்டுகளாக தென்னிந்தியத் தமிழ் அறிஞர் பலர் உழைத்து வெளியிட்ட சென்னை அகராதியின் 548-ம் பக்கத்து முதலாம் வரிசையில் காணப்படும் “எறியால்” என்ற பதமே எம் கவாமியார் தனிப்பட்ட முறையால் வெளியிட்ட அகராதியின் 416-ம் பக்கத்துக் கடைச்சொல்லாகும்.

| | |
|---|------|
| சென்னை அகராதியின் ஆறு புத்தகங்களும் கொண்டவை பக்கங்கள் | 3944 |
| “ ஆறும் புத்தகத்தில் உரோம இலக்கத்தில்மேலும் ” | 105 |
| “ ஏழாம் புத்தகம், 1939ஆண்டு, அதுபத்தம் : இல்தில் .. | 423 |
| “ ஏழு புத்தகங்களிலும் ஒருமிக்க உள்ள .. | 4472 |

இவற்றுக்குச் சரியாத்தனவாக இருப்பதற்குச் சுவாமியார்

4472+ $\frac{1}{2}$ ஆய பக்கங்களைத் தம் அகராதியில் சேர்க்க வேண்டியதாக இருந்தது. என்கனித அறிஞர் ஒருவன் இல்லை 3394+ $\frac{1}{2}$ பக்கங்கள் என கணக்கிடுகின்றனன். சுவாமியார் இவ்வகராதியை எழுதியது 1934-1946 : 12 ஆண்டுகள்; பிரகரம்பண்ணியிடு 1938-1946 : 9 வருஷங்கள். இவ்விதமாக மிகுதியையும் வெளியிட்டிருப்பின், எழுத 98 ஆண்டுகளும், பிரசரிக்க 73 $\frac{1}{2}$ வருஷங்களும் எடுத்திருக்குமன்றே? அவருடைய அகராதியும் 20 பகுதியானது, 50 பகுதி உடையதாக இருந்திருக்கும். ஆனதினால் தொடர்ந்து நடாத்து பவருடிய யாம் இதைச்சருக்கி அமைத்தல் அவசியமாயிற்று எனக் கருதுவின்றனம்.

எங்கனம் யாம் இதைப்பழுதின்றிச் சுருக்கக்கூடும்? இதற்கு ஜேர்மானியரிடம் சேறல் நன்றாகும். 1950-1952 ம் ஆண்டுகளில் 8 மாசங்களாக ஜேர்மானியரில் வாழ்ந்தேன். தமிழ், ஆங்கிலம் எனும் மொழிகளுக்கு அடுத்ததாக ஜேர்மானிய மொழியும் எனதாயிற்று. ஐரோப்பாவில் ஜேர்மானியரே ஆற்றலில் தலைசிறந்தவர்கள் என நாள்வாயும் யாம் கண்ணற்கண்டு உள்ளத்திலுணர்ந்தனம். இதிலு அகராதியின் கண்ணும் பொருந்தும். கசெலின் வெளியிடாகிய, கார்ஸ் பிரேருயில் என்னும் கலாநிதிப் பேராசிரியர், 1909-1952 ம் ஆண்டுகளில் 26 தரம் திருப்பதிதிரும்பப் பிரசரித்த, “ஜேர்மானிய-ஆங்கிலப் பேரகராதியே” திறம்படைத்தது எனக் கான்களேரு கூறுப். அது நெருக்கமாக அச்சிடப்பட்டது: ஒருபக்கத்தில் 81-84 வரிகள் காணலாம். இங்ஙனம் 832 பக்கங்கள் உடைத்து. இதுவே சென்னைத்தமிழ்கராதி போன்றது.

மறுபக்கத்தில் கலாநிதி ஏர்தெல்த் வஸ்ஸெல்ஸீகேர், 1950 ஆண்டில், இயம்பி “ஜேர்மானிய மொழியின் சொற் பிறப்பு இயல் அகராதி”, இதிலைப் போன்றவற்றுள், தலைசிறந்தது. இது தூய சொற்பிறப்பியலை மட்டுமே தழுவியதாகும்; பெரிய எழுத்தில் அச்சடிக்கப்பட்டதாய், 42-45 வரிகளை மட்டுமே கொண்ட, 322 பக்கங்களை உடைத்து, 96 பக்கங்களையுடைய “முகவரை-தோற்றுவாய்” நீக்கலாக; அனைத்தும் 418 பக்கங்களே.

இரு நூல்களிலுமுள்ள சொல்லுருவு அமைப்பைச் சுற்றுக் கவனிப்போம்: “ஹல்லே” எனுஞ்சொல் தொடர்ந்து, “ஹாமென்” எனுஞ்சொல் ஈருக,

கார்ஸ் பிரேருயில் : பேரகராதி.
பக்கங்கள் : 3. 268 ம் - 270 ம் பக.
சொந்திரேகை. 300.

வஸ்ஸெல்ஸீகேர் : சொ. பி. இ. அகராதி.
பக்கம் : 1. 205 ம் - பக. மட்டும்.
சொந்திரேகை. 17.

இவ்விரு நூல்களும் சிறந்தவை. ஆயினும் பிந்தியது முந்தியதின் 1^{வருடம்}, அளவைப் பொறுத்த விஷயத்தில், சொந்த

கேள்க ஒப்பிடுகின்; அஃதாவது $\frac{1}{2}$; ஆனால் $\frac{1}{2}$, பக்கத் தொகையை ஒப்பிடுவோமாலே. இஃதிலிருந்து எமது சொற் பிறப்பியல்கராதி வஸ்ஸெல்வீசெரினதைப்போன்று குறுகிய தடியிருந்தபோதிலும், தன் பணியை ஆற்றி முடிக்கக் கூடு மென்பது புலனும். கவாமி நூனம்பிரகாசரின் நோக்கம் தமிழ்நூல் சென்னையகராதிக்குப் பதிலாகத் தம் அகராதியை உபயோகிக்கவேண்டும் என்பதுபோலும். இதற்காகவே சகல தொடர்மொழிகளையுங்கூட விளக்கிப்போந்தார். ஆனால் வஸ்ஸெல்வீசெர், கார்ஸ் மிரேயிலின் அகராதியை நிர்மலமாக்கி, அழித்துவிட தெண்டித்தவர் அல்லர். “ஓவ்வொற்கும் ஒவ்வொன்று எவ்விடு” என அவர் உணர்ந்தவர். அதேபோல் யாழும் சென்னையகராதியை அழிக்கவல்ல, அதிற்காணப்படும் பிழைகளைத்திருத்தவும், பள்ளொழி ஆராய்ச்சி வஸ்ஸுநர் அநேகின் முடிவுகளைத் திராவிடமொழிக்குங்குப் பொது வாக்கும், சிறப்பாகத்தமிழ் மொழிக்கும் பொருத்தவும், கால கதியில் தமிழ்ச்சொற்கள் தம் பொருளில் அடைந்த மாற்றங்களைக்காட்டவும், தமிழ்மொழியை அதன் 18 கோதரத்திராவிட மொழிகளுடன் ஒப்பிடவும், இதின் மூலமாக யாம் பெற்ற “முதற்றிராவிடமொழியை” பல்வேறு ஏனைய மொழிக்குடும் பங்களுடன் ஒப்பிடுவதனால் சீல சொற்களின் ஆதிக்கருத்தையும், பல்வேறு சொற்கள் ஒன்றேபோன்று ஆதியிலே கொண்ட தொடர்பையும் கண்டுபிடிக்கவுமே எத்தனைக் கிணறனம்.

மேலும், வஸ்ஸெல்வீசெரின் உண்மையான அகராதி 322 பக்கங்களை மட்டுங்கொண்டது : அதின் “முகவுரை-தோற் றுவாய்” என்பதோ 96 பக்கங்களாய் நிடித்தது; முக்கிய மான விளக்கங்கள் நிரம்பியது. அதைப்போன்று, எமது அகராதியின் முக்கியமான பகுதி, இப்புத்தகத்தேன் முதலம் பகுதியான “முகவுரை-தோற்றுவாய்” ஆகும். “எம் கவாமியார் தம் அகராதிப்பாகந்துக்கு யாதொரு தோற்று வாயும் எழுதாதிருப்பா, நீர் இந்தீடிய தோற்றுவாயை வரை வது யான்னனம்?” என யாதொருவர் எம்மை வினாவின், “கவாமியார் தோற்றுவாய்க்குப் பதிலாக இரு நூல்களை முன்னேயே வெளியிட்டனரன்றாரே?” “அதை யாவன?” எனின்,

“1 வதாக : தமிழ் அமைப்புற் ற வரலாறு,
கன்னகம், 1927, பக்கங்கள் 132 | 240
2 „ தமிழ்ச் சொற்பிறப்பு ஆராய்ச்சி,
யாழ் நகர், 1932, பக்கங்கள் 108 |

இவற்றின் சார்த்தையும் எமது பல்லாண்டு பள்ளொழி ஆராய்ச்சியின் முடிவுகளையும் விரிவாயும் தெளிவாயும் இத் தோற்றுவாய் மூலம் யாம்விளக்காவிடின், பின்வரும் அகராதியைப்படித்து விளங்குவது கடினமாகுமன்றே”!

தோற்றுவாய்: “எத்துமொலோகி.”

திராவிட மொழியியல் ஆராய்ச்சிக்கு வழிவகுத்தல்.

1963ம் ஆண்டு பதிப்பிடப்பட்ட சேம்பேர்ஸ் ‘‘20ம் நூற்றுண்டு ஆங்கில அகராதியின்’’ 366-ம் பக்கத்தில் “எத்துமொலோகி” எனும் பதம் இங்ஙனம் விளக்கப்படும்: “சொற்களின மூலப்பகுதிகளையும் அவற்றிற்கு உரிய ஆதிக்கருத்துக்களையும் முறையே ஆராய்தல்.” இந்து-ஜூரோப்பியமோழிகளில் “பாஸ்” தமிழிலக்கணத்தில் தோற்றும் விதமன்று. ஆனதினால் கிரேக்கச் சொல் “எத்துமொலஸ்” (=உள்ள, வாய்மையான) “ஆண்பாஸ்” ஆகும். இதின் ‘‘ஒன்றன்பாஸ்’’ “எத்துமொன்” = உண்மைய் பொருள், சொல்லின் உண்மையான பகுதி, மூலம், அன்றேஸ் தாது. இப்பூ ஆங்கிலத்தில் “எத்துமொ” எனச் சொல் முதலில் வழங்கும், தொடர்ப்பதங்களில், எனக்.

“லோகி” என்பது ஆங்கிலத்தில் தனிச் சொல்லாக இயங்காது: ஆனால் பெருந் தொகையான தொடர்மொழி களின் இறுதிப்பகுதியாகக் காணப்படும். இது கிரேக்க “லோகோஸின்” சிதைவு. இதின் பொருள்; “சொல், அறிவு, கலை.” “லோகி” என்பதே மூல உச்சரணம்: பிற்காலத்தில் “லோஜி” என உச்சரிக்க ஆங்கிலர் தொடங்கினர்.

Iம் அதிகாரம்: “திராவிட மொர்பொலோகி,” அஃதாவது திராவிட மொழிகளின் சொல் இயல். ஆங்கிலத்தில் வழங்கும் சாஸ்திரம் பெயர்கள் அணைத்தும் கிரேக்க, லத்தின் மொழிகளின்ஸ்ரே உற்பத்தியாயின. கிரேக்க “மொர்பே”= உருவம். ஆனதினால் “மொர்பொலோகி”= சொற்களின் வெளியிருவத்தையும் அக அமைப்பையும் கருதுங் சாஸ்திரமே. மேற்கூறிய ஆங்கில அகராதியின் 694ம் பக்கத்தைப் பார்க்கவும்.

IIம் அத்தியாயம் : திராவிட மொழிகளும் இந்து-ஜூரோப்பிய, விசேஷமாய் இந்தோ-ஆரிய மொழிகளும்.

உட்பிரிவு அ. இந்தோ-ஆரிய மொழிகள்
திராவிடமொழிகளினின்று கடன் வாங்கியமை.

பழைய தமிழ்-ஆங்கில அகராதிகளும் இன்று மிகவும் வழைக்கப்படுவது போவான் பினிப்பு பபிரிசியல் 1933-ல், தென்னிந்திய நகரமாகிய திராங்குவேபாரிஸ்கன் வெளியிட்ட அகராதியே. அவ்வகராதியின்கண், தாம் இந்தோ-ஆரியத்திலிருந்து, பெரும்பாலும் வட மொழியென அழைக்கப்படும் மஸ்கிருதத்தினின்று, உற்பத்தியானவையென்று மதித்த தமிழ்ச் சொற்களுக்கு ஓர் உடுக்குறி இட்டனர் பபிரிசியல். உதாரணமாகத் தெரிவின்றி, 73ம் பக்கத்தை எடுத்துப் பார்த்தால், 28 சொற்களில் 10 உடுக்குறி உடையன ஆகும். இவற்றைவிட, “இம்கி” எனுஞ் சொல்லுக்குத் தவறுக உடுக்குறி இடப்படவில்லை. ஆனால் அகராதியாசிரியர்தாமே அது “ஹிம்லி” எனும் வடமொழியின் சிதைவேன உடனடியாகக் காட்டுவதனாலும், அதேபக்கத்திலுள்ள இதற்கிணத்த சொற்களைய “ஹிமசீ, ஹிமசை”க்கு உடுக்குறி இடப்பட்டதனாலும், 11 சொற்கள் என்றே யாம் கணக்கிடுதல் பொருத்தமாகும். இங்ஙனமாக, நூறு தமிழ் சொற்களில் 39க்குச் சற்று மேற்பட்டவை இந்தோ-ஆரியத்தல் உதித்தவை எனக் கருதுவது வாய்மைக்கு ஏற்றதன்க்கு?

3

இவ்வாண்டு, 1969 கி. மி. ஆகும். சியாப் 100 ஆண்டுகளுக்கு முன், அஃதாவது 1869 இல், கலாநிதி ஹ. குந்தேர்த் தென்பவர், அதுங்கும் திராவிடத்துக்கும் ஆரியத்துக்கும் பொதுவான சொற்கள் அனைத்தும் ஆரியத்திலேயே உற்பத்தி யானவை என யாவராலும் அங்கெரிக்கப்பட்ட கொள்கைக்கு எதிராக, முதன் முதல் ஆரோபனைகள் பலவற்றை எழுப்பத் தொடங்கினர். “ஜேர்மானிய கீழைந்தேயக்குழு” வெளியிடும் வருஷாந்தப் பத்திரிகைகளின்கண், புத்தகம் 23, பக்கம் 517ல், இக்கலாநிதி பின்வருமாறு உரைத்துவனனர்:-

“விந்துநிதியின் கரையில் முதற்குடியேறிய ஆரியர், மேன் மேலும் இந்தியாவின் நெற்குடைன் புகுந்தனராக, ஆங்குள்ள புதுப்புது இந்திய பொருட்களைக் கண்டபோழ்து, அவற்றின் திராவிடப் பெயர்களை அறிந்து, இவற்றையே தம் ஆரியமொழிகளிற்கூட வழங்கலாயினர். இங்ஙனம் அநேக திராவிட சொற்கள் ஆரியமொழிகளுட் புகுந்தன எனக் கூறுதும்.”

இவரின் அபிப்பிராயத்தை அநேகர் ஆமோதித்தனர். வது தொமில்பெனவே. தனது ‘‘வடமொழி முழு இலக்கணத்தின்கண்’’ இவர் உரைத்ததாவது : “சமஸ்கிருதத்திற்கு ஆரியில் சம்பந்தமற்ற, அந்திய பதங்கள், பிற்காலத்தில் அதனுட் புகுந்த, வடமொழிக் கொற்களாக எண்ணப்பட்டன.”

2 வது கலாநிதி (வணக்கத்துக்குரிய) ரோபேர்த் கால்டு வெல். இவர் தமது “திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணத்தின் கண்” இல்லை ஓரளவுக்குர் கட்டியுள்ளனர். குந்தேர்த் தொரத்தவற்றையும் பென்வே விளம்பியதையும் இவர் அங்கீரித்து, 1875 ல், இந்த ஓப்பிலக்கணத்தின் 2 ம் பதிப்பின் 462 ம் பக்கத்தில், அவற்றை மேற்கொளக் குறித் துள்ளனர். 1913 ல் வெளிவந்த இதின் 3 ம் பதிப்பின், 565-579 ம் பக்கங்களில், “வடமொழி திராவிடமொழி களுக்குக் கடமைப்பட்டமை” எனுந் தலையங்கத்துடன் ஓர் உப்பிரி முழுவதூங் எழுதிப்போந்தனர். இவற்றும், 577-579-ம் பக்கங்களில், கலாநிதி குந்தேர்த் தொகுத்த “வடமொழி கடன்வாங்கியசொற்களின் அட்டவணையினின்று 28 பதங்களைத் தெரித்தெடுத்து, கால்டுவெல் அவற்றின் திராவிட உற்பத்தியைத் தெளிவாகக் காட்டினார்களே ! உ-மாக, வடமொழி: “ஏட, ஏடக்”. இது திராவிட “யாடு, எடு, ஆடு” எனும் பதங்களினின்று உற்பத்தியானது. சிக்கன “எண்டேரு” (=இடையன்) எனும் பதந்தீஸ், “ஏடு”, இன மௌலினமொன்றைப் பெற்று, “எண்டு” ஆயிற்றனரே !

இவ்வெட்வணையின் இறுதியில், கண்ணப்பேரகராதி ஆசிரியரான கித்தெல், 1872 இல், வெளியிட்ட “பண்டைய நாகரிகச் சங்கையை” பினின்றும் இன்னும் 11 சொற்களைத்தந்தருள்ளனர் கலாநிதி கால்டுவெல். உ-மாக :

(அ) வடமொழி : “வல்லி”. இது தமிழ் “வள்ளி” என்னும் கொடியிலிருந்தே உற்பத்தியாகி, சமஸ்கிருதத் திற் புகுந்தது. “வள், வளை” எனும் விளையடிகளை ஒப்பிடுக. வடமொழியில், சி. மு. 600-ம் ஆண்டு தொடங்கி, “வி, வா” எனும் எழுத்துக்களாடுவன் யாதோரு வேறுயாடு தோன்றுமையினாலும், இரண்டையும் “வி” எனவே எழுதி, வடமொழியார் உச்சரித்ததினாலும், தமிழ் “வள்ளி” வடமொழி “வல்லி” யாம் மாறினதிற் கற்றேனும் வியப்பின்று. சிக்கனத்

தில் இப்போற்று “ல்”, “ஸ்” என கரைழுத்துகள் தொன்றினும், அவற்றை “ல்” என்றே சிங்களவர் உச்சிப்பதையும், அவர்கள் தமிழ் பேசும் பொழுது “கள்ளுக்குடித்தேன்” என்பதற்குப்பதிலாக, “கல்லுக்குடித்தேன்” என்பல்காலும் உரைப்பதையும் அவதானிக்குக் கூடும். இதிலிருந்து சிங்கள உதடுகள் தூயதிராவிட அதற்கென்று அவ்வள என்பது புலனும். சி. மு. 1500-ம் ஆண்டிற்கு முன்போ, ஆதிச்சங்கத்தில் இருக்கு வேதம் பாடுவி, அம்மொழிப்பிலவர் “ல், ஸ்” எழுத்துக்களை வேறுபடுத்தினர்.

உ-மாக, இருக்கு வேத 1 ம் மண்டல 1 ம் பாவின் 1 ம் அடியை நோக்குகூ :-

“அக்நிம் ஈளே புரோகிதம் யஜ்நஸ்ய தேவம் இருத்திலும்.”

(ஆ) “கால், காலம்” என்பன தமிழில் நேரத்தைக் குறிக்கும். இஃது ஆதிச்சங்கத்தில், இருக்குவேத 868 ம் பாவின் 9 ம் அடியில் “காலே” (= நேரத்தில்) எனத்தோன்றுவதையும் நோக்குகூ. இது யாம் கூறுவதை நிருபிக்கப் போதும் என நம்புகின்றனம். ஆரிய உதடுகள், திராவிடச் சொற்களைத் தம் மொழிக்குள் புகுத்தும், திராவிட உச்சாரணத்தையும் கூட்கவர்ந்துவர்க்கப் போதும்! இதுவே “ஈளே” என்பதின் நியாயம்.

அதே ஒப்பிலக்கணத்தின் 580-587 ம் பக்கங்களில், வடமொழிக்கும் திராவிடமொழிக்கும் பொதுவாக உள்ள சொற்றெழுத்தியைக் கால்டுவெல் தந்துள்ளனர்.

உ-மாக, தமிழ், திராவிடம். வடமொழி.

அடை = அட் (ஆதிச்சங்கதம்).

என், அனு (தெலுங்கு) = அண் (= ஒலித்தல், பேசுதல்).

“கோடு”=கொடு (நாலடி 124 : 3 கோடாரும் கோடி”) = “குடு”. (இம் மூன்றும் விளையடிகளே.)

“கோடு” விலிருந்துதான் “கொடுக்கு, கொடுக்கான்” எனும் பதங்கள் பிறந்தன. இங்கும் கலாநிதி கால்டுவெல் 35 திராவிடச்சொற்களையும் 35 வடமொழிப்பதங்களையும் ஒப்பு தொடுக்கின்றது.

மிடும் பொழுது, இரு மொழிகளிலும்பள்ள இனச்சொற்களையும் இதற்குள் கொண்டு வருகையினால், நூற்றுக்கு மேற்பட்ட பதங்கள் ஒப்பிடப்பட்டன. இவ்வளமாதாவின், இப்பொழுது சொற்களை, வடமொழியும் திராவிடமும் ஒன்றினின்று ஒன்று கடன் வாங்காமல், பிறிதொரு மொழியினின்றே ஆண்டும் பெற்றிருக்க வேண்டுமென்பதற்குச் சான்றுகள் பல உள்ளனக் கால்டுவெல் சாதித்தபோதிலும், அது தமிழ்தமாதும். இவையாவும் திராவிடத்திலிருந்து வடமொழிக்குள் புதுந்தன என்பதைப்பின் காட்டுதும். மேலும், உப பிரிவு ஆன்று வதில், பக்கங்கள் 588-605 இல், திராவிடத்துக்கும் மேற்கூரோப்பிய மொழிகளுக்கும் நாப்பன் தோன்றுந்தொடர்பை ஆராயும், ஒரு எந்தத்தி அன்றே தலைமுறைக்குப்பின்பு கவாமி ஞானப்பிரகாரர் விளம்பிய கொள்கையிலும் பார்க்கத்திவிரமான கொள்கையைக் கால்டுவெல் உரைத்தனர்.

கால்டுவெல் என்பவின் ஒப்பிலக்கணத்தின் 2-ம் பதிப்புக்கும் 3-ம் பதிப்புக்கும் நுவேண், அபிதாவது 1894ம் ஆண்டில் வணக்கந்துக்குரிய கிந்தெலின் கண்ட ஆங்கில அகராதி மங்களநூரின்கண் வெளிவந்தது. 18 ஆண்டுகளுடாக தென் இந்தியாவிலும் தம் சப் நாடாகிய ஜேர்மனியாவிலும் மிக ஊக்கமாயும் விவேகத்துடனும் இத்திராவிடத் தெண்டில் ஈடுபட்டின் பயனாக, நடு ஜேர்மானிய நகராகிய தூபியின்கீல் 22-7-1893 இல் “கடவுளின் மகிமைக்காக” இஃதை ஆற்றி முடித்தனர். பிரமாண்டமான இப்பிரபந்தத்தின் முகவுரை 50 பக்கங்களைக்கொண்டது. இஃதின் 6-ம் பிரிவில் பக்கங்கள், 17-45 இல், 420 இலக்கங்களை வரிசையாகத் தந்து, அவற்றில் 1200 வடமொழிச் சொற்கள் திராவிடத்தினின்றே எடுக்கப்பட்டன எனத் தெளிவாக்க காட்டிப் போந்தார். உ-மாக இவரின் 410ம் இலக்கத்தைச் சற்று ஆராய்வார். இதின்கண் சங்கத “வி(ச)சி” எனும் பதம் முதல் வரும், இஃதே இரவுந் சொல்லாகவின். இதன் பின் எங்கிருந்து சங்கதம் இப்பத்தைக் கடன் வாங்கிற்று என ஆராயும், பின்னே வரும் கண்டச் சொற்களைக் கொடுக்கி ராணர்: ஆறால் இன்னும் 1752 பக்கங்களைக் கொண்ட இவரின் பேரவரதியின், இச்சொற்கள் காணப்படும் பக்கங்களை, இவர் எமக்குக்கறித்தனர் அல்ல. அதனால் யாமே இவற்றைத்தேடியடையவேண்டிய தாயிற்று. இப்போது, முகவுரை, பக். 42, இலக், 410 ஜெடுபோமாக.

| சங்கதம். | இதின் பொருள். | கண்டம். பக். | இதின் பொருள். |
|------------|---------------------|--|--|
| ஏ. வி(ச)சி | அஸி, திரை. | பீகு, வீகு. 2. 1126 | காற்றினால் ஏற்படும் அஸைபோன்ற அசைவு. |
| ஆ. .. | சந்தோஷம். | .., .. 2. 1126 | இனபத்தினால் ஏற்படும் மன எழுச்சி, மக்குச்சி. |
| இ. விச்சி. | ஓவி வீசதல். | வினி, வினி. 1124 வெள், பெள், 1143 வெளகு, பெளகு, 1144 வெளக்கு, 1144 விடிக்கெ. 1115 விடத்தெ. 1115 வீடிக்கெ, 1126 | வெண்மை, ஓவி. .., .. ஓவிவிடு, பிரகாசி. விளக்கு, பிரகாசம். ஓய்வு. ஓய்வு, இளைப்பாற்றி. ஓய்தல், இளைப்பாற்றி இம். |
| ஏ. வி(ச)சி | ஓய்வு, இளைப்பாற்றி. | | |

தமிழ் “வீடு” எனும் பதம் இப்பொருளைத்தான் முதன் முதற் கொண்டதே. அது தொழில்களை முடித்து மாந்தர் பிறபகலில் திரும்பிவரும் மனைக்கும், தொண்டுகள் யாவற்றையும் முடிவேற்றின வின்றை அவர்கள் இறைவனாட்களின்கண்

பெறும் நித்தைய இளைப்பாற்றிக்கும் ஒருங்கே பொருந்துவதை நோக்குமின். இதுபற்றியன்றே குமாரகுபரர் தம் நீதி நெறிவினாக 2-ம் பாவில் கல்வியானது

“அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்” எனப் பாடிப் போந்தனர்.

க. வி(ச)சி = | ஓய்வு | மேலும், கன். விச்ச 1. 1113 |
கட்டவிழ்த்தல், அவிழ்தல், ஓய்தல்.

“பினி”யென்பது கட்டுதலுக்கும் பொரும் வருத்தங்களுக்கும் ஒருங்கே புணருமான்றே? அஃதேபோல் “அவிழ்தம்” இல்லை.

க. வி(ச)சி = ஓய்வு.

மேலும், கன். விச்ச 2. 1114

, , வீரு 1. 1126

, , வீசர. 1128

987 பிச 3.

க. வி(ச)சி = சிறு, சின்ன.

விரண்டினின்றும் மாந்தரை விடுதலையாக்கும் ஆதலின், சென்னை அகராதி 158ம் பக்கத்தில் இது சங்கத “ஓன்டத் தினின்று” பிறந்ததெனக் கூறல் பொருந்தாது: சங்கத “ஓன்டதமே” திராவிட “அவிழ்”, “அவிழ்தம்” எனும் பதங்களினின்று உற்பத்தியானதெனக் கொள்க.

பிரிந்துபோதல், விள்ளல், விடல்.
பின்வாங்கு, பிரிந்துபோ.
முடிவு, அழிவு.
சிறுமை.

இங்களும் வடமொழிக் கொற்கள் 1,200ஜூயும், கன்னடம் பதங்கள் 6,000ஜூயும் முறையே மொனியர் விஸ்வியம்ஸ், கூத்தெல் இயர்பிய பேரகராதிகளில் ஒவ்வொன்றுக் கூட்டுப்பீடு ஜெய்தல்லே 1969ம் ஆண்டின் இருவார்ஷங்கள் எமக்குக்கழிந்தன. “தான் நோன்றிட வரும் சாஸ்பு” என்பது பழமொழி நானுற்றின் 59-ம் பாவின் 4-ம் அடி. கூத்தெலின் பெரும் முயற்சிக்கொப்ப யாழும் முயன்றிடுதல் சாஸ்புடத்து. இதின் பயனுக்கொடும் யாழும், இவரின் செற்றிரூகுதியின் பெரும் பாலானவை திராவிடத்தினின்றே வடமொழியால் கடன் வாங்கப்பட்டவை, எனத் துணிந்துசொல்வேம். இப்பதங்களின் பெரும்பான்மைக்கு “விஸ்” எனும் தமிழ் வினையடியே உற்பத்தியாகும் எனப்பின்றை காட்டும். இதை வடமொழி, “விழ்” என மாற்றி அமைத்து, அதினின்று “விச்” எனும் வினையை உண்டாக்கிற்று. மொ, வி. சங்கத அகராதி, பக். 958ஜூ நோக்கு, இதின் பொருள் “பிரி”. இல்லை இருக்கு வேதம், 7-ம் மண்டலம், 3-ம் பா, 4-ம் அடியிற்குறுனே காணப்படுவின், பூர்விகத்திலேயே திராவிடத்தினின்று இரவ்வாக எடுத்தது சமஸ்கிருதம். இதுமட்டுமன்று. லத்தின் “விஸல்”, கிரேக் “வெயிக்கோ > எயிக்கோ” இதின் சமோதிகள் என மொ. வி. ஆங்கன் விளம்பியதனால், இவை யும் திராவிடத்துக்குக்கடன் பட்டவை, எனப்பகுதல் ஒராற்றுவும் இவையினும், திராவிடமும் ஆயியும் ஒரு மருமுழுதலி னின்று இரு கீளைகள் போல், இங்களுமான பதங்களைப் பொறுத்த அவ்விலைக்கிழும், கி. மு. 3,000-ம் ஆண்டுக்கு முன்னமே, பிரிந்தன என்றுவரப்பதே இங்கும் கூடப் பொருந்தியதாகும். இதே கால்வெலின் ஒப்பில்கணத் தின் 580-587-ம் பக்கங்களில், வடமொழிக்கும் திராவிட மொழிக்கும் பொதுவான சொற்கள் என அவர் தந்தமையின் நோக்கமும், 588-605-ம் பக்கங்களில் திராவிடத்துக்கும் மேற்கு ஜூரோப்பிய மொழிகளுக்கும் பொதுவானவை என அவர் விளம்பியதின் கருத்துமென யாம் துணிதற்கு சான்றுகள் பல உள்.

கென்ற நூற்றுண்டில் இப்பேரவினார் ஆற்றிய மொழி மியற்றுகிறதை, ஒக்ஸ்போட் பேராசிரியர் பரோவு இந் நூற்றுண்டு நடவேண்ட தொடர்ந்து நடத்தினர். தாம் துணிந்துவைற்றைத் “திராவிடமொழியாராய்க்கி” என்ற தலைப்பின் கீழ், “கீழைத்தேய மொழியாராய்க்கிக் குழுவின் வெளிப்பு” புத்தகம் 12,365-396-ம் பக்கங்களில் பிரசுரித்தனர். இல்லை இவர் திராவிடத்தினின்றுதித்த 120 க்கு மேற்பட்ட சங்கத்தசொற்களைக் காட்டியுள்ளனர். 121-ம் வரிசைச் சொல் “கர்தப” என்பதற்கும்பானினி எனும் வடமொழி இலக்கணப் பேராசிரியர் 7, 2, 32-ம் இலக்கத்தில், பிழையான வடமொழியுற்பத்தியைக்கொடுத்து, 2,300 ஆண்டுகளாக மாந்தரை ஏமாற்றினார். இப்பதம் இருக்கு வேதத்

திற்ருளே 29 : 5; 287 : 23; 1025 : 3 ஆகிய மூன்டியக்கிலுந் தோன்றுவதாகும். ஆனால் இதினகண் ஆயிய விகுதியாகிய “ப” என்பது திராவிடச் சொல்லாகிய “கழுதை”யுடன் இணைக்கப்பட்டுள்ளதென இவர் (பரோவு) பகர்ந்தனர். இல்லை ஆதியில் “கரமுரபானது” “நற்பன்பற்றுது” எனும் பொருளுடைத்ததாய், பின்பு “கழுதை”யைக் கரு திற்று என்பர் பரோவு. இல்லை ஆதித்திராவிடத்தின் பத மொன்று. ஒப்பிகு: மலை. “கழுத”; கோதம் “கற்த”; “கள்த”; துதம் “கத்ய”; கன்னடம் “கழ்தெ, கத்தெ”; குடகும் துழுவும் “கத்தெ”; தெலுங்கு “காதித”; கொலமி “கஃட்டி”; நெக்கி “காற்தி”; பர்ஜி “கதே கரத்”.

பரோவு இங்களும் தந்த நூற்றுக்குமேலானசொற்கள் பெரும்பாலும், முன்பு காலடுவெல், குந்தேர்த், கித்தெல் என்போர் காட்டிய பதங்களினின்று வேறானவை, முன்னமே என்பித்தனவற்றைத் திரும்பவும் காட்டுதல் பயனற்றதாகவின். முன்னேர் நிருபித்ததை ஒரு விசேஷ நியாயத் தைக்குறித்து பரோவுதிரும்பவுந்தரக்கூடும். உதாரணமாக, கித்தெவின் 195 இலக்கமாய “கண்ட” எனும்பதம், சங்கத “கண்மர்” எனும் பதத்துடனும், தமிழ் “கண்டன், கணவன், கெண்டன், கிண்டன்”; மற்றும் திராவிடமொழி களிலுள்ள 25 இளத்த பதங்களுடனும் மட்டுமேன்றி, தமிழ் “கழல்” எனும் ஆதிச்சொல்லுடனுந் தொப்புற்றதென பரோவுகாட்ட விரும்பி, இல்லை தம் 119-ம் பதமாக அமைத்தனரங்கிறே! இதற்கு எதிராக, கித்தெல் என்பித்தது மிகக்குறைந்ததே. தம் அகராதியில் “கடு, கடச, கண்டச, கண்டு, கண்ட” எனும் ஜூந்து பதங்களைப்பாருமின் என்று மட்டுமே எழுதிப்போந்தனர். இவரின் அகராதியை யாம் இப்போது துருவுவோமோக :-

க. 344, கடு 1 = திடம், வன்மை, கடுமை.

, , 519, கடச (கடு 1 இலிருந்து) = வன்மை, கடினமானது, பெரும்பாரம்.

க. 523, கண்டச = கணவன், கொழுநன்.

, , கண்டு = வன்மை, ஆண்மை, திடம், ஸீரம்.

, , 522, கண்ட = “வன்மை, மதுவை, உரனுடையாளன்”, நால்டி 65 : 3-ம் அடி.

“கண்ட, கண்மர்” எனுமிரு சங்கதபதங்களும் இப்பொருளானவை. இதுவே பரோவின் முடிவும் மொனியெர் விஸ்வியம்ஸின் அகராதி வாளாது கூறுவதும். இதின் 344 ஆம் பக்கத்தை ஒப்பிகு.

மேலும், பரோவு 1945-ம் ஆண்டு வெளிவந்த “மொழி யியல் ஆராய்ச்சிக் குழுவின் முயற்சிகள்” எனும் சஞ்சிகையின் 79-120 பக்கங்களில், இன்னுங்கட்ட விரிவாக, 50 திரா

விட வினையடிகள் வடமொழியிற் புகுந்தனவாக நிருபித்தனர். இம்முறை இவ்விரு மொழிக்குமிழப்பங்களுடன் “பின்னே-உக்ரியன்” எனும் 3 ம் குடும்பத்தையு மொப்புநோக்கிய முள்ளனர். உதாரணமாக, 49-ம் வரிசையில்,

| | |
|---------------|---------------|
| வட மொழி. | பழைய பார்சிய. |
| ஸ்ரீ(க)கத்தா. | திக்கா. |
| கன்னடம். | தெலுங்கு. |
| உஸ்ரீ(க)கு. | இசுக்கு. |
| | உஸ்ரீ(க)கா. |

இவை அனைத்தும் “மணல், சல்லி” என்னும் பொருளைத் தருவன. இவற்றில் முதலிருசொற்கள் ஆயியமே : இவை பின்வரும் 3 திராவிடச் சொற்களினின்றே எடுக்கப்பட்டன. இந்த நியாயத்தை வலியுறுத்தற்று பின்ன (= பின்லாந்து தேசத்தை) மொழியினதாகிய “ஹியெக்க” (=மணல்) எனும்

பத்ததை உதாரணமாகக் கொடுத்தனர். “ஸ்” “ஹ்” ஆக மாற்றிறு இதில். சிங்கள மொழியிலும் இத்திரிபுகாணப்படும் பின்ன மொழியின்கள்போல்.

அடுத்த ஆண்டு, 1946, அதே சஞ்சிகையின் முதல் 30 பக்கங்களில், இன்னும் 50 திராவிட வினையடிகளை ஆராய்ந்து, பரோவு நூற்றுக்குதிகமான சங்கதப்பதங்கள் இவற்றினின்றே உற்பத்தியாயின என நிருபித்தனர். இம்முன்று கட்டுரைகளிலும் ஒருமிக்க 500 திராவிடச் சொற்களை வடமொழி கடன்வாங்கியுள்ளதென பரோவு தெளிவாயும் பல சான்றுகளுடனும் என்பித்தனர்களே! 3-ம் கட்டுரையில் வடமொழியின் ஆகப் பண்டைய இலக்கியமாகை “இருக்குவேத ஸம்ஹிதா” விற்குனே 27 சொற்கள் திராவிடத்தினின்றே எடுக்கப்பட்டன என்று காட்டினர். இவற்றைக் கீழே யாம் தருதும்:- [இ. வே.ஸ் = இருக்குவேத ஸம்ஹிதா].

| சமஸ்கிருதம் | இ. வே. ஸ். இடம் | பொருள் | திராவிடச் சொல், வினையடி |
|--|---|---|-------------------------|
| 1. அரணி. 127 : 4; 129 : 5; 263 : 2; 363 : 3; 517 : 1; 1010 : 3. | அரைக் கத்திபற்றும் விறகு. | அரை. | |
| 2. உக்க(தித) | 4, 19, 9 = 315 : 9. | பக்கம், மருங்கு, துடை — உக்கம், உக்கல். | |
| 3. உறுக்கல | 1, 28, 6 — | உலக்கை — | உலக்கை. |
| 4. கடு(க)க | 911 : 34. கடுமையான, கசப்பான, கடுக்கின்ற. கடு=கோபி, வெறு. செ. அ. 670. | கடு நீக்கப்பட்ட தானியம்; | |
| 5. கரம்ப | { 286; 7; 498 : 2; 187 : 10; 497 : 1; 286 : 1; 700 : 2. | கரம்பு. | வாற்கோதுமைக் கூழ். |
| 6. கானு, காண. | 981 : 1. | ஒரு கண் குருடன். | கானு (ஒரு கண்ணுஸ்), |
| 7. குன்று. | 264 : 8 | கை முடமான, கை நொண்டியான. | குணக்கு, குணை. |
| 8. குண்ட. | 637 : 13. | பானை, | குண்டம். |
| 9. குலாய. | 456 : 16; 566 : 1. | கூடு, கூட்டம். குலாவு, குழாம், குலம். | |
| 10. குல. ஒப்பிடுகே. “கூவினவே கோழிக்குலம்”, | “குலம் ஒப்பிடுகே.” | நல்வெ. கலிதொபர் காண்டம். | |
| 11. குலம். | 566 : 2, = 7, 50, 2. | குழு, கூட்டம். | குழு, குழும், குலம். |
| 12. கூ(ட)ட | 928 : 4. | விரல் மூட்டு; கணக்கால். கோலு; | (கன்னடம்) கொல்பு. |
| | | கணம்படி, சம்மட்டி. | கூடம். |
| 13. (க) கல. | 10, 48, 7 = 874 : 7. | காலம், நெற்காலம். (தமி. மலை.) காலம்; (துஞ்) கல; (குருக்) (க)கல்ஸ்; (கு. வி.) கலோமி; (மால்தோ) கலு. | நீ. நெ. வி. 14 : 4. |
| 14. தண்ட. | 549 : 6 | தடி, தண்டு. (மலை, தெலு.) தண்ட; (நமிக்கி) தண்ட்; (தமி.) தண்டனை. | |
| 15. நட. | 621 : 33. | நாணல். (மலை.) நாணல். (கன்) நாணல், நங்கு; (தமி.) நென். | |
| 16. நள=Arundo Tibialis Karka. நாணல்=Saccharum arundinaceum, penreed grass. | | | |
| 17. நாடி, நாடி. | 10, 135, 7 = 961 : 7. | நாடி=the tubular Stalk of any plant, any tubular organ, as a vein or artery of the body, the pulse; any pipe or tube; in Germ Floete, Pfeife; | |
| 18. பிண்ட. | 162 : 19. | பிண்டி. (தமி. மலை. கன்.) பிதி; (துஞ்) பிண்டுநி, பிண்டி; (தெலு.) பிண்டு. | |
| 19. புஷப. | 204 : 7; 923 : 3, 15; 968 : 8. | பூ, பூப்பு. (துஞ்) புலிப்; புலித்; (குடுகு) புலி; புலிவி. | |
| 20. பூத். | 637 : 12. | பூதெம்=பூக்களை ஒப்புக்கொடுத்துவணக்கு. | |
| 21. (ப) பல: | 279 : 4; 972 : 5; 923 : 15. | பழு; பழம். (துஞ்) பல்குநி, பன்குநி; பலு; (பர்ஜி) பல்; பண்ட. | |
| 22. பல. | 37 : 12; 80 : 8; 93 : 12; 179 : 6; 252 : 3; 287 : 18; 411 : 6; 488 : 30; 598 : 2; 825 : 1: 854 : 11; 880:2; 913:25; 942 : 5; 844 : 9; 959 : 5; 979 : 2; 947 : 2 ; 909 : 5; 971 : 1; 929 : 5; 911 : 2; (22 தரம்) (தமி.) வல். | | |
| 23. பில. | 11 : 5; 32 : 11. | விள்ளல், விள்ளு, வெடிப்பு. (துஞ்) புல்லாவுநி, புள்ளுநி, புல்லுநி. | |
| 24. பீஜ். | 407 : 13; 920 : 13; 911 : 37; 927 : 3. | விதை, வித்து, விச்ச. (கோண்டு) வித்தை; விதை. | |
| 25. மண்டு (க)க. | 7, 103, அடிகள் 1, 2, 4, 7, 10 (இது முழுத தொகுதியில் 619-ம் பா.); 824 : 4; 992 : 5. | இதைக் குறித்துப் பின்றை விரிவாகக் கூறுதலும். | |
| 26. மண்டு(க)க. | 842 : 14. | இதின் பெண்ணைப்போன்றவொரு செடி. பின் காண்க. | |
| 27. மழுர. | 191 : 14; 279 : 1; 621 : 25. | மயில், மஞ்சள். (கன்.) மயல், மய்லு; (துஞ்) மயிரு. | |
| 28. முஞ்ஜி. | 161 : 8. | ஒரு புல்வகை [Saccharum arundinaceum]. முஞ்சி; (கன்.) முஞ்ஜி. | |
| 29. வரிச, | பாஸ்தை 2-ம் வேற்றுமை ‘வரிசஸ்தச்’ = ‘பத்து விரல்கள்’. | | |

1-ம் மண்டலம், 144-ம் பா, 5-ம் அடி. ஒப்பிடுகே : (கோண்டு) விரிந்து; வரேஞ்சு, வெரேஞ்சு; வெரெஞ்சு, விரஸ்கு, விரஸ்கூ : அனைத்தும்=விரஸ், கை ஆங்கள் விரிவதினுல் என்க.

30. “உக்க-சித்”, என 2-ம் இலக்கத்தில் வருவது ஒருமுறையோயினும், இதின் முதற்பதம் “உக்கா” என அநேகந் தரமாகக் காணப்படும்.
- உதாரணமாக :- 162 : 15; 162 : 13; 287 : 22.
31. “உலாக்கல்” என 3-ம் இலக்கத்தில் தனியேவரும் பதம், அதே பாவில் தொடர்மொழி “உலாக்கலஸ்(த)த்” என 4 தரம் வருவதைக்காணக். 1, 28, 1-4.
32. (ka)=க எனும் விருதியை வடமொழிப்பெயர்ச் சொல்லுடன் பின்னரே இணைப்பின், “சின்ன” எனும் கருத்துவிளையும். உ-ம் : “அம்பா” = தாய்; “அம்பிகா” = சிறுதாய். இது பெண்பாலாதலின், “க” “கா” எனமாறிற்று. “உலாக்கல்” வடமொழியின்கண் ஆண்பாற்சொல். ஆனதி ஞல் சிறிய உலக்கையைக் குறித்தற்கு “உலாக்கலக” எனும் பதம் எழுந்தது. இதைப் போன்ற ஒரு பூண்டுக்கு இப்பதம் உருமையாயிற்று. இதனால் அந்நாட்களிற்குருனே வடமொழி திராவிடக் சொற்களை உறிஞ்சிக் குடித்து, தன்மயமாக கிற்று என்பது புலனுகும்.

இங்ஙனம் பரோவு “27 சொற்கள்” எனக் கூறினரே யாயினும், நுப்பொயாராயின் 32 சொற்களோ தோன்றும். இவற்றுள் “நள்” எனும் 16-ம் இலக்கச்சொல், இருங்கு வேதத்தினதென மென்னியர் வில்லியம் தம் அகராதியின் 525 பக்கத்திற் கூறினரேயொழிய, அதின் இத்தெக்காட்ட வில்லை. அங்கவைமே “கிரஸ்மன்ன்” என்பதும் தம் நூலில். இருங்குவேதம் அதின் பிராமணங்கள், உபநிஷதம், ஆரண்யக்கங்களுடன் கி. மு. வடமேற்கு இந்தியாவில் பாடப்பட்ட தென்பது தின்னாம். ஆனால் எவ்வளவுக்கு முன்பு? கி. மு. 1,500 தொடங்கி 600 சூருக எனக் கூறுப். எத்துண்ணாக்கள் எனின், 1017 பாக்கள் எனக் கீலர் கூறுவார். 8-ம் மண்டலத்தின் நடுவண் பிற்காலத்திற் சேர்க்கப்பட்ட “வாலக்கில்ய” 11 பாக்களையும் கூட்டின், 1028. செ. அ. அளவாய புஸ்தகத்தில் 766 பக்கங்கள்; ஒவ்வொரு பக்கத்திலும் 240 சொற்கள், ஏற்குறைய. இங்ஙனமாகவின், வைக்கோற் போரின் கண் ஒரு குண்ணியைத் தேடுவது போன்றதாகும் “நள்” எனும் பதத்தை இல்லீஸ் ஆராய்வது. தற்கெலைப் பொறுத்தது இல் விஷயம். இஃதை வாசிப்போர் தற்கெலையைக் கண்டால், எனக்கு அறிவிக்குமாறு மன்றாடுகின்றேன்: யான் கானின், வளரும் இந்நாளின் பிற்குதியில் அதை வரவேன். “நள்” எனும் இருங்குவேத பதத்தை 16-ம் இலக்கத்திற் காணக்.

மேலே யான்கொடுத்த “பட்டி” அன்றேல் “அப்டவலை” யில் ஒவ்வொரு பதமும் தோன்றும் இப்பக்களைக் குறித்தென் இரு விதங்களாக.

(அ) “கிரஸ்மன்ன்” 1028 பாக்களாகக் கணக்கிட்டு, ஒவ்வொரு பாவின் அடிகளைக் குறித்தனர். மண்டலங்களைப்பற்றி இவருக்கும் கவனிப்பின்று.

(ஆ) “மொனியர் வில்லியம்” முதல் மண்டலத்தின் எண்ணை, பின் அம்மண்டலத்தின்கண் வரும் பாவின் வரிகளைய, பின்பு பாவின் அடியைக் குறித்தனர். ஆதலின் இதுவே கலப்பானது. சில இலக்கக்களில் (உ-மாக 2, 11, 13) இரண்டையும் கொடுத்துள்ளன. இ. வெ. ஸ. = இருங்கு வேத ஸம்ஹ்லி(த)தா அன்றேல் தொகுதி. இத்தொல் வடமொழி நூலில், திராவிட சொற்கள் எவ்வளவுக்கு எடுக்கப்பட்டு, எவ்வளவாகப் பயிலப்பட்டன எனக் கான்பிப்பதற்காகவே இம் முறையைக் பாக்கலின் எண்களையும். அடிகளையும் ஒவ்வொன்றுக்க் கொடுத்துவினேன். இஃதினின்று திராவிடப் பண்ணாடு எவ்வளவு பண்டைய காலத்தென யாவரும் எனிதில் கண் கொள்ளப்பாற்று.

பேலே கொடுக்கப்பட்ட அட்டவலையின்கண் 25-ம் இலக்கமாகிய “மண்கேம்” இருமடங்கு முக்கியமாகும். தமிழ், மலை

யாளம், கண்ணடம் என்பனவற்றில் “மண்” = நிலம், மணல்; தமிழில் “நூங்கு” = துயில். ஆனதினால் இவ் வடசொல் “தவணையையே” குறித்தது, 7 தரம் இருக்குவேதத்திற்குருனே. மேலும், இதின் பெண்பாற சொல், சங்கத வழக்கத்தின்படி, “மண்டே” என்பதே. இதைப் போன்ற ஒரு பூண்டுக்கு இப்பதம் உருமையாயிற்று. இதனால் அந்நாட்களிற்குருனே வடமொழி திராவிடக் சொற்களை உறிஞ்சிக் குடித்து, தன்மயமாக கிற்று என்பது புலனுகும்.

இங்ஙனம் இவ்விருங்கும்பக்கள் நடுவண் இச்சுழற்றிலை இருப்ப, யாம் ஒன்றைத் துணித்து விளம்புவதற்கு சந்தர்ப்பம் இதுவே. வேதங்கள், சிறுபாக இருங்குவேதம், உபநிஷதங்களுக்குக் காலத்தாலும் சொற்பிரயோகத்தினாலும் முந்தியவை. வேதங்களிற்குருனே இவ்விதமாகத் திராவிடம் வடமொழியிற் கலந்திருப்பின், உபநிஷதத்தில் முதன் முதல் சங்கதத்தில் வேரின்றி, அநாலைத்தயாய்த் தோன்றும் “ஓம்” எனும் பதம் திராவிடத்தினின்றே உற்பத்தியானதென யாம் பகளின், பிழை என்னே? நிகழும் இக்காலத்திலும் தமிழ் “ஆகும், ஆஉம்” > “ஓம், ஆம்” “அங்ஙனம் ஆகுக” எனும் பெருங்கத் தருவன அன்றே? மேலும், சுமேரியத்தில் “ஆம்” என்பதும், ஹெபிரியேத்தில் “ஆமென்” என்பதும் இதே கருத்துடன், உபநிடத் சமஸ்கிருதத்திற்போல், பொக் கூட்டங்களிற் செயம் ஆரம்பிக்கும் அன்றேஸ் முடிவுடையுங் தறுவாய்களில் உபயோகிக்கப்பட்டன என நீர் வாசித்ததின்றே? பக்ஸ ரெர் இயற்றிய எமிரேய அகராதியின் 19-ம் பக். எமா “ஆமன்” = “உள்ளதே.”

இது சம்பந்தமாக, “பநிஷதத்தை” குறிக்கும் “ஆரண்யகம்” எனும் மற்றுமெருபதத்தை ஆராய்தல்வேண்டும். இஃதை “ஆரணம்” எனவும் கூறுப். இவை அனைத்தும் சங்கதமென்றே செ. அ. பக். 241 சாற்றுகின்றது :- “ஆரண்யகம், ஆரணத்தான், ஆரணம், ஆரணவாணன், ஆரணன், ஆரணி, ஆரணியம்”. 7 பதங்கள் : எவ்வாம் தூய வடமொழி சொற்கள், தமிழுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டன வாம். யாம் கூறுவது யாதெனில், “மிகவும் நன்றி!! ஆனாலும் கடைச் சொல்லுடன் உம் சாக்குப் பையினிருந்து பூஜை வெளிவந்துவிட்டதே! “ஆரணியம்” என்பது “காடு”. “காடு” என்றால் என்னே? நெருங்கி உட்புகுதல் “கட்டனமான” தன்றே? “ஆர் அன்” என்றாலும், “அன்னுத்தற்கு அஃதாவது நெருங்கி உட்புகுதற்கு, அரியது” எனும் பொருளாக தோக்கி, தமிழ் மக்களே, இன்புறுமின். இவ்வளவு நூற்றுண்டுகளாக தமிழை உணராதார் எம்மை ஏமாற்றின்றே என சினங்கொண்மின். “ஆரணியம்” தானே தமிழாகில், அவ்விடங்களில் ஒத்தப்பட்ட வேதத்தில் முதற்பதம் அன்றேஸ் கடைப்பதமாகச் சேர்க்கப்பட்ட “ஓம்” எனும் பதம், தமிழில் உற்பத்தியாயிற்று என யாம் கூறில், மிகை ஆகாது அஃது.

இப்போது மொனியர் வில்லியம்வளின் சங்கத அகராதியைச் சுற்றுப் பார்ப்போம்.

33. “ஆரண”, பக். 149. பொருள் : “ஆழம் கணமுடியாத ஆழி, பாதாளம், செங்குத்தான் மலைச் சரிவு. இஃது

இருக்கு வேதத்திற்குனே, 1-ம் மண்டலம், 112-ம் செய் யுள், 6-ம் அடி; இருக்குவேதத்திற்குனே, 8-ம் மண்டலம், 70-ம் செய்யுள், 8-ம் அடி போன்றவற்றிற் கிருந்துவதனால், இதற்கு 33-ம் இலக்க இரவற் சொல் எனும் அடையாளத்தைக் கொடுத்தனம். இதின் பொருள்: “அன்னுதற்கு அரியது”.

“ஆரணி” = நீர்ச்சழி. இது சங்கத இலக்கியங்களில் ஒன்றிலுமே காணப்படாது என மொ. வி. என்பவரே கூறி யுள்ளனர்: சங்கத நிகண்டுகளில் மட்டுமே தோன்றுமாம். நன்று.

“உடாதும் உன்னுதும் தம் உடம்பு செற்றும் கொாத நல் அறஞுஞ் செய்யா” உலோயிக்கௌப் போல, சமஸ்திருதமும், திராவிடத்தினின்று அநேக சொற்களைக் கொள்ளியத்து, வாளாது வைத்திருந்தது இப்போது எமக்கு ஒரு பண்புதையலாயிற்று! இந் ‘நீர்ச் சழி’, அன்றேல் “ஆரணி”யைக் குறித்து, நீர் நறுந்தொகை 77 இல் “சழியா வரு புனல் இறியாது ஒறிவது” என்றும், நறுந்தொகை 79 இல் “புணை மிது அல்லது நெடும் புனல் ஏகேல்” எனவும் உணர்ச்சியுடன் பயித்திருப்பின், “சழி” அன்னுதற்கு அரியதென உணர்ந்திருப்பிரீ.

ஆரணை = இரு விறகுகள் சம்பந்தமான.

ஆரண்ய = காடு சம்பந்தமான.

ஆரண்யக = , , .

இவை அனைத்தும் “அரணி” எனப் பின்வரும் பதங்களினின்று எடுக்கப்பட்டன வென்று மொ. வி. கூறுவதனால், இவற்றையும் ஆராய்வாம்:-

அரணி, பக. 86 = விறகு போன்றது.

34. அரணி , , 86 = விறகுத்துணடு. இதுவும் இருக்குவேதச் சொல். இல. 34.

அரணிகா , , 86 = ஒரு பூண்டு, *Premna Spinosa*. நிகண்டு களில் மட்டுமே தோன்றும்.

35. அரணி , , 86 = விறகுத்துணடு. இதுவும் இருக்குவேதச் சொல். இல. 35. இவற்றில் “காடு” எனும் பொருள் அதனின் சினையாயிய “விறகுக்”காயிற்று.

அரணிகேது = ஒரு பூண்டு, *Premna Spinosa*. கடைசிச் சொல் ஆங்கிலமாறு; இலத்தீன். இதின் கருத்து : “முட்கள் நிறைந்தது”. ஆனதி னால் கலபத்தில் அப்புண்டின் காய், கனி, இலைகளைப் பிடிக்க இயலாதது பற்றியே இப்பூண்டை “அரணிகா”, அரணிகேது” என அழைத்தனர்.

36. அரண்ய 1 = நெடுந்தாரத்திலுள்ள நாடு. இதுவும் இருக்கு வேதச் சொல். இல. 36. இருக்குவேதம் 1-ம் மண். 163-ம் செய்யுள், 11-ம் அடி; 6-ம் மண். 24-ம் செ. 10-ம் அ- ஒப்பிடுகே.

37. அரண்ய 2 = காடு, வனம், வனுந்தரம், மணற்காடு. அதர்வ வேதச் சொல். இல. 37

அரண்யக = காடு, வேதங்களுக்குச் சுற்றுப்பிந்திய “யாஜ்ஞ வல்க்ய”, *yajnavalkya* 3, 192 இல்.

38. அரண்யாநி₁ = பெருங்காடு, மணற்காடு. இதுவும் இருக்கு வேதப்பதம்.

இருக்கு, 10-ம் மண். 146-ம் செ. 4-ம் அடியை ஒப்பிடுகே.

39. அரண்யாநி₂ = இப்பொருங்காட்டின் தெய்வதை. இதுவும் இருக்குவேதத்தின் அநே பெய்யுளின் 6 அடிகள் அனைத்திலும் தோன்றிற்று.

அரண்யீய = காட்டுக்கு அன்னமயினா.

அரண்யேகேய = காட்டிலேயே பாடத்தக்க.

27 வேதச்சொற்கள் திராவிடத்தினின்று உற்பத்தியாயின எனப் பரோவி கூறிப்போந்தனர்: யாம் சற்று ஆராய, அவை 39 ஆகிவிட்டன. இன்னும் அநேக பதங்கள் அங்களமாக இருத்தல் கூடுமென்றே?

ஆனால் இப்பொழுது திரும்பவும் 25-ம் இலக்கப் பதத்தை எடுப்போம். “மண்கேம்” எனபது திராவிடத்தினின்று ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆதிசங்கதத்தின்கண் என முன்வரே கூறினாலும். ஆனால், திராவிடக் கிளைமொழிகள் அநேகமே: இவற்றுள் யாதினின்று? இதுவே இப்போன்ற வினா.

| | |
|--------------------------|-----------------|
| தமிழ் | மலையாளம் |
| தூங்கு, தூக்கு, தூக்கம். | தூங்க, தூங்கல், |
| கன்ஸடம். | துஞ். |
| தூங்கு, தூகு. | தூங்குனி. |

சங்கதத்தில் “மண்கே” என எழுதப்பட்டனும், உச்சாரணம் “மண்கேக்” என்றே. ஆனதினை முதற்றிரவிடம் உச்சிப்பில் தமிழைப் போன்றாய் இருந்திருத்தல் சாலப் புணருமானதொன்று. மேறும், 10-ம் மண்டல இருக்கு வேதச்சொற்கள் ஏற்குறைய கி. மு. 900-ம் ஆண்டைப் பொறுத்தன. தமிழ் “பழமொழி நாறுாறு” கி. பி. 60-ம் ஆண்டைப் பொறுத்தது. எவே 15 நூற்றுண்டுக்காக தவணியின் இயற்கை மாற்றம் அடையாளில்லை என்பது பழமொழி 114, 3—4-ம் அடிகளிலுள்ளது

“மணலுள் முழுகி மறைந்து கீட்கும்

நுன்னும் தன் வாயால் கெடும்” எனும் இவ்வசனத் தினால் தெளிவாகும்.

இதினினின், 22-ம் இலக்க “bala” எனும் பதத்தை ஆராய்வாம். இது தமிழ் “வல்” எனுஞ் சொல்லின் சங்கத மாற்றம். 2-ம் அந்தியாயத்தின் கண் “வல்” எங்களம் “பல்” “bala” என வடமொழியிற்றிலிந்ததென்றும், பின் “பல்”, “bala” எனும் வடச்சொல்லினின்று தமிழ் “பெல்ள்” உண்டாயிற்றென்றால் காட்டுதூம். இப்போது மொனியர் வில்லியம்ஸின் அகராதி, பக. 723-ல் வரும் சங்கத “பலாத்காரம்” என்றதை நோக்குவாம். இரு மொழிகளிலும் இதின் பொருள் “வல்லை உபயோகித்தலே”யாம். “காரம்” எனும் கடைசிப் பாகம் “கரோத்தி” எனும் வடமொழி வினையடியாற் பிறந்த, “செய்தல்” எனக் கருத்துள்ள பெயர். “பல்-ஆத்த-காரம்” என்பதின் நடுவண் நிற்கும் “ஆத்த”யாது கருதுகின்றது? இதின் பணி என்னை? இதுவே வடமொழி வில் 5-ம் வேற்றுமை உருபு.

2-ம் “அக்கி” = கண்; “அக்காத்” = கண்ணினின்று.

சமஸ்கிருதம் இந்த-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் 30 பேர்களுக்கு முத்த சகோதரி. இலத்தீன், கிரேக்க, ஜெர்ம

மானியமோழி போன்றவை அனைத்தும் தங்கைமார். ஆன தினால் “ஆத்” போன்ற 5-ம் வேற்றுமை உருபு இப்பாடைகளிலும் காணப்படல் வேண்டுமென்றே? மேலும், இந்த-ஜோப்பிய ஆதிமொழியிலிருந்த “ஓ”, “ஏ” எனும் ஓலி களை, சமஸ்கிருதம் “ஆ” என மாற்றினமையால், இந்த “ஆத்”, இலத்தீன் போன்றுமிருந்து “ஓத்” என வந் திருத்தல் வேண்டுமென நினைந்து ஒரு நூற்றுண்டாக அறி ஞர் இலத்தீன் நூல்கள் அனைத்திலும் துருவிடும், இந்த “ஓத்” காணப்படவில்லை. “ஓ” மட்டுமே காணப்பட்டது. இந்தாற்றுண்டு ஆர்ப் பிங்குறி உரோம தொல்பொருள்ஆராய்க்கை யானர் கீ. மு. 7-ம் நூற்றுண்டில் உரோமாபுரியிலான்ட நூமா பொம்பீலியிலின் கல்வெட்டுகள் மூலம் பதியப்பெற்ற “சட்

இங்ஙனம் ஒரு முறை மட்டுமே சமஸ்கிருதத்தில் இச் சொல் (ஒத்=) “ஆத்” தோன்றினும், அஃது இம்மொழியின் முதுமையை என்பிக்க வல்லது. ஆனால் இஃது எத்துணை முறை தனிச்சொல்லாக இருக்கு வேதத்தில் தோன்றுமென பதை சிரஸ்மன் தன் “இருக்குவேத அகராதியின்” 174 பக்கத்தின் 2-ம் வரிசையில் கொடுத்த வண்ணம் யாம் தருதும். படித்து வியப்பிறுமின் :-

- (1) 6 : 4; 18 : 8; 83 : 4; 127 : 5; 141 : 8; 148 : 4; 288 : 11; 361 : 10; 383 : 4; 419 : 4; 580 : 3; 646 : 20; 908 : 2; 937 : 3; 939 : 5. இவற்றில் “ஆத்” = “அப்பொழுது”.
- (2) இவற்றிலும் கருத்து அதுவே : ஆனால் “ஆத்” இன் பின் “இத்” இவற்றில் வருகின்றது :-
17 71 : 3; 116 : 10; 131 : 5; 164 : 47; 168 : 9; 243 : 9; 260 : 8; 265 : 15; 297 : 18; 350 : 2; 384 : 8; 532 : 11;
549 : 6; 626 : 30; 669 : 15; 782 : 3; 914 : 8.
- (3) இவற்றிலும் கருத்து அதுவே : ஆனால் “ஆத்” இன் பின் “ஈம்” இவற்றில் வரும் :-
7 144 : 3; 686 : 2; 744 : 2, 3; 774 : 6; 800 : 2; 822 : 6.
- (4) இதின் கருத்து : “அதற்கு, அதைக் குறித்து” : 672 : 5. இதின்கண் “ஆத்” இன் பின் “ஹநு”.
- (5) முதல் வசனத்தில் “யத்” வந்தமின்றை, அடுத்த வசனத்தில் “ஆத்” : 32 : 4; 94 : 10; 355 : 3; 508 : 10.
- (6) “ ” “யதா” “ ” “ ” “ ” : 115 : 4; 519 : 2.
- (7) “ ” “யதி” “ ” “ ” “ ” : 809 : 22.
- (8) “ ” “யத்”; “ஆத்”-“இத்” “ ” “ ” : { 51 : 4; 68 : 3; 87 : 5; 141 : 4; 215 : 9; 264 : 12;
10 320 : 4; 5 அநேகந்தரம்; 632 : 25; 874 : 9.
- (9) “ ” “யதா”; “ ” “ ” “ ” : { 82 : 1; 161 : 4; 163 : 7; 164 : 37; 329 : 2; 439 : 4;
19 632 : 26, 27, 28, 29, 30; 641 : 14; 689 : 9; 709 : 1;
853 : 3; 908 : 1; 914 : 11; 918 : 3; 1020 : 8.
- (10) “ ” “யதி”; “ஆத்-இத்” அடுத்தவசனத்தில் : 632 : 8.
- (11) “ ” “யத்”; “ஆத்-ஈம்” “ ” “ ” : 71 : 4.
- (12) “ ” “யதி”; “ ” “ ” “ ” : 809 : 22.
- (13) “ ” “யத்”; “ஆத்-உ” “ ” “ ” : 702 : 15.
- (14) “ ” “ஆத்”; அடுத்ததில் “யத்” வரும் : 140 : 5; 759 : 3. yad.
- (15) “ ” “ ” ; “ ” “யத்-இத்” வரும் : 141 : 5, 6. “ ”
- (16) “ ” “ய”; “ ” “ஆத்” = “அப்பொழுது” : 208 : 4; 386 : 3.
- (17) “ ” “ ” ; “ ” “ஆத்-இத்” = “ ” : 67 : 8.
- (18) “ ” “ ” ; “ ” “ஆத்-ஈம்” = “ ” : 652 : 11.
- (19) “ச ஆத்” = “இன்னும்”, “அதன் பின்” : 196 : 7.
- (20) “ஆத் உ” = “ ” : 288 : 7; 691 : 3.
- (21) அநேக தனிச்சொற்கள் இனைத்திருப்புமி, கடைப்பதத்தின் முன் “ஆத்” = “அதுவும்” : 700 : 5.
- (22) “ ” “ ” “ ” நடுச்சொல்லின் முன் “ ” = “ ” : 700 : 6.
- (23) “ ” “ ” “ ” கடைசிச் “ ” “ச ஆத்” = “ ” : 582 : 11.
- (24) “ ” “ ” “ ” “ஆத் உ” = “ ” : 912 : 13.
- (25) “குவித்” எனும் வினாக்சொல்லின் பின், “ஆத்” = “அதுதான், அதே” : 33 : 1.
- (26) “கிம்” “ ” “ ” “ ” “ ” , அஃதே” : 319 : 6; 326 : 7.

கிரஸ்மன் 1936 இல் ஜேர்மானிய மொழியிலியம்பிய வற்றை வகுத்து மொழியையற்றது இங்ஙனாந் தருதலே 3 மஹித்தியால் விளையாயிற்றேமக்கு. இப்பிரமாண்டமான இருக்குவேதத்திலுள்ள “ஆத்” என வரும் பதங்கள்

“நங்களில்” “இத்” எனும் தொல்பதத்தைக் கண்ணுற்று மகிழ்ந்தனர். ஆனால், இஃது ஒரு வேற்றுமை உருபு மட்டுமே.

சமஸ்கிருதத்திலோ, அஃதாவது இருக்குவேத தொல் சங்கதத்திலோ, இஃது ஒரு பூரண தனிச்சொல். இதிலி ருந்து இலத்தீன் போன்றவற்றின், தொல் சமஸ்கிருதம் எவ்வளவுக்கு முதுமை வாய்ந்ததென யாம் உணரலாம். இருக்குவேதம், 1-ம் மண்டலம், 32-ம் செய்யுளின் 4-ம் பாவை இப்பொழுது நோக்குவாம் :

“யத் இந்தர உ ஹந் ப்ரத்தம ஜாம் அஹ்நாம்

ஆத் மாயிநாம் அமிநாஹ் ப்ர உத மாயயஃ”

அனைத்தையும், ஒன்றுமே தபுதலின்றி, இத்தகைய நுட்பம், தெளிவு, விரிவு, விவேகம் நாற்படைபோல் ஒருங்கே சூழ்ந்து நிற்க, ஜேர்மானியரைவிட யார்தான் கண்டுபிடித்து எமக்குத் தந்திருத்தல் கூடும்? கீ. மு. 900-ம் ஆண்டு இருக்குவேதம்

முழுவதும் பாடி முடிவாயிற்று. இந்த 28 நூற்றுண்டு களாக இந்திய, இலங்கைய வெதியர் இஃதைப் படித்தும், ஓதி யும், ஞாபகத்தில் வைத்தும் வந்தனர்களே? அவர்களில் யார் தான் சிரஸ்மனன், போத்விங்க், ரோத் எனும் ஜேர் மானிய மொழியில் வல்லுநின் உயலா முயற்சியை தம் வேதநூல் சம்பந்தமாகவென்கிலும் காட்டினார்? அந்திய கண்டத்தினராய இவர் 4,000 மைல் தூரத்திலிருந்தே இவை விந்தியாலே இத்தகைய நுணுக்கமாய் ஆராய்ந்ததே எம் முதல் வியப்புக்குக் காரணமாகும். இரண்டாம் வியப்பு “ஆத்” எனும் பதத்தைப் பற்றியது. மேற்கொடுக்கப்பட்ட அட்டவணையில் 8-ம் இலக்கத்தில், “320 : 4, 5 அநேகந்தரம்” என பதை நோக்குக. இதை நாலுதரம் என எடுப்பின் “ஆத்” எனும் தனிச்சொல் இருக்குவேதத்தில் மாத்திரமே காணப் படுமிடங்கள் 100 ஆகும். நெடுஞ்கால அளவை “யுகம்” என அழைக்கும் மரபொன்றுண்டு. ஆனதினால்

1-ம் யுகம் : “ஆத்” எனும் பதம் வடமொழியிலின் எம் தனிச் சொல்லாக கணப்படும் கால வெஸ்லை.

2-ம் யுகம் : “ஆத்” வடமொழியில் 5-ம் வேற்றுமை உருபாய் மாறிற்று.

இதே காலத்தினிற்கும் “ஒத்” 5-ம் வேற்றுமை உருபு இலத்தீன் மொழியில்.

3-ம் யுகம் : கொச்சைத் தமிழில் “அப்போது” “அப்போ” என திரிந்து வருவதுபோல், மிற்கால இலத்தீனில் “ஒத்” எனும் பதம் “ஓ” எனும் விகுதியாயிற்று.

இதின் பிரகாரம் இலத்தீனில் பொடுவூஸ் = ஜனம், 1-ம் வேற்றுமை.

இலத்தீனில் பொடுவோ = ஜனத்தினின்று, 5-ம் வேற்றுமை.

4-ம் யுகம் : இலத்தீனின் புதல்விகளாய இத்தாலிய, ஸ்பானிய, போர்த்துக்கேய தற்கால மொழி களில் இது 1-ம் வேற்றுமை உருபாயிற்று.

5-ம் : இத்தாலியமோழி :- மொபோலோ = ஜனம். அகராதி, 338-ம் ப.

6-ம் : ஸ்பானிய மோழி:- புடெய்வோ = ஜனம். அகராதி, 648-ம் பக்.

7-ம் : போர்த்துக்கேய மோழி :- போவோ = ஜனம். அகராதி, 528-ம் பக்கம்.

ஒவ்வொரு யுகத்திற்கும் ஓராயிரமாண்டுகள் கொடுப்பதே சாஸ்பாகும். இதினின்று “ஆத்” எனும் தனிச் சொல்லின் தொன்மையை உணருமின். இத்தாலிய மோழி எங்கே; தொல் சமஸ்கிருதம் யாங்கள்ளது?

3-ம் வியப்பு திராவிட பண்பாட்டின் தொன்மையைக் குறித்தே. இத்தகைய பண்டை நூலாய சங்கத இருக்கு வேதமே இத்துணைத் திராவிட சொற்களைத் திராவிடமொழியினின்று அந்தாட்களிற்கிறுனே இரவலாய் எடுத்திருப்பின், இத்திராவிடமொழியின் தொன்மை என்னே?

“போதுமப்பா! போதும! உம் புனுகும் வீட்பு பேசதலும் எமக்குக் கூடுஞ்சினத்தை உண்டாக்கின்றதே” எனச் சங்கத சார்வாயோர் இயம்புவதை எம் மனக்காதாற் கேட்கின்றனம். ‘தெய்வ வா மோழி, தேவநாகரியில் வரையப்பெற்ற இப்

பாதை, பூர்வீக சமஸ்கிருதம், மிலேசு திராவிடத்திலிருந்தோ கடன் வாங்கியதாகக் கூறுகின்றன? இருமொழியிற் காணப் படும் பதங்கள் அனைத்தும் வடமொழியிற்குனே உற்பத்தி யாயின என இதுகாறும் படித்துள்ளோம். நீ சொல்வ தென்னே?”

யார் இவர் போன்றவர்க்கு இம் மறுமொழிகளைக் கூறுகின்றனம் :

1 வதாக : ஆங்கிலத்தின் இந்துற்றுண்டு : சிறப்பையும் பெருமையையும் முழு உலகமிலைச் சரியான வருந்தந்தமையையும் யார் அறியாதவர்? ஆயினும் இம்மொழிக்குச் சொந்த எழுத்துகள் என்னளைவுமில் : அனைத்தையும் இலத்தீன் மொழியினின்றே கடன் வாங்கிற்று. அம் மொழியினின்றே நூற்றில் நூற்பது வீதமாக, நேரடியாகவோ, அன்றேல் மறைமுக மாகவோ (அஃதாவது இலத்தீனின் புதல்வியாகிக் பிரெஞ்சு மூலமாக), சொற்களை எடுத்ததாகவும், நூற்றில் நூற்பத் தைந்து வீதம் பல்வேறு ஜேர்மானிய மொழிகளின்று பதங்களைப் பெற்றதாகவும் மொழியில் வல்லுவர் கூறுப் பூங்கிலம், 6,000 மைல் அப்பாலுள்ள தமிழ் மொழியினின் மூய சில சொற்களைக் கடன் வாங்கிற்று.

2-ம் : “அகைக்கட்டு, கட்டுமெரம், மிளகுதன்னீர்.” இதுதமிழும் பதங்கள் மூற்றுயே “அனிக்கட், கட்டமரங், மூலகுதன்னீர்” என ஆங்கிலர் உச்சரிக்கின்றனர்களே? ஆனதினால் 40 நூற்றுண்டு கனுடாக வடமொழியாளரும் திராவிடரும் மருங்கினராய் வாழ்ந்த பொழுது, திராவிடத்திலிருந்து வடமொழி இரவல் வாங்கியிருத்தல் இயல்யானதே. “தங்காய், யான் கலியான மொன்றுக்குப் போவதற்கு உம் சங்கிலியைத் தாரும். எனது நன்றன்று” என மாந்தர் கூறுவது இல்லையோ? மறுநாள் கடன் கொடுத்தவன், “அககா, என் காப்பைக் காணோன். உம் பொற்கங்குளத்தாரும்” என வாங்கினால், பிழையாது? இங்களே ஒரு நாட்டின் கண் இரு செம்மொழிகள் வழங்குறி, ஒன்றின்னிறு மற்றது இரவற் சொற்கள் எடுத்தாள்வது சர்வசாதாரணமாக. செமித்திய மொழியல்லாத கலேஜியமும் கெமித்தியமும் மேசொ போத்தாதமியாவில் இங்களை கி. மு. 1,600 இல் கலந்தன.

2 வதாக, சமஸ்கிருதம் தெய்வமொழியுமன்று; திராவிடமும் மிலேசுக்கம் அன்று. இவ்வண்மை நிகழும் நூற்றுண்டில் பல்வேறு சான்றுகள் மூலம் எண்பிக்கப்பட்டு வருகின்றது: இந்தாலீப் படித்து முடியுமின்றே இதை நியிரே கண்டு ஏற்பிர்.

3 வதாக, இதே அத்தியாயத்தில் திராவிடம், ஆரியம்-இவ்விரண்டின் தொடர்புகளை விளக்குகின்றனம்: ஆனால் அனைத்தையும் ஒரு நேரத்திலேயே யார் சொல்லக்கூடியது? இவ்வத்தியாயத்தின் (ஆ) உட்பிரிவில், திராவிடமும் ஆயிய மொழிகளுக்கு, விசேஷமாய்ச் சமஸ்கிருதத்திற்குத் தாராளமாகக் கடன்பட்டதெனக் காட்டுதும்.

4 வதாக, இரு மொழிக்குடும்பங்களையும் ஆற்றவுங் கற்ற வர் மட்டுமே, ஒவ்வொரு பதத்தையும் குறித்து, “இதை வடமொழி திராவிடத்தின்று கடன் வாங்கிற்று; அதைத் திராவிடம் ஆரியத்திலிருந்து எடுத்து” எனப் பிழையின்றிப் பகரக்கூடியவர்களே? அத்தகைய ஆசிரியாய குந்தேர்த், கித்தெல், கால்டுவெல், போப், பரேவு, எமெனேஞ் போன்றவரின் அடிக்கவட்டைப் பின்பற்றுகின்றனம் யாம்.

5 வதாக, உதைபந்தாட்டத்திற்கு மட்டுமோ விதிகளும் கட்டங்களும்? இவை மொழியியல் ஆராய்ச்சிக்குந் தேவை

யல்லவோ? மொழியில் வல்லுநரான பரோவு, யாம் மேற் காட்டிய “மொழியில் ஆராய்ச்சிக்குழுவின் முயற்சிகள்” என்றால் சஞ்சிகைபிள் முடிவின் கண், இன்னிதிகளை விவரித் துள்ளனர் :-

(a) ஒரு சொல் நிச்சயமாக்க திராவிடத்திலிருந்தே ஆரி யத்திலெடுத்துக் கொள்ளப்பட்டதென யாம் நிருபிக்க ஆரம் பிக்கும்பொழுது, முதன் முதல் அப்பதம் இந்து-ஐரோப்பிய சொற்பிறப்போடு தொடர்பற்றுதெனப் பூரணமாய் அறிந்து கொள்ள வேண்டும். அது திராவிட மொழிகளில் அதிகம் பயின்று வருகின்றதோ எனவும் ஆராய்க. அங்குமொயாம் தென்திருப்ப, வேறும் பல திராவிடச் சொற்களுக்குத் தலையடிக் கொல்லாக நிற்குமாயின், இதனைக் கீழ்க்கண்ட சொற்பிரயோகம் சங்கத மொழியிலிருப்பினும், அஃது உண்மையில் திராவிடத்தினின்றுஞ் சென்று, ஆயித்துப்புக்க இரவற் கொல்லே.

உ-மாக, சங்கத மஹாபாரதத்தில் அடிக்கடி தோன்றும் “நீர்”, “மீன்” என்பன திராவிட “நீர்”, “மீன்” ஆயிவையே.

(b) அச் சொல்லின் பழைமையை ஆராய்க. பண்டைத் தமிழ் நூல்களில், ஆயியத்தினின்று வந்த சொற்கள் அதிகமாகப் பயின்றுவரவில்லை. ஆகவே பண்டைத் தமிழ் நூல்களான குறுந்தொகை, நற்றிணை, அகநாறாறு, புறநாறாறு, பற்றிறுப் பந்து, ஐங்குறு நாறு, கலிந்தொகை, பந்து பாட்டு யோன்றவற்றில் அதிகம் பயின்று வருவன் திராவிடப்பதங்களோயான்றி, ஆயித்தினின்று எடுக்கப்படவில்லை.

உ-மாக, “வல்லி” எனுஞ் சங்கதப் பதம் திராவிட “வள்ளி”யினின்று உதித்தது. ஏனெனில், “வள்ளி” பண்டைத் தமிழிலக்கியங்களில் ஏராளமாகத் தோன்றும்.

குறுந். 216 : 2 “வாடா வள்ளியங் காடு இறந்தோரே”.

பெரும்பான். 370 “வாடா வள்ளியின் வளம்பலத்தருஙம்.”

பூஸ்லீப் பாட்டு 101 “முதிர் காய் வள்ளியங் காடு பிறக்கு ஜழிய”

மறுபக்கத்தில் மொனிபர் வில்லயங்களின் அகராதியின் 929-ம் பக்கத்தின்படி, சங்கத “வல்லி” “வள்ளி” என்பன மதுல்மிருதி, மஹாபாரதங்களிற்குறுஞ் முதன் முதற் தோன்று யை : இவை பேலே தரப்பட்ட தமிழிலக்கியங்களுக்கு 3, 4 நூற்றுண்டாற் பிந்தியை.

மேலும், அக்காலத்தில் இவ்வகையான சொற்கள் சங்கதத்தினின்று தமிழுக்கு வந்ததில்லை : நுண்கலை அன்றேல் திராவிடத்தில் பண்யாடு சுப்பந்தமானவையே சமஸ்கிருதத்தினின்று தமிழைச் சேர்ந்தன.

உ-மாக, “அரசன், கம்மியன், தச்சன், தவசி, தூது, தெய்வம், நேமி” முதலியன். “வள்ளி” அத்தகைத்தன்று. இன்னும், “தொல்காப்பியம்” தமிழ் இலக்கண இலக்கியங்கள் அனைத்திலும் தொன்மை வாய்ந்தது எனச் சான்றேர் மொழிப். இத்தொன்றுநாளிற்குனே “வள்ளி” அநேகந்தரம் தோன்றுவதைக் கண்டு இன்புறுமின் :-

தொல். பொருள். 88 : 1 “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற” = the milky way

தொல். பொருள். 95 : 1 “வண்டே இழையே வள்ளி பூவே” =தொயிற் கொடி.

தொல். பொருள். 60 : 6 “வாடா வள்ளி வயவர் ஏத் திய” =வள்ளிக் கூத்து.

ஓப்பிடுக : திருமுருகாற்றுப்படை (101) “குறவர் மடமகள் கொடிபோல் நுசப்பின்

(102) மடவால் வள்ளி யொடு நகை அமர்ந்தன்றே...” புறநாறாறு 63 : 12 ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்.

அகநா. 52 : 1 வலந்த வள்ளி மரன் ஓங்கு சாற் .. , 286 : 2 வள்ளி நுண்ணிடை வயின் வயின் நுடங்க.

இக் கொடியொடு சம்பந்தமான வேறொரு கொடி “வள்ளை” என அழைக்கப்படும் :-

அகநா. 6 : 17 “அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி” ..

, 36 : 5 “அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி” .. அகநா. 46 : 5 “அம் தூம்பு வள்ளை மயக்கி”

, 256 : 1 “பிணங்கு அரில் வள்ளை நீட்டேலைப் பொதும்பின்”.

, 376 : 14 “அம் தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி.”

இரு பூண்டுகளும் கொடிகள் என்பது புலனும். வள்ளியை தாவரநூல்வல்லுநர் “Convolvulus batatas” என்றும், வள்ளையை “Ipomoea aquatica” என்றும் அழைப்பார். இரு பெயர்களும் “வள்” (= வளை) எனும் வினையடியாற் பிறந்தன : அங்கனமே “கொடி” எனும் பெயரும் “கோடு” எனும் வினையின்திரிபே. “கோடு” எனும் வினையடியைப்பற்றி முன்பே கூறினாலும்; இவ்வுட்பிரிவு, கால்டு வெல் ஓப்பிலக்கண ஆராய்ச்சி,

உ-ம் 3 வது : “கோடு,” “கோடு” என யாம் ஆங்கன வரைந்ததை தோக்குமின்.

(c) ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் அதன் தன்மை நீர்மைத்தன்றே ? உ-மாக பற்றி ஏறுங்கொடியின் காய்கள் அனைத்தும் புடலங்காய்கள் அல்ல : சுரை, பாகல், பீர்க்கம். பூசனி இவைபோன்றவையும் உள். கன்னட “பொடெ”; தெலுங்கு “பொடுகு, பொடுவு, பொடவு, பொடிக்குச்”; கொலமி “பொடம், பொடாம்; நெக்கி “பொட்டம்”-இவை அனைத்தும் “நீண்ட” எனும் கருத்துடையவாதலால், “Trichosanthes anguina, snake gourd” எனும் “புடலங்காயும்” தன் அதிக நீப்பத்தினால் இப் பெயர்பெற்றதாக யாம் எனிதில் விளக்குகின்றனம். இவ்விளக்கம் சென்னை அகராதி, 2751-ம் பக்கத்தில் தோன்றுதே யாம் இவ்வகராதியை புதிதாய் வரைந்து வெளியிடுவதற்கு போதிய நியாயமாம். அது மட்சிம் அங்கு. செ. அ. இப்பதம் சங்கத “படோலிகா” விளின் நெழுந்ததென மயக்கிறது. அதற்கெதிராக “பரோவு, எமெனேவின்” 1961-1966-ம் ஆண்டு திராவிட அகராதி, இத்திராவிடப்பதமே முதல் இருந்ததெனக் காட்டும்.

| | |
|-----------------------|------------------|
| தமிழ். | மலையாளம். |
| புடல், புடலீ, புடோல். | புட்டல், பிட்டல் |
| கன்னடம். | துஞ். |
| பொடல், படல், பட்ல. | பட்ல |
| கட்டபா. | குயி. |
| புட்ருகி | புட்ர |

சங்கத “படோல், படோலிகா; ப(ட)டு; ப(ட)டுகு” எனத் திரிந்ததென இயம்பிற்று. அதின் பக். 282, இல. 3491 ஆவதை நோக்குமின்.

இதின் நிமித்தமே, மிக நீண்ட சேலை, துகில் போன்ற வற்றை, துங்கப்படமுன், புடவை, புடவை, புடம்” எனத் தமிழிலும்,

“புடவை, புட” (ஆகக் குறைந்திருப்பின், 10 முழு நிப்பம்) மலையாளத்திலும்,

“பொடையை” (ஆகக் குறைந்திருப்பின், 10 முழு நிப்பம்) குடகு மொழியிலும்,

“புட்டமு” (ஆகக் குறைந்திருப்பின், 10 முழு நிப்பம்) தெஹங்கிலும் அழைப்பர்.

இப்பதமே தூய சமல்கிருதத்தில் “புட்டகா” எனவும், புத்தகலப்பினசங்கதத்தில் “புட்டகா” எனவும் வருதலை நோக்குக. பரோவு, எமெனே : தி. அ. பக். 283, இல. 3497.

(d) இதே போல், 2-ம் அத்தியாயம், 18-ம் வினையடியின் கண், “கொள், கொட், கொண்; கோட் (உ-ம் “கோட்டம்,” செ. அ. 1173-ம் பக்.), கோண்” (உ-ம் “கோணை”, செ. அ. 1183-ம் பக்.) இச்சொற்கள் அணைத்திற்கும் மூலக் கருத்து “வளைவென்று” பின் விளக்குதும் யாம். “வணந்து, வணந்து” போவதனாற் “கொடி” என இச்செடி பெயர் பெற்றதே. ஆங்கணே, 29-ம் வினையடியின்கண் “வள்” என்பதை ஆராய்து, 23-ம், 24-ம் இலக்கங்களில் “வள்ளி”யும், 25-ம் இலக்கத்தில் “வள்ளை”யும் தோற்று வதைக் கவனிக்குக. “கொடி” கடுப்ப, “வள்ளி”, “வள்ளை” வளைதலால் இப் பெயர்ப்பெற்றனவன்றே ! எம் 1971-ம் ஆண்டு நூலை நோக்குமின்.

(e) வேறொரு பொருள் திராவிடர் வாழும் நாடுகளில் ஏராவமாகத் தோன்றும். ஆனதினால் பல திராவிடமொழி களில் அது பெயர் பெற்றது.

உ-ம் :

| | |
|-----------------------|-----------------|
| தமிழ். | மலையாளம். |
| பவழும், பவளம், பளகம், | பவழும், பவிழம். |

| | |
|----------|--------|
| கன்னடம். | குடகு. |
|----------|--------|

| | |
|------|-------------|
| பவள. | பஞ்ச, பவ்வ. |
|------|-------------|

| | |
|------|-----------------|
| துஞ் | தெலுங்கு. குவி. |
|------|-----------------|

| | |
|-------------------------|-----------------------|
| பகள், பகல், பவள், பவல். | பகடமு, பவடமு. பக்நெறு |
|-------------------------|-----------------------|

இச்சொற்களின்றே சங்கத “ப்ரவால, ப்ரவாட”, ப்ராகிருத “புவாலோ” உற்பத்தியாயின. பரோவு, எமெனே : திராவிட அகராதி, பக். 268, இல. 3295. பிற காலத்திலோ, இது “பிரவாளமென” தமிழுக்குச் சங்கதம் திருப்ப அளித்ததனால், “மணிப்பிரவாள நடை” (= வடமொழியும் தென்மொழியும் போன்ற இரு மொழிக் சொற்கள் விரவிவரும் நடை) எனுந்தொடர்மொழி உண்டாயிற்று. பிரவாளம் கி. பி. 960-ம் ஆண்டின. பிங்கலந்தை நிகண்டிற்குள் முதன் முதல் தோன்றினது போலும். செ. அ. பக் 2694. “பவழமோ”, தென்னிந்திய கல்வெட்டு, 2 : 26, பெருங். இலாவாண. 19 : 142; கலித். 80 : 5; சேக 379 : 1 முதலியவற்றில் தோன்றும். “பவளம்” : அகநா. 14 : 3 25 : 11; 304 : 13; 374 : 13; குறுந். கட. வாழ். 2 இவற்றிற் குறேன்றும்.

(f) சில பதங்கள் சங்கதத்தில் வெகு பிறகாலத்திலே பிரயோகம் பெற்றுள்ளன; திராவிடத்திலோ மிக முந்திய குத்தின்கண். இஃதால் சங்கதமே இவற்றைத் திராவிடத் தினின்று பெற்றிருத்தல் வேண்டும். உதாரணமாக

(அ) குதை : குறுந். 153 : 1; 393 : 3.
அகநா. 122 : 13-14; 148 : 9; 158 : 13
தொல். பொரு. 610 : 1.

(ஆ) வினையடி “கூ” குறுந். 154 : 6; 391 : 9
அகநா. 25 : 8; 310 : 13

| | | | |
|----------------------|----------------|-----------------|------------------|
| (இ) தமிழ் குதைக் | மலையாளம் கூமண் | கோதம் கன்னடம் | கூகெ, கூகி, கூபெ |
| துமு கூகெ, கும்மெ | கூப | தெலுங்கு கூப | கொலமி குப்ப |
| சங்கதம் | மாருட்டி | | |
| (க)கூக | கூபட் | | |

“Bubo bengalensis rock horned owl ப. எ. தி. அ., இல. 1552.

| | | |
|---|---|-------|
| (ஈ) தமிழ், மலை. பஸ்லி | கோதம் துதம் எஃபஜி | பஸ்லி |
| கன். குடகு, துறு, தெலு. | சங்கதம், மருட்டி பஸ்லி, பஸ்லிகா, பாஸ். | |
| “Iacerta geckhs” wall-lizard பரோவு எமெனே, தி. அ. இல. 3294. | | |

(g) இவை பின்வந்த சங்கத நிகண்டுகள் மட்டிலுமே காணப்படும், சங்கத நூல்களிலோ ஒன்றில் முற்றுக்கூட தோன்று ; அன்றேல் அதிகம் பயின்று வருவனவல்ல. இவையும் திராவிடத்தினின்று வடமொழிக்கு வந்தனவே. உதாரணங்களை முன்பும் வழங்கினேம், பின்பும் கொடுப்போம்.

(h) ஆரியமோ, திராவிடமோ இவற்றின் உற்பத்தி என யாம் வாதாடுஞ் சொற்களின் உச்சரிப்பொலியைக்கொண்டு, இவை திராவிடச் சொற்கள் என நிச்சயிக்கலாம். உதாரணமாக “Jasminum sambac” Arabian jasmine :

| | |
|---------------------------------|--|
| தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு | |
| முல்லை முல்ல மொல்லை மொல்ல | |
| சிங்களம் சமஸ்கிருதம் | |
| முல்லை மல்லிகா | |

சங்கதத்தில் குறில் ஒருரமின்மையால், அஃது அகரத்தினால் மட்டுமே ஈடு செய்யப்படல் கூடியது. “திராவிட மொல்”-தான் ஆதிப்பதம். இவ் “ஓ” சங்கதத்தில் “அ” என வருதலைக் கவனிக்குக. ம + ஓ > ம + அ.

திராவிடம் || ஆரியம்

சங்கத (ம) “அ” ஒருபோதும் தமிழ்-மலையாளத்தில் (மு) “உ” என்றும், கன்னட - தெலுங்கில் (மோ) “ஓ” என்றும் வரமாட்டாது: அங்காந் திரிதற்கு யாதொரு நியாயமுலில்லை, “அ”, “ம” எனும் ஒலிகள் திராவிடத்தில் இருப்பதால். ஆனதினால், சங்கத “மல்லிகா” திராவிட “மொல், முல்” - என வந்திராது.

(i) சங்கதத்தில் குறில் ஏகரமுமின்மையால், அதுவும் அகரத்தினாலேயே ஈடுசெய்யப்படுதலில் வியப்பின்று. ஆனதினால் இத்தகைய பதங்கள் முதல் திராவிடமாயிருந்து, பின்புதான் ஆரியத்தில் ஆனப்பட்டன. உ-ம்

| | |
|-----------------------------------|--|
| தமிழ் மலையாளம் கன்னடம் | |
| எருக்கு எரிக்கு எக்க, எற்கெ, யக்க | |
| துஞ் சங்கதம் | |
| எக்க அர்க்க. | |

"Calotropis gigantea", பரோவு, எமெனே : திராவிட அகராதி, இலக. 697.

(j) சங்கதத்தில், கி. மு. 600-ம் ஆண்டின்பின், "ஓ" சம்பந்தமான ஒளிகள் முந்தீய இருக்குவேதகாலத்தில் தோன்றிவாயினாலும், பிரா மறைந்து போயின். இதின் நிமித்தம் தமிழ் "வள்ளி" சங்கதத்தின்கண் "வல்லி" எனத் திரிதலில் யாதோரு வியப்புமின்று. மறுபாக்கத்திலே, சங்கத "வல்லி" திராவிடத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன, அது "வள்ளி"யாகவே நின்றிருக்குமான்றே? ஆனதினால் திராவிட "வள்ளி"யே உற்பத்தி எனக் கொள்றப்பற்று : சமஸ். வல்லி திராவிடத்தினின்றே இரவலாக எடுக்கப்பட்டதெனக்.

(k) திராவிட "ஜை" சங்கத "ர" ஆகமாறும் எனவும் "ஏ" திரா "ஜை" எனத்திரியாதெனவும் மொழியில் வல்லுநர் கூறுப். சங்கத மஹாபாரதம், மேசதூதம் போன்ற இலக்கியங்களில் "கேதகம்", "கேதகே" என வழங்கும் ஒரு மரத்தின் பெயர், இதின் முன்பே அகநானுற்றின் பாக்களின்கண பன்முறை தோன்றிற்று.

100 : 18 "கைதையம் படப்பை எம் மழுங்கல் ஊரே"
உரை : "தாழை"

170 : 9 கைதையம் படுகிணை எவ்வமொடு அசா அம்"
உரை : "தாழை"

210 : 12 "கைதையம் படுகிணை கடுந்தேர் விலங்க .."
உரை : "தாழை"

இதுமட்டுமல்லு : இப்பதம் திராவிட மொழிகளிற் பரவிய மிருப்பதை நோக்குக :

| | | |
|----------------------|----------|----------------|
| தமிழ் | மலையாளம் | கன்னடம் |
| கைதை, கைதல். | கைத. | கேதகே, கேதிகே. |
| தனு | தெலுங்கு | |
| கேதை, கேதமி, கேதாயி. | கேதாகி | |

"Pandanus odoratissimus." பரோவு, எமெனே, தி. அ., இல. 1685. இம்முன்று நியாயங்களு மொன்றென்றைத் திடப்படுத்துகின்றதைக் கவனிக்குக. (h), (i), (j), (k) என்னும் இலக்கங்களில் யாம் காட்டியவன்னாம், இவ்வுச்சரிப்பு ஒவி ஆராய்ச்சி, குறிக்கப்பட்ட பதங்கள் முதலிற் சங்கதமோ, அன்றேல் திராவிடமோ என்பதைக் காட்டுத்திரு மிகவும் உதவிபுரியவல்லதே.

(l) திராவிடத்துக்குச் சிறப்பான உயிராவது, மெய் செழுத்தாவது, இத்தகைய சொற்களினுண்மையான உற்பத்தி மொழி யாதெனக் காட்ட உதவும்.

உதாரணமாக:-

| | | |
|-----------------|-----------|-----------|
| தமிழ் | மலையாளம் | கோதம் |
| கலுற், கலுற்சி, | கலங்கா, | கல்க்கிய- |
| கலுற்வு, கலுறி, | கலங்கல், | கல்க- |
| கலிற், கலங்கு, | கலக்க, | கலகி. |
| துதம். | கன்னடம். | குடகு. |
| கல்க்கி, | கலங்கு, | கலங்கி, |
| கல்கு. | கலகிஸ. | கலகிஸ. |
| தனு. | தெலுங்கு. | குயி. |
| கலங்குநி, | கலாகு, | கலாங்கி-, |
| கலங்குநி, | கலாக, | கலங்குந- |
| கலம்புநி. | கலாகுநி. | கலோங்க. |

| | |
|----------|---------|
| கருக்க. | மால்தோ |
| கலக்நா, | கலகே, |
| கல்க்நா. | கலக்ரோ. |

இத்திராவிடக் கிளைசொற்களின்று சங்கத (1) கலுஷ (2) கலஹ பிறந்தனவே. 1 வது, கலக்கமடைந்த நீரை யும், 2வது இருவர் நடுவை உண்டாய கலக்கமாய "கலகம்" சன்டை, போர், யுத்தத்தையும் குறிப்பதை நோக்குக. மேலும் தமிழில் மட்டுமே, இப்போது, திராவிடத்திற்கு அணி, ஆபரணம் போன்ற "ழ்" எனும் எழுத்து நிற்பதையும், ஏனைய திராவிடக் கிளைமொழிகளில் அது மறைந்துபோனதை யும், அதுவே சங்கதத்தில் "ஷ்" எனத் திரிந்ததையும் அவதானிக்குக. இதனால் தமிழின் தொன்மை துலங்கும்.

(m) சங்கதத்தில் சில மெய்கள் மருங் பெற்றுலோ, அன்றேல் அஃதில் சில எழுத்துகள் அற்றுலோ, அவை காணப் படுஞ் சொற்கள் திராவிட உற்பத்திய எனக்.

உதாரணமாக, சிறுபானுற்றுப் படை, 183-ம் அடியாகிய "முள் அரைத் தாமரை முகிய் விரி நாட்போது" என பதை எடுப்போம். இதின் பொருள் : "முள்ளையுடைத்தாகிய தண்டினையுடைய வென்தாமரையின் அரும்பு விரிந்த நாட்காலத்துப் பூ." இப்பொழுது இரு சொற்களின் திரிபு:-

| | | |
|----------|---------------|---------------------|
| தமிழ் | மலையா, தெலு. | கன்னடம் |
| (1) அரை. | அர. | அர, அரை, அரகெ. |
| (2) விரி | விரி, விரியு. | விரி, பிரி, விருவு. |

| | |
|-------------|----------|
| தனு. | சங்கதம் |
| அரை, அரைகெ. | > அர - . |
| விரியுநி. | > - வி - |

"அரவிந்த" எனும் திராவிடத் தொப்பமொழியே சங்கத "அரவிந்த" (தாமரை) எனும் பதத்திற்குப் பிறப்பிடம் என்பது இதால் தெளிவாயிற்று. *Nelumbium Speciosum* அன்றேல் *Nymphaea Nelumbo* எனுந் தாமரையைப் பற்றியே கி. மு. 300-ம் ஆண்டு - கி. பி. 100-ம் ஆண்டுகளில் அஃதாவது நான்கு நூற்றுண்டுகளாகப் பாடப்பெற்ற சங்கநால்களி வொன்றுய சிறுபானுற்றுப் படையின் இவ்வடி இயம்புவதை யும், கி. பி. 400-ம் ஆண்டில் காளிதாசரால் எழுதப்பட்ட "சகுந்தலா நாடகத்திற்குன்" முதன் முதல் சங்கத "அரவிந்த" தோன்றுவதையும் நோக்குமின். இன்னும், 300-ம் ஆண்டு (கி. மு) வாழ்ந்த சங்கத இலக்கண கிரமாய பாணினி யின் 3, 1, 138, காசிக்கா விருத்தி இவ் வரவிந்தத்திற்குத் தூய சமஸ்கிருத உற்பத்தியைக் காட்டத் தேடுதலையும் யாக் நோக்குறி, இரு வாய்மைகள் வெளிவருகின்றன :- [See my Remarks at the end of this book]

1 வதாக, பானியின் சூத்திரங்களையும் விருத்திகளையும் முழுமையாக நம்ப இயலாது.

2 வதாக, தாமரைக்கு 18 சங்கதப் பதங்கள் இருப்பதாகக் கூறுவர். ஆனால் இவற்றில் எத்துணை தூய வட மொழியின், எத்துணை திராவிடத்தினின்று பிறந்தன எனப் பின்னேநுகாலம் ஆராய்தல் நன்றாகும். ஏனெனில் இரு மொழிக்குடும்ப வல்லுநராயபரோவு, எமெனே "அரவிந்த", ஒரையமுமின்றி, திராவிட உற்பத்தியஃதே என, தி. அ. இலக்கம் 4438இல், காட்டிப்போந்தனர்.

(n) அநேக கிளைகளினையுடைய திராவிடத்தில் பதத் தொடக்க எழுத்து, சிலவற்றில் வல்லெழுத்தாகவும், சில வற்றில் குரலெழுத்தாகவுமிருப்பதில் யாதோரதிசயமன்று :

சங்கதத்திலோ அங்ஙனங் தோன்றுவதற்கு நியாயமின்று; சங்கதவழக்கமுண்டு. ஆதலினால் யாதேயர் அர்த்தம்-நியாமின்றி, “ஜடா, ஸடா, சடா, (ஶ)டா”, என பல்வேறு விதங்களாக, ஒரேயொரு பொருளில், சங்கத பதங்கள் தேவன்றின், இவ்வொழுங்கற்ற முறையே இவை திராவிடத்திற் பிறக்கவே எனக் காட்டிக்கொடுக்கவல்லதாகும்.

[மேலே “(ஶ)ட” = cha. ட = ca]

| | | | |
|----------|----------|----------|-------|
| தமிழ் | மலையாளம் | கன்னடம்; | துரு. |
| சட | ஜட, சட | ஜட, ஜெட | |
| தெலுங்கு | சங்கதம் | | |

ஜட > ஜ(ப)டா

மொனியர் வில்லியம்னின் சமஸ்கிருத அகராதியின்கணமுறையே இப்பதங்களைக் காணக : -

- (1) (ஶ) ட (பக. 404) [= தொகுதி, பெண்மயிர் ஜம்பால்] சங்கதகாவியங்களிற்குள் முதன் முதலாக.
- (2) ஜ (ப) டா (பக. 409) [= சடை], பாரஸ்கரணின் சிருந்த சூத்திரம் 2 : 6; மனுஸ்மிரத்தி 6 : 6; ம. பா. 3:16137.
- (3) ஜ (ப) ட (பக. 409) [= சடை], ஹரிவம்ஸ 9551.
- (4) ச (ப) டா (பக. 1048) [= சடை], வில்சன் இயற்றிய அகராதியின்படி : ஶ (ப) டா. ஶ = ச. ஸ = sa.
- (5) ஸ (ப) டா (பக. 1134) [= சடை], மஹாபாரதம், சங்கத காவியங்களில்.

இங்ஙனம் 5 விதமாகத் தோன்றுவதும் பிற்காலத்தில் வருவதும் ஆகையில் இவ்விரு நியாயங்களும் இல்து திராவிடத்தினின்று இரவலாய்க் கொள்ளப்பட்ட பதமெனக்காட்ட வல்லதே : ஏனெனில் “புறநானாறு” எனும் தொல் தமிழ் நூலிற்குளே தமிழ் “சடை” அநேகந்தரம் வருவதை நோக்குமின் :-

- 1 : 13 தாழ் சடைப் பொலிந்த அரும் தவத்தோற்கே.
- 56 : 1 ஏற்று வலன் உயரிய ஏரி மருள் அவிர் சடை.
- 166 : 1 நன்றாய்ந்த நீணிமிர் சடை.
- 251 : 7 புறநாதாழ் புரிசடை புலச்துவோனே.
- 252 : 2 தில்லை அன்ன புல்லென் சடையோடு.

ப. எ. வின் தி. அ. யின் பக. 150, - 1897-ம் இலக்கத்தை யாயியம்பியதுடன் ஒம்பிடுக.

(o) அர்த்தங்களை ஓப்புநோக்கும், திராவிடத்திலேயே அச்சொல்லினது பூர்வீகக் கருத்து காணப்படுமாயின், அது தொல்திராவிடப்பதமும், சங்கதத்தில் இரவலுமாகும். உதாரணமாக, சங்கதத்திலே தோன்றும் பதமொன்றை ஆராய்வாம் :-

கு (ப) டில்¹ (மொ. வி. பக. 288) = வளைந்து கோண வான், காத்யாயந ஶ ரெளதகுத்திரம்;

கு (ப) டில்² [மஹாபாரத, பஞ்சநந்தரபோன்ற நூல்களில்] = மனம் கோணல், சுப்ரமான, பாணிலிக்குப் பல நூற்றுண்டுக்கு முன் வாழ்ந்த யாஸ்க எனுங்கு சங்கத இலக்கண வல்லுநரானவர் தமது “நிருக்த”, 6 : 30 இல், இதைத் தூயசமஸ்கிருதமெனக் காற்றிப் போந்தார். ஆனால் அம் மொழியில் இப்பதம் தவித்தேவிருக்கின்றது. திராவிடத்திலோ இது தன்மீணாகிய “குட (= வளைந்த), குடங்கு (= வளி); குடந்தம் (= வளைவு); குடந்தை; குபம்; குடவு; குடா; குடாச; குடாசம் (= கபடம்); குளகு, குணங்கு,

குணக்கு; குளை; குணி; குணுக்கு; குண்டனி; குடை’ போன்ற தமிழ்ச் சொற்கள் நல்வேணும், திராவிடக்கிண மொழி களுள்.

- 1 தமிழ் : கொடி, குடகம், குடங்கு, கோடு, கோடல், கோடி, கோட்டம், கோட்டு; கோஞு; கோணஸ்.
- 2 மலையாளம் : கொங்கை; கோடுக; கோட்டுக; கோட்டம்; கோட்டல்; கொடு-வான்.
- 3 கன்னடம் : குடி; குடி; குடி (= வளைந்த).
- 4 துதம் : க்ஷிர (= வளைந்த அரிவாள்).
- 5 குடகு : கொட்டி கத்தி (= வளைந்த கத்தி);
- 6 பிராகுயி : கோண்டோ.
- 7 நெக்கி : கொர்லஸ்.
- 8 தெலுங்கு : கொடவலி (= அறுப்பறுக்கும் வளைந்த கத்தி);
- 9 கட்பா : கொண்டகெ.
- 10 கொலமி : கொடவல் (= அறுப்பறுக்கும் வளைந்த கத்தி); [பன்மை : “கொட வலிஸ்”].
- 11 பர்ஜி : கொடக்.
- 12 குயி : கொண்டோனி, கொண்டோறி, கோண்ட-

இப்பன்னிரண்டிலும் அதே கருத்துடனும் தோன்றுவதனால், இது ஒரையமுனின்றி திராவிடத்தில் உற்பத்தியான தென் பரோவு, எமெனே தம் திராவிட அகராதியின், 139-ம் பக்கம், 1709 (a) இலக்கத்தில் காற்றுக்கிண்றனர்.

(p) ஒரு பெயின் வினையடி திராவிடத்தில் மட்டுமிருக்குமாயில், அது தொல் திராவிடமும், ஆயித்தில் இரவறபதமும் எனக்.

உதாரணமாக, “சந்தன”, மொ. வி. இன் சங். அ. பக. 386; நிருத்த 11 : 5; ரகுவம்ஸ 6 : 61, இது கரும் பண்டைய சமஸ்கிருதப் பதமென்றே கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு அம்மொழியில் வினையடி இன்று. ஆகம்பெடியது “சந்த” : “ஒளிவிடு, இலங்கு” எனும் பொருளுடையதே. ஆனதினால் இதற்கு அது பொருந்தாதெனக்கொள்க. திராவிடத்திலேயோ “சாத்து” எனும் வினையடி தென்னிந்திய கல்வெட்டு 3 : 187 இல், “சாத்தி அருளக் சந்தன முக்ககம்” என, “பூசதல்” பொருளுடைத்து. இது கண்ணடத்தில் “ஸாது, ஸாந்து; தாஞ்சில் ஸாதிகே”; தெலுங்கில் “சாது, சாந்து” எனவும் தோன்றுவதனால், இத்தொல் திராவிடப் பதத்தினில்லே சங்கத “சந்தனம்” கடன் வாங்கப்பெற்ற தென் பரோவு, எமெனே, பக. 159, இல். 2021 இல் கொள்வர். “சாத்து” = “மெய்யிலே பூஜ”. இதனால் “சாந்து” = மெய்யிலே பூசப்படும் பொருள்.

இப்பொழுது, சென்னை அகராதி, பக. 1371, கடைச்செகாஸ், “சாந்து” என்பது, “சந்தனத்தினின்று” உற்பத்தியான தென் இயம்புவது மிகவும் பிழையானது. இவ் வாய்மையைப் பல்வேறு நியாயங்களினால் காட்டுதும் யாம்:-

(1) தமிழ்த் தொல்லிலக்கியகளில் பெரும்பாலான பதங்கள் ஓரைச் சுரங்கச்சொற்களையாவரும் அறிவர். பிற்காலத்திற்குள் சொற்கள் நீட்பமாயினா. இதி விருந்தே “சாந்து” “சந்தனத்தை” முந்தினதென யாம்யூகிக்க இடமுண்டு.

(2) வினையடி “சாத்து”. இதிலுள்ள நடு வல்லினம் எளிதாய் மெல்லினமாக உதம் “சாந்து” ஆயிற்று. “சந்தனம்” உண்டாவதற்கு 3 மாற்றங்கள் தேவை :

“சா” (நெடில்) “ச” குறில் ஆதல்; ஒரு புது வியந்தனம் (அன்) பெறுதல்; ஒரு புதுச் சாரியை (அம்) எழுதுதல். ஆதலால், “சாந்து” முதல் “சாந்து” ஆகி, பின்பே “சந்தனம்” எனத் திரிந்திருத்தல் வேண்டும்.

(3) “தொல்காப்பியம்” எனும் இலக்கணம் மிகமிகப் பழையமைத்து என்பர் சான்றேர். அஃதின் எழுத்தத்திகாரத் தினு 61-ம், 62-ம் சூத்திரங்களை நோக்குவாம் :-

61. கதந பம் எனும் ஆ ஜந்து எழுத்தும்
எஸ்லா உபிரோடு செஸ்லுமார் முதலே.

இஃதில் தொற்றமிழ் “ஆ” = கன்னட, தெலுங்கு “ஆ” = இப்போதைய தமிழ் “அவ்”.

62. சகரக்கிளவியும் அவற்று ஓற்றே,
அ ஜி ஓள எனும் ஸுன்று அலங்கடையே.

இவ்விதிகளால் செந்துமிழின்று “சந்தனம்” எனும் பதம், அங்காலத்தில் கொடுந்துமிழில் தோன்றியிருப்பினும், செந்தமிழ் மரமினுல் விலக்கப்பட்டிருந்திருக்குமான்றே? பழைய சான்ற குறுந்தொகையில் “ச”-என் ஆரம்பிக்கும் பதம் ஒன்றுமட்டுமே: அதுவும் ஒருமுறைமட்டுமே, 165 : 3 இல், தோன்றுவதைக் கவனிப்பீர் : “சகபம்”.

(4) “எட்டுத்தொகை, பத்துப்பாட்டு” என்பனவே தமிழ்த் தொல்லிலக்கியங்கள். இவற்றை அநேகமுறை படித்தும், ஒருபோதும் “சந்தனம்” எனும் பதத்தை யார் கண்டிலேம். காணில், நர் எமக்கு அறிவித்தல் நன்றாகும். மறு பக்கத்தில், “சாந்து” “சாந்தம்” அநேகமுறை தோன்றும்: குறுந்தொகை 150 : 3; 312 : 6; 321:1 “மலைச் செஞ்சாந்தின் ஆர மார்பினன்.”

நற்றிணை 350:7-8 “மதுகையம் குவங்குலை சாடிய சாந்தினை”. அ.ஷானு று: 2 : 6 காந்தம்; 26 : 14 “நறுஞ் சாந்து அவிந்த கேழ்களீர் அகலம்”; 36 : 18 “புலங்த சாந்தினை”; 48 : 11 “குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நிலி”; 117:10 “சாந்து ஊர் வணர்க்குல்”; 186 : 12 “தன் நறுஞ் சாந்தம் கமழும் தோன் மணங்நு”; 224 : 9 “சாந்து புலர் அகலம்”; 236 : 11 “அவி கிளர் சாந்தின் அம்பட்டு இமைப்ப; 242 : 20 “சாந்தமென்கிணை”; 249 : 6 “சாந்தம் புதைத்த ஏந்து துண்டு எழில் இமில்” (=ஏந்தனம் புசிய, உரையில்); 282 : 9 “சாந்தம் (போறை, மரமாக); 172 : 13 “சாந்ததெநுகிலி (=சந்தன விறுகு, உரை); 340 : 18 “வண்டு இமிர் நறுஞ் சாந்து அவிகுவம்”; 388 : 16 “சாந்து ஆர் அகலமும்”; 354 : 10 “கமழு சாந்தம்”; 389 : 2 “சாந்து ஆர் கூந்தல் உள்ளி”; 399 : 1-2 “சாந்து அருந்தி நறுஞ் கூந்தல்.”

[இத்தொகையில் 17 தரம், “சாந்து”, அன்றேல் “சாந்து + அம்” > “சாந்தம்”. பெரும்பாலும் உடம்பில் பூசதலைக் குறித்து; இருமுறை மட்டும் “சந்தன மரம்”; ஒருமுறை “விறகு”]

புறநாநாறு (சாந்து) 3 : 15; 63 : 9; 161 : 26; 168 : 11; 239 : 3; 246 : 7 வெள் என் சாந்து.

புறநாநாறு (சாந்தம்) 58 : 11; 374 : 12; 380 : 2 “வடகுன் றத்து சாந்தம் உரிடி.”

பதிற்றும்பத்து (சாந்து) 42 : 11; 48 : 11; 50 : 16; 67 : 18; 80 : 5; 86 : 12.

ஐங்குறுநாறு (சாந்தம்) 212 : 1; 240 : 3; 253 : 1 | “குன்றக் குறவன் சாந்த நறும் புகை.”

கவித்தொகை 52 : 7 “தன் நறுஞ் சாந்தினை”.

சிறுபானுற்றுப்படை 98 “சாவந் தாங்கிய சாந்து புலர் தினி தோன்”.

மதுரைக்காஞ்சி 226 “பாடுபுலரந்த நறுஞ் சாந்தினை”; 553 நறுஞ்சாந்து மறுகு”.

நெநேல்வாடை 52 “தென் புல மருங்கிற சாந்தொடுதூறுப்பு”.

மறுபக்கத்தில், “சந்தனம்” எனும் பதம் தோன்று தெனிலும், அகநா. 13 : 4; 102 : 3; 59 : 12 ஆகிய முவிப்புகளில், இதே பொருளில், “சந்து” தோன்றுவதையும், அகநா. 340 : 16 “சந்தம்” இதையே குறிப்பதையும் அவதா விக்குக. இதுவே இத்திரிதலின் முதலாம்படி என முன்பே கூறினாலும் : 2-ம், 3-ம் படிகள் அகநானுற்றின் பின் தான் சம்பவித்தனபோலும். ஆனதினால் “சந்தனம்” எனும் பதம், தமிழ் நூல்களில், கி. பி. 300-ம் ஆண்டிற்கு பிந்தினதே. இதற்கு முன் சங்கத் தூல்களில் காணப்படின், அஃது ஒன்றில் தமிழ் (பாமரின்) வழக்கினின்று, அன்றேல் தமிழின் சகோதரிகளாய் எனை திராவிட மொழிகளினின்று ஆரிய மொழிகளால் எடுத்திரவலாய் உபயோகிக்கப் பெற்ற தெனக் கொள்க. சங்கன் யாம் காட்டியது போல் காட்டாது சென்னை அகராதி சொற்களின் உற்பத்தியை இயம்புதலிற் பன்முறை மயங்கிற்றென்க.

திராவிட மொழிகளின் தொன்மையைப்பற்றி யாம் இயம் பியதை இப்பொழுது முடித்தல் வேண்டும். எனை இந்து-ஜோப்பிய மொழிகளிலும் பார்க்கப் பலநூற்றுண்டுக்கு முன்னமே சிறப்புற்றேங்கிய சமஸ்கிருதத்திலே, இருக்கு வேத மாகிய தொல் சங்கதத்திற்குருனே, திராவிடச் சொற்கள் அநேகம் ஏற்றியது வாய்மையாயின், திராவிடம், கி. பி. 3000-ம் ஆண்டளவில், தன் இலக்கண, இலக்கிய, காவிய, நாடக, இசை நூல்களுடன், மொஹேஞ்ஜோதாரோ, ஹரப்பா நாகரி கத்தைச் சிறப்பித்திருத்தல் கூடுமன்றே? 2-ம் அத்தியா யத்தில், 13-ம் வினையடியை ஆராயும் யாம் “வாஸ்மிகி” சிருதமிழ்ப்பெயர் எனக் காட்டுதும். கமேரிய “கிள்காமேஷ்” காவியத்தைப் போன்ற “திராவிடகாயிமொன்றை” வால்மிகி இயற்றியவின், அது சங்கதத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட போது, முதல் நூல் ஆசிரியரின் பெயரைமாற்றுமல் விட்டிருத்தல் கூடும். இதுவே சங்கத் தூலுக்குத் திராவிடப்பெயரோம் ஆசிரியராய் இருப்பதற்கு உண்மையான நியாயம்: இங்களும் ஆராய்தற்கு இடம் உண்டு.

“இந்திய மொழிகளின் கலப்பை”க் குறித்து விவிவாக எழுதியுள்ளவர் போசிரியர் சுந்தி குமார் சந்தேரஜி என்பவரே. இவர், “தமிழ்ப்பன்பாடு” புத்தகம் 8, இல. 4, 267-324-ம் பக்கங்களில், குறியதாவது : - “வேதசங்கதம் முதலாக, ஆரிய மொழிகளிலுள்ள திராவிடக் கலப்பு மிகவும் முக்கியமாகும். இது அவதானிக்க வேண்டியதொன்று. ஆரியத்திற்குரேன்றும் மிகப்பொதுவான சொற்கள் திராவிடத் திற் பிறந்ததின் விளைவாக, திராவிடம் ஆரிய மொழிகளை நனிதிரிப்படையச் செய்தது”.

குந்தேர்த், இத்தெல், கால்டுவெஸ், சற்றேர்ஜி, பரோவ், எமெனே, போப் என்போர் இரு மொழிக் குடும்பங்களையும் ஆரப்படித்தவர். இவர் அனைவரும் ஆரியம் திராவிடத்திலிருந்து கடன் வாங்கியதெனக் கூறுவுடன்தொன்று கடன், இவற்றின் என்னிக்கை ஆயிரக்கணக்காகும். 2-ம் உட்பிரிவில், தமிழ் ஆரியத்துக்கு எங்கணங் கடமைப்பட்டதென்யாம் ஆராயும், யாம் மேலே இயம்பியதையுஞ் சிந்தித்தல் அத்தியாவியம். ஆரியத்திலிருந்தே உதித்தவை என உடுக

குறியிட்டு பபர் சியஸ் போன்ற அகராதி இயற்றியோர் காட்டிய பதங்கள் அணைத்தும் ஆரியத்திலிருந்து தமிழக்கு வந்தவை எனக்கருதல் பெருந்தவருகுமன்றே ?

இவ்வாய்மையை அடிப்படையாக்கொண்டு, சென்னை அகராதியையாம் அநேக இடங்களில் திருத்தல் வேண்டிய தாயிற்று. உதாரணமாக, பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலையில் உயர் திரு. சி. கந்தாமி முதலியோர் முன்பாக, மார்க்கிரி 1960 இல், யாம் சொற்பொழிவாகச் சாற்றியதை ஆராய்வாம். இஃது அக்கலாசாலையின் அவ்வாண்டைய அற்றறத்திங்கள் வெளியீடு, பக்கம் 5-6 இல் தோன்றிய வண்ணம் வரை இன்றனம்:-

“அநேக தமிழ்சொற்களைச் சங்கதத்திற் பிறந்தவை எனச் சென்னை அகராதி கூறுநிற்கும். பக்கம் 1828 இல், “தாண்டவம்” 2 = கூத்துவகை < சங். “தாண்டவ”. ஆனால் இஃது அங்கங்கள்று. சங்கத அகராதிகளிற் தலை சிறந்த மொனியர் வீல்லியம்ஸ். பக். 441 இல், “தாண்டவ” = கூத்து, வெறி கூத்து எனப்பொருளிற்பினும், இதின் உற்பத்தி “தண்டு” எனும் திராவிபதமே. ஏனெனில், மொ. வி. சங்கத அகராதி, பக். 432 இல் “தண்டு” = செவன் கணத்தில் ஒருவன்; பறதனின் கூத்தாசன். இவ்விரு கூற்றுக்களில் விளக்கியின்று. மொனியர் வீல்லியம்ஸ் இயம்பியது நிச்சயமன்று : ஏனெனில், 441-ம் பக்கத்தில் “தாண்டவ” “தண்டு” அடியினுற் பிறந்ததோ எனத்தாமே ஜயமுறுதலைக் கவனிக்கின்றனம். இஃது ஆராய்க்கிக்குப் போதியதுமன்று. திராவிடத்திலேயோ இதனேஞு சம்பந்தமுடைய பற்பல பதங்களையாம் காணலாம். சென்னை அகராதி, 1828-ம் பக்கத்தில்,

(1) தாண்டு : வினை : குதித்தாடுதல், கூத்தாடுதல், பாய்தல். [தமிழ், கன்னடம்.]

(2) தாண்டு : பெயர் : குதிப்பு.

(3) தாண்டவம் I (< தாண்டு) = தாவுகை(பிங்).

சென்னை அகராதி “தாண்டவம்” என்று இரு பதங்களை உண்டாக்கி, எமக்குத் தந்தமை வியப்புக்குரியதே. ஒன்று “குதி”; மற்றையது “கூத்தாடு”. ஆனால் “தாண்டு”, என்ற வினையடி இருக்குத்துக்களையும் தரவல்லதன்றே? செ. அ. ஒன்றினைத் திராவிடமொழி அடியாகவும், மற்றையதைச் சங்கதமொழி அடியாகவும் காட்டியது பிழையானதே. இச்சொல் திராவிடத்தில் உற்பத்தியாயி, சங்கதத்துக்குச் சென்று பொருள் பயந்திருக்கின்றதெனக் கோடல் சால்புடைத்தாம்.

யாம் இஃதை இயம்பியதன் பின், 1961-1966-ம் ஆண்டு களில் வெளிவந்த திராவிட அகராதியின் 204-ம் பக்கத்தில், 2578-ம் இலக்கத்தில், பரோவு, எமெனே இவ்வாய்மையை ஏற்றனர்.

தமிழ், கன்னடம்.

மலையாளம்.

தாண்டு (ஒரு வினையடி)

தாண்டுக்.

தாண்டவம் (ஒரேயொருபதம்). > சங்கத “தாண்டவ”.

தனு.

தெலுங்கு.

தாண்டுநி.

தாடு, தாண்டு.

பலுகில்தான் எனும் பழை இந்தியாவின் வடமேற்குப் பாகத்தில் “பிராகுரி” என்ற திராவிடமொழி இதுகாறும் வழங்குவதுதான், கி. மு. 1500-ம் ஆண்டளவில் ஆசிரியர் இந்

திய தேயத்தினுள் புகுந்த காலை, திராவிடமே வடமேற்கு இந்தியா முழுவதும் பேசப்பட்டதென சுதிதி தம. ச் சுற்றெற்றி போதிய நியாயத்துவடன் கொள்வார் : மேற்கூறிய சுற்றினவையின் 301-ம் பக்கத்தை எதிர்நோக்கு. ஆசிரிய இங்களைம் இந்தியாபுக்கு, விருத்தியடையும், அதின் மௌறியியலையும், வசன அமைப்பையும், இலக்கணத்தையும், சொல்லக்கத்தையும் திராவிடம் மிகவாய்ப் பாதித்ததெனக். இவ்வண்ணம் கி. மு. 1,500—900-ம் ஆண்டய வேத சங்கதத்தையும், கி. மு. 900—கி. பி. 600-ம் ஆண்டய செம்மையான சமஸ்கிருதத்தையும் முறையே மாற்றி அமைத்த திராவிடம், பிராகிருதம் போன்ற பிற்கால, தூய்மையற்ற, ஆசிரியமாறிகளையும், “அப்பரிராமஸ்” பெங்காலி, ஶஹிதி, மாற்றுப்படி, குஜருப்பி, நெப்பாலி, ஓரியா, அஸ்ஸாமி, இராஜஸ்தானி போன்ற கி. பி. 1,000—1,970-ம் ஆண்டய வட இந்திய மொழிகளையும் உருவாக்குதலில் நனியுதவி அளித்து, ஆசிரியத்துடன் கலந்து ஒத்துழைத்திருத்தல் இப்போது வெளிப்படை. மொவிசர் லில்லி யம்ஸ், தன் அகராதியின் 1120-ம் பக்கத்தில், சமஸ்கிருதம் அன்றேல் “ஸம்லகிருதத்” என்றுதின் பொருள் “அனிபெற்றது, திருத்தஞ்செய்யப்பட்டது, பூரணமாக்கியது” என விவரிக்கின்றனர். இலக்கண விதிக்கிளைகளினுல் உருவாக்கப்பட்ட இம் மொழியின் கண் செய்கினை, செய்யப்பட்டுவினை மட்டுமன்றி “பரஸ்மைபத, ஆத்மநேபத” எனும் இன்னும் இருஷின் உருவங்களும், தெரிவிப்புவினை, வியங்கோஸ் வினை. ஏவு வினை, விருப்பம் - நிபந்தனை நேரிடக்கூடிய தங்கமை, ஆசிரியாதம், ஆசிய இவற்றை முறையே குறிக்கும் வெவ்வேறு உருபங்களும் வினாதிலைகளும், எதிர் காலத்தைக்காட்டும் இருமாதிரியான வினைகளும், இறந்தகாலத்தின் ஒரு பகுதியான “அயோரில்தா” வின்கண் 7 விதமான வினைவிதங்களும், பெயர்கள் - வினைகள் அணைத்திற்கும் ஒருமை, பன்னமை மட்டுமன்றி இருமை இருப்பதும், பெயர்க் கொற்கலூக்குப் பலவேறு விதமான வேற்றுமை உருபுப்புனர்க்கிளைகளும், நிகழ்காலத்திற்கே பல வினைவாய்ப்பாடுகளைம், ஒருங்கே இவை அணைத்துந் தோன்றுவதனால், சமஸ்கிருதம் கற்றறித்தற்கு மிகக் கடினமான மொழி. அதைப்பயில் ஆரம்பித்தோர் இவ்வாய்மையை நன்கறிவர். “பி.பாஸ்” என்பவரின் “ஸவப்நவ வைவதத்தா” நாடகம், காளிதாசரின் “அபிஜ்ஞான சாகுந்தலம்” [கி. பி. 4,ம் நூற்றுண்டு] போன்ற நூல்களில், கதாநாயகன் போன்றவர் (உ-ம், துஷ்யந்தன்), அவரின் மந்திரமார், வாஸுதாநாயகன், சகுந்தலா போன்ற கதாநாயகின், இன்னும் கல்வி பயின்ற நாடக மாத்திரங்கள் மட்டுமே சமஸ்கிருதத்தில் உரையாடுதலைக் காண்கின்றனம். சாரதி முதலாகப் பாரஞ்சுக்கும் குற்றேவற்பெண்டு சுறுகவும், வாயில்காப்போன் அன்றேல் காப்போன் தொடக்கி விதுபாடகள் மட்டும் உள்ள நாடகப்பாத் திரங்கள் பலவேறுபிராகிருதங்களையே கையாளுவர். மொனியர் வில்லியம்ஸின் அகராதியினது 703-ம் பக்கத்தைப்பார்த்தால், இஃதைக் காண்பிர் :-

“ப்ராக்கிருதத்” = திறமையற்ற, அழகில்லாத, சீர்பெறுத, பண்படுத்தாத, மெருகற்ற, அநாகரிக, இழிவான, முரடான, மட்டரகமான,

“ப்ராக்கிருததம்” = பாரமரக்களால் உபயோகிக்கப்படும் அநாகரிக, கிராமிய மொழி; ஒவ் வொரு பிராந்தியத்திற்கே திறமையான பேச்க; கீழ்மக்களின் பாலை.

இது நாடகங்களில் மட்டுமன்று. வேறுவகையான இலக்கணகளிலும் பிற்காலத்திற் படிப்படியாகச் செம்மை அடைந்து, சீர் பெற்றுத் தோன்றும். கலாந்தி ஆர்தர் மக்டோநெல்,

“சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு”, பக்கம் 24 இல், செப்பு வது யாதெனில், “இருக்குவேதக் கீதங்களிற்குறும் ஆயி ரத்தில் ஒரு சொல் இப்பிராகிருதங்களின்றே எடுத்தாளம் பட்டதென யூகிக்க இடமுண்டு.” கி. மு. 600-ம் ஆண்டு தொடக்க ஜௌமதத்தார் ஆர்தமாகத் எனும் பிராகிருதத்தைத்தம் வேத மொழியாக்கியதினால், அஃது ஒருமட்டுக்குச் சிறப்பும் பெற்றதே. அங்கும் கி. மு. 500-ம் ஆண்டு அனவில், புத்தரும் அவர் மதத்தினரும் மாகதீ அன்றேல் விகாரி எனும் தம் தேசியப் பாலையைப் பிராகிருதமாக்கையான, அது நாள்டைவில் புத்த “பாளி” மொழியாக்கிய உற்றுதே. மறுபிராகிருதங்களின் யாம் குறிப்பிடவேண் டியவை 1 ஆவதாக, “அபிழ்ஞான சாகுந்தலத்தின்கண்” முக்கியமான பிராந்திய மொழியான சாவுறவேண்டியும், 2 ஆவதாக, மாருட்டியின் தாயான மஹாராஷ்ட்ரீயும், மேலும் இந்துஸ் நதிபோரங்களில் பேசப்பட்ட அப்பிராயஸ்யும் “பிராகுகன்” என்று அழைக்கப் பெற்றேரின் “பைச்சி”யும். இலற்றிலிருந்தே தற்போதைய வட இந்திய ஆரியமொழிகள் உருபெற்றன என்க.

உதாரணமாக:-

| | |
|--|---|
| பிராகிருதம் அப்பிராயஸ் -> சாவுறசேந். | தற்போதைய இந்தியமொழி. ஸிந்தி, பேற்குப்பஞ்ஜாபி, கஷ்மீர். ஷந்தி, கிழக்குப்பஞ்ஜாபி, குஜராட். பெங்காளி, இங்களத்தின் ஒருபாகம்: |
|--|---|

உட்பிரிவு ஆ. தமிழ்மொழி
ஆரிய மொழிகளிலின் ரூ கடன் வாங்கியமை

தொலைதூரத்திலிருக்கும் அராபிய, பேர்சிய, ஊர்து, ஹிந்துஸ்தனி, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து, அரசாங்க வருமானம், அரசியல் சட்டநிதி சம்பந்தமான அநேக சொற்களையும், “கவுணர் Governor, கிளப் Club, பட்லர் Butler, மக்ஸர் Teacher போன்ற பதங்களையும் தமிழ் கடன் வாங்கிற்றே. “இலாகா, மாழுல், மாஹுமி, வகுல் : இவ்வித அன்னிய சொற்களைப் போன்றவை கி. பி. 936 ஆண்டில் வெளிவந்த பிங்லந்தை நிகண்டின்கண் தோன்றுவதற்கு, ஆயிரமாண்புகளாகத் தமிழ் மொழியில் இவற்றிற்கில் எனகிலும் வழங்கப்பட்டு வருகின்றன. போன்றும். ஆனதினால், பக்கத்தில் 4,000-ம் ஆண்டுகாரக வழங்கின ஆரிய மொழிகளிலின் ரூ தமிழ் அநேக பதங்களை எடுத்தாள்வது வியப்புக்குரியதன்று. விரேஷமாஸ் தற்காலத் தமிழ் மொழியின் கண்ணே இவற்றிற் பற்பல காணலாம். குறுந்தோகை, நற்றிலை, அகதானுறு, புறநானுறு, பதிற்றுப் பத்து, ஐங்குற்தாறு, காலித்தோகை, பத்துப்பாட்டு ஆயிய பண்டைக்காலத் தமிழ் இலக்கியங்களிலோ, தமிழ்மொழி ஆரியத்திலிருந்து கடன்வாங்கிய சொற்கள் மிகக்கிலவே என்க. ஆனால் வட இந்தியாவிலிருந்து தெற்கின்கண் பரவிய பிராமண, ஜௌன், புத்தமதப் போதகருடனும் பிரசங்கிப்போருடனும் பிரசாரகருடனும் தமிழில் பெரும் மாற்றமொன்றேற்பட்டது. தூய செந்தமிழ்க் காற்கள் ஏராளமாயிருப்பவும், இவற்றைப் புறக்கணித்து, தம் சொந்த ஆரியத்திலிருந்தே இம் மதப்பிரசாரகர் தற்சமங்களையும் தற்பவங்களையும் கையாளத் தோட்கின்றே ! உதாரணமாக, ஒரு மருங்கில் செந்தமிழை நோக்குமின் : புறநானுறு 112:

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையோம் ; எம் குன்றும் பிறர்கொளார்.
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றுங் கொண்டார் யாம் எந்தையும் இலமே.

இச் செய்யுளில் 24 சொற்கள் : அனைத்தும் தூய திராவிடம், செந்தமிழே. “திங்கள்” பிற்காலத்தில், பொருளைக் குறிக்கின் “சந்திரன்” எனவும், காலத்தை வெளிப்படுத்தின் “மாசம், மாதம்” எனவும் மாறிற்று, இப்போதைய தமிழில், திங்கள் வாரத்தின் இரண்டாம் நாளை மட்டுமே “திங்கடியமை” எனக் குறிப்பிடுமென்றே ?

புறநானுற்றுச் செய்யுள் வழக்கத்துக்கு முற்றுமெதிரானது, செவக சிந்தாமணி, ஆமிநாதையர், 5-ம் பதிப்பு, 1949, பக்கம் 58, செவக சரித்திரம், இரண்டாம் பந்தியின் கண, முதலாம் வகனமே :

“ஜம்பூத்ஸிப பரத சேஷ்ட்திர ஹேமாங்கத விஷய ராஜ மஹா புத்து ராஜா ஸத்தியந்தரன் ; தேவி விஜயை என்பாள்”.

இவ்வசனத்தில் 14 சொற்கள், “ஜம்பூ, தவீப்” என்பன வற்றை இவ்விரண்டு சொற்களாக எடுப்பின், இவற்றுள் “என்பாள்” மட்டுமே தமிழ் : ஏனைய 13 பதங்களும் ஆரியமே. 15 நூற்றுண்டுக்குள் தமிழ்மொழியில் இவ்விதமான மாற்றந் தோன்றியது வியப்பை உண்டாக்க வல்லதே. இப்பொழுதும் இவ்வடமொழிக் சொற்கள் தமிழில் வழங்கின்றனவோ என ஆராய்வாம் : சிறப்புப் பெயர்களை நீக்குவாம்.

“தவீப்” = “இருமருங்கும் (நீரினால்) பாதுகாக்கப் பெற்று” இது சமஸ்கிருத தற்சமம் தமிழில். இதற்குப் பதிலாக அதே பொருளில் அதின் தற்பவமாய் “தீவு” வழங்குகின்றதே. செ. அ. பக். 1951.

“கேஷ்ட்திரம்” தற்சமமாகின், “கேஷ்டர்” என இருத்தல் வேண்டும். செ. அ. பக். 3928 ஓபிடுக. தற்பவமாகின், “கேத்திரம்” என்றே வழங்கும் = புண்ணியஸ்தலம், வினை நிலம் செ. அ. பக். 1093.

“விஷய”= தேசம். தற்சமம். தென்னிந்திய கலவெட்டு, 4,399 செ. அ. பக். 3744 = விடயம் !

“ராஜா”= மன்னன். தற்சமம். செ. அ. பக். 3427. இதின் தற்பவம் “அரசன்” என்க.

“தேவி”= மன்னனின் மனைவி. இது தற்சமமாகின் “தேவீ” என்றிருத்தல் வேண்டும். இப்பொழுதும் இப்பதம் தமிழில் வழங்குகின்றது : சென்னை அகராதி, பக்கம் 2069.

ஏனைய திராவிட மொழிகளைப்போல், தமிழ் இவ்வன்னிய பதங்களை விரும்பினதன்று. செந்தமிழ் வல்லுநர் எக்காலத் திலும் இவற்றை எதிர்த்தே வந்தனர். 11-ம் நூற்றுண்டிட்டின் கண் தமிழ் மூவெந்தரிற் சிறந்த வீரச்சோழன் கற்பிக்க, பொன்பற்றி காவலன் புத்தமித்திரர் இயற்றிய தமிழிலக்கணத்தில் அநேக சங்கதமராடுகளைக் காணலாம். இவ் வீரச்சோழியத்தின் “அவங்காரம்”, 40-ம் இலக்கத்தில், இவரி “மணிப்பிரவாளத்தை”த் தமிழ் மொழிக்குட்புகுத்த எத் தனித்தனர். இஃதில் தமிழும் சங்கதமும் போன்ற இரு மொழிக் சொற்கள் அடுத்தடுத்தனவாய் விரவிவரும். 1205-ம் ஆண்டில் எம் “நன்னூல்” இந் நடையைவிலக்கிற்றென உரையாகிரியர் சிலர் கூறுப், செந்தமிழே சீர்பெற்றதால்லின்.

இஃதங்கணமாயிருப்பினும், நாள்டைவில் தமிழ்மொழிக் குள் பற்பல ஆரியப்பதங்கள் புகுந்தமை வாய்மை. சில தருணங்களில் இது வெளிப்படையாயும், வேறு சமயங்களில்

உள்ளீட்டு மறைபொருளாயும் இருப்பதனால், இக்கிக்கலான முறையிற்குணே இரு மொழிப்பதக்கஞும் கலந்தமையைச் செலுத்தாரனங்களின் மூலம் விளக்குவாம் :-

1. மொளியர் வில்லியஸ் : சமஸ்கிருத அகராதி, பக். 1239, ஸி (ஸப) = பெற்றெடு, சந்ததி ஆக்கு, பிள்ளை பெறு. இவ்விளை தொல்சங்கதம், இருக்கு வேதத்தில் ஸ்விஷந்தி, ஸ்வத்வே எனவும், அத்தாவத்வேதத்தில் ஸ்வாவே', ஸ்வதன/வ எனவும், ' எனும் உறுத்திய உச்சிப்புக் குறியுடனும் பல்காலுந் தோன்றுதலான். மறுஸ்மிகுதியில் ஸ்வ(த)த = சிறந்த; பெற்ற, குழந்தையைப் பெற்றெடுத். இதின் பெண்மை : ஸ்வ(த)தா, மொ. வி. சமஸ். அக. பக். 1240 = பிள்ளைபெற்ற பெண். இதினின்று உண்டாகிய “ஸ்திரீ”, [“ஸ்வத்ரி, ஸோத்ரி”] = பிள்ளைபெற்றவள், பெண், மகளையி. மொ. வி. சமஸ். அக. பக். 1260. இப்பதம் வேதகாலந்தொடங்கி செஞ்சங்கதாலமிருக 2,000 ஆண்டுகளாய் வழங்கியது.

2. இவிப்பிராஹிரத்சனையும் அவற்றுள் மிகவுஞ் செப்பம் (பின்) அடைந்த பாளிமொழியையுமாறாய்வாம். “நெல் டேவிந்ஸ், வில்லியம்ஸ்நீட்” என்பவரால் தொகுக்கப்பட்டதும், 1925-ம் ஆண்டில் பாளிமொழி வளர்ச்சிக் குழுவினரால் வெளியிடு பெற்றதுமான “பாளி-ஆங்கில அகராதி”யைத் திருப்பியசார்ப்போம். அதின் 120-ம் பக்கத்தில் “இத்தி”, “இத்தி” என்பன இரண்டும் பெண்ணையே குறிக்கும். பக்கம் 143 இல் இது “தி” எனவுரும். இப்பதம் பாளி “ஜாதகக்கதைகள்”, I-ம் காண்டம் : 295, 300; V-ம் கா. 296, 397; VI-ம் கா. 238 இல் தோன்றுவதைக் கவனிக்குக. சங்கத “ஸ்திரீ” பாளி “தி, இத்தி, இத்தி” எனத்திரிந்திற்று. ஏனைய பிராக்ருதங்களில், விசேஷமாய்யாம் பேலே குறித்தவற்றிலும், அசோக, மத்தவிலாஸ என்பவைற்றிலும், இங்களுமே “தி” எனவும், அன்றேஸ் “சீ”, “சி” எனவும் சங்கத “ஸ்திரீ” மாற்று. இத்திப்படைத்தலை உற்று நோக்குக. இதினடியாகவே தமிழிற்குறேன்றும் “புலத்தி, புலத்தி, வண்ணைத்தி, கோவிச்சி, தங்கைச்சி” எனும் பதங்கள் தம் விகுதிகளைப் பெற்றன. “புலம்” எம் 2-ம் அத்தியாயத்தில் ஆராய்யமும்: பன்னடத் தமிழ்ப்பதமிங்கு. “புல + த்தி” > புலத்தி. நற்றினை 90 : 3 “அறங் இல் புலத்தி எல்லித் தோய்த்த”... இல்லத ஒப்ப, புலி = அழுக்கு, துப்பரவிஸ்மை; “புலால்” என்பதுடன் இல்லந்தது. ஒப்பிடுக :

மனிமேகலை 13 : 28-29 புலி குழ் வேள்வியிற் குருஉத் தொடைமாலை

புலி+த்தி > புலத்தி. புறநா. 259 : 5 “முருகு மெய்ப் பட்ட புலத்தி போல”.

புறநா. 311 : 2 “புலத்தி கழிதீய தூவெள் அறுவை”.

கலித்தொகை 72 : 14 “ஆட கொண்டு ஒலிக்கும் நின் புலத்தி காட்டு என்றாலோ?” இம் மூன்று தொற்றுமிழ் அடிகளில் 15 சொற்கள்; “-த்தி” எனும் விகுதி மட்டுமே ஆரியம் : மிகுதியைத்தும் செந்தமிழே. அக்காலத்திலேயே இவ்விகுதி தமிழுட்புகுந்ததாயிற்று.

3. சென்னை அகராதியும், 1863-ம் பக்கத்தில், “தி” எனும் விகுதியை, பெண்மாலுக்குரிய தென்றும், “ஒருத்தி”, “குறுத்தி” போன்றவற்றிற் காணப்பெற்றதென்றும், பிராக்ருத “இத்தியா” என்பதுடன் சம்பந்தமானதென்றும் இயங் பிற்று : இதற்குமேலாக யாதோரு ஆராய்ச்சியையும் அதிற் காணும். ஆனால் யாமோ இதை மேன்மேலும் ஆராய்

வதற்கு இரு போதிய நியாயங்கள் உள் : 1 வது : இத் தோற்றுவாய்தான் எம் அகராதியின் முக்கியமான பகுதி. அகராதியைச் சுருங்கவேண்டுமென முன்பே விளப்பிளேன். ஆனதினால் இத்தகைய இலக்கண விஷயங்களைத் தோற்றுவாயில் விவரிப்பதே சால்புடைத்தாம். 2 வது : “நிதியே சிறந்தது ; வாய்மையே வெள்ளும்”. இவ்வத்தியாயத்தின் “அ” உட்பிரிவின் சன் ஆரியம் எங்கைம் நிராவிடத்துக்குக் கடமைப்பட்டதென விவரமாய்க் காட்டியமின், அதற் கெதிரான, தமிழின் ஆரியத்திற்குரிய கடமைப்பாட்டை யாம் காட்டாவிட்டன, வாய்மை பிறழுமன்றே? நீதி தப. வாய்மை பிறழு, எம் நாலை அமைக்கமாட்டோம் என்க. இன்னு மொன்றை யாம் உரைத்தல் வேண்டும் : “இறைவனே எந்தை : மாந்தர் அனைவரும் இறைவனின் மங்களாதலின், யாவரும் கேள்விமட்டுமல்லர் ஆலை உடன் கீற்றினார்”; “சாதி இரண்டொழிய (ஆன், பெண்) வேற்றில்லை” என்பதே அரை நூற்றுண்டோக எம் முழு உள்ளக்கொள்கையாதலின், இப்பகுதியில் யாம் மாந்தனின் தொழில்களினால் எழுந்த பெயர்களை ஆராய்தி, “ஒரு பொழுதும், ஓரளுவேனும், வெவ் வேறு தொழிலாளரை இழியுபடுத்திக் கூறினே மெனக்கொள்ளாற்க”. புதை விற்பனையின்கண் மாதிரி காட்டுவர்டோஸ், பன்னிரு உதாரணங்களைக் காட்டுதும்; தமிழ்மொழியின் அகரவரிசையைப் பின்பற்றுகின்றனர், படிப்போர் இவற்றைப் பின்றைதேடி அடைவதின் ககத்துக்காக. இதுவே எனி தாகுமன்றே?

1-ம் பதம் : ஆய்¹ = தெரிந்தெடு (வெள்ளாடு, செம்மறி யாடுக்கு இலையை) செ. அ. பக். 236 : 4-ம் கருத்து, tr.

ஆய்² = பிடிங்கு, கிளங், கொய் (வெள்ளாடு, செம்மறி யாடு குழுமகளை) செ. அ. ஆய். 1 பக். 236 : 5-ம் 6-ம் கருத்து, tr.

ஆய்³ = இடைக்குலம், இடைச்சாதி. சேவக. 426 : 3 “ஆய்ப்படை”. செ. அ. ஆய்³, 236 ஒரே கருத்து பெயர்.

ஆயன் = இடையன். தொல். பொ. 21 : 1 “ஆயர் ஆஹேதி திணைப் பெயர்.” செ. அ. பக். 237. ஒரே கருத்து. பெயர்.

தொல்காப்பியத்திலே இக்குடி தோன்றினமையின், இது நொன்றை சான்றது. புவியியல் வல்லுவநரும் வரலாற் குசிரியருமான கிரேக்க “பதொலமி” என்பவர் தம் காலத்தில் திராவங்களின் தென்பகுதியில் வாழ்ந்த இடையரை “ஆய் யோய்” என அழைத்ததைக் கால்டுவெல், தம் ஒப்பிலக்கணத்தின் 95-96-ம் பக்கங்களில், இயம்பிப் போந்தனர். சான்றேர் “பதொலமி” இற்றைக்கு 1,800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரெனக் கூறுவர். இப்பண்டைய பதம், சென்பால் ஆவதற்கு, இருவிகுதிகளையும் பெறும்:-

(அ) ஆய்த்தி. சேவக. 419 : 2 “ஆய்த்தியர்” = (உரையில் ஆய்ச்சியர்). செ. அ. பக். 236.

(ஆ) ஆய்ச்சி² = இடைக்குலப் பெண், இடைச்சி. செ. அ. பக். 236.

2-ம் பதம் : இடை¹ = இடைச்சாதி. செ. அ. பக்கம் 285, 5-ம் கருத்து.

இடையர் = இடைச் சாதியார். செ. அ. பக். 288.

இண்டர் = இடையர். செ. அ. | எண்டேர் = இடையன், பக். 289. ஒப்பிடுக : சிங்கள | எண்டேரு = , , ;

தமிழ் “யாடு”; தெலு. “ஏட, ஏடிக,” பரோவு-எமெனே, இலக்கம் 4229.

சிங்கள “எண்டேரு” இடப்பெயர்களிலொன்று “எண்டேருஸ்ல்” எனவருதலைக் காண்க.

இதின் பொருள் “இண்டரின் முல்லை”. இத்தொடர்ப்பதம் பகுதிகளைக்கும் “அ” விகுதி அகநா. குறுந். நற். புறநா. போன்ற தொற்றமிழிலக்ஷியங்களில் மட்டிலும், சிங்கள [எண்டேரு + அ = எண்டெர] மொழியிலும் தோன்றுவத வூல், சிங்களத்தின் இப்பாற்பதங்கள் கி. மு. 100 ஆண்டிற்கு முன் தீராவிடத்தினின்று எடுத்தாளப்பட்டன எனக் கொள்க. தமிழ் “இண்டர்” சிங்கள “எண்டேர்” என மாறுதலில் வியப்பின்று. தெலுங்கிற்குறுநும் இம்மாற்றமுன்டு : தமிழ் “இலை” = கஞ்சாடம் - தெலுங்கு “எல்”. இப்பதத்திற்குறனே “ஏட்” எனத் தெலுங்கிறுப்பதை நோக்குக.

தீராவிட மொழிகளுள் மிக வடக்கில் வழங்குவது “பிராகுயி”. அஃது இப்பொழுதும் வடமேற்கும் பாக்கிஸ்தானிலிலும், பலுகிஸ்தானின் “கலத்” எனும் மாகாணத்திலும், இன்னும் வடக்கிலில் “ரோவக்” எனும் அப்காவிஸ்தானின் ஒரு பிரிவிலிலும், இன்னும் மேற்கில் சரான் (பெர்ஸியா) எல்லைகளிலில் “செயிஸ்தான்” மாகாணத்தின் குடிதெருக்க மற்ற “சகாயி” எனும் மூல்லை நிலப்பாற்பிலும் வழங்கும். இம் மொழிக்குத் தெற்கில் “மால்தோவம்,” அதற்குத்தெற்கில் “கோண்டும்” வழங்குகின்றன, வட இந்தியாவின்கண். இம் மொழிகளிற் கூட இப்பதம் காணப்படுகின்றது. பிராகுயி: “ஹெட்டு”. மால்தோ: “எடெ, எறே”. கோண்டு: “ஏடு” கூடு (பெண்யால்). இப்பண்டைத் தீராவிடப் பதம் “இடை”, செ. அ. 288-ம் பக்கத்தில் செவ்வன விளக்கப்படாதது எமக்கு வருத்தமுண்டாக்கவல்லது. “இடையரை” விளக்குங்கால், அவ் வகராதி சொல்வதைப் படித்துத் துக்கமடைக : இதில் ஆங்கிலத்தில் வரையப்பட்டதேயே யாம் சங்கண் குறிப்பிடுகின்றனம். செ. அ. பக். 288 இடையர் : “Literally people inhabiting the middle region, applied specially to herdsmen”. செவ்வன விளக்காமல் இவ்வண்ணம் வரைந்திற்கு செ. அ. எனக். இடையனுக்குப் பெண்பால்.

“இடைச்சி” = ஆயர் குஸப் பெண். செ. அ. ப. 289.

3-ம் பதம் : குறவன் = குறிஞ்சி நில மகன். மலைபடு. 275 “குறவு மருஞ்குஞ்சுத்து”. செ. அ. பக். 1046.

“குறத்தி” = குறிஞ்சி நிலப் பெண். இது “குறவி” எனவும் வரும். தேவா. 758 : 3, செ. அ. பக். 1046.

ஆனதினால் ஸ்திரீ > ததி > ததி > தி > “இ”; குற + “இ” = குறவி எனச் சிலரும், மறுபாக்கத்தில், “இல்” = மலை (குறன் 59 : 1 “புகழ் பிரிந்து இல்”) > “இ” எனச் சிலரும் கொள்ப. பிறின்லின் கோவீய மொழி அகராதியின் 213-ம் பக்கத்தில் “குறு” எனும் பதம் ஆதியில் அம்மொழியில் “மலை”யை குறிப்பிட்டதைக் கூறப்படுதலின், இது தீராவிடத்திற்கும் கோவீயத்துக்கும் ஒருங்கே, பொதுவானது : 6,000 ஆண்டக்கண்டாக இரு மொழிக் குடும்பங்களிலும் தோன்றுவதோன்று எனக் கொள்க.

4-ம் பதம் : இது சென்னை அகராதியில், 1939-ம் ஆண்டு வெளிவந்த அருங்காந்தத்திற்கூட, காண்டியலாதது : ஏனெனில் இலங்கைத் தமிழுக்குச் செய்பானதும் சிங்களத்திலெழுப்பியதுமாகும். வி. கைகெரின் சிங்கள சொற்பிறப்பக்காதி, 1941, 860-ம் இலக்கம், “கோவீய”=கமக்காரன் < பிராகிரதம் “கோவா, கோவக்”> சமஸ்கிருதம் “கோபக்”. தமிழ், பிராகிரதம், சமஸ்கிருதங்களில் முதலெழுத்தாய் “கோ” நெடிலையிருப்ப, சிங்களத்தில் மட்டுமே “கோ”எனக் குறிலா

னமை நோக்கற்பாற்று. ஆண்பால் : கோவியன். பெண்பால், “கோவி” + “இச்சி”, அன்றேல் “ச்சி” > “கோவிச்சி” = கோவியகுலப் பெண். W. Geiger : எழுத்தில் = கேய்கெரி; ஜேர்மானிய உச்சாரணத்தில் = கைகெரி,

5-ம் பதமும் அங்கனமே சிங்களத்திலுதித்த போதிலுஞ் சென்னை அகராதியின் 2182-ம் பக்கத்திற் ரேன்றுவ தொன்று. நளம் = நனவ சாதி. நளவன் = கள்ளிருக்குஞ் சாதியான். நள + ததி > நளத்தி = நளவசாதிப்பெண். கைகெரி சி. அ. இல். 1247. (சி = சிங்கள). சிங்களமும் சங்கதமும் “நள” எனும் பதத்தை வழங்கிவரிலும், இதின் உற்பத்தி ஆரியத்திலின்று; தீராவிட “ஞெள்” = பள்ள மாதல், செ. அ. பக். 1692; “ஞெள்ளல் = பள்ளம், அன்றேல் “நாழி” = உட்டுாப்பொருள், இவற்றிலோன்றே. இதுவே பரோவின் கொள்கை : மேற் கூறிய சஞ்சிகை 1946-ம் ஆண்டு, 43-ம் இலக்கத்தை உற்று நோக்குக. கள்ள டத்தில் “நள்ஞு”; துஞ் “நள்ளெ”, ஹிந்தி “நாலா”, இம் மூன்றும் “பள்ளம்” எனும் பொருளின். நளவர், பள்ளர் யாழ்ப்பாண தீபகற்பம் போன்ற பிரதேசங்களில் வாழுமிடங்கள் பெரும்பாலும் பெரும் உயர்ந்த பாதைகள், பிடிபுமி அற்ற பள்ளங்களே. ஆனதினாலே இரு சொற்களும் ஒரே பொருளினவாகும். பள்ளர் வெள்ளாருளக்கு உதவியாய் நிற்க, நளவர் கோவியருக்கு பணியாற்றினர் போலும்: இங்கனமே அறிஞர் கூறுப.

6-ம் பதம் “கயம்” எனுஞ் சொல்லாற் பிறந்தது. செ. அ. பக். 733 இல், இது கயம் 4, கருத்து 4 ஆவது. ஒப்பிடுக : செவகசிந்தாமணி 592 : 2 கண்ட கயம்பட = ஆழம் உண்டாக, உரை.

பெருங்கதை 1-51 : 77 கயம் பல கெழிடி இயங்குதுறை = ஆழ்ந்த பள்ளங்கள், உரை. பெளதீக, ஸ்தால், பூத சம்பந்தமான, வெளிப்புறக் கருத்திலினின்று தத்வரிதியான, மானசிகமான, உட்புறப்பொருளுக்கு, மொழிகள் அணித்திலிலும், கருத்துமாறி வருகின்றதே. ஆனதினால் கயவன் = கீழ்மைக் குணமுள்ளோன். ஒப்பிடுக :

மனிமேகலை 23 : 94 கல்லாக கயவன் = கீழ்மைக் குணமைடைய பெண் ஒப்பிடுக :

செவக. 678 : 4 கரும்புகுழ் கண்ணி சூட்டியவர் கொலோ கயவர் ? கொல்லிர்.

முதுரை 23 : 1 கற்பிளவோடு ஒப்பர் கயவர் = கிழோர், உரை.

இதின் பெண்பால், கயத்தி = கீழ்மைக் குணமைடைய பெண் ஒப்பிடுக :

செவக. 678 : 3 அரங்கின் மேல் இவனைத் தந்ததாய் கொலோ கயத்தி ?

ஙங்கண் பெளதீகவதீதத்து (metaphysical) அன்றேல் மனத்துக்குரிய குணங்களே கட்டப்பட்டன. 5-ம் 7-ம் பதங்களையாம் ஆராய்வி, மாந்தரவாழும் நிலத்தின் தன்மையால் எழும் பெளதீக கருத்தை மட்டுமே குறிக்கின்றனமென அவதானிக்குக.

7-ம் பதம் ; பள்ளம் = தாழ் நிலம், செ. அ. பக். 2551, கருத்துக்கள் : 2-ம், 3-ம் பொருள்கள். இதினடிப்படையாக, பள்ளன் = தாழ்நிலத்தின்கண் வாழ்வன். இதின் பெண்பால் : “பள்ளத்தி, பள்ளச்சி, பள்ளி” என் 3 விதமாய் வருதலைச் செ. அ. பக். 2551-2552 இல் காணக.

3-ம் பதக் “குறவி” போல், “பள்ளி”யும் “இ” விகுதி பெற்று பெண்பாலானமை நோக்கற்பாற்று. “பள்ளி” என்

பதற்கு வேறு கருத்துகளும் உள் : ஆனால் இஃது அதின் 17-ம் கருத்து, செ. ஆ. இல்.

8-ம் பதம் பறை யெனும் இசைக்கருவியினிறு உற்பத் தியானதே. இது பண்டைய வாச்சியம், அகநானுற்றிற்றுனே 15 : 4; 23 : 2; 45 : 2; 76 : 5; 118 : 3 (தொண்டக); 151 : 10; 178 : 3; 194 : 8; 211 : 3; 281 : 13; 321 : 3; 324 : 6; 364 : 3 எனும் 13 இடங்களிற்றேன்றிற்றுக்களின். உப்பிடுக அக நா. 321 : 3 விரித்து வாங்கு பறையின் விபர அகத்து இயம் = பறையோலி. ஆயினும், அகநானுற்றின்கண் தோன்றும் “பறை” அனைத்தும் இவ்வாத்தியத்தைக் குறிப்பதன்று. இதைவிட இன்னும் 6 பொருள்கள் “பறை” உடைத்து. அவை ஆவன :- மோதுதல், அகநா. 76 : 11 “இறை பறைத்து உரை இ” = கரையினை மோதிப் பறவி, உரை. இதுவே “பறை” எனும் யெயினை விளையடி, “கடிப்பு” எனுந்தடியால் மோதப்படுத்தினீன். மோதுதலின் விளைவாக, தேய்தல் உண்டாகுமாதலின், இத்தேய்தலும் “பறை” ஆயிற்று: அகநானுறு 101 : 9 “அடி-புதை தெடு தோல் பறையை” = செருப்புக்கள் தேய, உரை. தேய்தல் தொடுதோற்குமட்டு மன்று ஏற்படும் : மர இலைகள்யாவும் கெட்டெடாழிதலும் முன்டு. அகநா. 67 : 3-4 “பறைபு-உடன் மரம் புல்லென்று” = மரம் இதனால் பெலவிவற்றது, உரை. இதேபோல், உவர்மன் அரித்தலால் மயிர் கழிந்து போகின், அதுவும் “பறை”யாகும் :- அகநா. 387 : 4 “உவர் உணப் பறைத்த ஊன்தலைச் சிறு அரோடு”. மலை அருவிகள், மழையின் கொடிய விழுக்கி, நிரோட்டத்தினால், மலைச்சாரல் பறிந்தால், அதுவும் பறை : பறிந்ததிடம். அகநா. 167 : 17 “பால் நாய் துன்னிய பறைக்கண் சிற்றில்”. முராசின்கண் களை கடிப்பினால் மோதுவதுபோல், பக்கிகள் தம் சிறுகுகளினால் தம் உடலை அடிப்பதனால் அங்கிறுக்காலும் பறை யாம். அகநா. 38 : 11-12 “வணபறை மடக்கிலி”. இப்பறையை னுதவியினால் அப்பறைவைகள் பறந்துபெறின், அதுவும் பறையாகுமன்றே? அகநா. 33 : 4; 57 : 2; 106 : 4; 120 : 3; 141 : 2; 234 : 3; 240 : 2; 247 : 11; 254 : 6; 303 : 11; 334 : 10; 381 : 11. இது தொழிற் பெயராகமட்டுமன்று, விளையடி யாகவுந்தோன்றும் : அகநா. 170 : 6-7 “வண்டியம் களி சிறந்து பறைஇய தளரும்” = பறத்தற்கு இயலாது சோரும், உரை. பூட்டுக்கு ஒரேயோரு திறப்பே முழுதும் பொருந்தியது போல், சொற்றிப்பு ஆராய்ச்சியிலும் ஒரே கருத்தே மூல பொருளாகும். அதிலிருந்தே ஏணை கருத்துகள் அனைத்தும் படிப்படியாக உற்பத்தியாகும். “பறை” = “மோதுதலும் அதின் விளைவும் இதைப் பூரணமாக உணரின், சென்னை அகராதி (பக். 2563) போல், 4 “பறை” சொற்களாக எடுக்கத்தேவை இன்று. சிறுமிக்கைளாய்ப்படித்த சிறு பாவொன்றை நோக்குமின் :-

நறுந்தொகை 72 :

“வாய்ப்பறை ஆகவும் நாக்கடிப்பு ஆகவும் சாந்துவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்”.

இதுவே செ. ஆ. பறை 1, டி. கருத்தினதும், பறை 2, டி. 1-ம் கருத்தினதும் உற்பத்தி.

இதுவும் மோதுதலினால் உண்டாயதென்பது புலனும். மோதுதலின்விளை “தேய்தல், அழிதல், நீக்குதல்” நீங்குதல் அன்றே?

இவைகளைச் செ. ஆ. பறை 1, intr. 1-ம், 2-ம்; பறை 2, 2-ம் கருத்துக்களாகக் கொடுக்கின்றது.

செ. ஆ. பறை 3, மோதப்படும் “முரசு” சம்பந்தமான கருத்துக்களை உடைத்து.

செ. ஆ. பறை 4, யாம் அகநானுற்றினின்றே காட்டியகருத்துக் களின் விரிவை ஏனைய முதொல்லிலகியங்களினின்று ஒழுங்காய்க் காட்டிற்று : ஆனால் இவ்வொழுங்கு இதில் பட்டுமிருப்பதினாலும், ஏனையவற்றில் 100 இல் 80 விதம் (வெவ்வேறு பதங்களின் ஆராய்க்கீல்) சென்னையராதி யிலின்யையினாலும், யாம் இப்புது மொழி பிறப்பு அகராதியை வெளிடவேண்டியதாயிற்று. புகழியிதற்கு முகம் கொடுப்பதே நன்று, செ. ஆ. பறை 4 சாஸ்புடுத்து : -

1-ம் பொருள் : பறக்கை, மலைப்படு 55 துணைபறை நிவக்கும் புள் இனம் = பறத்தற்று மூழில், உரை.

2-ம் மொருள் : இறகு. நெடுநல். 15 பயங்கற் கொக்கின் மென்பறை = சிறுகர், உரை

3-ம் மொருள் : பறவை, குறுந். 175 : 1 பருவத் தே.ர் நடை இப் பல்பறை = வண்டுகள், உரை.

Bird, “பறவை” என யாம் இந்துற்றுண்டில் அழைப்பது அகநானுற்றுக் காலத்தில் அழைக்கப்பட்டதினின்று வேறு பட்டதே. அந்துலில் 5 முறை “பறை” தோன்றும் : ஆனால் ஒருமுறை என்கிறும் “பக்கி, குருவி” எனும் பொருளிலன்று. அகநா. 4 : 11; 132 : 10; 332 : 8; 371 : 13 “வண்டு” எனும் பொருள் உடைத்த “பறவையை” மட்டுமே குறிக்கின்றன ; 244 : 2 “வாவலை’க் கருதும் : இது பாலுட்டும் பிரானியென்றே விஞ்ஞானம் கூறும், ஆங்கிலத்தில் இது Mammal : bird என அழைக்கப்படாது.

இங்குமான பண்டைய பொருள்களுடன் காணப்படுத் தொல்லியை “பறை” “மோதுதல்” எனும் கருத்தில் இன்னுங் கூடத் தொன்மையுடைத்து. முரசத்தைத் திறும்பட இசையுடன் மோதுவோன் பண்டைய நூல்களிற் குறைந்து பவன் : புறநா. 335 : 7 “துடியன், பானன், பறையன், கடம்பன் என்று” இத்தொல்லின் பெண்பால் “பறைச்சி” ஆகும். செ. ஆ. பக். 2564.

9-ம் பதம் : “மண்ணேன்” [அன்றேல் “வண்ணேன்”.] காலத்தில் முந்தியது “மண் அன்” என்க. செ. ஆ. பக். 3033 மண்ணேன் = ஆதி திராவிட குலத்தினானு கழுவோன். பரோவு, எமெனே, இலக். 3832 மண்ணு - கழுவித் துப்பர வாக்கு. இலக். 4285 இல் உள்ள “வண்ணேன்” “மண்ணு தலுடன் ஒப்பிடுமின்” என பரோவு, எமெனே நாமே கழுகின்றனர். “மண்ணேன் என்பதற்குப் பெண்பாலின்று, அதுவே பண்டைய இலக்கியக்களிற்குறைந்தும் பதம். “வண்ணு” எனும் விளையடி தோன்றுவதன்று ; “மண்ணுவே” விளையடி :

தொல். பொருள். 68 : 10 துடும் கொண்ட மண்ணும் : இதிற் பெயராகத் தோன்றிற்று

புறநா. 79 : 1 முதூர் வாயிற் பனிக்கயம் மண்ணி = முழுகி கழுவி, உரை விளையடி

புறநா. 147 : 7 மண் உறு மனியின் மாசு அற மண்ணி = மமிரைக் கழுவி, உரை விளையடி

கலித். 107 : 31 மண்ணி மாசற்ற நின் கழழுயன் = கழுவி, உரை விளையடி

முதுரை 12 : 2-3 கடல் பெரிது ; மண் நீரும் ஆகாது = கழுவும் நீர், உரை விளையடி

10-ம் பதம் : வண்ணேன். செ. ஆ. பக். 3484 இல், இதின் உற்பத்தி “வண்ணமெனப் பகரந்தது முற்றும் பிழையாதே. பக். 3484-3485 இல், அவ்வகராதியே “வண்ணத்திற்கு”

22 கருத்துக்களை கொடுத்தபோதிலும், ஒன்றென்கிலும் “கழுவு” என்பதுடன் இணையத்தே. மேலும், அதற்குற் றின்சன் “மன்னு” = தன்னைக்கழுவு, நீராடு, 62 : 10; 121 : 3; 343 : 6. அகநானூற்றின்கண் “மன்னு” = பிறவற்றைக் கழுவு, 121 : 5; 136 : 8, 13; 269 : 8 என்ற இடங்களில் பன்முறை காணப்படுகின்றது; “வண்ணு” என்று ஒருபோதும் தோன்றவில்லை. மறுபக்கத்தில், வண்’ = வண்டமையுடைய, வளவிய, வளம்பொருந்திய, 33 தரம் இந்தாலில். வண் 2 = அழகிய, 340 : 4 (தேரைக்குறித்து); 355 : 1 (தனிரைப்பற்றி); இவை இரண்டும் வண்ணுன் கழுவும் பொருள்கள் அல்ல. ஆவதினால் “வண்ணுனின்” உற்பத்தி “மன்னு” எனும் விளையடியே. “வ, ம்” மோனை அன்றே? “வினாக்கேடு” (செ. அ. 3737) செந்தமிழ் : இது கொடுந்தமிழிற்குரேன்று வது “மினக்கேட்டு”, செ. அ. 3210. “வின்” பொருளற்ற பதந். வண்ணுனின் பெண்பால் : வண்ணுத்தி. செ. அ. (பக. 3484 இல்) <“வரண்” என்பதும் பிழை

11-ம் பதம் : வெள்ளாளன் = நிலமுடைய கமக்காரன், வேளாளமரபினன். தொல். எழுத. 338, உரை. செ. அ. பக. 3793.

வேளாளன் = வேள் சாதியான், வைசியன், செ. அ. பக. 3844

வேளான் = வேள் சாதியான், தென்னிந்திய கல்வெட்டு, 1, 2, 10; செ. அ. பக. 3844.

வேள் = வேவிர் குலத்தான், புறநா. 24 : 18 “மா வேள் எவ்வி;” 105 : 8; அகநா. 1 : 3; 61 : 15; 208 : 15;

வேள் = வேள் குடி, அகநா. 372 : 4;

வேவிர் = தமிழ் நாடாண்ட ஒருகார் அரசர்குலத்தார். புறநா. 201 : 12 “வேவிருள் வேளே”;

புறநா. 24 : 21 “தொன்னுதிர் வேவிரி”; அகநா. 135 : 12; 206 : 13; 246 : 12; 258 : 2; 331 : 13;

குறுந். 164 : 3; நற்றிணை 280 : 8; மதுரைக். 55. செ. அ. பக. 3842, 3844.

வேளான்மை = பயிர் செய்யுந் தொழில், செ. அ. பக. 3843.

வேளன் = வேள்குலத்தவன், செ. அ. பக; 3843.

வேளாட்டி = வெள்ளாட்டி. „ „ „ „ ..

வெள்ளாட்டி = பணிப்பெண், „ „ „ „ 3792.

வெள்ளாட்சி = வெள்ளாளனின் பெண்பால் செ. அ. பக. 3792.

வெள்ளாளச்சி = வெள்ளாளனின் பெண்பால் செ. அ. பக. 3793.

கடைச்சொல் : = வெள்ளாள + ச்சி. அதற்கு முந்தியது வெள்ளாள + த + இச்சி,

12-ம் பதம் : 6-ம் பதம் போல், இதுவும் குலப்பெயர் அன்று : மிகுதியான பத்தும் குலப் பெயர்களே

பிரான், செ. அ. (பக. 2702 இல்) இது சிலவேளை “பெரு கை”யிலிருந்து வந்திருக்கலாம் என இயம்பிற்று. இதுவே உண்மை; ஏனெனில் “இ/‘எ’ ஒன்றுக்கொன்று மாறி வருதல் திராவிட மொழியின் சிறப்புகளிலொன்றுதும். இதற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட உதாரணங்களைத் திராவிடக்கிண மொழி களிற்காணலாம். விசேஷமாக, தமிழ், மலையாளம் “இ” = கண்ணட, தெலுங்கு “எ”. இவ்வொன்றிற்கொன்றுக் காற்றி

அமைத்தல் தனித்தமிழிற்றுனுந் தோன்றும். செ. அ. சுக்கத (sruhan) “பருஷன்” எனும் பதத்தை ஒப்பிடும்படி எம் மைத்துங்கடின்றது. இது திராவிட “பெரு, பிர்-” எனும் தாதுக்கவினின்று பிறந்திருத்தல் கூடும். இதின் பெண்பால்: “பிராட்டி” மேலும், ஆண்பாற் பதமின்றி, பெண்பால்மட்டும் சிலதருணங்களில் உண்டு.

உ-ம் : பெண்டாட்டி=பெண், மணவி, வேலைக்காரி. செ. அ. பக. 2858. இது தமிழ் “பெண்டு+ஆனு” அன்றேல் “ஆன்” எனும் பதங்கவினின்று உதித்ததே.

ஒப்பிடுகே : தெலுங்கு பெண்டலாடு = மணவியாக அதுபயித்தல், பக. 2858, செ. அ. “பெண்டு + ஆன் + ததி > பெண்டாட்டி” எனக் கொள்க.

இப்பதின்மூன்றை ஒப்ப இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட பதங்கள் “கலப்பின” என அழைக்கப்படவேண்டும்; ஏனை னில் முதற்பாகம் தொல் செந்தமிழாயிருப்ப, விகுதியாகிய 2-ம் பாகம் ஆரியமாயிற்று. இவற்றை விளக்க இனித் தேவை இன்று.

(ஆ) முழுதாக ஆரியத்தில் பிறந்த தமிழ்ப்பதங்களை ஆராய்தும் யாம் :-

1. “வித்” (vid) [மொ. வி. சம்ஸ். அகராதி, ப. 963] = அறிதல்; ஆனால், ஆதிப்பொருள் = காண்; ஒப்பிடுகே : இலத்தீன் “விதேயோ” = யான் காணகின் றேன்; கிரேக். “ஓய்தாமென்.”

வித்யா = மனக்காட்சி அன்றேல், அறிவு, இருக்குவேதக் காலத்தீன் தொடராக.

விழ்ஜா = மனக்காட்சி அன்றேல் அறிவு, பாளியிலும் சில பிராகிருதங்களிலும்.

விச்சா = மனக்காட்சி அன்றேல் அறிவு, ஏனைய பிராகிருதங்களின் கண்.

இந்தாலும் ஆரியம் : முதலிரண்டும் சமஸ்கிருதம், யின் விரண்டும் பிராகிருதம். இவற்றினின்று பின்வரும் தமிழ்ப்பதங்கள் உண்டாயினா : -

(a) வித்தை = கல்வி, ஞானம், தந்திரம். செ. அ. பக. 3669.

(b) விச்சை¹ = கல்வி. ஒப்பிடுகே கலித். 149 : 4 - 5

“கந்பித்தான் நெஞ்சு அழுங்கப் பக்கந்து உண்ணுன் விச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல் தமியவே தேயுமால்”.

விச்சை² = கல்லாமலே வரும் அறிவு. ஒப்பிடுகே யழ மொறி நா. 6 : 3 - 4 :-

“சொல்லாஸ் முறை செய்தான் சோழன். குலவிச்சை கல்லாமல் பாகம் படும்”.

உரை : “தத்தம் குலத்திற்குரிய அறிவு அந்தால்களைக் கல்லாமலே இனிது அமையும்”.

(c) விஞ்சை = கலை, கல்வி, ஞானம், மாயவித்தை. செ. அ. பக. 3649. ஒப்பிடுகே:-

சிவகசிந்தாமணி 520 : 1 - 3

“விஞ்சைகள் வல்லேன் விலிந்த நின் தோழரோடு வங்கும் ஒஸ்றி.ஸ்றி மறித்தே தருகுவன்” ...

2. ஆஜ்ஞா = ஏவஸ், கட்டளை. மநுஸ்மருதி, 10 : 56; மகா பாரதம்; மொ. வி. ச. அ. பக. 133. இது சமஸ்கிருதம்.

ஆனு = ஏவஸ், கட்டளை. புத்தசமயம் பாளி நால்களில் 15 முறையாம் : டேவி. ஸ்ரீத், பக. 97.

ஆணை = ஏவஸ், கட்டளை. செ. அ. பக. 224; மனிமேகலை 14 : 76.

“அமர்கோன் ஆணையின் அருந்தவோர்ப் பெருது” = இந்திரன் கட்டளையினுல் ...

என்பது இதின் உரை. ஆணை இங்களும் “ஆஜ்ஞா” விளின்று பிறந்ததே.

3. பிரத்ஞா = ஞானம், புத்தி, அறிவு. இது சமஸ்கிருதம். மொ. வி. ச. அகராதி, பக. 659.

பஞ்ஞா = ஞானம், புத்தி, அறிவு. இதுயானி. டேவி. ஸ்ரீட். பாளி அகராதி, பக. 226.

பிரஞ்ஞா = ஞானம், புத்தி, அறிவு. இது தமிழ். செ. அ. பக. 2672.

ஆரிய மௌரிகளாய் வேதசமஸ்கிருதம், செஞ்சமஸ்கிருதம், பாளி, பிராகிருதங்களினில்லை என்பதும் தமிழ்சொற்கள் உண்டாயின என்பதுத் காணப்பிக்க யாம் மேலே தந்த உதாரணங்கள் போதுமானவை என யாம் நம்புகின்றனம்.

உட்பிரிவு இ. திராவிடத்துக்கும் ஆரியத்துக்கும் பொதுவாய்யுள்ள தன்மையின் அம்லங்கள்.

இரு பதங்கள் புணருமிடு உண்பாகுமிடுமாற்றங்கள், எழுத்துகளின் தொகை, இலக்கண அம்லங்களின் பெரும் பாகமாய இவற்றில் திராவிடத்துக்கும் ஆரியத்திற்கும் இடையே அநேக வேறுபாடுகள் காணப்பட்டபோதிலும், சிறுயான்மையாகப் பொது தன்மைகளும் தோன்றுகின்றனவே. இவற்றிற் சில வற்றைமட்டுமே ஈங்கள் கூறுதும் யாம் :-

1. இலக்கண முறைகள் :- “ஸ்தா” சமஸ்கி. மொ. வி. பக. 1262, = நில், ஒப்பிடுகே :-

இலத்தின் “ஸ்தா”, ஜேர்மானிய மொழியின்கண் “stehen” “ஸ்தேபூன்”; ஆங்கி. stand. இம் முதல் விளையால்லையினின்று சங்கதத்தில் வேறு விளைகளும் உண்பாகும் :-

(a) ஸ்தாபயதே, ஸ்தாபயது = அவன் நிற்கப்பண்ணு கீற்றனன். Causative.

(b) ஸ்தாபிதவான் = நிற்கப்பண்ணுவோன் : இது விளையால்லையும் பெயர்.

(a) விளையடி பிறவிளையாக்கும் விகுதி இடைநிலை

சமஸ்கிருதம் : ஸ்தா - ப - அயதி, அயதே. பாளி : தனவினை : ஆநேதி (= கொண்டுவருகின்றனன்).

= ஆநா + ஏதி. பாளி. பிறவினை : ஆநா - ப - - ஏதி. (= கொண்டுபண்ணுகின்றனன்).

தமிழ் : படி, செ. அ. பக. 2435, 2-ம் கருத்து. இது தனவினை பிறவினை : படி - ப- - - இத்தனன்.

மேலே கொடுக்கப்பட்டனவற்றை இவ்வகராதிகளிற் காணக :-

சமஸ்கிருதம் : மொனியர் வில்லியம்ஸ், பக. 1262.

பாளி : டேவி. ஸ்ரீட்., .., 102.

தமிழ் : செ. அ., .., 2437.

இஃதில் ஒரேயொரு இடைநிலையை ஆரியமும் திராவிடமும் ஒரேயொரு விளையாற்றத்துக்குப் பயன்படவே உபயோகிப்பதைத் தெற்றக்காண்க.

அஃதாவது “ப்” = p = to form the Causative, in both groups.

(b) “காத்பரி”, போன்ற சங்கத நூல்களின்கண் “ஸ்தாபிதவான்” (= நிறுத்துவோன்) எனும் பதத்தை ஒப்ப நூற்றுக் கணக்கானவற்றைக் காணலாம். இஃதில் விகுதி : “இதவான்” எழுத்தில்; ஆனால் வடமொழி உச்சரிப்பில் : “இத்தவான்”. இஃதுடன் தமிழ்சொற்களின் பிறவினை விளையால்லையும் பெயர் விகுதியை ஒப்பிடுக. படித் தவன், படிப்பு-இத்தவன்; செய்தவன், செய்வு-இத்தவன். இம்மொழியிலும் இதைப்போன்ற நூற்றுக்கு மேற்பட்ட உதாரணங்கள் உள் :-

2. சந்தி விதிகளிலும், வெறுபாடுகள் இருப்பினும், சில ஒற்றுமைகளும் உள் :

முதற்பதம். பின்வரும் பதம். தொடர்மொழி சமஸ்கிருதம் மஹா இந்தர் = மஹேந்தர்.

| | | | |
|-------|----------|--------------|-------------|
| ,, | பரம | ஈச்வர esvara | = பரமேச வர, |
| தமிழ் | - ஆ(ய)>ஆ | - இனும் | = எனும். |
| ,, | - ஆ(ய)>ஆ | - இல் | = ஓல். |

மேற்கொடுத்தவற்றை விளக்குதும் : செ. அ. பக. 3881-3890 இல் காணப்படும் எழுத்திற்குப் பதிலாக சமஸ்கிருத எழுத்தை உபயோகிக்க வேண்டியதாயிற்று. இந்த ஆ எனும் எழுத்து ஆக்ஷிலத்தில் “Palatal sibilant” எனப்படும். உச்சரிப்பு தமிழ் சின்வத்தும்பி (ஆக்ஷிலத்தில் Chinnattambai) என்பதற்கும் தமிழ்விளின்ததம்பி (ஆக்ஷிலத்தில் Sinnattambai) என்பதற்கும் இடையெடுத்து இடையெடுத்து இடையெடுத்து இடையெடுத்து அக்ஷிலில் அக்ஷில்டுமே பெரும் பான்மையான தமிழ்களுக்கு விளங்குதல் அரிதானதினாலும், விளங்கியும் வெறுப்பு உண்டாக்குவதனாலும், இவ்வெழுத்தின் உற்பத்தி “ச்” இலிருப்பதாலும், இதின் உச்சாரணம் “ச்”ற்கு மிக அண்மையானதினாலும், இனிமேல் “ஷ்” வருமிடங்களில், “ஷ்” என்பதையே வரையுதும் : “ஷ்வர” என்பதை அங்குமே “ச்வர” என வரைந்ததை நோக்குக. இதின் முதற்கருத்து “வல்லமுள்ளவன்”. பின்பே “இறைவன், புருஷன், கடவுள்” எனும் பொருள்கள் இதிலிருந்து உண்டாயின. ஒப்பிடுக மொ. வி. ச. அ. பக. 171.

இதுகாறும் சங்கதச் சொல்லிசெய்தில் வரைந்தனம். இப்போது தமிழ்ப்பதம் “ஆயினும்”, “ஆயில்” என்பனவற்றை ஆராய்வாம். 1954 இல் அ. செ. சுந்தரராஜன், இராமநாதன் கல்லூரி, சன்னகம், “நனன் சரிதம்” எனுந் திறமான நாலை இயற்றி, அதின் அநேக பிறத்துவின் விற்பனைக்காக எம் கல்லூரிக்கு வந்து, உபதலைவரான என்னைக் கண்டபோது, யான் அந்நாலின் 52-ம் பக்கத்திற்குரேன்றும் பாவைப் படிக்கும்படி அவரைக் கேட்டேன். அவர் நூலைப் பாராமலே பாடினாலும் :-

“பொன் உடையர் எனும் புகழ் உடையர் எனும் மற்று என் உடையர் எனும் உடையரோ ?”

“ஆயிரெ, மிகவும் நன்று : ஆனால் இஃதில் மும் முறை வரும் ‘எனும்’ என்பதின் உற்பத்தி யாது? பொருள் யாது?” என அவரை வினவினேன்.

“சுவாமி, இதின் கருத்து ‘ஆயினும்’ என்பதே. ஆனால் எங்களும் அது ‘எனும்’ என மாறிற்கிறே, யான் அறியேன்.

இவை இரண்டும் வெவ்வேறு பதங்களாய் இருத்தல் கூடாதோ?" என்றார் சுந்தரராஜ ஆசிரியர்.

அப்பொழுது யான் அவருக்கு விளக்கியதை இப்பொழுது யாவர்க்கு விளக்குகின்றேன். "ந், ய, ம்" போன்ற எழுத்துக்கள் தமிழில் விழுத்தபோவது மன்றி. "ந்த>ஸ்+அம் = "சுரம்" என மாற்றிறு. "அப்பொழுது" < "அப்போது" ஆயிற்று. அங்குமொ "ஆஸ்+இனும்" : "ஆ+இனும்" என மாறி, பின்றை "எனும்" ஆயிற்று. இக்கூற்றை சுந்தரராஜர் உடனே மறுத்தபோதிறும், அதேத் ஆண்டு அவரின் நூலின் 2-ம் பதிய்புதன் அவர் என்னைக்காணவந்தபோது இதுவே சரியென ஏற்றுக்கொண்டனர்.

"ஆயில்" எனும் பதத்தைச் சுற்று ஆராய்தும். "ஆகின்-ஆல்" (=ஆகமினுள்) என்பதே "ஆய்-இன்-ஆல்" எனப் பழமொழி நா, 4 : 3 4 அடிகளில் வருகின்றது. "(அந்தாடு) வேற்று நாடு ஆகா, தமவேயாம். ஆயினுல் ஆற்றுனு வேண்டுவது இல்".

இதின் உரை : "அங்காம் ஆனதினால் வழியில் உண்பதற்கு கட்டமுது கொண்டு கௌல்ல வேண்டியதில்லை". அதே போல், "ஆகில்" என்பதும் "ஆயில்" என மாறும்; பின்பு "ய்" விழுத்தவிடன் "ஆஇல்" > "எல்" ஆகும். இதுவே செ. அ. பக. 565 இல் உள்ள 5-ம், 4-ம் "எல்" எனும் இடைக்கொற்களின் உற்பத்தியாம். "எல்" If, used as an ending in a conjunctival sense, as in வந்தாலே! இதுவே செ. அகராதியின் விளக்கம். இது போதாதது. மேறும் "எனில்" என்பதின் கிடைவு என்று செ. அ. உத்தேசிப்பதும் காட்டுவதும் மிகவும் பிழையாகும். இதின் உற்பத்தி "ஆயில்" : மற்றப்படியன்று.

"எல்". A negative imperative singular ending, as in விலக்கேல். எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி". இதுவே சென்னை யகராதியின் விளக்கம். ஆனால் இவ்விரு "எல்" விகுதிகளுக்குமிடையே யாதொரு தொடர்புமின்றே? எபிரேய பொழியில் "இம்" எனும் விகுதி "இி" = "ஆயில்" என்ற கருத்தும் பெறும், "அங்காஞ்சு செய்யேஸ்" என்ற எதிர்மறைக் கருத்தும் பெறும்: அஃது ஒரேயொரு "இம்" என்பதே எபிரேய அகராதியின் முடிவு. ஒப்பிடுக சமுவேல் பக்ஸ்டேர் இயற்றிய எபிரேய-ஆங்கில அகராதி, பக. 18. அஃதேபோல் ஒரேயொரு "எல்" (=ஆயில், ஆகில்) விகுதியே அதேயிரு கருத்துக்களையும் பெறும் என இயம்புவதே சால் புடைத்து. செ. அ. யின் ஒழுங்கு பிழை. "எல்" 5 முந்தியது. "எல்" 4 = "அங்காஞ்சுமாகில், நன்றாகும்", உதாரணமாக, ஆத்திரிடி 4 ஆவதை எடுப்போம்:

"இயல்வது கரவேல்" = கரவு+எல் = கரவாய் ஆயில் (நன்று). இங்குமொ அந்தாலின் பின்வரும் இலக்கணங்களை வாசித்தல் வேண்டும் : - 4 - 7, 11 - 14, 18, 21, 23-25, 27 - 28, 30 - 31, 36 - 37, 40 (திரும்பவும் "கரவேல்") 41, 45 - 48, 51 - 53, 58, 60, 62 - 64, 67 - 69, 73 - 78, 84, 86 - 92, 98 - 99, 104 - 105, 107 - 108, எல்லாமாக 56 முறை "எல்" எனும் விகுதியுடன், 108 முதுரைகள் நடுவன்; இவ் "எல்" விகுதி இதே கருத்தைப் பெறுகின்றது.

ஆனதினால்

"ஆ+இ" > "எ" என மாறுதல் திராவிடத்திலும் ஆரியத்திலும் உண்டே.

இவை அணித்தும் சிற்கில் எடுத்துக்காட்டுகள் : இவற்றைப் பஸ்மடங்கு பெருப்பிக்கக்கூடும் : ஆனால் தேவை இன்று. ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு மொழிகளாயினும், அவை நடுவன் ஒரு தெருங்கிய ஆதித் தொடர்பு உண்டு என்றாலும் யான் இங்கு கட்டியதினின்றும், கால்பூவெல் எழுதிய (1913) ஒப்பியல் திராவிட இலக்கணம், 565 - 587-ம் பக்கங்களில் குற்றும், குந்தேர்த், கித்தெல், பரோவு, எமெனே பல்வேறு இடங்களில் - தம் அகராதிகளிலும் கஞ்சிகைகளிலும் (விசேஷமாக) - நிருபித்தத்தினின்றும், வெளியிடத்தில் மலிபோல் பெற்றும், தெவிவாங், புலனும். 4,000 ஆண்டுகளாய் இப்பொழிகள் ஒரே மொழும் நாட்டின் இருமருங்கின்கண் வழங்கினமயான், இத்தொடர்பு இன்னும் மேலாக அதிகரித்தே வந்தது. 30 வருடங்களுக்குமுன் சுவாமி ஞானப் பிரகாசரின் ஏவுதலினால், யாழ்ப்பாண வண்ணூர் பண்ணையில் வழிந்த ஓரந்தண்ணரை யான் கண்டபோது, அவர் எனக்கு தாம் வெளியிட்ட சஞ்சிகை ஒன்றைத் தந்து, "இதுவே இந்திய, இலங்கைய பண்பாட்டின் மர்மமும் சருக்கமும்" என்றனர். அஃதின் பெயர் யாது? "ஆர்திரா" = ஆரியம்+திரா விடம்."

"தமிழ்ப்பண்ணாடு", 8-ம் புத்தகம், 4-ம் இலக்கம், 297-313-ம் பக்கங்களில் சுறைல் குமார் சத்தேர்ஜி எழுதியதும் இஃதோடு இணங்கும். "பேரிந்தியாவிலுள்ள பல்வேறு குடும்ப மொழிகள் ஒன்றையொன்று மாதித்ததின் விளைவாக, அவை அணித்திலும் ஒரு பொதுத்தன்மை பரினுமித்தது" என பதே இப்பக்கங்களின் சுருக்கம். 301-ம் பக்கத்தில் இப்பேராசிரியக் கலாநிதி இயம்பியதை உற்றுக் கேண்வின் :-

"4,000 ஆண்டுகளாக ஆரியமொழி திராவிடமொழியுடன் ஒவியுறையிலும், மொழியில் முறையிலும், சொற்களிலும், விசேஷமாக விதிப்படி வாக்கியங்களை அமைப்பதிலும், சொற் கிருபரிக்கணத்திலும் அனுகியே வாரலாயிற்று." தமிழ் வகைத்தின்கண் உள்ள சொல் ஒழுங்கையே சிங்களமும், காதம்பியின் காலந்தொடக்கை சமஸ்கிருதமும் ஒரு வேறுபாடுமின்றி பின்பற்றுகின்றன. "வட இந்தியாவில் கி. மு. 1,000-ம் ஆண்டை திராவிடமொழிகள் ஒருபொழுதும் அழிய முத்திரையை கமஸ்கிருதத்தின் மேலும், இன்னுங்கூட பிராகிருதங்கள் மேலும், அமுத்தின்," என இவர் அதே சஞ்சிகையின் 313-ம் பக்கத்தில் பக்கந்தனர். மேலும் "வட இந்திய ஆரிய மொழிகள், திராவிடச் சொற்களும், பகுதி, விகுதிகளும் கலக்கப்பெற்றுமையினால், புத்துயிர்பெற்றன; திராவிட சிந்தனை ஒழுங்களின் கிரமத்தைப் பின்பற்றியமையினால், புது உரு அமைப்பை எய்தினவே."

யாம் அறிந்த மொழிகளுள் இம்மாதிரியான இரு மொழிகளின் ஆதிவேறுபாடும் பின்றை இணங்தவையும் சிறப்பாகச் சுமேரிய - அக்காதிய மொழிகள் நடுவன் காணப்படும். மெஸாபோத்தாமியா, சருக் எனப் பின்பழைக்கப்பெற்ற நாட்டில் கி. மு. 6,000 ஆண்டில் சுமேரியர் குடி ஏறி, கி. மு. 3,000 ஆண்டாலில் பல்கலைகள், வானசாஸ்திரம், "இறைவனால் ஆய உலகப்பட்டபு", "வீரன் கிள்காமேஷ்" போன்ற காவியங்கள், இந்த சட்ட அமைப்பு - இவற்றுல் சீர்பெற்ற நாகரிக மொன்றை உருவாக்கினர். இவர் மொழி உலகத்திலுள்ள ஒரு மொழிக்குமின்மற்றுதென கான்றேர் கூறுப; திராவிடத் துடன் சில தொடர்புகள் காணலாமென பின் காட்டும். 2,500-ம் ஆண்டில் அந்தியரான் செமித்தியர் இவரைத் தாக்கி, முதல் அதன் வடபாகமான அக்காத்தையும் பின்பு முழுநாட்டையும் கைப்பற்றி, தம் மொழியாய் "அக்காதி

யத்தை” முழு நாட்டின் மொழி ஆக்கிவர். 1,500-ம் ஆண்டில் கமேரியமொழி சாமானிய வழக்கின்று ஒழிந்ததெனினும், கடவுள் வழிபாட்டில் தனிமொழியாக வெரித்திய அஸலீரி யரர், பயிலோனியரால் கி. மு. 500 மட்டும் வழங்கப்பெற்றது. மன்றாட்டு கடவுளைச் செம்மப்படுத்தவாறு, மாந்தரைச் செம்மைப்படுத்தவே. அதனால் அதை விளங்கல் வேண்டும். அந்திய கமேரிய மொழியின் ஒவ்வொரு சொல்லையும் பின்

வந்த செமித்திய எழுத்தாளர் பொழுபேயேர்த்தனர். ஆனால் ஒவ்வொரு நாளும் இரு மொழிகளையும் உபயோகிப்பதனால் இரு மொழிகளும் நாள்வராயும் கலந்தன. இரு மொழியிலும் வல்லுநரான பிறிஸ்ஸ், 1905 இல் தன் சுமேரிய அகராதியில் இக்கல்புக்கு அநேக உதாரணங்களைக் கொடுந்திருக்கின்றனர். இவற்றின் சிலவற்றை மட்டும் சங்கள் யாம் கொடுக்கின்றனம் திராவிட-ஆரிய கலப்பை ஒப்புதனால் என்க.

| | | | | | | |
|-----------------------------------|------|-----------------|--|---|---------------|--|
| கமேரிய சொல் | | இழுங்கு. பக்கம் | இதின்பொருள் | அக்காதியசொல் | இதின் பொருள், | இனத்த பதங்கள். |
| bura பு | (1) | 7 | ஆறு, நதி. | புரத்து, பக. 403. | ஆறு, நதி | எபி. பெராத்; கிரே. ஏயுப்ராததேஸ் பண்டபார்ஸிய : உபராதது. |
| agia அகிய | (2a) | 25 | வெள்ளப்பெருக்கு. அகை agay. | வெள்ளப்பெருக்கு. | | |
| aggul அக்குல் | (2b) | 25 | அழிக்குமுபகரணம் அகுல்லு aggullu | அழிக்கும் உபகரணம், pickaxe. ஒப்பிடுகே: “கொல்” | | |
| antalu அந்தலு | (3) | 34 | சந்திரகிரகணம். அந்தலு, வானம் இருள் அடைதல். | | | |
| apiin அபின் | (4) | 36 | நீர்ப்பாசனம் ஏபினு, ēpiin. நீர்ப்பாசனம், பக. 36, 377. | | | |
| azu ¹ அஸு ¹ | (5) | 46 | பண்டிதர், doctor. azu, அஸு பண்டிதர், doctor. ஒப்பிடுகே சீயை: இஸ்ஸூ உஸாது. | | | |
| azugal அஸுகல் | (6) | ,, | பெரியப்பிகாரியார். azugallu. அஸுகல்லு. பெரிய பரிகாரியார், பக. 46, 373. | | | |
| azu ² அஸு ² | (7) | ,, | ஆதாரம், உதவி. அஸுது, அஸிது = ஆதாரம், உதவி. asutu, பக. 46, 377. | | | |
| bara பர | (8) | 55 | பரவுதல், விரித்தல் பர் = “par” = விரித்தல், பரவுதல். ஒப்பிடுக தமிழ் “பரவு”. | | | |
| supar-ru-ru | (9) | ,, | விரிதல் suparruru = விரிதல், விரித்தல், வலை, பக. 410. | | | |
| buzor புஸுர் | (10) | 67 | ஒங்கு, ஞாயிறு. bacaru பசாரு = ஒங்கு; bucru புச்ரு = ஒங்கு, உயர்; புஸுர். | | | |
| dim-gul திம்குல் | (11) | 74, 79 | கப்பற்கபிறுகள். timgullum திம்குல்லும் = கப்பற்கபிறுகள்; dimgullum = அதேபொருள்; கப்பற்பாய் மரம். | | | |
| dē-tai தேதல் | (12) | 73 | தீவர்த்தி, தீபம். titallu திதல்லு = தீவட்டி, தீச்சடர், பக. 58, 73, 388. | | | |
| di-kud திகுத | (13) | 77 | தீர்ப்பு அளிக்கும் நீதிபதி. dikudgallu திகுதகல்லு = மேம்பட்ட நீதிபதி(அஸ்வரியபதம்) | | | |
| ab-zu அப்ஸு | (14) | 16 | அறிவின் கடல். apsnū = ஆழி, அழ்கடல். ஒப்பிடுகே எபி. ஆபெஷ் = எல்லைகள், முடிவு. | | | |
| dimmenna | (15) | 79 | அஸ்திவாரம் temennu = அஸ்திவாரம், பக. 79, 413. | | | |
| di-im mu | (16) | 79 | தூது அனுப்புதல் temu = தூது, ஆணை, கட்டளை, செய்தி அனுப்புதல், பக. 210, 356, 388. | | | |
| di in-gir | (17) | 80 | தெய்வம், கடவுள். digiru = தெய்வம், கடவுள். ஒப்பிடுகே: துலுக்கு: தங்கரி = தெய்வம். | | | |
| ul உஸ் | (18) | 85, 345 | மகிழ்ந்து, மகிழ்ச்சி. ulcu, ēlcu = மகிழ்ச்சி, பக. 85, 375. | | | |
| du ¹ து | (19) | 85 | வாசஞ்செய். dū, duu தூ = வசி, வாசஞ்செய், வாசம், பக. 85, 384. | | | |
| dubub, dub துப். | (20) | 87 | களிமட்குவியல். duppu, துப்பு = களிமட்கட்டி, களிமட்கூடு, சட்டக்களிம்பலகை பக. 87, 190, 385. | | | |
| balag பலக் | (21) | 51, 87 | ஆழ்ந்ததுன்பக்கங்கள் { balangu பலங்கு = } ஆழ்ந்த சோகக்கதற்ல, பக. 51, 87, 382. | | | |
| dab தாப்/தாம். | (22) | 68 | நல்ல, நன்று. (பக. 388) tabu தாபு, தாவு = நல்ல, ஒப்பிடுகே எபிரே. tebh, தொப். | | | |
| dubsar துப்ஸர் | (23) | 88 | எழுதுவோன். (,, ,,) tupsarru, துப்ஸர்கு = எழுத்தாளர். ஒப்பிடுகே எபிரே. tupsar, துப்ஸர். | | | |
| dubsig துப்ஸிக் | (24) | 88 | சட்டவேலை. dupsikku துப்ஸிக்கு = (பலகைச்) சட்டச் செங்கல்லிடும் உழைப்பு. பக. 88, 385. | | | |
| dumu-zi துமுளி | (25) | 90 | நிலைநிறுத்தியமகள்; dūzū, தூஸு; tamuz, தம்முஸ், தெய்வத்தீன் பெயர், பக. 584. அன்றேல் உயிர்த்தெழுந்தமகள். கி. மு. 2850-ம் ஆண்டுக்கல்வெட்டில், “ஆழத்தெய் வத்தீன்மகள்” என அழைக்கப்பெற்றுர். | | | |
| sigar விகர் | (26) | xxix | தோற்றுவாயில்: தாப்பாள். sigaru = தாப்பாள், சு. அ. பக. 408. | | | |
| melam மெலம் | (27) | { 234-235 | ,, மகிழம். melammu = மகிழம், வல்லமை. ஒப்பிடுகே: செமித். “அலாழு” = ஒளிரி. | | | |
| durmax துர்மக்ஸ் | (28) | 91 | மன்னன் durmaxxu, துர்மக்ஸ் = பதவியிலுயர்ந்தவர், பக. 385, 92; மன்னன், 413. | | | |
| durgar துர்கர். | (29) | ,, | ஸிம்ஹாஸநம், சிங்காஸனம். durgar, துர்கரு = சிம்மாஸனம், பக. 385. | | | |

| கமேரிய சொல் | இழங்கு. | பக்கம் | இதின்பொருள் | அக்காதியசொல் | இதின் பொருள். | இனத்த பதங்கள். |
|-------------------|---------|--------|---|--------------|---------------|----------------|
| dusia துசிய | (30) | 92 | ஒருவகை “அணி”. dusip, துசு = ஒருவகை ஆயரணம், பக. 385, 92. | | | |
| egizagga எகிங்கா. | (31) | 96 | கல் அணி. egizaggu, igizangu = கல்லாலியற்றிய அணி, பக. 96, 372. ஒப். தமிழ் ‘சங்கு’ | | | |
| edumu ஏதமு | (32) | 94 | தாமினுதரம். edamukku, edumukku = தாமின் உதரம், பக. 94-95, 372. | | | |
| edin ஏதின் | (33) | 95 | வயல், ஆதியில் “உயிரின் நீர் ஊற்று” edina = garden of Eden, ஏதின் பூஞ்சோலை பக. 95, 372. ஒப்பிடுக எபிரே “ஹேதென்”, பிப்பிலிய நூலில், ஆதி. 4 : 16; எஸெக்கியேல் 27 : 23 | | | |
| e-gal ஏகல் | (34) | 96 | பெரிய இல்லம், மாளிகை. ekallu = மாளிகை, கோயில். ஒப்பிடுக எபிரே. ஹேகல், அஸ்வலிய ஏகல்லு; அராபி. ஹாகல்; சீரியக். ஹேகல் = கோயில், மாளிகை. பக. 93, 96, 109, 170, 374. | | | |
| eku ஏகு | (35) | 97 | சிறிய நீர்வாய்க்கால். iku இகு = சிறிய நீர்வாய்க்கால், குளம், பக. 42, 92, 93, 97, 296, 373. | | | |
| ekur ஏகுர் | (36) | 97 | பூமிவீடு > கோயில். ekurru ஏகுற்று = கோயில், பக. 93, 97, 374. | | | |
| ellu ஏல்லு | (37) | 98 | ஒளிர்வது, இலங்கும். (1) el ஏல் = பிரகாசி, திகழ், ஒளிர். (2) illu = இலங்கு > ilu = தெய்வம். ஒப்பிடுக தமிழ் எல், இல் + அங்கு > இலங்கு, இல் + அகு > இலகு. பக. 98, 374. | | | |

கிவ்வளவும் போதும். இவற்றில் அநேக பதங்கள் திராவிடத்துடன் தொடர்பானவை : பெரும்பாலும் கமேரியத்தி னின்றே அக்காதிய - அஸ்லீரியமொழிக்கு வந்தவையாகும்.

2-ம் அத்தியாயம்

திராவிடப்பகுதிகளும் அவற்றின் சொய் நிலைகளும்.

நல்லூர் ஸ்வாமி ஞானப் பிரகாசர் தன் 8 கட்டளையும் உதாரணங்களுடன் விளக்கிய காலை, தன் முகவுரையின் ஆங்கிலப் பகுதியின் 10-ம்—22-ம் பக்கங்களிலும், தமிழ்ப் பகுதியின் 25—31-ம் பக்கங்களிலும் மிகச் சுருக்கமாகத் திராவிடப் பகுதிகளை ஆராய்ந்தனர். இது போதாதேவக கருதி; யாம் அவற்றை விரிவாக ஆராய்தும். தமிழிலக்கணங்களிற் கிடைக்கிற முப்பிரிவு “பெயர்”, “வினை”, “உரி” என்பதே: இடைச் சொற்கள் முக்கையமற்றனவு. அங்குமே தமிழ்ப் பகுதிகளுமென்க. இவற்றுள் பெரும்பான்மை கமேரிய, சௌ மொழிகள் போல் ஓரைக்க சொற்களே: சிறு பான்மை எபிரேய, அராபிய மொழிகள் போல் ஈரைக்க சொற்களாகும். ஓரைப் பதங்களுள் “யர் வள் மு” எனும் இடையினத்தை இறுதியிற் கொண்டவைவே பெருந் தொகையானவை. அவற்றில் சிலவற்றை ஏங்கன் ஆராய்தும். இதனால் எது மின்தொடரும் அகராதியின் சொற்களைப் பின் கருக்கலாமல்கேரு? மேலும், சத்த அகராதியின் சுருக்கிய அமைப்பின்கண் இவ்விதமான நீடிய விளக்கங்களைத் தருதல் இயலாது. ஆனால் இவ்விளக்கங்களின்றி தமிழ்ப் பதங்களைச் செவ்வனே அநீதல் கூடாதே.

சென்ற 42 ஆண்டுகளின் பெரும்பாகமான காலத்தில் 27 மொழிகளிலுள்ள அகராதிகளையான் துருவிப் பார்த்தமையால், ஸ்வாமி ஞானப்பிரகாரரைப் போல், என் கட்டளைகளின் சிலவற்றை விதிக்கக் கூடியதாயிற்று. 1-ம் கட்டளை வெளிப் படையானதே. ஆனால் பொருட்டிரிபைக் குறிப்பதனால், அது 2-ம் அதிகாரத்தில் கொடுக்கப்படும். 2-ம் கட்டளையே என்னும் முக்கியமாக ஆராயப்படும்:— “ஏனைய காரணங்களால் பாதிக்கப்படாவிடின், வல்லினத்தையும் மெல்லினத்தையும் இறுதியிலுடைய சொற்கள் அவ்வின இடையினத்தை இறுதி யிலுடையானவற்றிலும் பார்க்கக் காலத்தில் பிந்தியவை. இடையினத்தை இறுதியிலுள்ள ஓரைப்ப் பதங்களே ஏனைய வற்றின் தாதுகள், காலத்தில் முந்தியவை, அகராதிகளிற் கொடுக்கப்படவேண்டிய பெயர், வினை, உரிசுடிகள்” எங்கன் யாம் தரும் உதாரணங்கள் இவ்வுண்மையை நிருபிக்க வல்லன. “ஒன்று”, “விடு” என்ற பதங்கள் தானும் மூலப் பகுதிகள் அல்ல; இவை முறையே “ஒல்”, “விள்” எனும் விணையடிகளின்று உற்பர் தியானங்களென்றே சாற்றால் வேண்டும். “விள்” எனும் விணையடியை பின்றை ஆராய்வாம்: இப்பொழுதோ, நாலடியார் 76 : 4 இல், “விலங்கிற்கும் விள்ளை அரிது” (=விலங்குகளுக்கும் பிரிவு துண்பந்தரும், கடினம், உரை) எனும் இவ்வடியிலிருந்து “விள்” என்பதே “விடு” எனப் பின் திரிபு பெற்றதென்க.

1-ம் பகுதி: “ஒல்” தொல்காப்பியத்திலேயே தோன் நூந் தொல் விணையடி. அதின் “எழுத்து”, 114 : 2, 246 : 2 இல், இரு முறையும் “ஒல் வழி” எனவே இப்பதம் தோன்று வதைக் காண்மின். இவ்வினை “ஒன்றாதல், பொருந்துதல், ஒத்தல்” என்னும் கருத்து உடையதாகும். செ. அ., தன் 604-ம் பக்கத்தில் இதை “ஒல்லு” எனும் விணையடியாகக் கொடுத்தமை வருந்தத்தக்கது. தூர்ப்பலனுக்கப் பேராசிரியர் தொ. பரோவு, ம. எ. மெனே, தம் திராவிடச் சொற்பிறப்பு அகராதியின் 1961-ம் ஆண்டை வெளியீட்டில் செ. அகராதியையே பின் பற்றினர். அவர்களின் 74-ம் பக்கத்திலிருக்கும் 846 இலக்கத்தை நோக்குமின்.

மேலும் “ஒல்” எனும் விணையடியை “ஒன்று” எனுஞ் சொல்லொடு இணைக்காது, “வஸ்” எனும் முற்றுக் கேறு

பட்ட பதத்துடன் இவ்விருவரும் அஃதை இணைத்தமை எங்கு வியப்பையே உண்டாக்கின்றது. அவர்களின் 831 ம், 43-7-ம் இலக்கக்களைக் காண்க. செ. அ., பரோவு-எமென் அகராதியா தியவற்றில் இப்பெரும்பிழைகளைக் கண்டதே இவ்வகராதியையாம் முடித்தல் வேண்டுமெனுந் தீர்மானிப்புக்கு முறையே ஸ்வாமி ஞானப்பிரகாரரையும் என்னையும் கொண்டு வர வல்லதாயிற்றென்க. “ஒல்” என்பதற்கு “ஒன்றாதல், ஒத்தல், பொருந்துதல்” பொருள். இப்பதை அநேக தொல் விலக்கியகளின்று காட்டுதும்: அணைத்தையும் அளித்தல் சலிப்புண்டாக்குமான்றே?

குறுந். 43 : 2 “ஒல்வாள் அல்லள்” (= உரை, இவள் உடம்படாள்.) விணையடி, செ. அ. இன்யடி, “ஒல்லு” ஆயிரும் பின், “ஒல்லுவாள்” என்றால்வா வந்திருக்கும்?

குறுந். 79 : 6-7 “யாம் தமக்கு ஒல்லேம்” = யாம் தாம் பிரி வதற்குப் பொருந்தேம், உரை.

குறுந். 144 : 4 “இல் வழிப்படுதலும் ஒல்லாள் - பொருந்து தலுக்கும் உடம்படாள்.

குறுந். 217 : 1 “பகலும் ஒல்லும்” = பகற்காலம் பொருந்தும், உரை.

குறுந். 264 : 5 “பயப்பு ஒல்லாதே” = அப்பசலையொடு பொருந்தாது, உரை.

குறுந். 291 : 4 “கிளி .. எழல் ஒல்லாவே” = கிளிகள் எழு தலைப் பொருந்தா, உரை.

அகநா. 300 : 21-22 “விருந்து அயர்தல் ஒல்லுதும் = விருந்தாக ஏற்றுப் பேணுதலைப் பொருந்துவேம்.

புறநா. 31 : 6 “பாசறை அல்லது நி ஒல்லாயே” = போரினைச் செய்யும் வீட்டின்கண். நி உடம்படாய்.

புறநா. 73 : 13-14 “மகளிர் ஒல்லா முயக்கு” = பொதுப் பெண்டிருது பொருந்தாத புணர்ச்சி, உரை.

புறநா. 78 : 9 “ஈண்டு அவர் அடுதலும் ஒல்லாள்” = இப்போர்க்களத்தின் கண்ணே அவரைக் கொல்தறுமுடன் படான்.

ஐங்குறு. 88 : 4 “ஒல்லேம் போஸ்வாய்” = அத்தன்மையை யுடையேம் போலாய், உரை.

ஐங்குறு. 93 : 2-3 “ஒல்லா செய்த” = அவர் முதலிய இல்லாவாய், மருத்துடன் ஒன்றுவாய், உரை.

கலித். 3 : 11 “ஒல்லாங்கி” (யாம்) = பொருந்தும் வழி யாலே.

நாலடியார் 36 : 3 “ஒல்லும் வகையான்”; 71 : 3 “ஒல் லும் வகையான்” 258 : 3 “புகல் ஒல்லா”;

இவ்வினையடியின்று பெயர்களும் விணைகளும் உண்டாயின:-

(1) ஒல்லார் = ஒன்று சேராதவர், எம்முடன் ஒருமிக்காதவர், பகைவர்.

உதாரணமாக, தொல். பொருள். 76 ; 10 “ஒல்லா நாணப் பெரியவர்க்கு அண்ணி.”

(2) ஒல்+உந்+ஆர் > “ஒன்னார்” = பகைவர், புறநா. 6 : 21; 31 : 7; 94 : 5; பரிபாடல் 2 : 50; 7 : 49;

திருக்குறுள் 165 : 1; 264 : 1; 608 : 1; 630 : 2; 673 : 1; 756 : 1; 827 : 7; 828 : 1; பழமொழி. 303 : 1; 312 : 2; 321 : 1.

(3) “ஒல்லு”. குறுந். 259 : 5 “ஒல்லை”; நாலடி. 169 : 2-3 “ஒல்ல கொடா அது”.

- (4) “ஓல்பு.” குறுந். 252 : 8 “பழி ஆங்கு ஓல்பவோ?”
 (5) ஒல்+உவ > “ஒல்லுவ”. பரிபாடல் 12 : 65 “ஒல்லுவ சொல்லாது”.
 (6) ஒல்+து > “ஒற்று”, தொல். எழுத். 206 “ய வ முன் வரினே வகரம் ஒற்றும்” = ஒன்று சேரும், “அ” எனுஞ் கட்டெழுத்துடன்: அ + யாழ் = அவ்யாழ்.
 கலித். 103 : 5 “பெயர்த்து ஒற்றும்” = மீட்டுத்தழுவும், உரை = ஒன்று சேர்த்தும்.
- சிவககி. 1746 : 2 “அணிமுலைத் தடத்தின் ஒற்றி” = முலைத்தடத்தே சேர்த்தி ; உரை. இப்பதங்களின் பொருளில் “வல்” எனுஞ் கருத்து சற்றேனும் உண்டோ? எங்கும் பரோவு - எமனே “ஓல்”, “வல்” எனுமிரு பதங்களை ஒன்று இணைத்தனர்? யான் அறியேன்.
- (7) ஒல்+உந்+து > “ஒன்று” = ஒற்றுமைப்படு, வினை. உதார ணங்கள் அநேக உள்:-
- தொல். பொ. 286 : 4; 590 : 2, குறுந். 208 : 1; 208 : 5; 374:4; புறநா. 5:6; பரிபா. 1 : 63; 12 : 37; 19:15; குறுங் 233 : 1; 886 : 1; பழமொழி 312 : 2 “ஒன்றுமோ” = சேர்தல் உண்டோ?

தம் 834 இலக்கத்தில் பரோவு - எமனே “ஒரு, ஒக்க, ஒண்டி, ஒன்று, ஒன்னு, ஒற்றை” எனும் தமிழ்ப் பதங்களையும் அவற்றுக்கு இமைனை ஏனைய திராவிட மொழிகளிற் காணப்படும் பதங்களையும் ஒன்றுசேர்ந்தனர். ஆனால் மிக முக்கியமான “ஓல்” எனும் வினையடியை புறக்கணித்தனர். இதுவே இவ்வினச் சொற்கள் அணைத்துக்கும் உற்பத்தி என்பது யாம் மேலே காட்டியவற்றி னின்று புலனுகும். எங்கும் மேலே யாம் கொடுத்த

- (2) இல் “ஓல்+உந்+ஆர்” ஒன்னார் எனவும், (7) இல், “ஓல்+உந்+து” ஒன்று எனவும் மாறினதோ எனின், யாம் முன்பே வெளியிட்ட “தமிழ்ப் பண்பாடு” (Tamil Culture) எனும் ஆங்கில சஞ்சிகை, 9-ம் புஸ்தகம், இல். 2, 174-176-ம் பக்கங்களிலும்; 12-ம் புஸ்தகம், இல். 4, 7-ம் பிரிவு, 275-280 பக்கங்களிலும் யாம் எழுதியவற்றினின்று படித்து உணர்க. ஒரு பதத்தை மட்டும் ஈங்கள் உதாரணமாகத் தருதும். “உறை+உந்+அர்” இருவிதம் வரும்:-

(அ) “உறையுநர்”: குறுந். 65 : 4; அகநா. 159 : 20; புறநா. 145 : 6;

அகநா. 103 : 8 “(சிறுகுடி) உறையுநர் போகிய”; 279 : 2 “உறையுநர் பெருக்கமும்”

(ஆ) “உறைநர்”: குறுந். 145 : 4; அகநா. 59 : 18; 67 : 18; 201 : 14; புறநா. 163 : 1.

குறுந். 145 : 4 “(பானுள்) துஞ்சாது உறைநரோடு.” ஒருபு மயக்கம், உரை. இங்குமொ “ஓல்+உந்+ஆர்” > “ஒன்னார்” என்றும், “ஓல்+உந்+து” > “ஒன்று” என்றும் வந்தன. “ஓல்” என்பதே எம் முதல் எடுத்துக்காட்டாகும்.

² ஆதை : “கல்”=படி, பயின்றறி, தன்னை அடக்கிச் செய்யப்படுத்து (elicit discipline). இச்கடைக் கருத்தினின்றே மங்கயின் “கற்பு” பிறக்கும் : “கல்” போன்ற தின்மை பெறும். இத்திராவிடப் பதமே சமள்கிருதத்திலும், சிங்க ஊத்திலும் தோன்றும் “கலா” (=கலை) (ப. எ. தி. அ. இல். 1090), “கலப்”, “கலபக்”, “கலபனு” போன்றவற்றின் பிறப்பிடமாகும். தமிழ் “கலை, கல்வி, கற்பணை” மலையாளம் 9

“கலக்க, கல”; கன்னடம் “கல, கலி;” துரு “கல்புநி”; தெலு “கறங, கல;” கொலமி கற்ப, கறப்த, கற்ஸ, கறஸ்த்-; நெக்கி “கறப்; கோண்டு “கற்தானு”, குமி “கறுப்பு”—இவைபோன்ற நூற்றுக்கு அதிகமான பதங்கள் அணைத்தும் இத்திராவிட வினையடியின் கிளைகளொன்க.

நிதி நெறி விளக். 12 : 3 - 4

“முற்பகல் நோலாதார் நோற்றுரைப் பின் செல்லல் கற்பு அன்றே” = கல்வி அறிவுடைமையேயாம், உரை.

இஃதிலிருந்து “பிரம்மச்சாரிபோன்ற வாலியானின் அன்றேல் பெண்மனியின் “கற்பும்” “கல்வியும்” ஆதியில் ஒரே சொல் என்பது புலனும்.

3-ம் பதம் கால். பரோவு, எமனே, தம் திராவிட அகராதியில், 1236-ம் இல்—1242-ம் இல். ஆகிய 7 பதங்களை “வெவ்வேறு சொற்கள், ஒரேயொரு உச்சாரணத்துடன்” எனக் கொடுத்திருக்கின்றனர். ஆயினும் நுட்பமாய் ஆராயின், இவற்றின் பெரும்பான்மை ஒரேயடிப்படையான கருத்தைப் பூண்டன : அது நிரோ, காற்றே விரைவாகப் பாய்வது போன்ற இடம் பெயர்தலும், இதற்குதவும் அவ்யாமம், வாக்கைம், கால்வாய் போன்றன,—rapid motion and adjuncts thereto. விரைவாக இயங்குதலே இதன் முதற் பொருள். குறுந். 256 : 2 “பினி கால் மென் கொட்டு பிணையொடும் ஆர்த்த” = பினிப்பு நீங்கிய மெல்லிய தண்டைப் பெண் மானேடு வயிறு நிரம்ப உண்ட, உரை. இஃதில் இயங்குதல் நீங்குதலாய் மாற்றறு. தமிழ்ச் சொற்களின் பொருட்டியிப் பீங்கும் ஒயாததும் துரிதமானதுமானதினால், ஒரேயொரு “காற்கு” அநேக கருத்துக்கள் காலகதியில் வந்து சேர்வியப்பைத் தராதே, இவற்றை நோக்குக:

(1) “கால்” = நீர் போல் நேரம் பாய்தல். இச் சொல் இருக்கு வேதத்திலேயே தொன்றும் : 10-ம் மண்டலம், 42 : 9 “குருதம் யச்சவக்நி விசினேதி காலே”. “தமிழ்ப் பண்பாடு” எனும் ஆங்கில சஞ்சிகை, 12-ம் புஸ்தகம், 241-3-ம் பக்கங்களில், அநேக நியாயங்களுடன் இஃது இருக்குவிலிங்களும் காணப்பட்டனும், திராவிடப் பதமே எனக் காட்டினேன். ஏனெனில், சப்ளிக்ருதத்தில் இப்பதம் அரிதாகத் தொன்றும் இசைனமற்ற அநாதை : திராவிடத்திலோ தொல்காப்பியம், குறுந்தொகை ஆகிய பண்டைத் தமிழிலக்கண இலக்கியங்களிற்குனும் ஏராளமாகக் காணப்படுதலினுலென்க. உதாரணமாக, குறுந்தொகை 200 : 5 காலமாரி; 251 : 2 காலமாரி யெய்தென; தொல். எழு. 241 : 1 காலவேற்றுவை; தொல். சொல். 33 முறை; தொல். பொருள். 17 முறை. இப்பதம் தனியன் அன்று : கீனாஞ்சுமளரே :— (2) கால் = காலம். இஃதில் ‘அம்’ சாரியை விழ, வினையடியே பெயராயிற்று.

குறுந். 277 : 7-8 “எக் கால் வருவது என்றி அக் கால் வருவர் எங் காதலோரே”.

உரை : எப்பொழுது வருவது என்பதோ, அப்போது எம் தலைவர் வருவர்.

தொல். எழு. 108 : 4-7 “காலும்” (4 முறை); தொல். சொல். 47 “என்னுங்காலும்”..

தொல். சொல் 229 : 1-2 “பின்முன் கால் கடை வழி இடத்து என்னும் அன்ன மரபிற் காலம் கண்ணிய ”

இஃதில் இருபதங்கள் (“கால்”+“காலம்”) முறையே வருதலைக் கவனிக்குக. தொல். பொருள். 203 : 1 “பட்டும் உயிரும் வாடியக் காலும்”.

உரை : காலத்தும், “கால்” எனும் பதமே முந்தியதாயிருத்தல் வேண்டும் : “காலம், காலை, காறு” என்பன அஃதின் சொற்றிலிபுகள் என்க.

- (3) காலை : குறுந். 12 முறை; தொல். எழு. 32 முறை; தொல். சொல். 19 முறை; தொல். பொருள். 41 முறை புறநா. 48 : 8; 54 : 9; 149 : 2; மழுமொழி நா. 242 : 2.
- (4) “கால் + தும்” > “காறும்”. ஒப்பிடுக “கொல்+து+அல்” > “கோறல்”, குறள் 321 : 1. தொல். பொருள். 369 : 1 “குறஞடி முதலா அளவடி காறும்”.
- இதின் பொருள் : கால அளவு, செ. அ. பக். 910. பாரோவு-எப்பேனேஸின் அகராந்தியோ இப்பதத்தைப் புறக்கணித்திற்று. ஒப்பிடுக : அதனின் பக். 104-105.
- (5) அதனின் இல. 1237 கால், கால்வி-, கான்ற் = “பாய்தல், குதி”. இறுப்பான். 171 “சுடர், கால்”
- (6) அதனின் இல. 1239 கால், கால்வாய், வாய்க்கால்.
- (7) „ „ 1240 கால்=வளி, காற்று, பதிற்றுப். 68 : 1 “கால் கடிப்பு ஆகக் கடல் ஒவித்து.”
- (8) அதனின் இல. 1238 கால்=பாதம், பூவின்தாள், அடிப்பாகம், புறநா. 120 : 5 “களைகால்”..
- (9) அதனின் இல. 1242 கால்=தேர் உருள், குறள் 496 : 1 “கால்வல் நெடுந் தேர்”.

இவை அனைத்தும் வெவ்வேறு சொற்களாய் இப்போதிருப்பினும், ஒரே ஒருப்பிற்பிடத்தில் உற்பத்தியானவை என்பதை யூகித்து அறிக.

- (10) அஃதேபோல் செ. அ. கால் 5 = (a) ஏழஞ்சுருபுகளில் ஒன்று, நன்றால் 302; (b) ஒரு விணையெசு விகுதி : “பழவினை வந்து அடைந்தக் கால்”, நால்தி, 123 : 4; (c) ஒர் உபசர்க்கம், என பல்வேறுக்க கூறினும், இவ் விடைச் சொற்கள் அனைத்தும் “கால்” எனும் பெயர், விணைகளின் நின்றே உற்பத்தியாயின. (5), (6), (7) என மேலே கொடுக்கப்பட்டதை “பாய்தலீ” அடிப்படையாகக் கொண்டதை. (8), (9) இங்களமாய்ப் பாய்தலிற்கு உதவும் முக்கிய உபகரணத்தைக் குறிப்பிடுகின்றன. ஆனதி னல் “கால்” எனும் விணையியற் பிறந்த பத்து பதங்களை யாம் ஆராய்ந்து, அவற்றின் நடுவண் உள்ள தொடர்பைக் கண்டோம்.

இன்னும் அநேக கருத்துக்களைக் “கால்” உடைத்து. “கால் 1” என்பதற்கே செ. அ. (890-ம் பக்கத்தில்) 32 கருத்துக்களைக் கொடுப்பதைக் கவனிக்கு. இவற்றை விட அதிகமான கருத்துக்களை இலக்கியங்களிற் காணலாம். உதாரணமாக, அகநா. 151 : 5 இல் கால் விரிபு” = இடம் எல்லாம் விரிந்து. “ல்” என்பது “ந்” ஆக மாறுவது சர்வ சாதாரணம். செ. அ. 907—910-ம் பக்கங்களில் “காற்-” என வருஞ் சொற்கள் அநேக : பெரும்பான்மை “கால்” எனும் பதத்திற்குச் சம்பந்தமானவை. இவற்றால் எனது 2-ம் கட்டளை வாய்மைத்து என உணருமின். இப்போது இலக்கண ஆசிரியர்க்கு ஒரேச்சரிப்பு. “இயங்குதலே” “கால்” என்னும் பதங்களின் முதற்கருத்து. “ா” எனும் இலக்கமோ, மனிதனின், விலங்கின், பறவையின், வன்டின் “கால்” எனும் உறுப்போ முதல் இயங்கக்கூடியது? மேலும், இப்படியான உறுப்பையோ, கணித சாஸ்திர சம்பந்தமான “ா” எனும் இலக்கத்தையோ ஆதி மனிதர் முதல் உணர்ந்திருப்பர்? இரு வினாக்களுக்கும் விடை “கால்”

எனும் உறுப்பே. இஃதிங்களமாயிருப்ப, உம் இலக்கணங்களில் யாம் படிப்பது யாது? வித்துவான் வி. நரசிம்மையர் 1945-ம் ஆண்டிலியற்றிய “செந்தமிழ் இலக்கணம்”, பக். 92-93 இல், இதைக்காண்பிர :— “ஓர் என்னை அளவைப் பெயர், அவ்வளவையினைக் கொண்ட பொருளுக்குப் பெராகீ வழங்குவது என்னை அளவை ஆகுபெயராகும். உ-ம் கால் சறுக்கினது, இதில் கால் என்னும் என்னைவைப் பெயர் அவ்வளவையினைக் கொண்ட உறுப்பிற்குப் பெயரபிற்று.” இக்கற்று வாய்மைக்கு விரோதம் : காலமட்டும் சறுக்கிற றன்று; இவ்வாசியியின் மனமும், இதைப்பொன்றவற் றக் குழந்தைக்கட்டுக் கற்பிப்போரின் முளையும் சறுக்கிற்றென்க. சிலர் சொல்லிக்கூடும் : “இது காணப்படும் இடம் தென்னிந்திய நூலின்கண்ண. இலங்கைய நூல்களில் இப்பிழைகள் இல்”. சிரி, “பொறுதலாத் தமிழ் இலக்கணம்”, 2-ம் பாகம், 1954, சி. வி. தனிகாசலம்பிள்ளை, ய-ம் ப்பாணம், பக். 89 : “கால் நோகின்றது. இதில் கால் (அ) என்னும் என்னும் பெயர், அவ்வளவைக் கொண்ட உறுப்புக்கு ஆயில்லையின் என்னை வைப் பை ஆகுபெயர்”. இந்தியாவுக்கும், இலங்கைக்கரும் இவ்விஷயத்தில் வேறுபாடின்று : ஒரே மாதிரியான பிழையே. உதாரணத்தில் காலமட்டும் நோகின்றது : ஆனால் இதைப் படிக்க என் மனம் முழுவதும் நோகின்றதே!

மற்றையதோர் எச்சரிப்பு பொதுமக்களுக்கு அளிக்கின்றனம். தமிழ்த் தொல்லிலியக்களில், இயங்கும் வளியைக் காற்றென் அழைக்காமல், “கால்” எனவே அழைத்தனர் புலவர் :-

குறுந் 7 : 4 “கவிரு ஆடு பறையிற் கால் பொரக் கலங்கி” = மேல் காற்று, உரை.

குறுந் 158 : 3 “காலொடு வந்த கமஞ்சுல் மாமழை” = காற்றேரு வந்த உரை.

அங்குலமே நற்றினை 2 : 9 காலொடு பட்ட மாரி”; 345 : 3 “உறு கால் தூக்க”.

அகநா. 9 : 7; 43 : 9; 175 : 10; 224 : 5; 234 : 7; 251 : 7; மதுரைக். 309 ; பரிபாடல் 8 : 54;

கலித்தொகையில், 45 : 4 இல், “காற்று” எனும் பதமும் தோற்றுத் தொடங்கிற்று : ஆனால் குறுந்தொகையிலுள்ள (காலத்தில் முந்திய) இலக்கியங்கள் ஒருபோதும் “காற்று” எனும் பதத்தை உபயோகித்ததைக் காணும் : அதற்குப் பதிலாக, வளி, 39 : 1; 273 : 2; 372 : 2 இல்; கோடை, 248 : 4; 343 : 5; 369 : 3; 388 : 2 இல்; அன்றேஸ் “கால்” எனும் பதத்தையே வழங்கின. இத்தால் பண்டையச் செய்யுளில் ஒரைச் சொற்களாய் இருந்தவையே, பிஸ்பு சரசை, மூவசைப் பதங்களாய் மாறின என்று உணருமின். மேலும், எம் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பை யாமே பாதுகாக்காவிடில், யார்தான் பாதுகாப்பவர் அஃதை? “கால்”, “காற்று” என்பன ஒருபோதும் “காற்று” என மாறு. ஆனால், யாம் இலங்கைத் தமிழர் பேசுக்கொழுது கேட்பதென்ன? பல்காலும், “காத்து அகோரமாய் அடிக்குதே”. இங்கும் அநேக சொற்களில் “ற்” எனும் எழுத்து உச்சரிக்கப்படுவதில்லை. அடுத்தாய்தாக, எழுத்து இலும் அற்றுப்போகும்; கண்டை “ற்” இல்வாரே 9-ம் நூற்றுண்டிலும், “ற்” 18-ம் நூற்றுண்டிலும் வழக்கினின்று உயிந்தன. இவ்விபத்து தமிழ் “ழ்”, “ற்” எனும் எழுத்து கலங்கு நேரிடாவன்னாம் ஜாக்கிரதையாய் இவற்றை உச்சாரங்திலும் காப்பாற்றுமின். இதுவே எம் எச்சரிப்பு.

4-ம் பகுதி : கொல். பரோவ-எமெனே தம் திராவிட அகராதியின் 143-ம் பக்கத்தில் 1772, 1773-ம் இலக்கங்களாக இரு “கொல்” எனும் பதங்களைக் காட்ட, சென்னை அகராதி தன் 1156-ம் பக்கத்தில் மூன்றைக் காட்டுகின்றது. இதின் வெது “கொல்” ஒன்றில் ஜயப் பொருளில் வரும் ஓர் இடைச்சொல், உ-மாக

பெருங். உஞ்சரக். 34 : 70 “யாது கொல் மற்று இவ் வெந்தல் பணி என”; அன்றேல் (திருக்குறள் 2 : 1 “கற்ற தனுல் ஆய பயன் என் கொல் ?” என்பதுபோல் பெரும் பாலும் செய்யுளில் வரும் ஓர் “அசைந்தலே”. இதுபற்றியே நன்னூல் 435 “கொல்லே ஜயம் அசைந்தலைக் கூற்றே” என விளம்பிற்றனரே? சில சமயங்களில் இதிது ஒகார இடைச் சொல்லுடன் புணர்த்தப்படும். நன். 423 : 2 “கழி அசைந்தலே ஜவே”, உ-ம் : 99 : 1, 117 : 1 “எவன் கொலோ?” பழமொழிநா. 83 : 2 “என் கொலோ ?” [யண்டைய “எவன்” = “என்ன”] (குறள் 99 : 1 உரை) ? அன்றேல் = “ஏன் ?” இருபோதும் அக்காலத்தில் “யார்” என்ற கருத்துடன் அன்று].

செ. அ. 1-ம் கொல் = அழி, வெட்டு, வதை, துணப்ப படித்து. இக்கருத்துகளில் முந்தியது யாது? கமேரிய மொழி திராவிடத்துடன் சம்பந்தமானதென மூன்றாமே கூறினாலும். “உ, ஓ” இப்படிம் போனை : இவையைவ. திராவிடத்திற் கூட, ஒன்றிற்றும் பதிலாக மற்றது வருவதைப் பல்கலூம் காணகின்றாம். அதே போல் திராவிடத்திற்றும் கமேரியத் திற்கும் இடையிலும் நடப்பதனால், திராவிடக் “கொல்” “குல்” எவைக் கமேரியத்தில் வருவது அதியந்திற்கு உரிய தன்று. பிறின்னில் கமேரிய அகராதியில், 25-ம் 162-ம், பக்கங்களில் “குல்” = அழி (destroy) என விளக்கப்பட்டிருப்பதினால், அதுவே அம்மொழியில் இப்பத்தின் முதற் பொருள். திராவிடத்திலும் அங்குமாய் இருந்திருத்தல் பொருந்தியதென்றே. ஆதைநால் திருவ. 12 : 16 இல் “கொல்ருன் காண் புரூந்றும்.” என்பதில் வரும் “கொல்லே” முந்தியதெனக்க. பிறின்னில் 25-ம் பக்கத்தில் “அக் குல்” (குல்) = அக் கும் உபகரணம், கைப்பிடிக்கடப்பார, பிக்காசி (instrument for destruction, pickaxe), “குத்துசி (பெரிய வகை)” ஆக இருப்பதால், “குத்திவெட்டு” என்பதே இதின் 2-ம் பொருளாயிருந்தல் வேண்டும். ஒப்பிடுகே :

சிலப். 5 : 29 “மரம் கொல் தச்சர்.” இங்ஙனம் அநேக மரங்களை வெட்டுவதினால், மரங்களின்தீர்த்தம், நெருக்கமான காடு “கொல்லை” ஆகின்றது. ஒப்பிடுகே.

(1) அகநா. 89 : 17 “கொல்லை இரும்புணம்” = கொல்லை யினையுடைய பெரிய காடுகளை, உரை; நாலடி 283 : 2.

(2) செ. அ. கொல்லை = மூல்லை நிலம், புன் செய் நிலம், தரிசு, தோட்டம், புழுக்கடை, open space behind a house. அடுத்தபடியாக, கொல் = துண்புறுத்தி சாக்க கொல்.

அகநா. 356 : 17 “கொன்றனன் ஆயினும் கொலை பழுதன்றே.” நாலடி 81 : 2 “கோக்கொலை”.

மனிமே. 24:125 “கொலையே காவே காமத் தீவிழழுவு”. குறள் 109 : 1 கொன்று அன்ன இன்னு செயினும்”.

நாலடி 186 : 3 “கொன்று அன்ன இன்னு செயினும்”.

இவ்விரடிகளிலும் தொன்றும் “கொன்று” (=கொலை) வினையெச்சமன்று: ஆனால் தொழிற் பெயர். இதுவே போப் ஆகியின் கூற்றும் வாய்மைக்குப் பொருந்தியதொன்றும்.

இதை ஏற்றுக்கொள்ளாதவர் எனது தோற்றுவாயின் ஆங்கி லம் பகுதியைப் படிப்பாராக. அகநா. என்னும் நூலின்கண் ஆராய்து, இடைச் சொல் “கொல்” தான் கூடியது. “எவன் கொல்”, அகநா. 102:16. “கொல்லோ?” அகநா. 38 முறை; புறநா. 119 : 4; 152 : 12. “கொல்”, இடைச் சொல்லாக, அகநா. இல் எல்லாமாக 70 முறை; புறநா. 140 : 9 “க்கை யும் உளது கொல்”? சமஸ்கிருத “கலு (khalu)” எனும் பதம் இருக்குவேதம், 10-ம் மண்டலம், 34-ம் செய் யுள், 14-ம் அடியில் முதற்றே சராயிரமாண்டுகளாக வழங்கிறது. மொ. வி. சமஸ். அகராதி, பக். 338 இல், இதற்கு சங்கத்த திலே உற்பத்தி இன்று. சங்கத்ததில் “ஓ” எனும் எழுத்து இன்மையால், திராவிட “ஓ” அஃதில் “அ” எவை மாறும். ஒப்பிடுகே

திராவிடம். சமஸ்கிருதம்.

கண்ணடம் : மொல்லெ | தெலுங்கு : மொல்ல | > மல்லிகா

அங்குமே

தமிழ் : கொல்+ஒ>கொல்+ஒ>கொல்+உ = கலு, ஆதி யில் 2 பதம் : “கல்+உ”. சங்கத்தில் விசேஷமாய் இருக்கு வேதத்தில், இவ்விடைச்சொல் “உ” அதேகழுதற தோன்றும். உதாரணமாக இருக்குவேதம், 1-ம் மண். 164-ம் செ. 48-ம் ச. “க உ தச் சிகேத்” = அஃதை அறியவேண்டியவர் யாரோ?

இந்தூஸ் திராவிட “கொல்” ஆயிய “கல்” என மாற, திராவிட “ஓ”>“உ”>ஆயிய “உ” எனமாற்றமடைந்ததே.

“கொலோ” என்பதே ஆயித்தில் “கலு” என திரிபு பெற்ற தென்க. 1-ம் அத்தியாயத்தில் யாம் திராவிடத்தி னின்று இருக்கு சமஸ்கிருதம் எடுத்த தொற்பதங்கள் 39 அளித்து, இன்னும் ஆராயின் இன்னும் கூடுமென்றேம். இப்பொழுது “கொலோ>கலு” என்பதையும் 40-ம் இரவற் சொல்லகூக் கூட்டுகே. இன்னுங் சற்றுக் கவனியப்பிரி. இடைச் சொற்களோ எல்லா மெருகிளிலும் கடைசியானவை; பெரும் பாலும் ஏனையவற்றின் (பெயர், விளை, உரி ஆஜவற்றின்) சிறைவு. உதாரணமாக thorough = முழுமையால் வருஞ் சிறப்பு, உரி.

இதிலிருந்து through = ஊடாக, இடைச்சொல். ஆயியம், இருக்கு சமஸ்கிருதமே, பெயர், விளை, உரிகளை மட்டுமேன்று, இடைச்சொற்களைக் கூட, திராவிடத்தினின்று கீ. மு. 900-ம் ஆண்டுக்கு முன்பே இரவறாக ஏற்றுக்கொண்டது வாய்மை யாதலின், திராவிட மொழியின்தும் பண்பாட்டினதும் தொன்மை என்னே?

இதுகாறும் செ. அகராதியின் 3-ம் “கொல்”லை ஆராய்ந்தனம்.

இப்பொழுது அதன் 2-ம் “கொல்”லை ஆராய்வாம். இதற்குச் செ. அ. கொடுக்கும் முதல் நான்கு பொருள்களே முக்கியமானவை : கொலைத் தொழில், வருத்தம், கொற ஏற்றில், கொல்லன். இவற்றில் முதலிரண்டும் 1-ம் “கொல்” லுடன் அன்மையிற் பொருந்தியவை.

மழுமொழி நா. 73 : 3 - 4 “கொற்சேரி துன்னுசி விற்ப வர் இல்”.

நீதிநெறி வி. 14 : 3 - 4 “தகரா, கணங் குழாய், கொல் உலைக் கூடத்தினால்.” இங்குமான செய்யுட்களிற்கேறுஞ்றும் “கொல்” எனும் பதமே 4-ம் “கொல்”: இதை 2-ம் ‘கொல்’ எனக்கொலைத் தொழிலுடன் இணைத்தமை சென்னை

அகராதியின் தவறுகும். இந்நான்காம் “கொல்” “கோஸ்லன்” எனவும் நீப்பம் பெறும். உதாரணமாக, பெரும்பான். 206 - 207 “மென் தோல் மிதி உலைக் கொல்லன்”

“கொல் குறும்பு” = பாலீ நிலத்துார், அன்றேல் “கொல் மூம் வேடர் நிறைந்த சிற்றுர்”.

“கொல்லர்” = அரண்மனை வாயில் காப்போர். இங்ஙனமே செ. அ. விளம்பிற்று. ஆனால் இவை “கொல்லை” (செ. அ. பக். 1157) உடன் பொருந்தியவை : அஃதாவது செ. அ. 1-ம் கொல், 3-ம் கருத்து : மராங் வெட்டுதல் - இதின் விளை வாய தரிசு = uncultivated land; இதுவே “கொல் குறும்பின்” உற்பத்தி. “கொல்லை” : செ. அ. 5-ம் கருத்து : பூழைக்கூட = open space attached to a house. இதுவே “கொல்லரின்” உற்பத்தி. இவ்வினாக் ஶோற்களின் பதுதியாகிய “கொல்” என்பதை 5-ம் “கொல்” என்க. ஒம்பிடுக் நாலடி 283 : 2, 3 “கொல்லைக் கலாங்கு கிளி கடியும் கானக நடா”.

கமேரிய மொழியில் இப்பதம் “குல்” என வருமெனக் கூறினாலும். தமிழிலும் அவ்வொலிக்கு இனிமானதொன்று காணப்படும். புறநா. 22 : 18 “குற்று ஆனு உலக்கையாற்”; அகநா. 216 : 9 “கழனி உழவர் குற்ற குவளையும்”;

.. 302 : 5 - 6 “பஸ்விதழ் நிலம் படுச்சைக்குற்றும் நறுவி வேங்கை” ;

.. 330 : 1 “கழிப்புக் குற்றங்க் கானஸ் அலகியும்”.

செ. அ. பக். 1044 குற்று = இடி, தாக்கு, நெரி, ஊடுருவக் குத்து.

இச்ஶோற்களின் ஆதிவிளையடி “குல்” எனும் திராவிட-சுமேரியபதமே. “பன்விரண்டு” என்பதிலுள்ள “ன்”, “ல்” என்பதின் மௌலிகியமே. ஆதியில் இஃது “பல்து, பல்து” = 10. இப்பொழுதோ “ல்” முற்றுக்கூறிய, “பத்து” ஆயிற்று. அங்ஙனமே * குல்து > “குற்று” என்பது சிதைந்து “குத்து” எனத் திரிபு பெற்றது என்க. செ. அ. பக். 987 இல் இரு “குத்து” எனும் பதங்களும் அதன் பென்வரும் அநேக தொடர் மொழிகளும் இங்ஙனமே பிறந்தன. “கொல்”, “குற்று” என்பவற்றின் கருத்துக்களுடன் இக் “குத்தின்” பொருள்களை ஒம்பிடுகோடு : முட்டு. உலக்கையால் இடி, பறி, கணி, கொத்து, கிண்டு, வருத்து; தாக்கு; (பெயர்) தாக்குகை.

எங்ஙனம் “குல், குற்று” என்பன “குத்து” எனத் திரிந்தவோ, அங்ஙனமே “கொல்” “கொத்து” ஆக மாறிற்று. செ. அ. 1148-ம் பக்கத்தில்

“கொத்து¹” = கிண்டு, குத்தி எடு, குத்திக்கடி, வெட்டு.

“கொத்து²” = கொத்துகை; மண்வெட்டி.

செ. அ. 1116-ம் பக்கத்தில் தோன்றும் “கொற்றம்” தோல் லிலக்கியப் பதமாகும். ஒம்பிடுகோடு:

அகநா. 46 : 13 “ஓளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்”; திரும்பவும் 106 : 10 இல் இதுவே;

அகநா. 60 : 12-13 “வென்வேல் கொற்றச் சேழர் குபந்தை வைத்தது”.

அகநா. 199 : 21 “வலம்படு கொற்றம் தந்த வாய் வாள்”, .. 262 : 9 “மறங்கெழு தானைக்கொற்றக் குறும்பியன்.”

இவைபோன்ற அடிகள் புறநா., பதிற்றுப்., குறுந்., நற்., காவியங்கள் முதலியனவற்றில் சாலத் தோன்றும். இவற்றில் “கொல்” (அஃதாவது பகைவரை வெற்றிகரமாய்த்

தாக்கு) எனும் விளையடியிலிருந்தே “கொற்றம்” பிறந்தது என்பது உய்த்துணரக்கிடக்கின்றது. செ. அ. பக். 1166 - 1167 இல் “கொற்ற முரச, கொற்றவுஞ்சி, கொற்றவுள்ளி” போன்ற தொடர் மொழிகளும், “கொற்றவன்; கொற்றவி, கொற்றவை” போன்ற தனிக்ஶோற்களும் உற்பத்தியாயின இக் “கொல்” வினின்றே.

கலித். 89 : 8 “கெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்து ஆங்கு”.

இஃதில் “கொற்றவை” “கொற்றி” எனத் திரிந்து வருதலை நோக்குக.

இரு பதங்களின் பொருள் : வணங்காப் பகைவரைத் தாக்கீக் கொல்பவள் என்று.

கொல்தல், திருக்குறள் 254:1 இல் “கொல்லுதல்” எனவும், „ 321 : 1 „, “கோறல்” „,

„ 109 : 1; 532 : 2; நாலடி. 186 : 3 இல் “கொன்று” எனவும் வரும். இவை அணித்தும் 1-ம் “கொல்” என்பதின் விரிவுகளோ.

புறநா. 95 : 4 - 5 “பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து சொற்றுறைக் குற்றில், மாதோ!”

இதில் “குத்தும்” “கொல>கொற்” என்பதும் ஒருங்கே தோன்றுகின்றன;

இந்தக் கொல் + துறை > கொற்றுறை = கொல்லன் பட்டை : 4-ம் கொல்.

5-ம் பகுதி. சால் = மிகுதல், ஏராளமாக இருந்தல், நிறைதல், மாட்சி பெறுதல், முற்றுதல். செமித்திய மொழி களிலும் இதே விளையடி, இதே பொருளிஸ், காணப்படுகின்றது. ஒம்பிடு :-

அல்லீரிய : சலாமு = முழுதாயிரு, முற்று, நிறைந்திரு. பிரின்ஸ், கமேரிய அஸ். அகராதி, பக். 409.

அல்லீரிய : சல்முது = நன்மை, பூரணமாக இன்பத்துடன் வாழ்தல். கமேரிய. அஸ். அகராதி, பக். 409.

அல்லீரிய : சலும்மது = மாட்சிமை, splendour, brilliancy. கமேரிய அஸ். அகராதி, பக். 409.

எபிரேய : சாலம் = முழுமையினால் வரும் சமாதானம், முற்றுமிருத்தல், பக்ஸ்டேர், எபிரேய அகராதி, பக். 268.

கலதேய : செலம் = முற்றுதல், தானியேல் 5 : 26; எஸ்த் றஸ் 7 : 19, பிப்லியநூலில். பக்ஸ்டேர், எபிரேய அகராதி, பக். 269.

எபிரேய : சாலேம், செலேமா = பூரணம், நிறைவு, முற்றுதல், (ஜெருசலேம்). பக்ஸ்டேர், எபிரேய அகராதி, பக். 269.

எபிரேய : சாலோம் = சமாதானம், prosperity, welfare, safety. பக்ஸ்டேர், எபிரேய அகராதி, பக். 269.

கலதேய : செலாம் = சமாதானம், prosperity, welfare safety. பக்ஸ்டேர், எபிரேய அகராதி, பக். 269.

அராபிய : சலாம் = சமாதானம், prosperity, welfare, safety, பூரண இன்ப வாழ்வு.

செமித்தியவல்லாத கமேரிய மொழிலிலும் இவ்விளையடி தோன்றும். பிரின்ஸ். பக். 308.

சல்ச (sa-lal-su) இருதய விசாலம், விஸ்தாரத்தின் நிறைவு; சல் = நிறைவு. திராவிட, கமேரிய, செமித்திய மொழிக் குடுப்பங்களிற்குறேன்றும் இத்தொல் விணையடி அரியத்தில் மட்டுமே தோன்றுமற் போயிற்குரே என யாம் சந்தேகிக்குஞ்காலை, மேலே யாம் சற்றுமுன் வரைந்த “விசாலம்” எம் மனதில் விளக்குப்போல் பிரகாசித்தது. சமஸ்கிருத “வி” எனும் உபஸர்க்கம் (முற்சேர்க்கை) “த்வி” என்ற தொல் ஆரியத்தின் சிதைவு. “த்வி, dvī” = இரண்டு. இலத்தீனில் இவ்விந்து - ஜ்ரோப்பிய பதம் bi (பி/வி) என வருதலான் bicycle (= தவிச்சூர வண்டில்) போன்ற ஆங்கிலப் பதங்கள் பிறந்தன. இக்குருத்தினின்று விணவாக ஆரியத்தில் “வி”-யுடையவெற்றை, மொனியர் வில்லியம்ஸ், தம் சமஸ். அகராதியின் 949-ம் பக்கத்தில் வரைந்த வண்ணம், ஆங்கிலத்திலேயே யாம் தருதும்:-

“In two parts, asunder, in different directions, to and fro, about, away from, without.”

உதாரணங்கள் : vi-car, -dha, -bhid, -radh, -sish, -kri-bins, இன்னும் நூற்றுக்கு அதிகமானவை. பெரும்பான மையாக, இவ்விணையடிகள் ஆரியமே. ஆனால் விசால (vi-sala) என்பதில், “வி” ஆரியமாயிருப்புமி, “சால்” என்ற சொல் ஆரியத்திற் காணப்படாது. மொ. வி. சமஸ். அகராதி, 990-ம் பக்கத்தைப் பாருமின். கருத்துக்களை யாம் மொழி பெயர்த்தால், மருந்து போட்டு வைத்தியன் மாற்றுகின்றனன் எனப் பழி சொல்ல இடமிருப்பதால், இவ்வெளிய ஆங்கிலத்தை இச் சந்தர்ப்பங்களில் அங்களுமே வரையுதும்.

vi-sala = spacious, extensive, broad, wide, large, illustrious, eminent (மாட்சிமையற்ற), abundant in, full of. இக்குருத்துக்களில் சிலவற்றை செ. அ. (பக் 3642 இல்) “விசாலம் 1” என்பதற்குக் கொடுக்கின்றது. இஃது ஆரியத்திலிருந்து தமிழ்க்கு வந்த இவற்றொருள் எனவும் அடையாளம் அளிக்கின்றது. இஃது இருங்கத்தக்கதொன்றே: ஏனெனில் தமிழ்ச் “சால்” என்பதே இவ்வெளியின் பிறப்பிடம்.

சமஸ்கிருத வேதங்கள் நான்கு : இருக்கு, சாம, யஜார், அத்தர்வ, யஜார் வேதம் பல்வேறு வெளியிகூகாகத் தோன்றிற்று : அவற்றிலொன்று “தைத்தியை ஸம் ஹிதா.” இது வேதானே “விசால(ம்)” முதன் முறை தோன்றுவதனால், இதுவும் தீராவிடத்தினின்று வேதசமஸ்கிருதம் இரவலாகப் பெற்ற பதமென்க : 41 வது. இதனுற்றுன் கடை எழுத்தின் பேல் ஒரு தொனிக்குறி (accent) வருகின்றது. “சால்” எனுஞ் சொல்லினின்றே சமஸ்கிருத “விசால(ம்)” பிறந்த தென் நம்பாதவர் இப்பதத்திற்கு வெவ்வேறு தமிழ் அகராதிகள் அளிக்கும் ஆங்கிலக்கருத்துக்களை மேலே யாம் கொடுத் தவற்றுடன் ஒப்பிடுவராயின், யாம் செப்பியது வாய்மையென விளங்குவர்.

செ. அ. பக். 1389, சால்¹ = abundant, full, extensive; excel in moral worth.

பம்பிசியுஸ் அகராதி, சால் = abundant, full of; excel, be great noble, பக். 384.

பரோவு, எமெனே அகராதி : சால் = abundant, full; be great, noble; abundance. பக். 160.

இத்திராவிடபதம் தொல்காப்பியத்திற்குணே தோன்றும். பொருள். 192 :

1. “காமஞ் சான்ற கடைக்கோடு காலை
2. ஏமன் சான்ற மக்களொடு துவன்றி”

இச்செய்யுளில் “சால்” = “முற்று” (1-ம் அடியில்); = “மிகு” (2-ம் அடியில்). இப்பதத்தைத் “தமிழ்ப்பன்பாடு”, புஸ்தகம் 9, இலக்கம் 2,1961, 177-ம் பக்கத்தில், “தமிழ்ப்பன்பாடு”; புஸ்தகம் 10, இலக்கம் 4,1963, 86-92-ம் பக்கங்களில், இத்தோற்றுவாயின் ஆங்கிலப்பகுதியில் - இவற்றின் கண் விளக்கின்றே. இப்போது குறுந். 101 : 3 “இரண்டுந் தூக்கிற் சீர் சாலாவே”; பதிற்று. 32 : 2; 74 : 19 “சால் புஞ் செம்மையும்”; குறுந். 265 : 3 “தாம் அறிசெம்மைச் சான்றேர்”; புறநா. 191 : 6-7 “ஆன்றிவிந்தநடங்கிய கொள்கைச் சான்றேர்”; புறநா. 218 : 5-7 “என்றுந் சான்றேர் சான்றேர் பாலர் ஆப; சாலார் சாலார்.” புறநா. 11 : 7 “பாடல் சான்ற விறல் வேந்தனும்மே”; பழமொழி நா : 59 : 4 “தான் நோன்றிட வரும் சால்பு” - என 1,000 தரம் “சால்” வருவதைக் கவனிக்குக்.

இலக்கண ஆசிரியிடமொன்றை வினாகின்றேன் : “சால்” எப்போதாவது ஒரு விணையாயிருந்ததோ? இல்லயோ? உம் இலக்கணங்கள் யாது கூறுநிற்கும்? செந்தமிழ் இலக்கணம், பக். 124, இல. 101 “சால்”: மிகுதி என்னும் குணத்தை அறிவிக்கும் உரி. பொற்காலத்தமிழ் இலக்கணம், 2-ம் பாகம், பக். 103, இல. 18. “சால்”: மேற்படி குறிக்கும் உரிச்சொல். நன்றால் 456 : “சால உறுதவ நனி கூர் கழி மிகல்”: இதின் உரை :- ‘‘சால வென்பது முதலாக இவ்வாறு உரிச்சொற்களும் மிகுதியை உணர்த்தும்’’.

ஆனால் கீஃது எப்பொழுதும் ஈங்கனமாயிருந்ததன்று. இச்சூத்திரத்துடன் தொல். சொல், உரி இயல் 3 வதும், சொல்லத்திகாரத்தில் 299 வதுமான சூத்திரத்தை ஓப்பிடுகோ : -

“உறுதவ நனி என வருஙம் முன்றும் மிகுதி செய்யும் பொருள் என்பு”.

இரு சூத்திரங்களிலும் “உறுதவ நனி” வரும் ஒரே ஒழுங்கை அவதானித்தால், தொல்காப்பிய சூத்திரத்தை எடுத்து, முன் “சால்” என்பதை நன்றால் புணர்த்தியது புலனுகும். ஆனதினால் “சால்” தொல்காப்பியத்தின்கண்ணும், தொல்லிலக்கியங்களின்கண்ணும் ஒரு பூரண விணையாயிருந்திருக்கக்கூடும், உரி மட்டுமென்று.

யாமறிந்த 30 மொழிகளுள் மூன்று அன்றேல் நான்கே தமிழூப்போன்ற ஏராளமான பூர்வீக இலக்கியங்களை உடையன : ஆனதினால் அனைத்தையும் காட்டல் இயலாத்தொன்று. மேற்கணக்குச்சங்க இலக்கியங்களில், குறுந்தொகையை நோக்குவாம். அதின் 101-ம் செய்யுளின் 3-ம் அடி இங்கனமாம்:- “இரண்டுந் தூக்கிற் சீர் சாலாவே”. உரை : “அவை இரண்டும் ஒருங்குவைத்து ஆராய்ந்தால் இதுடன் ஒவ்வா”. “உவ்வு” : விணை. அஃதேபோல் “சால்” : விணை. இவ்விணையிலிருந்து “சால்பு” எனும் பெயரும் முற்காலம் வழங்கிற்று.

குறுந். 90 : 7 “சால்பு சன்றன்றே”. 366 : 2 “சால்பு அவந்து அறிதற்கு யானம் யாரோ?”

பதிற். 19 : 13 “பெருஞ் சால்பு ஒடுக்கை”; 32 : 2 சால்புஞ் செம்மையும்”; 74 : 19 “சால்புஞ் செம்மையும்”.

பதிற். 82 : 14 “வண்மையுஞ் செம்மையுஞ் சால்பும் அற னும்”. கீழ்க்கணக்கில் தானும் தோன்றும் :

பழமொழிநா. 59 : 4 “தான் நோன்றிட வரும் சால்பு”.

பழமொழிநா. 334 : 3-4 அஃதால் சால்பினைச் சால்பு அறுக்கும் ஆறு.

திரும்பவும் மேற்கணக்கின்கண்,

பெயரெச்சம் “சான்ற” : புறநா. 11 : 7 “பாடல் சான்ற விறல் வேந்தனும்மே”.

வினையால்கையும்பெயர் “சான்றேர்” : குறுந். 102 : 4; 252 : 6; 265 : 3; புறநா. 34 : 20; 191 : 6-7 (மேலே கொடுத்தனம்); 218 : 5-7 (மேலே); 375 : 8; 266 : 8; 63 : 5; 312 : 2; பதிற். 82 : 13.

கீழ்க்கணக்கின்கண் இன்னுங்கூட அதிகமாய்த்தோன்றும்:-

1. திருக்குறள் 25 : 2; 165 : 1; 475 : 2; 770 : 2; 1037 : 2; 1060 : 2; 1233 : 1 “சால்” வினையாக.
2. திருக்குறள் 105 : 2; 956 : 1; 983 : 2; 984 : 2; 986 : 1; 987 : 2; 988 : 1; 1013 : 2; 1064 : 2; “சால்பு.”
3. திருக்குறள் : 115 : 2; 118 : 2; 148 : 1; 197 : 1; 299 : 1; 328 : 1; 458 : 1; 656 : 2; 657 : 1; 802 : 2; 840 : 1; 922 : 1; 923 : 2; 982 : 1; 985 : 1; 1014 : 1; 1078 : 1: “சான்றேர்” வினையால் அக்ஷயம் பெயர்.
4. குறள் 56 : 1; 581 : 1; 1001 : 1 “வாய் சான்ற பெரும் பொருள்”. பெயரெச்சம்=“நிறைந்த”, “நிறைதற்கு ஏதுவாய் பெரும் பொருளை”, பரிமேலழகின் உரை.
5. குறள் 981 : 2; 989 : 1; 990 : 1 “சான்றுண்மை” = சான்று + ஆண்மை.
6. குறள் 990 : 1 “சான்றவர்” : இன்னுமொரு, வினையால் அக்ஷயம் பெயர் : பான்மையில்.
7. குறள் 69 : 2 “சான்றேன்” : இன்னுமொரு, வினையால் அக்ஷயம் பெயர் : ஒருமையில்.

இதனால் 41 முறை என்கிலும் “சால்” திருக்குறளில் வருவதை அவதானிக்குக்.

8. நாலடியார் 7 : 1; 34 : 3; 49 : 4; 140 : 1; 188 : 3; 243:4; 318 : 1 “சால்” வினையாக.
9. நாலடியார் 58 : 4; 68 : 4; 100 : 3; 126 : 1; 133 : 1; 151 : 2; 152 : 2; 153 : 1; 165 : 3; 179 : 2; 227 : 2; 275 : 3; 298 : 4; 316 : 3; 343 : 2; 344 : 2; 349:2; 356:3; 357 : 2; 368 : 1 “சான்றேர்”.
10. நாலடியார் 41 : 1; 154 : 1; 190 : 2; 255 : 3; 295 : 2 “சான்றவர்”.
11. நாலடியார் 126 : 2; 142 : 1; 179 : 3 “சான்றுண்மை”.

இதனால் 35 முறை என்கிலும் “சால்” நாலடியாரில் வருவதை நோக்குக.

12. பழமொழிநா. 87 : 3; 242 : 1 “சால்” வினையாக.
13. .. 122 : 1 “உரை சான்ற” = புகழ் நிறைந்த, உரையிலே.
14. பழமொழிநா. 59 : 4; 334 : 4 (கிருதரம்); 339 : 3 “சால்பு”.
15. பழமொழிநா. 81 : 2; 185 : 2 “சான்றவன்”.
16. .. 49 : 2; 75 : 1; 83 : 3; 242 : 1 “சான்றவர்”.
17. .. 74 : 4; 82 : 3; 85 : 2; 86 : 3; 122 : 1; 180 : 3 “சான்றேர்”.

இதனால் 19 முறையென்கிலும் “சால்” பழமொழி நானுற்றிற்குறேன்றும். இம் மூன்று கீழ்க்கணக்கு நூல் களிற்குணே 95 முறை “சால்” தோன்றுவதனால், அக்காலத் தில் அஃது ஒருஷ் சொல்லாகமட்டு மிருந்ததன்று என்பது யாவர்க்கும் புலனுகும்.

இதுகாறும் மேற்கணக்கு 3, கீழ்க்கணக்கு 3 ஆகிய 6 இலக்கியங்களே “சாலு”க்குச் சாஸ்ருகின். இப்போது சங்க விலக்கியங்களில் வேறுவில் சான்றாகுக :-

அகதானாறு

அகநா. 29 : 11; 114 : 15; 127 : 7; 152 : 20; 169 : 6; 181 : 25; 197 : 14; 212 : 8; 222 : 11; 249 : 7; 253 : 12; 256 : 12; 280 : 5; 295 : 9; 303 : 10; 315 : 3 சான்றனள்; 347 : 3; 352 : 14 “சால்” வினையாக. அத்துடன் இரு விசேட பாவணைகள் :- (அ) “சால்கை” [= நிறைந்ததனை, உரை] 219 : 5; (ஆ) 324 : 7 “துளிபடு மோக்குள் துள்ளுவன சால்”=மழைபெய்தவால் உண்டாரிய குழிநிகள் குதிப்பன வற்றை ஓப்ப, உரை. இஃதில் “சால்” நன்னால் உரியன்று. “சான்றேர்” : அகநா. 55 : 13; 112 : 11.

“சான்ற” : அகநா. 7 : 2; 125 : 14; 198 : 12; 274 : 13 = “நிறைந்த”, உரை. ஓப்பிடுகே

“ஆன்ற”=நிறைந்த, உரை, 198 : 12 “ஆன்ற கற்பில் சான்ற பெரிய”

சிலத்தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தில் “க்” விழுதலு முன்டாதவின், எங்களம் “சமை” (பரோவு, எமெனே : தி. அ. இல. 1934) “அமை” ஆகியதோ, அதே போல் இவ் விடத்தில் “ான்று” “ஆன்று” என திரிபு பெற்றிருக்கக் கூடுமென்க.

வெளுந்று கூறுவாய் : தயவாய்க் கேணுவின், “சாற்று” எனும் வினைக்குச் செ. அ. (1396-ம் பக்கத்தில்) “விளம்பரப்படுத்து” என்பதை 1-ம் கருத்தாகத் தருவது சால்புடைத்தன்று. சிரித்து, மிகுதியாகச் சொல்வதே இதின் அடிப்படைப் பொருள் : “சால்” எனும் தன் வினைய “சாற்று” பிறவினையாக்குதல்குலேன்க. ஓப்பிடுகே

திருக்குறள் 1212 : 2 “உயல் உண்மை சாற்றுவேன் மன்” =விரியச் சொல்வேன், உரை,

நல்வழி 2 : 1 “சாற்றுங்கால்”; பரிபாடல் 8 : 79 “அடி ஓர்து சாற்றுமின் இங்களமே”. ஆனதினால் “சாற்று” எனும் விளையும் “சாலு”டன் எடுக்கின்றனம் எம் அட்டவணையில்: “(கொள்ளை) சாற்றி” (வினையெச்சம்) = “விலையைத் தெளிவாகவும் விவராகவும் விளம்பி”.

அகநா. 30 : 10; 140 : 3; 159 : 2 (சாற்றிய, பெயரெச்சம்); 381 : 11; 390 : 1. [31 தரம் இந்துவின்கண் “சால்” எனும் வினையடியாற் பிறந்த பதங்கள் வருவதை அவதானிக்குக.]

பிற்கால நூல்களிற்குறும் “சால்” வினையாக உபயோகியபடும். ஏலாதி, சங்கரால் என்னும், யாம் மேலே உதாரணித்த நூல்களின் நூற்றுண்டுகள் பலவாற் பிந்தியது. அதனின் 5 : 4 இல் “சாலும் பிறநூலின் கார்பு” எனக் கழக வெளியிடு 312, பதினெண் கீழ்க்கணக்கு, சைவ சித்தாந்த நூற்பதிப்பு, விக-ஆவனி, 1941, ஏலாதி, 74-ம் பக்கத்திலிருப்ப, செ. அ. (பக. 1389 இல்) “சாலும் பிறநூலின் சால்பு” எனக் கொடுக்கும், இதுவே உண்மையான பாடமாகில், “சால்” 2 தரம் வருவதைக் காண்க.

சீவகசிந்தாமணி ஏலாதிக்குச் சற்றுப் பிந்தியவோரிலக் கியம் : காலியம். ஆனால் அநேக பண்டைய சொற்களையும் சொன்மரபுகளையுமுடைத்து. ஒப்பிடுக. 59 : 1 “கடு சால் போர்” = பெருமை நிறைந்த போரை, உரை, பக். 38, சாமிநா. வெளியீடு. திரிசுகும் பதினெண் கீழ்க்கணக்கை லொன்று. அதிற் “சான்றேன், சான்றேர்” எனும் பண்டைய பதங்கள் “சான்றேன், சான்றேர்” எனத் திரிபு பெற்றதைக் காண்க :-

திரிக. 82 : 1 “சான்றேருட் சான்றேன் எனப்படுதல் என்னான்றும்”.

செ. அ. பக். 1389 இல் இன்னுமொரு பிழை காணப்படும். திருக்குறள் 25-ஐ எடுப்போம் :

“ஜந்து அவித்தான் ஆற்றல் அகல் விகம்புளார் கோமான் இரத்திரனே சாலுங்கி”

இதில் “சால்” என்பதின் உண்மையான பொருள் யாது? பரிசேலமுகர் “அமையும்” எனக் கறிப் போந்தார். செ. அ. “பொருட்டும்” எனும். ஆனால் பின்வரும் பரிசேலமுகரின் விளக்கத்தை ஓர்மின் : “தான் ஜந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவாது ஆற்றல் உணர்த்தினால் ஆகலினா, இந்திரனே சாலுங்கி” என்றார். ஆனதினால் “மிகுந்த வல்லப்பழுள்ள”, ஆங்கிலத்தில் ‘first class’ எனப்பதே இச் “சாலும்” என்பதின் முதற்கருத்து : “பொருந்துதல்” இதின் 2-ம் கருத்து. இப்போது கிலம். 21 : 5 “வன்னி மரமும் மடைப்பளியுஞ் ‘சான்று’ ஆக”... = தனக்குக் ‘கி உரைக்கும் பொருள்’ ஆக, உரை. இது “சால்” எனும் விணையடியாற் பிறந்த பெயராகிய “சான்று” புதியதோர் அர்த்தத்தைப் பெற்றதைக் காட்டும் : first class witness.

ஈங்கலம் நான்கு மொழிக் குடும்பங்களில் இடம் பெற்றதும், தமிழ் இலக்கியங்களிற் சால் வழங்குவதுமான “சால்”, ஏனைய திராவிட மொழிகளிற் காணப்படுகின்றதோ? ஆம், அவற்றிலும் சாலத் தோன்றுகின்றது :

மலையா. கன்னடம்.

சால். ஸால், ஸாலு.

தெலுங்கு.

சாலு (இப்பொழுதும், ராளமாய், விணையாக); சால், சாலிக்.

| | | |
|-------|-------|--------------------------|
| கொலமி | குளி | கோதம் |
| ஸால். | ஸால். | கஃக்ம், கஃக்ம், கஃ(க)கோ. |

| | |
|--------|----------|
| துதம் | துஞ் |
| ஸௌக்ஷ. | ஸா(க)கு. |

இவற்றில் “க)கோ, (க)கு” உரமான “க்” ஒலியோன் றையே குறப்பிடும்.

6-ம் பகுதி : கில். ப.எ. (திராவிட அகராதி) வேறுவேறுன மு “கில்” பகுதிகளைக் குறிக்கின்றனர் :

2107-ம் இல. சில் = கில்லு = உடைந்த பாளைத்துண்டு, விளையாட்டு வட்டக் கருவி. செ. அ. பக். 1433.

2122-ம் இல. சில்லறை = தீறுப்பட்ட திறு மொருட்கள், அறா மானது. செ. அ. பக். 1432.

2135-ம் இல. சின்ன = சிறிய, இழிந்த, இனைய. செ. அ. பக். 1467. வழக்கமாக பரோவு எமெனே எனபவர் (= ப. எ.) பதங்கள் இனமாகில், ஒன்றிலிருந்து ஏனையெற்றிற்குச் சூடுக் குறிப்புகள் இடுவர்.

அதனால் இவ்விடத்தில் ஈங்களங் குறிப்பிடாதது இம் முன்றும் இனமற்றவை என அவர் நினைத்திருத்ததற்கு அடையாளம் போலும், 1326-ம் இலக்கத்திலோ, சிரு “சிறு” சிரு “சீற்” எனும் பதங்களை “கில்” எனும் தம் 1308-ம் இலக்கத்துறும் “சிட்டு” எனும் தம் 2073-ம் இலக்கத்துறும் இணைத்தனர். ஆனால் இவ்வைந்துமே இனமானவை தம் நடுவண் மேலும்,

ப. எ. தி. அ. இல. 2065 சிங்கு, சிக்கு, சிகல் = to diminish, decrease, perish;

ப. எ. தி. அ. இல. 2067 “குறுக்” மொழியில் “சிங்கநா” = சிறுகிள்ளுகிடுதல்: மால்ததோ “சிங்கே” = அதே பொருள்.

ப. எ. தி. அ. இல. 2068 சிட்டிகை, சிட்டிகை=முக்குப் பொடுத் தூளின் சிட்டிகை (கன்னடத்தில்).

ப. எ. தி. அ. இல. 2068 சிட்டிகை (தெலுங்கு); சிட்டிக்கி, சிட்டிக்கு (தஞ்சை) : அதே பொருள்.

ப. எ. தி. அ. இல. 2074 சிட்டை (தமிழ்), சிட்டை (தெலுங்கு).

ப. எ. தி. அ. இல. 2079 சினுக்கு, சினுங்கு தமிழ்; சினுகு (தெலுங்கு).

இவ்வைந்தும். மேற் கூறிய ஐந்துடன், ஒரே உற்பத்தியை உடையன.

இப்பொழுது இப்பத்துப் பதங்களுக்கும் ஆதிப்பகுதியாக “கில்” எனும் உரிச்சொல்லை ஆராய்வாம் : இஃது ஏனைய திராவிடக் கிள்மொழிகளில் இங்களாந் தோன்றும் :-

| | | | |
|-----------|--------|--------|-----------------|
| மலையாளம். | கோதம். | துதம். | கன்னடம், தஞ்சை. |
| கில். | கில். | கிள்ப் | கெல, கெலவு. |

| | | |
|-----------------|-------|-------------|
| தெலுங்கு | கொலமி | தமிழ் |
| கிலிபி, கிலுப். | கில் | கில், கில். |

இவ்வைன் திராவிட மொழிகளில், முதல் எழுத்து நான்கினில் “கி” எனவும், மற்றைய நான்கினில் “கி” எனவும் வருதலைக் கவனிக்குக. இவ்விரண்டு தொனிகளில், யாது முதல்? “சீர்” அன்றேல் “சேர்” என்ற சக்கரவர்த்தி யின் பெயர் ஆதியில் இலத்தீனில் ஜுலியிபுல் “கரசர்” என உச்சாரணம் பெற்றதென்று யாம் நிச்சயமாய் அறிதற்க கிரேக் மொழிக் கல்வெட்டுகளில் இப்பெயர் “கரசர்”, அன்றேல் “ககசர்” எனச் செதுக்கப்பட்டதே சான்றுகும். இப்பொழுதும் ஓர்மானியர் “ககசர்” என்றே தம் காலங்கு சென்றும் சக்கரவர்த்திகளை அழைத்துவருகின்றனர். காலகதியில், முதல் “ககசா” எனவும், பின் முறையே “கேசர், சேசர்” எனவும் இலத்தீனில் உச்சரிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இவ்விரவற்பதம் “சீர்” என மட்டுமன்றி, “வீலிர்” எனவுமே தற்போது உச்சாரணிக்கப்படுவதைக் கேட்டிருப்பிரன்றே? ஆனதினால் மொழி வல்லுநராய் சான்றேரின் கூற்றினாபடி, “க>க>ஸ்” எனும் திரிபு அநேக மொழிகளில் ஏற்பட்டதோன்று. மறுபக்கத்தில் “ஸ>க>க்” ஒருபோதும் ஏற்பட வில்லை. தமிழைத் தாழ்த்தி, கன்னடத்தை உயர்த்தினே வென எம்முடன் சிறுதீர் : வாய்மையை மட்டும் யாம் கூறுகின்றனம். “கெல்”, அன்றேல் “கில்” எனபதே இத்திராவிட மொழியின் முதன் நிலை. கன்னடம் அநேக “இ” ஒளிகளை “எ” ஆக்கியதினால், (கோதமொழி) “கில்” எனபதே தொற்றிராவிடம் ஈங்கண் எனக் கொள்க.

அடுத்ததாக “சிறு”. எனுங் “கில்” லின் வளர்ச்சியை எடுத்து அஃதை ஆராய்வாம்.

தமிழ்.

சிறு, சிற்று; சிறுக்கன், சிறுக்கி, சிறுவல், சிறுவன், சிறுவி, சிறுவோர் (இவ்வாறும் = குழந்தைகள்).

மலையாளம்

சிற்று, செற்று; செறுக்கன், செறுக்கி, செறுமி (இங்முன்றும் = குழந்தைகள்). தமிழில் “இ, சி” = மலையாளத்தில் “எ, செ”. இங்ஙனமான மாற்றமைப்படும், “கி, சி” இடையே உள்ள மாற்று ஏற்பாடும் கி. மு. 3,000-ம் ஆண்டளவில் திராவிடக் கிணமொழிகள் நடுவண் இருந்ததற்கு புதிய கான்றூற்த தருதும். அஸ்வலிய மொழி, செமித்திய கிணகளில் ஒன்று யினும், அநேக பதங்களைத் திராவிடத்தினிறே எடுத்து ஆண்டதென முன்னமே கூறி ஞேழன்றே? அன்றேல் இரு மொழிகளிலும் இவை உடன் பிறந்த பதங்கள் என்க.

இப்பொழுது பிர் ன்.ஸ், 1095-ம் ஆண்டு, இயற்றிய கயேரிய அகராதியைப் பாருமான். இதில் ஆங்லிசத்தில் “Materials for a Sumerian Lexicon”, by John Dynetey Prince Ph. D., Professor of Semitic Languages in Columbia University, New York, printed at Leipzig, Germany at J. C. Hinrichsche Buch - handling. இதின் தொற்றுவாய், 36 பக்கங்களும் : கமேரிய இலக்கண விளக்கம்.

36 பக்கங்கள்

பின்வரும் (1 — 366) 366 பக்கங்களும் : கமேரிய அகராதி, (கைகைகளுடன்.)

பின்வரும் (367 — 370) 4 பக்கங்களும் : அஸ்வலியஅகராதி வின் முகவரை.

பின்வரும் (371 — 414) 44 அஸ்வலிய அகராதி : எமிரேய மோழி எழுத்தின் ஒழுங்கின் படி இயற்றப்பட்டது.

450 பக். 369 — 414 W. Mass -

Araolt Ph. D.

இந்த 450 பக்கங்களும், தொன்மோழி ஆராய்க்கிணியத்தில், 450 விலைகடந்த கிரேக்க பொன் “தலந்த” (talents) நாணயங்களைப் போன்றவை. ஒரு பொன் “தலந்தொன்” இப்போதைய பொருள்களின் விலையை நோக்கின், 2,700,000 ரூபா பண்டைய காலத்தில் பெறுவதியாகிறுந்தது. ஆண்டினால் 450 “தலந்த” பொன் நாணயங்களின் விலை என்னை? அத்துணைப்பெறுமதினே, அறிவு சம்பந்தமான மானல பாகத்தில், இவ்வகராதியின் பெறுமதி ஆகும். இஃதின் 409-ம் பக்கத்தில் தோன்றும் “சலாமு” = முற்றுதல், முழு வதும், நிறைதல்; சல்மு = நிறைந்த செல்வம், மிக நல்லநிலை, சௌக்கியமாய் நிலை, கக்கம், இன்பவாழ்வு; சல்முது = நிறைந்த செல்வம், மிக நல்ல நிலை, சௌக்கியமாய் நிலை, கக்கம், இன்பவாழ்வு; - இம் மூன்று பதங்களையும் முன்னமே திராவிட “சால்” எனும் விணையடியுடன் ஒம்புநோக்கின்றோம். இப்பொது தமிழ் “சிற்று, சிறுக்கன்”, மலையாள, “செற்று”, “செறுக்கி” முதலியவற்றுடன் அஃதின் 411-ம் பக்கத்திலிருந்தும் “செற்று”, (= small little; child) [= சிறு, சிறுவன், சிறுமி] என்னுஞ் சொல்லையும் (அஸ்வலியக்) கருத்துக்களையும் ஒப்பி டூ. இஃது திராவிடமோ, அஸ்வலியமோ எனும் வினா மனத் தின்மன் தொலிக்குமன்றே? மறுமொழி : “இரண்டோமே. அஃதாவது, இது திராவிடத்தினிறை கி. மு. 3000-ம் ஆண்டளவில் அஸ்வலியரால் கடன் வாங்கப்பட்ட பதங்களி வொன்றே”. திராவிடக்கை மொழிகள் நாப்பன் இவ்விட யத்தில் யாம் முன்பு காட்டியது இரண்டு மட்டுமே; முகுதியான வற்றிலிருந்து “சிறு” எனுமரித்தமுன்ன பதங்களைத் தருதும்:-

| கோதம். | துதம். | கன்னடம். |
|----------------------|------------------------------------|-----------------------|
| கீர். | கீர். | கிறு, கிற்று, கீத்து. |
| குடுகு. | துஞ். | |
| கீர்க்கே, செர்யே. | கிரி, கிரு, கிரியை, கீக்க (kigga). | |
| தெலுங்கு. | கொலமியி. | நைகி. |
| சிறு, சிறுத, கிரியு. | கீகே. | கீகே. |
| கட்டபா (Gadba). | கொன்டு. | |
| விர். | கீர்க். | |

கி. மு. 3,000-ம் ஆண்டுக்கு முன்பே, திராவிடம், இப்பதத் திற்ரேன்றுவதுபோல், ஒருபாகத்தில் “கி, கி” எனும் முதலெழுத்துமனும், மறுபாகத்தில் “சி, செ” எனும் முதலெழுத்துமனும் இருந்ததென்பது வெளிப்பட்ட, குட்கில் இரண்டும் ஒருங்கே தொன்றுவதை நோக்குக. “சி. செ.” எனும் பிரிவில்ருந்தே அஸ்வலியம் “செற்று” என்ற தன்பதத்தை அக்காலத்திற்குரே எடுத்தது. இப்பதம் ஏனைய செமித்திய மொழிகளிற் காணப்படாதலின், அஸ்வலியர் ஏனைய செமித்தியிலும் பார்க்கத் திராவிடர்க்குக் கடிய அன்னமயில் கி. மு, 3,000-ம் ஆண்டில் வாழ்ந்திருத்தல் வேண்டுமென்பது உய்த்துவரக்கிடக்கின்றதன்றே?

தன் 1431-ம் பக்கத்தில் செ. அ. “கில்” “சின்மை” பினின்று பிறந்ததென மயக்கிற்று. இது தந்தை தன் மகனினின்று பிறந்தான் என்பதை ஒக்லுமன்றே? மேலும், “சில்” எனும் பதத்திற்கு, எழுக்கமாய்க் கொடுப்பதுபோன்று ஓரிலக்கிய உதாரணந் தேடியும் செ. அ. அஃதை அடையாமையான வாளாது போயிற்று - இதின் முதற்கூருத்தாய் “கில்” என்பதற்கு. இஃது வியப்புக்கு உயியதொன்றே. ஏனெனில் தொல்லில்கியங்களின்றன இதற்கு உதாரணங்கள் பல :-

குறந். 261 : 2 “கில் பெயல்” (=கில் மழைத்துளிகள்); 332 : 1 (=கில் ஆகிய ..); 362 : 3 “கில் அவிழ்”.

புறநா. 103:4 கில் வளை விற்லி” (=கில் ஆகிய வளை); 327 : 2 “கில் விளை வரகின்”=கில்வாக விளைந்த ..

புறநா. 360 : 18 “கில் அவிழ் வள்கி” (= கில் பருக்கை உணவு, உரை); 64 : 2; அகநா. 187 : 12;

தொல்.பொருள். 547 : 2 “கில் மென்மோழி ஆற்றுய பனுவலோடு” = கில்வாகிய மெல்லியவாய் கொல்லோடும் இடையிட்டு வந்த பனுவல் இலக்கணத்தோடும் உரை, பக. 613, தொல்.பொருள். 2-ம் பாகம், பேராசிரியம், நா. பொன் கையா, திருமகள் அழுத்தகம், கன்னகம், 1943. “கில்+ஹம்+ஜை (=ஆய்)”> சின்மை என்று தொல்.பொருள். 358 இல்வருவதைக் காணலாம் : “த,பி சீர் எழுத்தின் சின்மை முன்றே”. செ. அ. 1466-ம் பக். “சின்மதி” தொடங்கி, 1469-ம் பக். “கின்னையா” ஈருக வருங்கொற்களில் 100க்கு 90 லீதமானவை “கில்” நின்று பிறந்தவை. ஓப்பிடுக செலக்கி. 2929 : 1 “சின்மைத் துணி”. ப. எ. தி. அகராதியின் 2135-ம் இலக்கத்தின்மன் இப்பதற்கிற்கு, இனமான திராவிடக்கைமொழிகள் ஏனையவற்றின்றுபல பதங்கள் கொடுக்கப் பட்டன. செ. அ. அதே பக்கத்தில் (1431) “கில் 1” என்பதுபன் சங்கத “சித்தில்” எனும் பதத்தை யாம் ஒப்பிட வேண்டுமென இயக்கிற்று. இதுவும் அதின் பிழைகளில் ஒன்றே; இக்கொல் விழயத்தில் 3 வது பிழை. மொ. வி. சமல். அகராதியின் 1071-ம் பக்கத்தில் தோன்றுவதைச் சுருக்கமாக வரைதும் :

Sithila = loose, slack, lax, relaxed, flaccid, soft, pliant, supple, languid, inert.

விவற்றின்கண் ஒன்றுமே “சில, சிறு” எனும் பொரு ஞக்கு அன்மையில் வராதது புலனும்.

தமிழில் “சிறு” எனக்காணப்படுஞ் சொல், கோதம், துதம், குடகு, கொலமி, நெக்கி என்ற 5 திராவிடமொழி களிலும் “கீ-” எனத் தொடங்குவதை மேலே காட்டினே. ஆனதினால் தமிழ் மரபின்படி அது “கீ-” எனத் தொடங்கு வதை யாம் எதிர்பார்க்கலாமன்றோ? இச் “சிற்-,” தொல் காப்பியத்தின் விதிகளின்படி, உயிரிற்கொடுத்தும் பதங்க ஞக்குமுன்பே தோன்றும். இவ்வாதித்திராவிட பதத்தைப் பின்றை யெழுந்த “சிற்+உம்+ஜீ” (பண்புப் பெயர் விகுதி =ஆய குணம்) > ‘‘சிறுமை’’ என்பதினின்று பிறந்ததாகக் கூறுதல் பெரும் பேதமையாகும். ஆயினும் இப்பேதமை செ. அ. 1490-1491 பக்கங்களில் 6 முறை செய்யப்படுதலை நோக்குக : சிறுமை+1, அடி; 2. அளவு; 3 யாற், உச்சார ணத்தில் “இயாழ்”; 4. இல்; 5, ஊர்; 6. எலி. இங்களுமே பெரும்பான்மையான தார்மிலக்கண ஆசிரியரும் தமிழ்ப்பாண்டி தருக் பாடசாலைத் தமிழ் உபாந்தியாயர்களும் தமிழ் மக்களைப் படிப்பிடப்படு வருந்தத் தக்கது அன்றோ? இப்போதைய “சிறிய அடிகள்” கி. மு. 300-ம் ஆண்டு தொடங்கி, கி. பி. 600-ம் ஆண்டு ஈருக “சிறு” என்றே வழங்கப்பெற்றது :-

குறுந். 148 : 1; 278 : 2; நற்றி. 252 : 11; அகநா. 12 : 2; பதிற்றும். 52 : 19; கலித். 13 : 11, பொருநராற். 42; அகநா. 17 : 9; 257 : 3; 389 : 7;

தொல். பொ. 146 : 34; சீவகி. 1033 : 1; 1328 : 3; 2062 : 2; 2088 : 1; 2132 : 2; 2348 : 4; 2385 : 2; 2459 : 1; 2512 : 1; சிலப். 4 : 47, “அஞ்ச செஞ் சிறு அனிசிலம் போழிய”. “சிறிதழ்” அங்களுமே

திருமுருகாற். 21 செங்கால் வெட்சிச் சிறிதழ் இடையிடுபு”. “சிறியாழ்” இதேபோன்று அகநா. 279 : 11; 331 : 10;

புறநா. 109 : 15; 127 : 1; 144 : 2; 145 : 5; 146 : 3; 147 : 2; 155 : 1; 308 : 2; 316 : 7; ஐங்குறு. 472 : 1; பொருந். 109;

சிறுபான். 35; மதுரைக். 559; மலைபடு. 534; நெடுநல். 70; சிலப். 28 : 31. “சிறுர்” இங்களுமே :

குறுந். 41 : 3; 79 : 5; 242 : 4; நற்றி. 3 : 5; 95 : 7; 135: 4; 343 : 2; அகநா. 9 : 10; 52 : 7; 63 : 13; 84 : 10; 104 : 13; 225 : 13; 329 : 4; 331 : 8; 384 : 6; புறநா. 143 : 10; 297 : 4; 299 : 1; 308 : 2, 4; 324 : 8; 328 : 2 + 16; 329 : 1; 330 : 6; 331 : 2; பெரும் பாண். 54. இந் நான்கு சொற்கள் மட்டுமே, பதினெண் பேர்க்கணக்கு, சிலப்., சீவகி. எனும் 20 நூல் களில் மாத்திரமே, 63 தரந் தோன்றுவதை நோக்கு. இவை நூற்றுக் கணக்காயிரும்பலவற்றிற் சில : இம்மறுபு பண்டைத் தமிழியல்பு எனக்.

விசேடமாய் ஓரசைப் பதங்கள் இங்களுமே நெட்டெழுத் திற் கொடுத்து அக்காலத்தை பெருவழக்கு : மேற்கூறிய வற்றின்கண் மட்டுமே என எண்ணற்க. இன்று “அவ்விடை, அவ்வியல், அவ்விரு, அவ்விரண்டு, அவ்வேழு”, போன்றவ மட்டுமென்றி

நிழல், புசல், வெளவால் (உச்சாரணத்தில் “வள்வால்”) என யாம் உபயோகிக்கும் பதங்கள் பழந்தமிழில் நெட்டெழுத் திடேயே முக்கியமாய்த் தோன்றுவதை அவதானிக்குக : -

தொல்காப்பியம், சிறுப்புப்பாயிரம் 1 - 2 “வடவேங்கடந் தெங்குமிசி ஆயிடை...”.

(1) இவ் “ஆயிடை” மேலுங்காணப்படுமிடங்கள் பற்பல்:- தொல். பொ. 118 : 3

(2) “ஆயீர்” தொல். எழுத். 17:4; 42 : 1; 103 : 5; 107 : 151 : 4; தொல். சொல். 430 : 3; 383 4;

(3) “ஆயிரு” தொல். எழுத். 406 : 3; 482 : 4; சொல். 247 : 1; 289 : 3; பொ. 17; 53 : 3; 146 : 22; 271 : 5; 281 : 1; 406; 419 : 3; சிறப்பாக. 4;

(4) ஆயிரண்டு, எழு. 85 : 2; 94 : 2; 95 : 2; 96 : 3; சொல். 158 : 2; 267 : 2; 272 : 2; 319; 360; தொல். பொ. 140 : 2; 578 : 1.

(5) “ஆயியல்”, தொல். எழு. 207, 393 : 2; 477; சொல். 281 : 2.

(6) “ஆயேழ்”, தொல். சொல். 279 : 3.

இங்களுமே இவ்வாறும் தொல்காப்பியத்தில் மட்டுமே 37 முறை வருவதை நோக்குக.

மேலும், (1) “ஆயிடை”, குறுந். 43 : 3; 111 : 3; 340 : 3; அகநா. 362 : 6; 7 : 13; 26 : 16; 261 : 11; நற்றி. 67 : 7; 284 : 8; 359 : 6; புறநா. 343 14; குறள். 1179 : 1; சீவக. 219 : 3; 357 : 1; பதிற்றும். 43 : 8; கலித். 37 : 7 + 19; குறிஞ் சிப். 137; இவை போல்வன. இவற்றைத்திற்கும் விதி : தொல். எழு. 208 : “நீடவருதல் செய்யுள்ள உரித்தே”.

(7) “நிழல்” என இன்று வழங்குஞ்சொல் பண்டைய மர மின்கண் “நீழல்” ஆகவே வழங்கிற்று. திருக்குறள் 1034: “பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்.

அலகு உடை நீழலவர்”. இங்களுமே ஏனைய இலக்கியகளிலும் :-

குறுந். 187 : 3. நற். 3 : 2; 119 : 8; 172 : 10; 352 : 8. அகநா. 77 : 13; 151 : 11; 277 : 10; 286 : 4; 336 : 9; 337 : 17; 343 : 11; 345:21; 366 : 12; 370 : 3; 379 : 20. 11 முறை.

புறநா. 219 : 1; 255 : 5; 260 : 5; 266 : 3.

பெரும்பான். 96; 232.

சீவக. 317 : 2; 1170 : 2; 1396 : 1.

திருவாச. 13 : 49. இவற்றில் “நீழலே” வரும்.

(8) “புசல்” என்னும் பதம் தமிழிற்றுனே “புயல்” என அடிக்கடி வருதலானும், பண்டைய பதம் “பூசல்” கன்னடத்தில் “புயல்” என வழங்குதலானும், “புசலின்” கருத்துக்களின் பலவற்றை முன்னாம் பூண்டதலானும், “பூசலே” பின்றை “புசல்” ஆகத்திரிப்பெற்றுதென யூகிக்கலாம்.

(9) “வாவல்” என்பதே “வெளவாலின்” முதல் நிலைமையெப்பது முழுதும் நிச்சயமானதொன்று : ஏனை னில் “வாவு” என்பதே வினையடி. ஒம்பிடுக் செ. அ. பக். 3619 : வாவு; வாவல் 1, 1-ம் பொருள்; அகநா. 57 : 1-2. இவ்வடிகளைச் சிந்தித்தால், இத்து இனிது விளங்குமன்றோ!

“சிறு பைந் தூவிச் செங்காற் பேடை நெடு நீர் வானத்து வாவுப்பறை நீந்தி”...

இதின் உரையையும் ஒருமின் : “சிறிய மெல்லிய சிற கிணியும் சிவந்த காலினையும் உடைய வாவற்பேடை நெடிய தன்மையையைப் பானினைத் தாவிப்பறத்தலாற் கடந்து...”. தாவிச்செல்லுதலே அடிப்படைப்பொருள். அகநா. 160 : 10 இல் குதிரைகள் “வாவு உடைமையின் வள்பிற் கட்டி” = தாவிச்செல்லுதல்... உரை.

நளவெண்பாவிலும் “தையல் துயர்க்கு” எனுஞ் செய்யுளில் “வாவுபரித் தேர்” எனவருதலைக் காண்க, இதே பொருளினில். மேலும், தொல்லிலக்கியங்களில் “வாவலே” தோன்றும் : குறுந். 172 : 1; நற். 218 : 3; ஜங்குறு. 339 : 3; 378 : 2; நாலடி. 261 : 2 “வாவல்”. ஆதித்திராவிடத்தி லும் “வாவலாகவே” இருந்ததென யாம் இப்பொழுது காட்டுதும் :-

| | |
|--------|----------------|
| தமிழ். | மலையாளம். |
| வாவல். | வாவல், வாதில். |

குவி : bapla, வாபல்.
கன்னடம். தமிழ்.

baval, bavali, bavul, bavuli. bavali, bavoli
வாவல், வாவலி, வாவுல், வாவுலி. வாவலி, வாவொலி.

இவற்றைப் போன்றே “சிறு” எனும் பதம் தொல் திராவிடத்தில் “சீற்-” எனவும், “கில்” அஃதில் “கீல்” எனவும் தோன்றிவதென்பதற்கு வேறேர் சிறந்த ஒப்பனையும் உண்டு.

“எல்” [= (வினை) ஓளிர்] : குறுந். 45 : 3; கலித். 75 : 14. முறையே “எல்லினன்; எல்லினை”; ஒப்பிடுகே.

புறநா. 319 : 7 “பொழுதே எல்லின்று”;
நற். 264 : 6 “பொழுதே எல்லின்று”;

“எல்” (= பெயர் ஓளி) : குறுந். 19 : 4; 161 : 1; 179 : 2; 390 : 1;

அகநா. 110 : 11; 224 : 1; 227 : 21; 242 : 13; 370 : 2; 140 : 6; 173 : 7 (வி); 185 : 1; 257 : 10 “எல்லவை”.

புறநா. 24 : 9 “எல்லவை”; 16 : 7 (= விளக்கம், உரை) 170 : 3 (= பகந்பொழுது); காலித். 13 : 10;

பழமொழிநா. 20 : 2; சிவக. 364 : 2; 960 : 2.

“எல்” = நூயிறு, ஓளி விசுவதிற் சிறந்தமையின். ஒப்பிடுகே “எல்” : குறுந். 179 : 2; 390 : 1; நற். 258 : 6; அகநா. 266 : 14. இதுவும் தொல்திராவிடப்பதம் : ஏ. ஏ. தி. அ. இல். 707.

தமிழ்.
“எல், எல்லி, இலகு, இலங்கு,”
“என்று” (= நூயிறு); “என்றும்”,
குறுந். 215 : 2; அகநா. 350 : 3 (=நூயிறு).
மலையா.
“இலகுக்”.

தெலுங்கு.
“எல்லு”.

இது திராவிடத்தில் மட்டும் அன்று வழங்கிறது : செமித்திய மொழிக்குழுவிலோன்றுகியதும் பூர்வீக காலத்திய “அக்காதிய” மொழியின் பெருக்கிளையாகியதுமாகிய “அஸ் எரிய” மொழியிலும் காலத்தோன்றும். ஒப்பிடுகே, பிறின்ஸ் பக். 374,

இல்லு illu = bright, ஓளிர்கின்ற, பக். 98, 14-ம் வரி.

எல்லு ellu = „ „ „ shining = திகழ்கின்ற, பக். 25, 44, 98, 157, 185, 194, 216, 218, 230; 234; 237; 254; 360, 362.

இலத்தீனில் dies = பகல், ஓளி.
deus = ஓளிர்கின்ற தெய்வம்.
சமஸ்கிருதத்தில் div- = பிரகாசம், பகந்பொழுது.

deva = பிரகாச, பொருந்திய தெய்வம். அஃதே போல்,
அஸ்ஸீரிய illu இல்லு > illu இலு = கடவுள்.
பிறின்ஸ், பக். 79, 80, 178, 188, 189, 187, 338.
ஒப்பிடுகே : எபி. “ஏல்”, “எலோதும்”,
“எலோந்தும்”;

அராபிய “allah”, “அல்லா”. அணைத்தும் = கடவுள்.

இப்பதம் எபிரேயத்திலும், செமித்தியதும் “ஏல்” எனவருதலான், முற்காலத்தில் செமித்தியத்திலும் திராவிடத்திலும் அங்கனமே இருந்து, பின்றை “எல்” எனக் குறுகி யிருத்தல் மொழியில் பற்றிய ஆராய்ச்சிக்கு இப்பந்தருவ தொன்றுகும்.

எமது 1-ம் அத்தியாயத்தின் முடினில் கமேரியமும் செமித்தியமும் கி. மு. 3,000-ம் ஆண்டுதொட்டு ஒன்றேபோன்று எங்கால் கலந்தவையெனக் காப்படினாலும். நூற்றுக்கு என்பது வீதம் கமேரியத்திலிருந்தே செமித்தியக் கிளமொழிகள், “இரண்டுக்கும் பொதுவான பதங்களைக் கடன் வாங்கினா. இப்பதத்திலும் அங்கனமே. ஆதித்திராவிடம் போல், கமேரியமும் ஓரகைச் சொற்களில் மேம்பட்டது. “ஓளிர்கின்றதற்கு” கமேரியம் பின்வரும் பதங்களை வெவ்வேறு காலங்களில் வழங்கிறது :-

1-3 : “ஏ”, “ஏன்”, “ஏம்”, பிறின்ஸ், பக். 93, 99, 101. இவற்றில் “ஏன்” தான் முந்தியதென்றும், “ஏம்” அதனின் போலி என்றும், “ஏ” இவ்விரண்டினதுஞ் சீதைவு என்றும் பிறின்ஸ் கூறுவார். இப்பதங்களின் மூலம்பொருள் யாதெனில், “குனு அது கரைபொரு தொடுகூடற் குணக்கில்” உதிக்கும் நூயிறுவே. ஒப்பிடுகே பிறின்ஸ், பக. 93 : the combination of signs means “sun” + “go”. It indicates the movement of the sun, especially in rising: hence also the idea “shine forth”. வரிகள் : 20-23, 93-ம் பக்கத்தில்.

4 : “ஏல்”, பிறின்ஸ், பக். 98, வரிகள் 4-7. அஸ்வீரிய சொற்களிலேயும் ஆங்கிலப்பதங்களிலும் பிறின்ஸ் இதின் கருத்துக்களைத் தந்தனர் : யாம் ஆங்கிலத்தை மட்டுமே தருகின்றனம். ஏல் El = shine, be bright 11172, 11173; bright, 11175; be bright, pure, 11174; morning, 5 : 39,70e; some bright jewel, 11178. இவ்விலக்கங்கள் “புதுன்டே” என்றவரின் கமேரிய சைகைகளின் அட்டவணையக் குறிக்கும் : Brunn's List of Sumerian cuneiform signs.

5. “ஏல்லு”, பிறின்ஸ், பக். 98, வரிகள் 3-4 : ellu = bright, shining.

இவற்றைக் கடறக்கற்றபின்றை அஸ்வீரிய பதங்களை “எல்லு” = shining, bright, பிறின்ஸ், பக். 374; “illu” = bright, pure; “ilu = god, அதேபக்கத்தின்கண்; alalu அலாலு, elelu எலேலு = be or make brilliant, pure; shine, பக். 254; 44;

be bright, pure, பக். 98, வரி 7; அணைத்தும், அஸ்வீரிய அகராதி, பக். 374 இன்கள்- இவற்றையும், “தானியேல், எசெக்கியேல், இஸ்ராயேல்” போன்ற தொடர்ச்சொற்களில் யாம் காணும் இறுதி “ஏல்” என்பதும் கடவுளைக் குறிப்பது மான எபிரேயத்தையும், பின்றை இஃதினின்றே பிறந்த

“எலோஹா” (= கடவுள்), “எலோஹிம்” (= கடவுளிர்) [மரியாதையின் நிமித்தம் ஒரே கடவுளைப் பன்மையில் அழைத்தல் மோசேசு (1,245 கி. மு.) காலாந்தொடங்கி ஸுதரின் சரபு], மேலும் அராபிய “அல்லா” = கடவுள் - இவ்வளைத் தையும் யாம் ஓருழி, கமேரியமே ஏனைய மொழிகளுக்கு, விசேஷமாய்ச் செமித்தியத்திற்கு. இச் சொல்லைக் கொடுத்த தென்றும், இதின் முதற் பொருள் “ஓவிர்”, “பிரகாசி”, “இலங்கு”; பின்றையபொருள் “கடவுள்” என்றும் புலனுகும். மேலும், முதல் எழுத்து நெடிலாகவே இருந்தது.

ஆனால், யாம் மேலே காட்டியபடி, இப்பதம் திராவிடத் திலும் இம் முதற்பொருளில் சாலத் தோன்றுமையானும், யாம் அறிந்த அளவிற்கு “கடவுள்” என்ற கருத்துக்குத்

திராவிடத்தில் ஒரு பொழுதும் வரானமையானும், பின்வரும் உண்மைகள் வெளிப்படுகின்றன :- (1) திராவிடமும் கமேரிய மும் பூண்ட தொபர்பு முந்தியது; கி. மு. 3,000-ம் ஆண்டின் முந்திய நூற்றுண்டுகள்; கமேரியமும் செமித்தியமும் பூண்ட தொபர்பு கி. மு. 3,000-ம் ஆண்டளவில் கமேரியத்துக்கும் திராவிடத்துக்கும் பொழுவான “தாய்மொழியில்” ஒரு மாற்று ஏற்றாடு அன்றேஸ் மாற்றியமைத்தல் இருந்திருத்தல் வேண்டும். அதின்படி “எல்/எல்” என்பன போலிகாய் அப்போது வழங்கினா. “எல்” கமேரியத்திலும், “எல்” திராவிடத்திலும் பின்றைய காலத்தில் தடியேறின போலும். 6-ம் பதம் முற்றிற்று.

பொது ஆராய்ச்சி ஒன்று :-

5-ம், 6-ம் பதங்களை ஆராய்யி, நாலு மொழிக்குடும்பங்களிற் ரேன்றுஞ் சில சொற்களை ஓப்பிட்டனம். இவற்றைத் திரும்பவும் பார்த்தல் சால்புடைத்து; நற்பயன்களையும் விளைக்கக் கூடும்.

| திராவிடம். | கமேரியம். | செமித்தியம். | ஆரியம். | இதின்பொருள். |
|--|--------------------------------|--|--|---|
| 1. சால், சான்று... சான்டுர். | சல், சல்ஸ. | சாமு, சாலம் சாலேம், சாலோம், சலாம். | வி - சால | மிகுதி, முற்றுதல், மாட்சிமை, இவற்றூல் வரும் சமாதானம். |
| 2. எல், எல்லி, என்று, என்றும், எலமு. | எல், என், எம், ஏ, எல்லு. | எல்லு, எல், எலோஹா, எலோஹிம், அல்லா, from அல் (=the)+இலாஹா =god. | (கிரேக்க) “ஹேவியோஸ்” (=குரியன்). சிங்கள “எலிய”. | (1) ஓளி; ஓவிர், (2) ஓவிர்ஜின்ற கடவுள். |
| 3. இலகு, இலங்கு, இலகுகு. | lah, lag. | இல்லு, இலு. | | (1) ஓவிர். (2) ஓவிருங்கடவுள். செமித்தியத்தில் மட்டும். |

தொல்காப்பியத்தின் சொல். “இடையியல்”, ஒரு பண்டைய நிகண்டுபோல், அமைக்கப் பெற்றது. அதின் 21-ம்குத்திரும் : “எல்லே இலக்கம்”. இதனால் இரு வாய்மை களை அறிகின்றனம் :-

(அ) “எல்” முந்திய பதமாகவும் “இலக்” பதங்களும், “இல்ல்” - பதங்களும் பின்றையன ஆகவும் தமிழிலென் கிலும் கருதப்படல் வேண்டும்.

(ஆ) தொல். செல். இடையியலின் காலத்தில், முந்தியது வழக்கினின்று ஒழியவும், பின்றையது வழக்கில் வந்து சேரவும் தொடங்கி இருத்தல் வேண்டும்—தமிழில்.

ஆலியா - ஓரோப்பா உண்மையில் ஒரேயொரு கண்டமே, பூகேள பட்டதை நோக்கின், “வெள்ளை” மாந்திரின் செருக்கை நீக்கின். இது யும் நிலத்தின் $\frac{1}{4}$ அளவிற்குப் பரவும், அவஸ்திராலியாவை நீக்கின். அதையுஞ் சேர்த்தல் “வெள்ளையின்” செருக்கை எதிராயிருப்பினும், வாய்மைக் குப்புசார்வதொன்றன்றே? அங்குமைகில், இப்பிரமாண்டமான பூமியில் பரப்பு பூதலத்தில் அரைக்குக் கூடியது. இதில் $\frac{1}{4}$ பாகத்தின்கண் வழக்கப்படும் மொழிகள் இந்நான்கு மொழிக் குடும்பங்களுக்கே உரியன. மேலும் அமெரிக்கா

முழுவதாக வழங்கப்படும் பிரான்வெலீ, ஸ்பானிய, போர்த்துகேய, ஆங்கில மொழிகள் நான்கும் “ஆரியம்” என்றுயாம் சுருக்கமாய்க் கூறும் “இந்து-ஜரோப்பிய” குமிபத்துக்குச் சார்ந்தவை. ஆனதினால் இச் சிறு அட்வணையில் யாம் காட்டிய நா.ஸ்கு மொழிக் குடும்பங்கள் இப்பொழுதும், கி. மு. 3,000-ம் ஆண்டு அளவு காலத்திலும், அதிமுக்கியமானவை. இப்போதே இந்நான்கினிற்கும் சிற்சில பொதுச் சொற்களைக் கண்டனம் : பின்றை மேன் மேலும் யாம் கானுதாம். இவற்றை முற்றுக்க் கிந்திப்போமாகில், கி. மு. 9,000-ம் ஆண்டு அளவில் “உலகத்துலோவென்றால் ஒரே மொழியும் ஒரே விதமான பேச்சும் வழங்கி வந்தது” என்று பிபிலிய நூலின் ஆதியாகமம், 11-ம் அதி. 1-ம் வசனம் இயம்பியதின் அடிச்சுவடுகளும் ஞாபகக் கின்னங்களுந் தோன்றும். மர்ம மொன்றை யாம் வெளிப்படுத்துகின்றனம் : மன்னிக்கவும். ஸ்வாமி ஞானப்பிரகாசரின் 50 ஆண்டாய மொழியாராச்சி முழு வதும் இவ்வாய்மையை நிருபிக்கவே செய்யப்பெற்றதென அவர் எமக்கு 1936-1946-ம் ஆண்டுகளில் பலதரம் இயம்பிப்போந்தார்.

மேல் யாம் தந்த சிறு அட்வணையில், 3-ம் இலக்கத்தில் “ஆரியகுதியில் யாதுமின்று” எனச் சலிக்கவேண்டா.

செ. அ. 338-ம் பக்கத்தில் 2 “இலக்கம்” எனும் பதங்கள் உள். 1 வது தமிழாம்; 2வது ஆரியமாம், இதற்கு உடுகுறி போடப்பட்டமையின். ஆனால் ஞானப்பிரகாசர் அகராதி யின் கண் ஒரேயொரு “இலக்கம்” மட்டுமென்டு; அது செந்தமிழ் விளையடியிலிருந்து பிறந்ததே : இலகு. இச்செய்யின் பகுதியை ஒருமின் :-

நீதிவெண்பா:

“கல்லார் பலர்கூடி காதலித்து வாழ்கினும்நூல் வல்லான் ஒருவணை மானுவரோ? - அல் ஆரும் எண்ணிலா வாங்மீன் இலகியினும், வானகத்தோர் வெண்ணிலா ஆமோ? விளம்பு”.

இலகு : இச்சொல்லை மேலே தந்தனம்.

இதிலிருந்தே ஞா. அ. பக். 302 – 304 இல் உள் “இலக்கணம் - இலட்சியம்” என்பனவும், செ. அ. பக். 338 – 341 இல் உவாற்றினா பெருமான்மையும் பிறந்தன. ஒப்பிடுகே :-

| | | |
|-------------|-------------|------------|
| தனு | ஹிற்றைற்று | சுமேரியம் |
| லகு. | லுக்கே. | லஹ், லக். |
| சமஸ்கிருதம் | லத்தின் | கிரேக்கம். |
| ஸக்ஷி, லோச | லுக் - ஏ ஓ. | ஸெய்கோஸ், |

அனைத்தும் “இலகு” என்பதின் பொருளிலேயே. இது நிற்க.

இப்பொழுது எல்லினின்று “ஏல்” என்பதற்குப் போகுதும். செ. அ. பக். 565 இல் “ஏல்²” என்பதே இஃது. அதிலும் 1-ம் கருத்தை நீக்கி, 2 வதை மட்டும் எடுப்போமாக. தமிழில் “உணர்க்கி” மாத்திரம் இவ்வகராதியில் தோன்றும். ஆங்கி வத்திலோ : “Revival, especially of one in swoon or in depressing grief. இதற்கு எடுத்துக்காட்டாக, சீவக. 1810-ம்

“வீற்றந்து மயில் போல் விசையை கீட்டந்தானைத் தாழ்ந்து பலத்திட்டந் தாஞ்செய்ய, ஏல் பெற்று, போற்றந்து அகன்றகண்ணுள் புலம்பா எழுந்துஇருப்ப” ...

செய்யுளைத்தருகுதும். இதற்கு இனைந்த கருத்து, சீவக. 302-ம் செய்யுளிற் காணப்படும் :

“வார்த்தரு தடங்களிரதன் வணமுலை நலைப்ப, ஏல் பெற்று, ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றுனும் உள்ளாள் ஏற்றரு மயிலஞ்சாயல்” ... = “எழுங்கி பெற்ற மயில்”, உரை.

இஃதில் “எழு”, “எழும்பு” என்ற இக்காலத்தைய பதங்களுக்குப் பதிலாக, “ஏர்”; “ஏல்” பண்டையகாலத்தில் வழங்கின என்பது புலனுகும். என்னும் பண்டைய “கால்”, பின்றை “காற்று”, (தே) “காறும்” எனத்திரிந்தனவோ, அங்கமே “ஏல்” பின்றை “ஏறு”, செ. அ. பக். 572; “ஏற்று”; “ஏற்றம்”, பக். 569; “ஏற்று”, பக். 570, “ஏற்படுத்து” (மலையாளம் elpedetu “ஏல்பெடுது”), “ஏற்பாடு” என விரிந்ததற்கானதே! செ. அ. பக். 566 இல் தோன்றும் இருபதங்களும் இந்த “ஏல்” [=to ascend எனும் பொருள் டைத்து] என்பதினின்றே பிறந்தன:- “ஏலேலம், ஏலேலோ”. இதற்குச் செ. அ. ஆங்கிலத்தில் விளம்புவது முற்றுகப் பொறுந்தும் : “A word that occurs again and again in songs sung by boatmen while lifting together” செ. அ. பக். 565 “ஏலப்பாட்டு” என்பதும் இந்த “ஏல்” என்பதின் விரிவே. தமிழ்ச் செம்படகரும் திமிலரும் “கொடுந்திமிற்பரத வரும்” (குறுந். 304 : 4) இங்ஙனமே தம் செமித்திய நன்ப

ருடன் ஆராயிய கடலின்கண் இப்பாட்டைப் பாடத்தொடங்கி 5,000 ஆண்டுகள் கழிந்தன : ஏவைனில் இதேசொல் இதே பொருளில் அஸ்லீரிய மொழியிலுஞ் சாலத் தோன்றும். ஒப்பிடுகே:

பிறின்ஸ், சுமேரிய - அஸ்லீரிய அகராதி. (பிறின்ஸ், முஸ்ஸ் - ஆர்நொல்த)

பக். 374 : elū (எலூ) = to go up, பக். 32, 101, 141, 146, 188; உயர், மேலேபோ.

, , , = to ascend with power, 320 : 9; உயர்ந்தெழு.

, , , = to be high, applied to the countenance, 83.

, , , = to cause to go up, பக், 36, 104, 189, 348. உயர்த்து.

elū (எலூ) = high, 49, 101; = உயர்ந்த.

elītu¹ (எலீது¹) = high, பெண்பால், 295, 334: உயர்ந்த (பெண்).

elītu² எலீது² = high, side, 53, 234. உயர்ந்த பக்கம், பகுதி.

, , , = height, 136 : இருதரம் 18, 19, 20-ம் வரிகளில். உயர்வு.

, , , = பாடுமி, குரலை உயர்த்துதல், 86-ம் பக். 11 – 12-ம் வரிகளில்:

elātu ஏலாது = elevation, 355-ம் பக். 21-ம் வரி. உயர்த்த நிலை.

ilatu இலது = height, 32-ம் பக். 15-ம் வரி. உயர்வு.

elis ஏலிச் = high, 35-ம் பக். 3-ம் வரி உயர்ந்த.

elāmu¹ ஏலாமு¹ = highland, 39, 98, 99 உயர்ந்த தேயம், மலைநாடு.

, , , , = “எலாம்” எனும் மலைநாடு, 98-ம் பக். 32-ம் வரி – 99-ம் பக். 1-ம் வரி.

elāmu² ஏலாம்து = “எலாம்” எனும் மலைநாடு, 259-ம் பக். 6-7-ம் வரிகள்.

முஸலூ = mus - elū = one who lifts up, porter, 258-ம் பக். 3 - 4 வரிகள் = உயர்த்து வோன்.

இத் துடன் சுபேரிய இப்பதங்களை ஒப்பிடுகே :-

“இல்” = lift up, raise; raising (noun); to go up, be high, பிறின்ஸ், பக். 146, 188.

“இலி” = lift up, raise; raising (noun) to go up, be high, பிறின்ஸ், பக். 146, 189.

“Il”; Brannow’s List, nos. 6144 – 651, excluding 6147, (7 numbers). “Ili,” no. 6142.

ஏற்குறையை, இச்சுமேரிய அகராதியை விளக்கும் அஸ்லீரிய சிற்றகராதியில் (Glossary) இப்பதம் 30 தரம் வருதலைக் கவனித்து, இக்கருத்துக்களை செ. அ. “ஏல், ஏறு, ஏற்று” என்பனவற்றுக்குக் கொடுக்கும் பொருள்களுடன் ஒப்பிடின், இஃது இனிது இலங்கும்.

மேலே யாம் செய்த ஆராய்ச்சிக்குச் சில குறிப்புக்கள் தருதும் :-

1. Mus-^{el} முசேலு = சமையாள், மூட்டைகள் போன்றன வற்றைத் தூக்கிச் செல்பவன். “உயர்த்துதல்”: இதுவே முக்கியமானது, அடிப்படை, “ஏலு” என்னும் அஸ்லீ ரியத் திற்கு. அஸ்லீரியம், அராபியம், எபிரேயம்-இவை

எபிரேயம்.

(அ) வினையடி : qatal = கொல்லு.

(ஆ) int. ptc. mqattel = கொல்பவன்

அராபியம்.

islam = சரண்டைதல் (பெயர்)

மாஸம் = சரண்புகுந்தோன்

அஸ்லீரியம்.

“ஏலு, எலு” = உயர்த்து.

முசேலு = உயர்த்துவோன்.

(அ) வினையடி : barakh = ஆசிர்வதி.

(ஆ) int. pass. ptc. ḥiburrākh = ஆசிர்வதி க்கப்பட்டவன்

'adhāhan = ஜெபத்துக்கழை, மன்றாடக் கூப்பிடு.

mu'adhdhib = ஜெபத்துக்கு (act. ptc.) அழைப்போன். இஃது ஆங்கிலத்தில் muezzin என வழங்கும்.

எநெரு enqū = to nurse, தாதியாய் இரு, பாஸ் கொடு.

முசேநிக்கு museniqtu = wet nurse, nursing mother, தாதி, செவிலித் தாய். பிறின்ஸ். பக். 395.

2. “பழக்காழக, நாள்டையில், நூற்றுண்டுகள் ஊடாக, எந்த மொழியிலும் தனிப் பதங்கள் சிதைந்து போகி னும், தொடர்ச் சொற்கள் அங்கங்கள் சிதையா” என்பதே மொழியியல் வல்லுநரின் கொள்கை. செமித் திய மொழிகளிற் சிறந்தது எபிரேயம். அஃதில் “மீ” = யார்; “மா, மெஹு, மஸ்” = யாது. அதற்கு இல்லைந்தது அஸ்லீரியம். இஃதில் “மந்து” = யார்; மிரு = யாது. ‘Participle’ அன்றேல் “பெயரெச்சம்” என்பதற்கும் இப்பதங்களுக்குப் பொதுவான “ம, மி, மு” தோன்றுவதற்குன்ற, இங்கங்மே இவற்றை விளங்கல் காலும் :- “முச்” அன்றேல் “முஸ் + ஏலு” = “உயர்த்துவோன் யார்? அவனே”. முஸ் + ஏந்திக்கு = “முஸ்பாஸ் ஊட்டுதல் யார் (செய்பவன்)? அவனே”. ஆன தினால் இவை உண்மையிற்குருப்பு மொழிகள் : சிதையா. எனவே வினையடியைய் பிறின்ஸ் “எலு” எனக் கொடிப்பினும், தொடர் மொழியில் “எலு” என நெடிலிற் குருப்பதற்குன்றும், உரிச்சொல் “எலு” (= உயர்த்த) என இருப்பதற்குன்றும், இவ்வட்டவணையில் 9 சொற்களில், 7 “எ”-என வருவதற்குன்றும், அஸ்லீ ரியத்திலும், திராவிடத்திற் போல், இச்சொல் பூர்விக்கு தில் வினையடியிலும் “எலு” எனவே இருந்திருத்தல் கூடும். எனவே நெடிலொலியே முந்தியது.

3. கருக்கத்தைக் கருதி இந்நூலைப் “பிறின்ஸ் : அஸ். அகராதி” எனக் கூறுகிறேன். உண்மையில் இச்சிரி பெற்ற நூலில் இருபாக்கங்கள் உள் :-

(அ) பிறின்ஸ் : கமேரிய அகராதி, 1905, Leipzig: பக். 1—366. J. D. Prince, Ph. D.

(ஆ) W. Muss-Arnolt Ph. D. Reference-Glossary of Assyrian Words, Boston, U.S.A.

வில்லியம் முஸ்ஸ்-ஆர்நோல்த், கலாந்தி, இயற்றிய “சிறிய அஸ்லீரிய அகராதி”, பக். 369-414.

4. கருக்கத்தையே கருதி, ஆசியா—ஜோபாவின் பெநும் பகுதியில் 4 மொழிக் குடும்பங்கள் கி. மு. 3,000 – 600-ம் ஆண்டளவில் வழங்கின என்றனம். வட கிபேரியா தொடங்கி மத்தியாசியா மட்டும், பின்லாந்து, ஹாங்காரியா தொடங்கி தொம்ஸ்க் எனும் சிபேரிய நகரம் ஈருகப்

செமித்திய குடும்ப மொழிகள் ஆதலின், வினையடியுடன், அதின்முன்பு, “மு”-வை இணைத்தால், செய்பவன்-செய்யப்பெற்றவணைக் குறிக்கும் “participle” என்பது உண்டாகும். உதாரணங்கள் சில :-

அஸ்லீரியம்.

“ஏலு, எலு” = உயர்த்து.

முசேலு = உயர்த்துவோன்.

பரவிச் சிதறி, சிறுபாஸ்கமேயோரால் இப்போதும் வழங்கப்படும் “சீத்திய மொழியினத்தை”க் குறித்துப் பின்றை கூறுதலுறும், அவ்வினத்து 42 மொழிகளைக் கால்டுவெல் மேற்கூறிய தம்ஞாலில் பலதரம் திராவிடத் துடன் ஒப்பிடுகின்றும் (விசேஷமாய் 61-77-ம் பக்கங்களில்), ஆங்கிலம் நன்காய்க் கற்காதோர்க்கு “கால்டு வெல் ஒப்பிடுக்கணம்”, பக். 85—109, “திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?” எனத் தமிழிலேயே வரையப்பெற்றதற்குறும், முன்னேர் இயம் பியதை ஒரு மாற்றமின்றி விளம்புதல் ஆராய்ச்சிக்கு முற்றும் விரோதமான “கூறியது கூறல்” எனும் பெரும்பிழையாயிருக்குமென அந்தி, இதுகாறும் இவற்றை இனிதே குறித்திலம்.

5. தன் 566-ம் பக்கத்தில், “ஏலேலோ” என்பதை விளக்கும், சென்னை அகராதி இயம்புவது பரிகாசத் தையே உண்டாக்கும். அஃதாவது “Interjections probably ஏலேலன், name of a Chola king” செம்படகர் சமைகளை உயர்த்தும் பொழுது, ஒருவன் மற்றேன் “உயர்த்து” = “எல்”, “உயர்த்து” = “ஏல்” என இருதரம் கூப்பிடுதலே இதின் மரம். சோழ மன்னன் தீற்குள் எங்கங்கம் வரும்? “ஏலாளன்” என ஓர் இலங்கை மன்னன் 40 ஆண்டுகளாகச் சிறப்பாய் வாழ்ந்தமையால், பிரகாசமான, ஒளிகின்ற (= ஏல்) வேந்தன், ஆஸ்பவன் (= ஆளன்) என்ற பெயரைப் பெற்று, துஷ்டகமானியாற் கூடப் பின்றை மதிக்கப்பெற்றனன்.

6. இம்மன்னனினது பெயர் “எல்லாளன்” என்றே இலங்கைச் சரித்திர நூல்களில் வரும். இ. தர்மலிங்கம், '68-ம் ஆண்டில் இயற்றிய ஆருந்தரச் சரித்திரச் சுருக்கம், பக். 25-ஐ நோக்குமின். இந்த “எல்” யாம் பொது ஆராய்ச்சியின் முதற் பந்தியில் எடுத்த 1-ம் “எல்/ஏல்” எனும் பதமே = “ஒளிர்கின்ற”. 2-ம் எல்/ஏல் = உயர் (தன்வினை), அன்றேல் = உயர்த்து (பிற வினை). இவ்வினைகளை ஒருநில், குறில், நெடில்களை, விசேஷமாய் செமித்திய மொழிகளில், வேறுபடுத்தல் தேவை இன்று. ஏனெனில், பிறின்ஸ் தன் 194-ம் பக்கத்தில் 2-ம் பதத்தை “எல்லு” (பக். 194, வரி 20) எனத்தர, முஸ்ஸ்-ஆர்நோல்த் தன் 374-ம் பக்கத்தில்

அதே பத்ததை “எல்லு” (பக். 194, வரி 20) எனத் தந்தனர். இதற்காகவே இப்பத்ததை “எல்/ஏல்” என யாம் குடிக்கின்றனம். ஆரியத்திலும் அங்ஙனம் ஆகும். சிரேக்கில் “ஹேலியோஸ்” அன்றேஸ் “ஏலியோஸ்” ஆயிருப்ப, சிங்களத்தில் “எலிய” (=ஒளி) என வருதலை ஒருமின். இன்னும் பல “எல்/ஏல்” பதங்கள் தமிழில் உள். செ. அ. பக். 535—538+565—566. இவற்றிலும் எல்லா = ஏலா [செ. அ. 535, 566-ஏ பக்கங்களில்]. ஆன தினால் “எ/ஏ” என மாற்றி அமைத்தல் இந்நான்கு மொழிக் குடும்பங்களுக்கும் பலதரம் பொருந்தும்.

7. செ. அ. பக். 3797 இல் வெள்ளென = 1. அதிகாலையில்; 2. குறித்த காலத்திற்கு முன்னமே. — அடுத்தபதம், வெள்ளெனல் = பொழுது விடதற் குறிப்பு. ஆனால் இங்ஙனமாக விளக்கவேண்டிய “எல்” என்பதற்குச் செ. அ. பக். 565 இல் “முன்னமே” என்பதையே 1-ம் கருத்தாகக் கொடுத்தது. இச் சொல்லுக்கு முந்திய சொல், செ. அகராதியில், “ஏல்லவை” = காலம், நாள், பொழுது : இது (செ. அ. பக். 534) “எல்” [= ஞாயிறு, பகல், நாள்] என்பதுடன் இணையும். இல்லைத் தூம் ஓர்த்தால், இச் சொல்களிலும் “எல்/ஏல்” மாற்றமைப்பு புலனாகும். ஏல் = ஏலவே (பக். 566) = ஏற்கவே (பக். 569) = வெள்ளென், ஞாயிறு, குனைஷது எழும்புறி. “ல்” கடைப்பதற்குச் “ற்” ஆகத் திரிபு பெற்றதை நோக்குமின். இங்ஙனமே பொரும்பான்மையான சொற் களில். இதினின்று திராவிடத்தில் மட்டுமென்று, ஏனைய மூல குடும்பங்களிலும் “ல்” எனும் எழுத்தின் முக்கியத் துவம் புலனாகும், “எல்”, “என்று”, “என்றாழ்” என விரிதலானும், “ல்” பல தரம் “ஞ்”, “ற்” என மாறுதலானும். ஒய்பிகூ எலும்பு (செ. அ. பக். 538) = எல்பு (பக். 548), நாலடி 292 : 1 “என்பாய் உ கிணும்”; குறள் 73 : 2 “என்போடு இயைந்த தொடர்பு”. மரித்தோர் உடலின் எலும்புகளை பல ஆண்டுகளின் பின் பார்த்தால், இவை ஞாயிற்றின் ஒளியில் ஒளிர்வதைக் காணப்பீர், வெள்ளையாக இருந்த வான். எலும்பும் “எல்” வினின்று பிறந்த பதமே. அங்ஙனமே “எல் வே” (செ. அ. பக். 535) = வெளியாக, வெளியே; “எல்லை”, “காலம்” ஆகில், காலத்தின் முடிவு, தறுவாய் (செ. அ. பக். 535, 5-ம் கருத்து); “எல்லை”, “வரம்பு” ஆகில், ஞாயிற்று ஒளியின் அளவை, (செ. அ. பக். 535, 1-ம், 2-ம் கருத்துகள்).

8. “எழும்பு” எனும் பொருளில் மூன்று இடையினங்களில் முடியும் 3 ஓரசைச் சொற்கள் உள் :

1-வது ஏர் : “பலிக்கடல் பருசி வலன் ஏர்பு”, மூல்லைப். 4.

2-வது (ஏலு) = “ஏல்”, 4 மொழிக் குடும்பங்களிலும் தொன்றுவது.

3-வது எழு, செ.அ.பக். 540, எழு 1, 1-ம், 2-ம்கருத்துகள். இதுவும் “ஏழ்” என ஓரசைச் சொல்லாக தொல் திராவிடத்திலிருந்ததற்குச் சான்றுகள் பின்வருவன :-

(அ) தொல். எழு. 388 “ஏழ்” என்கிளவி உருபியல் நிலையும்;

(ஆ) ஏழ்ச்சி=எழுச்சி, தோற்றம். செ. அ. பக். 567.

(இ) இது ஒரு கட்டுக்கதைபோல் முதற் தோன்றினும், வாய்மையாயிருத்தல் கூடும். கமேரியர் ஆதியில்

(ஶ) “ஆறு” மட்டுமே எண்ணினராம். அதனிமித்தம்

பின்றைய இலக்கங்களில் 6,60,600 சிறப்பு எம் தின. அக்காலம் இவர்களுக்கு அண்மையில் வாழ்ந்த திராவிடரும் இங்ஙனமே எண்ணியிருப்பின் ஏழ் (=7) என்பதின் உற்பத்தி புலனுகின்றது. 6 இலின்று 7 எழும்பிக் கூடுவதனால், “ஏழ் வத்தஞ்” என்க. “ழ்” தமிழ் எழுத்துகளின் முடியம்; பிறந்தது.

9. இப் பழன்று இடையினங்களும் பூர்வீக காலத்தவை : ஆனதனால் ஒன்றினின்று வேறொன்று பிறந்ததன்று. “ஏர், ஏல், ஏழ்” மூன்றும் ஸம்ந்தரப் பதங்களே : தொல் திராவிடமே.

7-ம் பகுதி : “நால்”. வழக்கமாக இதின் பொருள் 4 : ஆயினும் சில தரங்களில் “அநேக, பல்” எனுப் பகுத்தையும் இது கொள்ளும்.

உதாரணமாக : “நாலு வினைகளை முடித்தபின் நாலு காரியங்களைக் குறித்துப் பேசினேன்”. பரோவு, எமெனே, தம் திராவிட அகராதியின் 143-ம் பக்கத்தில், 3024-ம் இலக்கத்தில், இச்சொல்லை 4 விதங்களாகத் தமிழிற் காட்டினர் : நால், நாலு, நால்கு, நான்கு. இவற்றில் காலத்தில் முந்தியது “நால்”. ஒய்பிகூ தொல். பொருள். 75 : 6 ‘‘நால் இரு வழக்கில் தாபதப் பக்கமும்’’. “நால்கு”, மின்றைய தேனும், செந்தமிழ் வழக்கில் சங்கராஸ்களிற்கேருன்றும்.

பெரும்பான் :

498 “வளை கண்டு-அன்ன வாலுளைப் புரவி

499 துணைபுணர் தொழில் நால்கு-உடன் பூட்டி”.

“நான்கு” என்பதில் நடு எழுத்து இடையினம் மெல்லினமாயிற்று. இதுவுந் செந்தமிழ் : நாலடியார் 82 : 1 “அறம், புகழ், கேண்மை, பொருமை : இந் நான்கும்” . இம் மெல்லினம் ஏனையதிராவிடமொழிக்கூட பலவற்றின்கண் தோன்றும்.

மலையாளம்.

கோதம்.

நான், நான்கு, நன்நான்கு

நஃந்தக்.

>நாந், நாங்கு, நந்நாங்கு.

துதம்.

தெலுங்கு.

நொஃந்தக்

நன்னாறு = 400.

“நாலு” கொடுந்தமிழிலும் தெலுங்கிலும் பெரும்பான் மையாய்க் காணப்படும். இது அநேகந் தமிழ்ப்பதங்களில் வரும் சாமானிய மாற்றமென்க :-

செ. அ. பக். 2526 பல் 2 = எயிறு. கலித். 58 : 4 “கூரெயிற்று முகை வெண் பல்”.

செ. அ. பக். 2530 “பல்லு, பல்லுக்கட்டுதெல்” தொடங்கி, 20 பதங்களிற்கு மேற்பட, இப் “பல்” லிலிருந்தே உற்பத்தி யாய் “பல்லுப்” பதங்கள், தொடர்மொழிகள்.

உ-ம் : “பல்லுக் கலப்பை”. ஏனைய திராவிடக்கிளையில் இம்மாற்றம் காணப்படும் மொழிகளாவன :-

மலையா.

தெலுங்கு

கட்டபா.

பல்லு.

பலு, பல்லு.

பல்லு.

ஞயி.

குவி.

மால்தோ.

பலு.

பல்லு, பல்லு.

பலு.

ஆனதினால் இவ்வகை மாற்றமைப்பு, ஒன்றில் சோம்பலி னல் பிற்காலமங்களில் சில மெழிகளிற்கேருந்திய வேறுபாடு; அன்றேல் தொல்திராவிடத்திலேயே ஏற்பட்ட வேற்றுமை

என்கலாம். யாங்கண் இது தோன்றும் எனில், ஒரு குறி லின் பின்வரும் “ஸ்” எனும் எழுத்திலேயே. உதாரணமாக, பப்பிரிஸியஸ் இயற்றிய அகராதி, 1933-ம் ஆண்டு பதிப்பில் சிலவற்றைத் தருகிறது.

- (அ) 1.க். 209. கல் = கல்லு (s. = பொர்), a stone, இலை.
ஆனால் (கஸ் மட்டும்) v. t. verb transitive,
விளை = பயிறு, அகநா. 237 : 5; 396 : 3.

(ஆ) ,,, 306. கொல் = கொல்லு, v. t kill. ஆனால்
கொல் (மட்டும்) இடைச்சொல்.

(இ) ,,, 399. சில் = வட்டமானது, anything round,
circular (jewel).

,, 400. சில்லு = a round (potsherd), a wheel.

(ஏ) ,,, 440. செல்¹ = செல்லு¹ = white-ants, கறையான்.

(ஒ) ,,, , செல்² = செல்லு² = to go, pass, போ.

(ஊ) ,,, 453. சொல் = சொல்லு = say, tell, பேச; ஆனால்
சொல் (மட்டும்) பொர்.

(ஓ) ,,, 554. தெல் = தெல்லு. s. a kind of play; oblong
patch, நெடும் பாத்தி.

(ஔ) ,,, 616. நில் = நில்லு v. i. stand, stay, தங்கு.

(ஓ) ,,, 632. நெல் = நெல்லு s. paddy, unhusked rice,
சாவி, whence Sinh. “haael”.

(ஏ) ,,, 724. புல் = புல்லு s. grass. ஆனால் புல் (மட்டும்) = இழிவு, அற்பம்; புளி.

(க) ,,, 750. பொல் = பொல்லு s. a walking staff, தடி.

(கா) ,,, 781. மஸ் = மஸ்லு s. wrestling, மற்போர்;
strength, வளிமம்.

(கி) ,,, 822 மெல் = மெல்லு, v. t. Chew softly, கவட்டு,
பழமெருநா. 359 : 4.

(கி) ,,, 852. வஸ், s. strength, power, வஸ் (adj. = உரிச்
சொல்) mighty, powerful. ஆனால் வஸ்லு
(மட்டும்) (பக. 853) வினை. v. i. be able,
possible.

(கு) ,,, 898. வெஸ் = வெஸ்லு, v. t. overcome, conquer,
subdue, செய்.

சிற்கீல சமயங்களில் தெடினின் பின் முதல் இறுவரக் கூடும். உம் :-

- (a) பக். 758. போல் = போலு v. t. resemble, be like, ;
ஆனால் போல் (மட்டுமே) இடைச்சொல்.

(b) , , 793. மால் = மாலு, v. i. be confused, மயங்கு.
ஆனால் மால் (மட்டுமே) பெயர்,

(பக். 794) = பெருமை, மயக்கம், காமம், கருமை;
கண்ணேணி, புறநா. 105 : 6.

“ல்” மட்டுமென்று; “ந்” என்பதிலும் பகுதி முடியக் கூடும். உ-ம் :-

"போழ்" = "பொழு", உக. 758, v. t. split, cleave, open. பெரிடே :-

அகநா. 255 : 2 “புலவுத்திரைப் பெருங்கடல் நிரிடைப் போம்” = பிளந்து செல்ல, உனர்.

மழுமொழிநா. 8 : 3-4 “என்றும் அயிலாலே பெறப்பட அயில்” = பிளவ்யர், உரை.

செ. அ. 2970-ம் பக்கத்தில் “போழ்” v. intr. இரு கருத்துகள். v. tr. 3 கருத்துகள்.

“போழ்?” (n. = பெயர்) 4 கருத்துகள் என் ஒன்பதைத் தரினும், “போழ்” என்பதை யாங்கணும் குறிப் பிடிவதின்று. ஆனதினால் இப்பதினெண்பதங்களிற் பெரும் பாலனவற்றின்கண் ஓரசைச் சொற்களான “மெல், வல், போல், மால், போழ்” போன்றவையே செந்தமிழ் என்றும் சரசைப்பதங்களாய “மெல்லு, வல்லு, வெல்லு, போழ்” போன்றவை பின்றைய கொடுந்தமிழ் என்றும் கொள்வதே கால்புடைத்து. பன்மொழிவல்லுநர் மின்னிட்ட யதங்களில் தோன்றும் சுற்றுக்கரத்தை enunciationsal glide, அஃதாவது “தெளிவாக உச்சாரணம் அவையின்கண் ஒலிப்பதற்காக நாவை நழுவப்பண்ணுதல்” என அழைப்பார். இன்னு மொரு நியாயம் பகர இடமுண்டு.

இவ்வடிகளின்கண் தோன்றும் 7 “வல்-” பதங்களும், வராய்மை கூறின், “வல்” எனும் பகுதியின் விரிவுகளே. ஆனால் நுண்ணறிவற்ற உரையாசிரியரும் செ. அ. இயற்றி யோரிற் சிலரும் இவை “வல்லு”வினின்று பிறந்ததாக மயங்கினர்.

செ. அ. பக். 3530 வஸ்லுதல் = செய்யமாட்டுதல்,
புறநா. 161 : 23.

செ. அ. பக். 3531 வஸ்லுநர் < வஸ்லு. எடுத்துக்காட்டு, புறநா. 27 : 15.

இவ்வுரையாசியிரும் அகராதிகளுமே செந்தமிழிற காணப்படாத “வல்லு” எனுஞ் சொல்லித்தம் மயக்கத் தினால் உருவாக்கின வண்ணம், “நால்” எனுஞ் செந்தமிழினின்று “நாலு” எனுங்கொடுந்தமிழை உருவாக்கின ரெனின் இதில் பிழையாது?

இவ்விடைத்தில் செ. அகராதியில் வேறொருபிழை உண்டு. அதுன் 2227-ம் பக்கத்தில் “நாலா” (= பல) < “நால்” என இய்மியதற்கு யாம் அதற்கு எம் மனதார்ந்த நஸ்தி கூறுகின்றனம். ஆனால் 10 பக்கங்களில் செ. அ. மயங்கிருவு; தளர்ந்து போயிற்று : “நின்று தளராவளர் தெங்கி” என்று. ஏனெனில் பக். 2237 இல் “நானு” = பல < சமஸ்கிருத “நாநா” என விளம்புகின்றது. இஃதென்னோ? ஒரேயொரு கருத்து; “ல்” “ன்” ஆகத்தமிழில் மாறுதல் சர்வசாதாரணம். இங்னைம் அணைத்தும் இருப்பவும், ஒன்று “செந்தமிழ்” எனகின்றார்ய்; மற்றையது ஆரியத்தினின்று யாம் இரவலாய்ப் பெற்றபதம் எனகின்றனை, கென்னை அகராதியே!

சமஸ்கிருத-ஆங்கில அகராதிகள் நாப்பன் இஃதை
வென்றதொன்றின்று : *A Sanskrit - English Dictionary*,
etymologically and philo- logically arranged, with special
reference to cognate Indo-European Languages, by Sir
Monier Monier-Williams, M. A., K. C. I. E., D. C. L.,
Ph. D. Oxford, 1899. Page 535, column 1. நானா 1 =
nāna, ind. (Panini V 2:27 g. svaradi) = various, different,
R. V. இதின் பொருள் யாதெனவில், இச்சொல்

- (1) இருக்கு வேதத்திற்குனே சங்கதத்திற் ரேண்டின வற்றுள் ஒன்று. இது திராவிடத்தினின்று ஆங்கண் எடுத்திருந்தனராயின், எம் அப்பையின்படி இது 42-வகு வேதாலின் கொள்கையிடக்கல் ஆகுமல்லோ?

(2) கி. மு. 300-ம் ஆண்டளவில் வாழ்ந்த பானினி எனும் சங்கத இலக்கண ஆசிரியர் சீல குத்திரங்களின் மூலம் இஃதைத் தூய ஆரியமெனக் காணப்பிக்க முயன்றனர். இஃதின்கண் (II) 3,32; (III) 4,62 போன்றனவும் உள்.

இப்பொழுது சமஸ்கிருத-ஜேர்மானிய அகராதிகள் நடு வண தலைசிறந்ததாகிய Wörterbuch zum Rig Veda von Hermann Grassmann, Neudruck (= New Edition = புதுப் பதிப்பு), Leipzig, Otto Harrassowitz, 1936, பக்கம் 722ல் தோன்றும் இருக்குவேதம் பதங்களை ஆராய்வாம் :-

1. நாநா = *Nānā* = auf verschiedene Weise, von verschiedenen Seiten, an verschiedenen Orten, 102 : 5; 146:4; 203 : 8; 229 : 5; 288 : 6; 289 : 11; 427 : 4; 455 : 3; 621 : 3; 635 : 12; 677 : 5; 893 : 10; 905 : 1. இதின் பொருள் யாது? “வெவ்வேறு விதங்கள், பற்பல பக்கங்கள், பல்வேறு இடங்கள்”. இதில் ஜேர்மானிய ரூடைய மாண்ட, உயலா முயற்சியை நோக்கி, வியப்புக் கொண்டின். ஆங்கிலதை மொனியர் விஸ்வியமல், இப்பதம் இருக்கு வேதத்திற்கிறேன்றுமென்று மட்டுமே கூற, ஜேர்மானிய கிரஸ்லமன்ன், இப்பதம் அதன்கண் காணப்படும் ஒவ்வொரிடத்தின் செய்யுள் என்னையும் அச் செய்யுளின் அடி இலக்கத்தையும் விளம்பினர். ஆதைஞல் இப்பதம் இருக்கில் மட்டுமே 13 தரம் வருமென அறிகின்றனம். இதுமட்டுமென்று. “நாநா”வுடன் தொடங்கும் தொடர் மொழிகளையும் தருகின்றனர் :-

2. *Nana dhi* = நாநா - தி = நாநாதி = verschiedene Absichten habend.

உ-ம் : “*Nanādhiyas vayam*, 824 : 3 = வெவ்வேறு மனத்தராய நாம்.

இஃது எம் அட்டவணையில் 43-ம் வேதப்பதம் திராவிடத் திலிருந்து என்க.

3. *Nanāna* = நாநாந் = நாநான் = verschiedenartig, als Adverb உ-ம் : “*nanānam ve u nas dhiyas*” = பல்வேறு குன்மாய், 824 : 1.

இஃது எம் அட்டவணையில் 44-ம் வேதப்பதம் : மொ.வி. அகராதியில் இன்று.

4. *Nānā-ratham* = நாநார(த)தம் = நாநாரதம் = (als Adverb) auf verschiedenen Wagen = பல்வேறு தேர்களின் மேலாய், 240 : 9.

உ-ம் : “*a ebbis agne saratham yahi aryan nānaratham*” இஃது எம் அட்டவணையில் 45-ம் வேதப்பதம் திராவிடத்தினின்று.

5. *Nānā - surya* = நாநா - ஸுரய் = நாஸூர் = von verschiedenen Sonnen beschienen = பல்வேறு ஞாயிறு களால் ஒளிர்கின்ற, 826 : 3 “*sapta disas nāna-suryas*”. இது 46-ம் வேதப் பதம். இது வேதத்திற்குப்பினரை எழுந்த “தைத்துரிய ஆரண்யக்” என்ற “உயிஷ்டி” மூலம் தோன்றும். இவ்வணத்தும் திராவிட “நால் நால்” > “நானுல்” > “நானு” என்பதினின்று பிறந்தன ; சமஸ்

கிருதத்தில் “ஞ்” இன்மையின், “ஞு” “நா” ஆகிற நென்க.

யாம்முன்பே, 1-ம் அத்தியாயத்திலியங்கிழவின் ரூ, இது புலனுகுமன்றே? “நாநா” சமஸ்கிருதத்தில் அநாதந, தனிப் பதம்; இந்ததோர் யாரூமிலர் போன்று. திராவிடக்கிளை மொழிகளிலே “நால் நால்”, பல்வேறு எனும் பொருளுடன், தொல் சாலந் தொடங்கி வழங்கி வருகின்றது. ஆனதி ஞால் செ. அ. புதுப்பதிப்பில், வாய்மையைத் தேடி, அரை நூற்றுண்டாக எம்மைப்பாதித்த “சங்கதமே தெய்வம்; சமஸ்கிருதமே எமக்கு விளங்காத் தமிழ்ப்பதங்களின் உற்பத்தி” எனும் தப்பான கொள்கையை முற்றுக்கூக்கிண்ணது எறிந்துவிட்டு, திராவிடத்தின் பண்டைய சீர் சிறப்பைச் சாற்றுவதுகாக. அதின் பக். 2226 – 2228, 2234 – 2238 இல் “நால்”, “நாற்”, “நான்” – எனத்தொடங்கும் பதங்களை நோக்கின், இவை அனைத்தும் “நால்” எனும் இப்பகுதியினின்றே உற்பத்தியாயினா என்பதுதுவுங்கும். இடையினா “ல்” என்பதின் முதன்மை ஓரிக்கின்றது: வல்லின “ற்”, மெல்லின “ஞ்” பின்வந்தன.

இன்னுமொன்றுடன் இப்பகுதியின் ஆராய்ச்சியை முடிகின்றனம். இப்போதைய தமிழிலக்கணங்களின்படி, வல்லி னச் சொல் பின்வருமாகில், “ல்” தானே வஸ்லினமாக வேண்டும்.

உ-ம் நால் + ப(த)து > நாற்பது. ஆனால் தொல்திராவிடத்தின்கண் டிங்கனமா இருந்ததென சொல்ல இயலாது. ஏனெனில், தமிழிற்கு மிக நெருங்கிய, அடுத்த, தங்கை போன்ற, மலையாளத்தின் கண் நால்க்காலி = quadruped; chair = நாற்கால் விலங்கு, அன்றேல் ஆசனம்; நால்க்காலிக்க = to creep on on all fours = நாலுகால்களில் மெதுவாக நகர்ந்துபோ; நால்பது = (தமிழ்) நாற்பது – இவை போன்ற அநேக பதங்கள் தோன்றும். மேறும், கால்டுவெல் ஒப்பிலக்கணம்: A Comparative Grammar of the Dravidian Languages, 3rd Edition, 1913, ஆங்கில பதிப்பினையாருமின்:-

பக். 12. The first capital of the Pandiyas was kolkei on the Tamraparni

= பாண்டியரின் முதற்றலைப்பட்டணம் தாம்ரபர்ணி அண்மைய கொல்கையாம்.

பக். 96. It included not only Cape Comorin, but also (Kolxoi) Koichoi. இஃது இந்நகரம் கிரேக்க அறிஞரால் “கொல்க்கொய்” என அழைக்கப்பெற்றதாம் அஃதாவது Ptolemy என்பவராலும், Periplus Maris Erythraei எனும் நூலில் கிரேக்க – இலத்தின் மொழிகளில் இயற்றிய வராலும் என்க.

பக். 97 இல் அதே நகரத்தைக் கால்டுவெல் kolkei “கொல்கை” என்னின்றனர்.

பக். 98 இல் அதே நகரத்தைக் Ptolemy kolchoi என அழைத்தனர்: கொல்க்கொய்.

பக். 99 இல் அதே நகரத்தைக் கால்டுவெல் kolchoi emporion என அழைத்து, பின்வருவனவற்றை விளம்புகின்றனர்:-

“It is one of the few places in India mentioned in the ‘Peutinger Tables’, where it is called ‘kolchis Indorum’. From the name of this place the Gulf of

Mannaar was called by the Greeks the Kolchic Gulf. The Tamil name of the place is now euphonically pronounced korkei (கொற்கை); in Malayalam, however, it is still pronounced kolka (கொல்க, மலையாளத்தில்); and I have found it written kolkei in an old Tamil inscription (பண்டைய தென்னிந்திய கஸ்வெடிட்றருஞம் கொல்கை) in the temple at Trichendoor. Doubtless it was so pronounced in the time of the Greeks". மலையாளம், தமிழ் இவ்விரண்டும் இரண்டுமின்னைகள் : கி. பி. 6-ம் - 8-ம் நூற்றுண்டுகோவிற்றுன் பிரிந்தவை. அதன் முன் ஒடுபேர்கு மொழி : தொற்றமீழ். இத்தன்மையான மலையாளத்தில் "நால்க்காலி, நால்பது, கொல்க" என்ற பதங்களில் மட்டுமன்று, ஏறக்குறைய சொற்கள் அனைத்திலும் இவ்விதமேதோன்றும். தமிழ் "ஏல்" = மலையாளம் "ஏல்". இதினின்று பிறந்த மலையாளப் பதங்களை நோக்குக :-

"ஏல்கா, ஏல்பெடு, ஏல்பொடுக்க, ஏல்பெடுத்துக, ஏல்பிக்க" மேலும், தமிழிற்றுஞம் "ல் + க" எப்பொழுதும் "ந்க" எனவே வரல் வேண்டியதன்று. நேற்றுப்பிற்கால் தும்பனை விதியொன்றில் "வெல்க கமல நாதன்" என்பது பேரெழுத்துக்களில் வரைந்திருப்பதைக் கண்ணுற்றலம். இது "வெற்க" எனத் திருத்தப்படல் சாலு மௌத் தமிழினுர் கூறுபவோ? இன்று. ஆனதினால் "கொல்லுப்பக்கையை" உடைய ஒரு வேந்தன் நிமித்தமாய்ப் பிறந்த "கொல்கை" எனும் தலைநகரம் பல நூற்றுண்டு களாய் இப்பெயருடன் எழங்கினதையே கிரேக்க வரலாற்றுபுவியியல் வல்லுநர், கி. பி. 100-200-ம் ஆண்டுகளில் தம் நூல்களை எழுதின போதிலும், பண்டைய உச்சாரணத்தை இன்னும் மறவாதோர்களின் வாய்நின்று கேட்டு, அதேயே "கொல்கை" என வரைந்தவரென்க. அதே காலத்தில் எழுந்த இலக்கியங்களிலோ, இலக்கண விதிகளை தாமே இயற்றி, தம் சிட்டி நாய்க்குத்தாமே பயமுறுதல் கடுப்ப, அவ்விதிகளுக்கு உட்பட வேண்டுமே என நினைந்து, புலவர் "கொற்கை" என மாற்றி அமைத்தனர் :-

எட்டுத்தொகையில் ஒன்றை மட்டுமெடுத்து; உதாரணங்கள் தருதும் :-

அக்நானாறு

27 : 8-9 "பாண்டியர்... காக்குங் கொற்கை அம் பெருந்துறை". (1)

130 : 11 "நற்றேர் வழுதி கொற்கை முன் துறை". (2)

201 : 3-4 "விறல் போர்ப்பாண்டியன்... கொற்கை முன்துறை". (3)

350 : 13 "கலிகெழு கொற்கை எதிர்கொள்". (4)

இப்புலவர்கள் இலக்கண விதிகளை எப்பொழுதும் அநுசரிப்பதன்று. "கொல்கை"யை "கொற்கை"யாகவும், "நல்தேரை" "நற்றேரா"கவும், (1), (2) இல் மாற்றிய பின்பு, 3 வதுல் "விறல் போர்" எனும் தொடர்மொழியை, ஒரேயொருசீரில் வந்த போதிலும், "விறற்போர்" என மாற்றுது, "விறல் போர்" எனவே வரைந்தனர். அன்றேல், இது புலவர் வேறு வேறு பெயர்கள், வெவ்வேறும் வரைந்ததோ? பிரதி எழுதுபவர்களின் வேலையாயிருந்ததோ? நண்பரே, ஆராயுமின். Scholion 2. மேலுமோராராய்ச்சி, அஃதாவது ஒரு சீருராராய்ச்சி :-

A. 6-ம் பதம் "கில்" என்பதின் ஆராய்ச்சி முடிவின் கண் யாம் எழுதியவற்றை நினைவுகூர்மின்.

தொல்திராவிடம் : "கில்".

இப்பொழுது .., "கிள்", அன்றேல் "கிள்".

இப்போதைய தமிழ் : சில்.

(.., " சின்ன, சின்னமை),

என்பதாக இருந்திருத்தல் கூடும் என்றுயாம் இயம்பூரொப்பனை உண்டு. இந்து-ஐரோப்பிய மொழிகளில் "எ", "இ" ஆகவும்; "ஏ", "ஏ" ஆகவும் வாரா. யாங்கனும் ஆங்கில "ink" என்பதை "enk" என்றும், சமஸ்கிருத "ஏக்" (= ஓன்று) என்பதை "காக்" என்றும் நூல்களிற்கண்ணரோ? ஆனால் திராவிடம், சுமேரியம், செமித்தியம்-இவற்றில் இம்மாற்றியமைத்தல் சர்வசாதாரணம். ஆனது னால், சுமேரியத்தில், தொல்திராவிட "கிள்" (= சின்ன). இரு விதங்களாகத் தோன்றும் :-

பிற்னஸ், கமே. அக. பக். 133 :

(அ) "கேன் - ன்" = young, small; small person, son or subordinate. Sem. ginuu.

(ஆ) பக். 147 : "கிள்" = little. 11134-ம் இலக்கத்தைப் பார். (Brinnow's Classified List of all simple and compound ideographs).

,, , "கில்" = small. 2398-ம் ,,, ,,

,, 148 "கின்ற"2 = subordinate. 4141-ம் ,,, ,,

(இ) ,,, 133, 383 "கினுா" = ,,, = சின்னவன்.

இஃது அஸ்ஸீரிய மொழியிற்றுஞ்சோன்றுவதனால், இப்பகுதி மூமொழிக்குடும்பங்களிலிலும் காணப்படுகின்றதே.

பிறின்ஸின் கமேரிய அகராதியில் இத் திராவிட - சுமேரிய பதங்கள், அஸ்ஸீரிய மொழிபெயர்ப்புடன், அநேகந்தரம் காட்சியளிக்கின்றன :-

சுமேரியம்

பக். 133, வரி 20

genna கேன்ன.

,, , 22

gina கின

,, , 23

gina ,

அஸ்ஸீரியம்

ginu கினு, 4144.

serru செற்று, 4154.

இதின் பொருள்.

young, son, 4146.

,, , 4144.

small.



232
REFERENCE
LIBRARY

கா. வரி. 23/1/1951

24/1/1951

25/1/1951

26/1/1951

பக். 138, , 26

“ , ”

பக். 139. , 28

“ , ”

.. 147 , 26,27

| சுவேரியம் | அல்லீரியம் | இதின் பொருள் |
|------------------|-------------------------|---------------|
| gina, கோ | sirru சிற்று, 4153 | small. |
| ” ” | (அன்றேல்) sixru சிங்று. | small. |
| ” ” | gina | a subordinate |
| gi கி. ES. | saxru சஃறு | small, 2398 |
| gin, genna, EK. | ” ” | little. |
| gi = gin = genna | saxru, சஃறு | small. |
| gin = gina = , | | ” |

இது திராவிட - க.மேரிய “கீல், கில், கீன், கேன்” பற்றியது.

B. இப்பொழுது திராவிட-அல்லீரிய “சீற், சிற், சேற், செற்” ஆராயப்படும். முஸ்ஸ - ஆர்நொல்த், அல். வக. பக். 411 இல்,

(a) செற்று, சிற்று = small, little, child, மிறி. பக். 52, வரி 28; 133, 23; 223, 12; பிறின்ஸ் பக். 317, வரி 22-23.

(b) சஃறு (வினை) = to become little, | பிறின்ஸ். பக். 258, வரி 20 - 21; 337, 6-7.
= to diminish

(c) சஃறு (வினை) = .. , , , , 335, வரி 23.

(d) சஃறு (உரி) = little, small, young, , , , 52, 7; 133, 24; 184, 22; 317, 23; 337, 7.

(e) சஃறு (,,) = .. , , , , 138, 26; 147, 28; 337, 6.

C. மேல் A பிரிவில் ஒரிடத்தில் E S. E K. எனப்பிரித் தோம் கமேரியத்தை.

E K = Eme - ku - li - sa - an Sumeri = க.மேரிய மொழி, ஆனால் பிரபுக்களின் பேச்சும், எழுத்தும், ஆரியத்தில் கமஸ்கிருதம் போல்.

E S = Eme - sal = பெண்களின் பேச்சு, ஆரியத்தில் பிராகிருதம் போலென்கூ. இவ்விரண்டிற்குமிடையே அநேக வேறுபாடுகள் தோன்றுவன ஆகும்.

D. க.மேரிய “ஏமெ” எனபதின் உற்பத்தி. இதின் பொருள்: நா, பேச்சு, மொழி.

திராவிடiyam > em, க.மேரியத்தில்.

(a) அகநானுாற்றின் செய்யுட்கள் அநேகவற்றில் “இயம்” எனும் பெயர் காணப்படும்: உ-ம் 25 : 21 இன் இசை இயத் திற் கறங்கும் = வெற்றிமுரசபோல்... உரை.

98 : 14 கூடுகொள் இன் இயம் கறங்க = இனிய இயங்கள் ஒத்து ஒலிக்க, உரை.

138 : 9 ததும்புசீர் இன் இயம் கறங்க = ஒலிக்குஞ் சீரை யுடைய இனிய வாச்சியங்கள் உரை.

154 : 3 சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க = வாச்சியங்களைப் போல உரை.

301 : 20 சில அரி கறங்குஞ் சிறுபல் இயத்தொடு = ஒலிக்கும் வாச்சியங்களோடு உரை.

359 : 9 பெருங்கல் மீமிசை இயம் எழுந்தாங்கு = வாச்சிய ஒலி, உரை.

382 : 4 வேறு பல் குரல் ஒரு தாக்கு இன் இயம் = இனிய வாச்சியங்கள், உரை.

172 : 3 இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம் என் = இன் ஒலியுடன் முழுங்கும் மத்தளத்தை ஒப்ப, இம் எனும் ஒலியுடன், உரை.

இக்கடைசி அடியில்தானே கேட்கும் இன்னையையும் “இ” என்பதற்குன்றும் மோனையதைக்கொட்டும் ஒலித்து அவதானிக்குக : மகிழ்ச்சியிருக!

இதினின்று “இயம் + பு > இயம்பு” எனும் வினை பிறந்தது தொல் திராவிடத்தில் :-

அகநா. 8 : 11-12 “பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்டோய் மிடாக்கு இயம்பு” = சென்று ஒலிக்கும். உரை.

அகநா. 17 : 14; 64 : 15; 122 : 16; 124 : 15; 154 : 12; 184 : 18; 191 : 7; 269 : 18; 314 : 4+9; 321 : 3; 329 : 5; 346 : 14; 354 : 2. இவ்விடங்களின் “இயம்பு” = ஒலி, ஒசைகொடு, உரை.

மேலும் “இய(ம)+அன்” > “இயவன்” = வாச்சியக்காரன், அகநா. 356 : 3.

இவ்வினைத்தையும் அகநானுற்றை மட்டுமே பார்த்து ஆராய்த்தனம்.

செ. அ. பக். 300 இயம் 1 = சொன், ஒலி, வாச்சியம். [பெயர்] „ „ இயம்பு = ஒலி (வினை). புறநா. 36 : 9-10 “ஒசை கடியனை இயம்பு”.

, 302 இயவன் = தோற்கருவியாளன். மதுரைக். 304 “கலித்த இயவர் இயம் தொட்டனன்.

(உரை) = மகிழ்ந்த இசைக் கருவியாளர் தம் இசைக் கருவிகளை முழுக்கினுற் போல்.

(b) அடுத்தபடியாக, “இயல்” > “எல்”, செ. அ. பக். 565 “எல் 1”. அஃதே போல், “இயம்”, “எம்” என மாற்க்கடுமன்றே ?

(c) யவன (yavana, from “Ionian” = Greek) என்பது “இயவனன்” எனத் தமிழில் வரக் காணகின்றனம். ஒப்புக்கொடுக்க செ. அ. பக். 302. அங்ஙனமே

| சமஸ்கிருதம் | தமிழ் |
|-----------------|----------------------------|
| यम = यम | இயமம், செ. அ. பக. 300. |
| “ “ ” | இயமன் „ „ „ „ |
| यश = यज्ञ | இயக்கன் „ „ „ „ 299 - 300. |
| यश्चि = यज्ञी | இயக்கி „ „ „ „ 300. |
| यमक = यमक | இயமகம் „ „ „ „ 300. |
| यन्त्र = यन्त्र | இயन्त्रिरम் „ „ „ „ 300. |
| यात्रा = यात्रा | இயாத்திர செ. அ. பக. 303. |

அங்ஙனமே தமிழிலுங்கூட “யாம்” “இயாம்” என பல்காலும் உச்சிக்கப்படுதலான், இஃது “ஏம்” என வினை முடிவில் பல்காலுந் தோன்றும்.

அரிச்சந்திர புராணம், மயான காண்டம், 26-ம் பா, 1-ம் அடி : குறையேம்; 2-ம் அடி : உகவேம்; 3-ம் அடி : உரையேம்; கடவேம்; 4 தரம். ஆனதினால் “இயம்” என்ற தொல் திராவிட-சமேரிய பதமே, கமேரியத்தில், “ஏம்” ஆகத் திரிபு பெற்றதெனத் துணிய இடமுன்டு போலும். இதீன் முதற் பொருள், அகநா. காட்டுவதுபோல், “இன் இசை” = musical sound. இஃதில் “யாழும்”! “வண்டுகளும்” சிறந்தவை எனப் புலவர் கூறுப். அதற்குச் சான்றாக, பழமொழி நா. 63 : 2-3 “இன் இசை யாழின் வண்டு ஆர்க்கும்” = இனிய ஓசையுடைய யாழைப்போல வண்டுகள் ஒலிக்கும், உரை, என்பதைக் காட்டலாம். ஆனால் மாந்தர்க்குத் தம் குழந்தை முகத்தை வென்ற வனம்பு சங்கிலை; மகைனின் வாய்ப்பேச்சைத் தாண்டிய இன்னிசை யாங்கண் உண்டு:

“சொன்ன கலையின்
என்ன பயன் உடைத்தாம் இன்முகத்து—முன்னம்
...
சிறுகுதலை கேளாச் செவி ?”

ந.வெண்பாச் சுருக்கம். பா. 104.

ஆனதினால் அஸ்வலிய மொழிபெயர்ப்புக்கு (li-sa-an) இணங்க “இயம்”, “ஏம்” என்கிய இதை : “நா, பேச்சு, மொழி” என எடுப்பதே சால்புடைத்தாமென்க.

8-ம் பகுதி : “நில்”. இதீன் ஏராளமான வங்கம். செ. அகராதியின் 2273-2292-ம் பக்கங்களை நிரப்பிக்கின்றன. “நில்தல் = நிற்றல்” என செ. அகராதியே இயம்பும். அங்ஙனமே ஏனைய பதங்கலுமென்க. ப.ஏ. தி. அ. பக. 244-245, இல. 3043 இத் தமிழ்ப் பதங்கலந்தன் ஏனைய திராவிடச் சொற்களையும் தருகின்றது. மலையாளம் : நில்கக், நில்பு, நில் பிக்க; நிறுத்துக்; நிறுத்திக்க. இவற்றில் “ல்” சிலதரம் நிறப்பதையும், சிலதரம் “ற்” என திரிபதையும் அவதானிக்கலாம். மேலே யாம் “நால்கொலி, கொல்க்கை” எனும் பதங்களைக் குறித்து விளக்கியவற்றை இவற்றுடன் ஒம்பிடுக. ப.ஏ. தி. அ. “நின்” — எனத் தொட்டங்குந் தமிழ்ப் பதங்களை புறக்கணித்து, “நின்று” என்ற ஒன்றறையே குறிப்பிடுகின்றது. ஆயினும் “நில், நிற-, நின-” என ஆரம்பிக்கும் அநேக பதங்கள் : “நில்” எனும் பகுதியிலிருந்தே உற்பத்தி யாயின என்பது, இச் சொற்களின் கருத்துக்களினுற் புல ஞாகும் : உதாரணங்கள் சில :

(1) செ. அ. பக. 2275. “நிலம்”, தி. குறன் 452 : 1; குறுந். 130 : 1; தொல் சொல் 165 : 1. இக்கடைசியை செ. அ. (பக. 2276.6) 167-ம் சூத்திரமென, பதிய்பு

வேறுபாட்டால், கொடுக்கின்றது. அங்ஙனமே வினவரும் மேற்கோள்களிலுமென்க,

(2) செ. அ. பக. 2279. நில+ஜ (=ஆகியமை, ஆயது > ஆய) = “நிலை”, தொல். சொல். 165 : 1, 4. 5. புறநா. 23 : 1 “பக்கநிலை முனை” = நிற்றலை உரை. இதற்கு செ. அ. தருங் கருத்து “நிற்கு+ஜ > நிற்கை”. அடுத்த கருத்து ஆயது Firmness, fixedness, stability, durability. இவ்வாங்கிலம் பதங்களில் “-ness”, – “ity” என்ற பண்டுப்பெயர் விகுதி காணப்படுகின்றது. ஆங்கிலத்தின் தகப்பன் ஜேர்மானிய மொழி : அதின் “niss”, உண்மையில் “nisz” ஆங்கிலத்தில் “ness”, எனத் திரிந்தது. ஆங்கிலத்தின் தாய் இலத்தீன். இதின் “itas” ஆங்கிலத்தில் “-ity” எனத் திரியும்போது? உ-ம் இலத்-veritas = உண்மை > ஆங்கிலம் verity = உண்மை.

அங்ஙனமே தமிழின்கண் பண்டுப் பெயரை உருவாக குஞ் சான்றேர், பண்டைய காலத்தில், “ஜ” எனும் விகுதியைக் காட்டினர் :-

செ. அ. பக. 2947 மொறு = சும, தாங்கு, மன்னி, சகி, சாந்த மாயிரு. இதினின்று.

செ. அ. பக. 2947 பொறை (மொறு+ஜ) 6 = patience, forbearance, பொறுமை :-

தி. குறன் 153 : 2 “வண்மையுள் வன்மை மடவார்ப் பொறை” நாலடியார் 65 : 4 “பொறுக்கும் பொறையே பொறை”.

செ. அ. 2948-ம் பக்கத்தில் வரும் அடுத்த கருத்தையும் நோக்குக : calm-ness, meek-ness. இவற்றில் ஆங்கிலம் பண்டுப் பெயர் விகுதி தோன்றிற்றன்றே? அங்ஙனமே தமிழ் “நிலை, நிற்கை, நிறை” போன்ற பதங்களில் வரும் இறுதி “ஜ” தொற்றுமிழப் பண்டுப் பெயர் விகுதியே. ஆனதினால் செ. அ. பக. 3367, “மை” 3 = suffix expressing an abstract quality or condition, as “karamai”, என்பதை சுற்றுத் திருத்துகின்றனம் இங்ஙனம்: “ஜ” = suffix expressing an abstract quality or condition, as “kar-um-ai”. நடுவண் வரும் “உம்” என்பதைக் குறித்துத் “தமிழ்ப் பண்பாடு”, “Tamil Culture”, எனுஞ் சஞ்சிகையின் பற்பல இடங்களில் வரைந்தனம் : யின்னும் இயம்புதும். தமிழில் “உந், உந்து, உம்” = இரு, to be, தொல்திராவிடத்தில் : அங்ஙனமே குமேரியத்திலும் “உமு-உந்” = இரு = to dwell, பிறின்ஸ் ச. அ. பக. 347; உநு = இருத்தல், dwelling, பிறி. ச. பக். 349. “Tamil Culture”, Volume XII, No. 4, 1966, “Suggestions to Research Scholars and Lexicographers in Dravidian Languages” என்னும் தலைப்பின்கீழ் யாம் முன்பே வெளியிட டனவற்றை ஈக்கண் மிகச் சுருக்கமாக வரைகின்றனம். “உம்” எனும் விகுதி இப்போதையத் தமிழில் தனித்திருப்பதேனும், தொற்றுமிழில் “உந்”, “உந்து”, “உந்”, “உந்து” என்பன வற்றுடன் காட்சியளிக்கின்றது. இதன்மீன் ஒவ்வொன்றுக்கும் உதாரணங்களும் மேற்கோள்களும் கொடுக்கப்பட்டுள்.

(அ) உந : “அடுக்குந” (அடுக்கு + உந), தொல். சொல். 233 : 2; 429 : 2.

“யிதவை மா ஆர்குந”, அகநா. 340 : 15 = சூழ்னிக்குதிரைகள் உண்பன, உரை.

இங்ஙனம் 21 பதங்கள் ஆராயப்பட்டுள். பக. 275, “தமிழ்ப்பண்பாடு”, XII.

(ஆ) உநர் : “அகவ் - உந் - அர்,” அகநா. 97 : 11; 152 : 4; 208 : 3 - “அகவுநர்”.

இங்கும் 86 சொற்களின் ஆராய்ச்சியை ஆங்கண் காண்டின்.

- (இ) உதன் : “கொழ் - உந் - அன்,” குறுந். 80 : 7; 293 : 8; நற். 110 : 10; 170 : 5;

புறநா. 248 : 3; 279 : 5; மலைப்படி. 302; குறள் 55:1.

இங்களம் 6 பதங்கள் ஆராயப் பேற்றன, ஆங்கள்னே.

(ஈ) உதன் : “அறிய் - உந் - அஸ்”, நற். 44:5. இங்களம் 9 பதங்கள்.

(உ) உதல் : “நேர் - உந் - அஸ்”, அகநா. 6 : 11; 62 : 11; 116 : 9; 166 : 11; நற். 25 : 5;

புறநா. 279 : 5. பிற்கால இலக்கியங்கள் இதற்கு “து” என்பதைக் கூட்டின. ஆகவே இது “நெருநற்று” என, தி. குறள் 1273 : 1, திருவாச. 2 : 61; 4 : 4 என்பனவற்றில் தோன்றி, பின் “நெற்று” எனக்கு குறிக்கிறது. “நெருநல்” என்பதே இதின் உற்பத்தி.

(எஹ) உதை : “அட் - உந் - ஐ” > “அடுதை”, புறநா. 36 : 1. இன்னும் 5 பதங்கள்.

(ஏ) பழ் - உந் - இன, அகநா. 394 : 1 = பழம் தருவன, உரை.

(ஏ) பழ் - உந் - இய > பழநிய, புறநா. 254 : 7 = பழந்தந்து, உரை.

(ஐ) அறிய் - உந் - அம > அறியுநம், புறநா. 381 : 6 = அறிவேம், உரை.

(ஓ) உந்து : பாய் - உந் - து > பாயுந்து, புறநா. 24 : 3; 24 : 16;

பூக்கு - உந் - து > பூக்குந்து, புறநா. 137 : 8; 396:1.

இங்னம் புறநானுற்றில் மட்டுமே 29 தரம் “ உந்து ” தோன்றும். சுமேரியத்தில் “ உமு - உந், உநு ” எனும் பதங்கள் வழங்கினபோலவே, தொற்றுமிழிலும் “ உந் ” எனும் பதம் வழங்கினது இஃதாஸ் புலனை.

தொல். கொஸ். 292 : “உம் உந்து ஆகும் இடனும் அர் உண்டே”.

நன்னால் 341 : 2-3 : “செய்யுள்ள உம் உந்து ஆகவும் உளவே”. இஃதிலிருந்து “உம்”, “உந், உந்து”வுடன் இணைந்ததெனக். இந்த “உம்” என்பதே “கர - உம் - ஜி” என்பனவற்றின்கண் இடைநிலை.

இப்போது “ஐ” எனும் விகுதியைச் சற்று ஆராய்வாம்.

| ஆய் | ஐ |
|---|-------------------------|
| குறுந். 342 : 7. (உரை) இயல்பு உடையாய். | பண்பின் - ஐ (செய்யுள்). |
| புறநா. 46 : 2. (உரை) மரபில் உள்ளாய். | மருஙன் - ஐ (,, ,). |
| பழமொழிநா. 46 : 1 காண்கில் - ஆய். | எளிய் - ஐ (,, ,). |
| பழமொழிநா. 46 : 2 கூறுகின் - ஆய். | |

இஃகைப் போன்றனவற்றிலிருந்து “ஆய்” என்பதே குறிலாகி, “அய்” எனும் வழக்கு தமிழில் இன்மையின், “ஐ” ஆகிற்று என்பது தெற்றும். இதுவே “கருமை, பொறை, பொறுமை, நிலை, நிறை, நிலமை > நிலைமை” எனுஞ்சொற்களின் இயுதி “ஐ” = அயசு, தன்மைத்து.

8-ம் பகுதி “நில்” : அதின் விரிவு “நிலை” = “நில் + ஜ்”. இந்த “ஜ்” என்னும் அசையை இங்களும் விளக்குறி, என்மனக்காலில் வெவ்வேறு ஒலிகள் சப்படுகின்றன.

இருஶாரார்: “நீ இயங்குவது என்னை? இதுகாறும் பண்டி தர், உரைகள், இலக்கணங்கள், செ. அ. கூட ‘மை’ தான் பண்டிப் பெயர் விகுதி என விளம்ப, நீ புரட்சியை அல்லது உண்டாக்குகின்றேனை? மொழியியலைப் படித்ததின் பயன் இதுவோ?”

வெறுஞாரார் : “ஒருபகுதியின் ஒருவிதை இந் தீட்பத்தின் விளக்கவேண்டுமோ? இங்கனம் நி சென்றங்கொகின், இத் தோற்றுவாய் யாங்கண் முடிவெய்தும்?”

இன்னுமொருசாரார் : “நீ பகவதில் உண்மை இருப் பதுபோல் தோன்றுகின்றது”. ஆனால் ‘ஜி, ஆ’ என்று வெவ்வேறு அசைக்கோ. எங்களும் இஙவு இங்மாரும்?”

என் மறு மொழிகள் :-

- (a) நாலடியார் நானுற்றைத் தமிழ் மக்கள் யாவரும் அறிவர். அதின் 398-ம் செய்துள்:

“கடக்கு அரும் கானத்துக் காளைபின் நாளை நடக்கவும் வஸ்லையோ? என்றி...அந்நிலையே”

“என்றி” = என்றங் + ஜி > என்றனை; அப்பிரேஸ் = என்று + ஆய் > என்றாய், உரைகளில் பார்க்கும் பொழுது. என்னை நம்ப வேண்டாம்; நீரே ஆராய்க. “என்றி” (என்றனை, என்றாய் எனும் பொருளில்) வரும் இடங்களிற் சில : குறுந். 223 : 2; 349 : 4; அகநா. 53 : 16; 97 : 15; 183 : 5; 229 : 15; 301 : 3; 370 : 7 + 9; 398 : 17. சிலவிடங்களில் கடை அசை நெடில் ஆகவும் வரக் கூடும்.

உதாரணம் : அகநா. 46 : 16 “சென்றி, பெரும்” = நீ செல்ல + ஆய் உரை. சில விடங்களில் இஃது ‘ஐ’ ஆக இருப்ப, உரை “ஆய்” என இஃதை விளக்கும் :-

குறுந் 259 : 5 “ஓஸ்வை ஆயினும் கொல்வை ஆயினும்”. | ஸ் + ஜ் > வை.

உரை : நீ பொறுப்பாய் ஆயினும்
கொல்வாய் ஆயினும் | ப் + ஆய்; வ் + ஆய்.

இங்குமே “வருந்தினை,” அகநா. 19 : 2; 59 : 3; 79 : 11; 220 : 11 = வருந்தினும், உரை. சற்றுப் பிந்திய இலக்கியங்களிலும் இவ்வழக்கு காட்சியளிக்கும் :

உ.ம. கலித்தொகை 91 : 15 சென்றி = செல்வாய், உரை. இம் மரபை மேல்நாட்டு மொழியிலர் அன்றே மொழியியல் வல்லுநர் இங்ஙனம் விளக்குகின்றனர்:-

| <i>Strong Grade</i> | <i>Middle Grade</i> | <i>Weak Grades.</i> |
|------------------------------------|---------------------|--|
| aay = $\text{æ} \text{u} \text{w}$ | ay = ay, ai. | i = $^1\text{ɪ}$ $\text{i} = ^2\text{ɪ}$ |

“இ, ச” எனும் ஒலிகளே “ஆய்” என்பதற்கு நிகராகில், ஐ (=அய்) “ஆய்”க்கு நேர் என்பதை நீயிர் மறுக்க முடியாது.

தமிழ் மக்கள் விவேகம் படைத்தவர் என்பர் கான்றேர். Rev. Dr. H. U. Pope எனுஞ் சென்ற நூற்றுண்டு தமிழ் இலக்கண—இலக்ஷி, வஸ்துந் அங்காமே இயங்பினர். ஆனதினால் ஓர்க்கரைய என்கிலும் வீணுக வழங்கியிருக்கமாட்டார். ஒவ்வொர் அசைக்குங் கூட ஆதியில் பொருள் இருந்ததே. அஃதை ஆராயுமின்.

(b) தோற்றுவாய் நீட்பமாகும் என அந்தாதீர் : ஏனெனில் இதுவே எம் அகராதியின் முக்கியமானது. புரட்சிக்குக் கலங்காதீர். வாய்மையே சான்றது. இஃதை தேடும், புரட்சி உண்டானாற் சரி, அமைதி உண்டானாற் சரி, யாம் கடைப்பிடியாய் முன்னேற வேண்டியதே. உரோமர் வஸ்லைப்படைத்த போர்சிராகவின், 500 ஆண்டுகளாக, மத்தியத்தரக் கடல் சூழ்ந்தவைக்கும் முழுவதையும், ஜூரோப்பிய-ஆசியா, ஆபிரிக்கா எனுங் கண்டங்களின் பெரும்பகுமாய் இருப்பினும், அடக்கி, ஆண்டு, சிர்திருத்தி, பொரும் விதிகளும் சட்டங்களும் அமைத்தனர். “Fiat justitia, ruat coelum”, என இயமயினர். “வானம் நிலத்தில் விழுந்தாலும், நிதியே உண்டாகு!” அங்குமே யாழும் வாய்மையைப் பின்பற்றுவாம்.

இப்பொழுது “நில்” எனும் பகுதியின் ஏனைய விரிவுரைகளை ஆராய்வாம் :-

3. நில + அய் + அம் > “நிலயம்” = தங்குமிடம், கோயில், மருத்திலத்தூர், செ. அ. பக். 2276. இஃதீஸ் “அய்” = ஜி = “ஆய்” என்பதின் குறியில் வடிவம் என்க. “அம்” = (ஆகும்) “ஆம்” என்றின் குறியில் வடிவம் என்க. = = ஆகிய பொருள்.
4. நில+அ + அர் + அம் > “நிலவரம்” = நிலைவரம் = permanence. செ. அ. பக். 2277.
5. “நிலவரம்” = நிலைபேறு, நிலைமை, நிச்சம் = permanence செ. அ. பக். 2283.
6. “நிலைமை” = நிலை, நிற்கும் நிலை, ஸ்திதி = standing, station, செ. அ. பக். 2282. இஃதீஸ் தமிழ் “நில்” = சமஸ். ஆய் = “எதா” = இலத்தீன் “ஸ்தா” = ஆங்கில “stand”. இஃதீஸ் தமிழ் “நிலை, நிலைமை” = சமஸ். ஆரிதி = ஸ்திதி = இலத்தீன் “ஸ்தாதியோ” = ஆங்கில “standing”, பெயராக.

இத்தமிழ்ப் பதத்தை “நில் + ஜம் + ஜி” (=நிற்றல் ஆகுந் தன்மை) எனப் பிரித்து, “ஜம்” (=ஆய் + உம், ஆயும்) என்பதின் குறில் வடிவு என்க. இதைப்போன்ற இடநிலைகளின் ஒப்பங்களை இஃது இனிது தெளிவாகும் :-

களையும்+ஆ > களைம் (“உ” விழுந்ததினால்)+ஆ, களைமா, அகநா. 3 : 14.

களையும்+ஏ > களைம் (“உ” விழுந்ததினால்) + ஏ, களைமே, புறநா. 145 : 10.

களையும்+ஆர் > களைம் (“உ” விழுந்ததினால்) + ஆர் களைமார், அகநா. 107 : 3.

ஒழியும்+ஆர் > ஒழிய் (“உ” விழுந்ததினால்)+ஆர், ஒழிமார், அகநா. 343 : 11.

ஒழியும்+அதி > ஒழிம் (“உ” விழுந்ததினால்)+அதி, ஒழிமதி, புறநா. 121 : 6.

உரையும்+ஒ > உரைம் (“உ” விழுந்ததினால்) + ஒ, உரைமோ, அகநா. 34 : 15; 181 : 3.

உரையும் + அதி > உரைம் (“உ” விழுந்ததினால்) அதி, உரைமதி, அகநா. 384 : 11.

உடையும் + அதி > உடைம் (“உ” விழுந்ததினால்) + அதி, உடைமதி, அகநா. 123 : 8.

துடையும் + ஆர் > துடைம் (“உ” விழுந்ததினால்) + ஆர், துடைமார், அகநா. 269 : 25

முடியும்+ஆர் > முடிம் (“உ” விழுந்ததினால்)+ஆர், முடிமார் குறந். 309 : 1; அகநா. 105 : 11; 375 : 12; தி. முருகாற். 89 = முடிக்கும்பொருட்டு, உரை. மலையும்+ஆர் > மலைம் (“உ” விழுந்ததினால்) + ஆர், மலைமார். அகநா. 345 : 12 = தரித்துக்கோடற்கு.

தொல்காப்பியம் பண்டைய இலக்கணமாயினும், அதின் கண் சில பிற்கால சூத்திரங்கள் புகுத்தப்பட்டன. இதற்கு ஒப்பனாகன் உள்.

சங்கத இராமாயணமும், மகாபாரதமும் கி. மு. 500-ம் ஆண்டு தொடங்கிவாயினும், ஆயிரமாண்டுகளின் பின்பே இப்போதைய நிலைமைக்குப் படிய்படியாய் வந்தன என ஆராய்ச்சி வல்லுநர் கூறுப் போன்று. மேலும், தமிழிலக்கியங்களிலும் இங்ஙனம் நடைபெற்றது. உதாரணமாக, அகநா. 39 “தன்கைத்தமன்ற” என ஆரம்பிக்குஞ் செய்யுள் பிற்காலத்திற்குண் அநானானுராற்றில் சேர்க்கப்பட்டதென “உந்து என்னும் இலட்சோற் பிரயோகம் அல்லது புறானுராற்றின் பழையம் என்ற சிறந்த நூலை இயற்றிய ஆராய்ச்சியாளரும் சென்னைச் சர்வகலாகாலைத் தமிழாசியருமான K. N. சிவராஜ் பிள்ளை, B. A., போதிய நியாயங்களுடன் காட்டியிருக்கின்றனர். அங்குமே பண்டைய பதங்களைப் பிழையாகப் பிரிக்கும் கும் தொல். சொல். 274, நுண்ணறிவிற் சான்ற எம் தொல் காப்பியன்றால் எழுதப்பெற்றதெனின், அது வசையாக மன்றே?

தொல். சொல். 274 :-

மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைசொல்.

இத்துடன் நன்னால் 440-ம் சூத்திரத்தை ஒப்பிடுகே :-

மியா இக மோ மதி அத்தை இத்தை வாழிய மாள சயாழ முன்னிலை அசை.

செ. அ. பக். 35. அசைசொல் = சார்ந்துவரும் இடைச் சொல். Expletive.

செ. அ. பக். 35. அசை நிலை=அசைசொல் = Expletive particle, as யா, கா.

நன்னால் 395 : 1 “அசைநிலை பொருள் நிலை” ... என வேறுபடுத்தப்பட்டன.

இக்குத்திரங்கள் எழுந்த காலத்தில் தொல்காப்பியத் தையே மறந்து போயின்போலும் : தொல்காப்பியங்கள் “எழுத்தில்” எழுதினதை ‘‘சொல்லில்’’ மறந்து போயிருக்க மாட்டார். தொல். எழுத்து 32 :

“ஆ ஏ ஒ அம் மூன்றும் வினா”. வினாவினின்றே அசை பிறக்கும் என்பது மொழிவல்லுநரின் கூற்று : தொனியின் உயர்வு தாழ்வு மாறுதலான் என்க. Change of intonation என்ப ஆங்கிலப்புலவர். ஆணத்தினால் முன் சொல்லின் இறுதி ‘‘ம்’’ எனும் எழுத்தை அதேத் தபதாய் ‘‘ஒ’’ என்பதுடன் வலாற்காரமாகப் புணர்த்தி, ‘‘மோ’’ என்ற, பொருளாற்ற சொல்லில் உண்டாக்கியது சீர்கெட்ட யெலன்றே? இங்குமே மேற்கொடுக்கப்பட்ட சொற்கள் அனைத்தும் என்க. சாதாரணாத்தமிழ்ச் சொற்களிலும் “அதி” கூட அசையாக வருவதை நோக்கு :

1. இறக்குமதி = இறக்கப்படும் சரக்கு, செ. அ. பக். 361.
- ஏற்றுமதி = ஏற்றப்படும் பண்டம், Tel. Kan. egumati, செ. அ. பக். 571.

3. பெறுமதி = பெறுமானம், வெகுமதி, worth, value, price, prize. செ. அ. பக. 2886.

இச்சொற்களை எங்களும் பிரித்தல் வேண்டும்? செ. அ. (பக. 3056 இல்) “மதி” என்றே பிரித்து, இவ்வாறு கூறிற்று: மதி 5 : Euphonic suffix, expletive : அசைச்சொல். இது பெருந்தவருகும்.

பெயர்ன், பூட்டன், அங்மம்மாவின் முக்காயல், குரல், குண்ணான் தானும் அவர் வம்ஸத்த குழந்தைகள் நடுவன் காணப்படும். அதே போல் திராவிடக் குடும்ப சொற்களிலும்: ப. எ. தி. அ. பக. 1-2 :-

| | | |
|---------|---------------------|-----------|
| தமிழ். | கோதம். | தெலுங்கு. |
| அது. | அதி. | அதி. |
| குவி. | இவற்றின் பொருள். | |
| ஆதி.ஆதி | = thing, அம்பொருள். | |

இதினின்று தொல்திராவிடத்தில் “அது/அதி” என இருந்ததே: வழக்கமாக ‘‘மகன் அறிவு தந்தை அறி வாயிக்குப்’, எதியாயிப் பூட்டனின் குரோதமும் கௌலையுரி தலும், சாந்தியிற் சிறந்த இவன்னகண் ஒரு நாள், வம்ஸா வழியாயிற்றிக்கியது போல், வழக்கமாக ‘‘அது’’ எனவருவது சிற்சில் இடங்களில் தமிழிற்றனும் ‘‘அதி’’ என வருமாயின், இஃதைக்குறித்து யாம் புல்மிபி, பிரஸாமித்து, அழு தல் வேண்டுமோ? ஆதலினால் தொல். சொல். 274, நன்னால் 440 இயாம் புவதை மாற்றி இங்களும் அமைந்தல் சிறப்பாகும் :-

“இயா இக ஒ அதி இகும...”. செ. அ. 3168 “மார்” 2 என்பதையும், 3181 “மாள்” என்பதையும் குறித்துப் பின்னதை கூறுதும், மித மிகுஷிய ஆராய்க்கி சலிம்பையும் மனக்களைப்பாடும் படிப்போரின் அகத்து இப்பொழுது உண்டாக்க வல்லதாகலின்.

இப்போது ஒரு குரல் கேட்கின்றது. அஃதாவது கலா நிதயே, ‘‘தொல்கிறப்பின் ஒன் நிறப் பாதிரிப்புச் சேர்தலாற் புத்தொடு தண்ணீர்க்குத் தான் பயந்து ஆங்கு’’, நீயும் பேருட்டு மொழியியல் வல்லுநரைத் தழுவி, செ. அகராதி, தொல். சொல். 274, நன்னால் 440 ஆயியவற்றைத் திருத்துதி.

உடையும்+அதி = அதை உடையும்; உரையும்+அதி = அதை உரையும்; ஒழியும்+அதி = அதை ஒழியும்; ஏற்றும்+அதி = ஏற்றப்படும் + அது, என விளக்கி, இப்பதங்களின் மேல் புத்தொளியைப் பரப்புதி. ஆனால் சற்று முன்பு 11 இடங்களில் “உ விழுந்தது” என இயப்புதி. இது வாய்மையாயின், வேறு மொழிகளிலாவது, தமிழிலாவது “உ” விழுதலை வெற்றிடங்களில் காட்டும் எனுங் குரலொலியே. அங்களுமே தெளிவுக்கு முரண்படாத சுருக்கத்தில் யாம் காட்டுதும். பல்வேறு மொழிகளில் ஒன்றாயது இலத்தின். இஃது ஓர் இந்து-ஜூரோப்பிய மொழியால்ன், ‘‘திங்கள்’’ எனும் பொருளில் ஏனைய இ. ஐ. மொழிகளைப்போல் ‘‘ம்’’ எனும் மெய்மிலாரம் பிக்கும் பதம் இலத்தீனிலும் இருத்தல் அவசியமன்றே?

| 1 | 2 | 3 |
|--------------|-----------------|--------------|
| தற்போதைய | நடுக்கீழ்நாட்டு | நடுமலைநாட்டு |
| ஜேர்மானியம். | ஜேர்மானியம். | ஜேர்மானியம். |

Mond, Maan.

| 4 | 5 | 6 |
|----------------|-------------------|--------------------------------|
| பண்டைய | பண்டைய | கோத்தினி. |
| மலைநாட்டு | கீழ்நாட்டு | Gothic |
| ஜேர்மானியம் | ஜேர்மானியம் | meena |
| Maano. | Maano. | |
| 7 | 8 | 9 |
| வித்துவானியம். | ஆங்கில - ஸ்க்ஸன். | ஆங்கிலம். |
| Lithuanian. | Angls-Sexon. | moon. |
| Menu, menesis | moona : மோந். | ஆதியில் “மோந்”. |
| | | இந்து - ஜூரோப்பிய வினைப்பகுதி. |
| | m.e = மீ. | |
| 10 | 11 | 12 |
| தானியம். | சமஸ்கிருதம். | கிரேக்கம். |
| Danish. | maas. | meen, meenee. |
| | | |

| |
|--------------------|
| 13 |
| பண்டைய |
| ட்லகாரியம் : Slav. |
| Old Bulgarian. |
| meseci. |

கடைசிப் பதத்தின் பொருள் :

ஆண்டை மாசங்களாகவும் மாசத்தை நாட்களாகவும் அளந்திடு. எங்களமெனில், ‘‘பிறை [போல] நானும் வரிசை வரிசையா நந்தும். – வரிசையால் வான் ஊர் மதியம் [போல] வைகலும் தேயுமே’’: நாலடி. 125 : 1 - 3. ஏனைய இந்து - ஜூரோப்பிய மொழிகளில் தோன்றும் பதம் இலத்தை விற்கிற தோன்றுத்தைக் குறித்துச் சற்று மனங்களுக்கினார் ஆராய்க்கியாளர். இவத்தினில் “ஹானு”, அன்றேல் “ஹான், ஹாந்” என்றே தோன்றிற்று : ம் (ம) சொற்றெடுக்கந்தில் தோன்றிலது. இது வியப்புக்குரியதொன்றே. ஏனெனில் எல்லா மொழிகளிலும், ‘‘திங்கள்’’ = சந்திரன், ‘‘திங்கஸ்’’ = மாதம் (புறநா. 112 : 1 ‘‘அற்றைத் திங்கள்’’; 112 : 3 ‘‘இற்றைத் திங்கள்’’) போல், இவ்விரு பொருள் பதங்கள் இணையானவை.

| 1. Mond (சந்திரன்) | 2. Monat (மாதம்) | ஆங்கிலம் | சமஸ்கி. |
|--------------------|------------------|---------------|-------------|
| | | (சந்தர்) மாஸ் | மாஸ், |
| | | | MW. p. 814. |

இலத்தீனிலோ, இவ்விரண்டாம்பதம் ‘‘Meensis = மேன்ஸிஸ்’’ என இருப்ப, முதலாம் பதம் பல்துற்றுஞ்சூக்களாக மறைந்திருந்து, ரூமாசெபாம்பிலியுள் எனும் உரோம வேந்தனின் கல்வெட்டிலொன்றிலேதான், 30 ஆண்டுகளுக்கு முன், ‘‘Muluna’’ என்றும், ‘‘Mīnūna’’ என்றும் இரு விதமாகக் காட்சியளித்தது. இஃதில் இரு விழ்ச்சிகள் உள்.

(அ) முஹாந>மஹாந: இதுவே யாம் காட்டவேண்டியது.

(ஆ) மஹாந>ஹாந. இதினின்றே ‘‘lunar, lunatic’’ போன்ற ஆங்கிலம் இவை (maasa etc). தமிழிற் குறைந்து, இரவற் சொற்களாக : ‘‘மதியம்’’ செ. அ. பக. 3058, ‘‘மதி’’, பக. 3056; ‘‘மாசம்’’, பக. 3146; ‘‘மாதம்’’ பக. 3155. (B) அங்களும் ‘‘துவா’’ (செ. அ. பக. 1937) எனும் தமிழ்ப்பதம் சமஸ். ‘‘துவா’’ வினின்று இரவல். இஃது

இலத்தீனில் “துலாதுஸ்” என்முதலிருந்து மின் “தலாதுஸ்”, “லாதுஸ்” எனத் திரிந்ததே.

“உ.” விழுதலை இருதறம் கண்ணுற்றிரன்றே?

முலுந (ஸபினா) என்னும் இலத்தீன் பதத்தில் மட்டும் வருஞ் “ஸ்” என்ற எழுத்து, வேறு அநேக இலத்தீன் கொற்களில் தோற்றும், கோத்தி மொழிகழிற் காணப்படாதே

உ-ம் அசில் அக்ஷி=கன் : இது சமஸ்கிருதம்.

கிரேக்கம் ஆங்கில-ஸ்லென் கோத்திஷ் ஜேர்மானியம் ஒல்லெல் அக்க: aegh Gothic Auge
ango

ஒள்ளியம் வித்துவானியம் இலத்தீன்
Oko, ஓகோ. அகிஸ், akis ஒ(க)குலுஸ், oculus

மேனுட்டு அறிஞர் இவ் “உல்” (ul) எனும் இடைநிலையை “சின்னை” என்பர்,

உ-ம். இலத்தீன் Puer = யையன் > Puerulus = சிறுபையன் இஃத்தினின்று puerula > puel-u-la > puella = சிறுமி. இன்னுமோர் (u) உகரம் விழுந்ததை நோக்குக— இலத்தீனில்.

இப்போது தமிழில், விசேஷமாய்ப் பண்டைய இலக்கியங்களில் “உ” என்ற ஒலி விழுதலை அவதானிக்குக் :-

1. A. “உறையுநர்”: குறுந். 65 : 4 “வாராது உறையுநர்” = தங்கிய தலைவர், உரை. அங்ஙனமே அகநா. 103 : 8; 159 : 20; 279 : 2; புறநா. 145 : 6: “உறையுநர்”.

B. “உறைநர்” (உகரம் வீழ்ந்தமையான், என்க): குறுந். 145 : 4 “துஞ்சாது “உறைநரோடு” = துயிலாமல் தங்குவாரை, உரை. இங்ஙனமே அகநா. 59 : 18; 67 : 18; 201 : 14; புறநா. 163 : 1: “உறைநர்”. A, B ஆகைய இரு பதங்களும் ஒரே பொருளில் வருவதை அவனிக்குக்.

2. A. “வீழுநர்”: கல்தி. 66 : 5 “வீங்கு இறைவடக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்”. “வீழுநர்” தி. குறள் 1309:1-2 “புலவியும் வீழுநர் கண்ணே இனிது”.

B. “வீழ்நர்”: அகந. 322 : 4 “இறுவரை வீழ்நரின்”. உகரம் வீழ்ந்ததே.

3. A. “நெருநல்”: அகநா. 6 : 11—முன்பே “8, ம பதம் (உ)” என்பதின் கீழ்க் கொடுத்தனம்.

“நெருநற்று”: இஃதும் அங்ஙனமே தி. குறளில் இவ் விரின்டும் தோன்றும் :-

தி. குறள் 336:1 “நெருநல் உள்ள ஒருவன் இன்று இல்லை”.

தி. குறள் 1278 : 1 “நெருநற்றுச் சென்றார் எம் காதலர்”...

B. “நெற்று”, A வின் பிற்காலத்தய சிதைவு. குணோத்து. கோ. 298.

“என் செய்தாய் நெற்றிரா முற்றும்”. செ. அ. பக். 2361 இதுகாறும் அதே சொற்களை A, B ஆய

இரண்டிலும் ஆராய்ந்தனம் : இன் இனியே ஒரே ஒலியில் முடியும் வினைப்பகுதிகளை ஆராய்தும் :-

4. A. “இகமுநர்”: அகநா. 25 : 12; புறநா. 21 : 12; 56 : 13; மலைப்படு 73.
“புகமுநர்”: மலைப்படு. 328. “போமுநர்”. சிலப். 5:47
- B. “பிரத்து”: பதிற்றுப். 13 : 1.
“மகிழ்நந்”: அகநா. 16 : 17; 266 : 9; 306 : 1; 376 : 1; 396 : 1.
“மகிழ்நர்”: நற்றி. 70 : 8.
“மகிழ்நன்”: அகநா. 166 : 10; 336 : 8; பழமொழி நா. 333 : 2.
“வாழ்நர்”: அகநா. 143 : 11; 315 : 18; புறநா. 9 : 3; 28 : 3; 33 : 4; 43 : 1; 46 : 4; 72 : 10; 375 : 6; நற்றி. 135 : 4; பதிற்றுப். 51 : 30; 71 : 17.

5. இப்பொழுது “ர/ற்” போன்ற இனமான ஒலியில் முடியும் வினைப்பகுதிகள் :-
- A. “அறியுநர்”: நற்றி. 42 : 7; 309 : 7; புறநா. 102 : 4; 154 : 2; 224 : 5; 391 : 13; பதிற்றுப். 26 : 4: குறிஞ்சிப். 4.
- B. “அரிநர்” (ஆதியில் “அரியுநர்”, அகநா. 40 : 13 “அரிநர் மின்றை”; 204 : 10; 236 : 4).
6. கண்டசிபில், “உந்து” எனும் டண்டாடய வினையும் அஃதின் திரிபுகளும் :-
- A. மேலே (அ) தொடங்கி (ஓ) சருக்காம் வரைந்த “உந், உநர், உநன், உநஸ், உநந், உந், உந்து” அனைத்தும், “உம்” என்பதும், கி. மு. 6,000-ம் ஆண்டு தோடங்கி, 3,000-ம் ஆண்டு வரையும் உடன் வாழ்ந்த தொல்திராவிடரும் கமேரியரும் “உடன் வழங்கின பதங்கள்” என்முன்பே கூறினாலும்.
- எமேரியத்தில் “உநு” = இருத்தல், பிறின்ஸ். கமே. அகராதி, பக். 349 : பெயர்.
- கமேரியத்தில் உமு - உந் = இருத்தல், (வினை) பிறின்ஸ். கமே. அகராதி, பக். 347.
- “தொல்திராவிடப்பதங்கள் இவை ஆயின், தமிழில் மட்டும் நேதொன்றுவது எவன்? ஏனை திராவிடமொழிகளில் இவை உவவோ?” எனக்கிலர் கேட்பதை அறிந்து, அதற்கும் மறுமொழி இயம்புதும்யாம் இன்னினியே :-
- (அ) Arden's Grammar of Telugu, sections 259, 261, 264, 268 and 789 :

தெலுங்கில் “கொட்டுத் - உந்த் - ஆனு” = யான் கொட்டு கிண்றேன்,

அன்றேல் = நான் குட்டுகிண்றேன். இஃதில் “ஆனு”, தொல்திராவிட “யானு”, “யான்” என்பதின் சிதைவு : தமிழில் “யான்”, வினைமுடிவில் “என்” (குட்டுகிண்ற + என்) என வருத்தலையும், யாழிப்பான வழக்கில் “நான்” வினைமுடிவில் “நான்” என்றே வழங்குதலையும் அவதானிக்குக் :-

ஆசிரியர் : “இது யார் செய்தது ?”
கோபாலன் : “அதை நான்தான் செய்தநான்”.
“கொட்டு”: தெலுங்கு வினையடி. தெலு. “ஒ” = தமிழ் “உ”. ஆனதினால் தமிழில், இது “குடு”. “த” = இடைநிலை; பல்வேறு பொருள் உடையது.

தெலுங்கில் “உந்து” = இரு, என்னும் உதவி வினை = தமிழ் “உந்”, “உம்”.

(ஆ) மலையாள “உந்து”. 1937-இ ஆண்டு மார்க்கிறத் திங்கள், திரிவாந்திரம் எனும் மலையாளத் தலைநகர் புக்கு, 9-ம் அடில்-இந்திய கீழ்த்தேச மகாநாட்டிற் பங்கு பற்றுமிகு, யான் பலதரம் “பாடுந்து, வருகுந்து, போடுந்து” என்பனவற்றைச் செவிமடுத்தேன். இவற்றின் பொருள்கள் யாவை? ஒருதாரணம் போதியது.

| | |
|--|------------------------------|
| (1) <i>M. H. German</i> Zimmer | <i>Anglo-Saxon</i> timber |
| (2) <i>English</i> number | |
| (3) தமிழ் நம்பு, நம்பிக்கை. | |
| (4) தமிழ் அங்கனம், மணிமே. 16 : 126. | |

ஆனதினால், சகோதரி மொழிகளின் ஒன்றில் மெல்லினம் + வல்லினம் = மற்றெருன்றில் இருமெல்லினம். 4 வதுல், ஒரேயொரு மொழியில், ஒரு நூலில்ரும் இவ்விருவிதங்களும் தோன்றும், மனிமேக்கிளியில்.

(இ) சிங்கள “உந்நவா”. W. Geiger : *Etymological Glossary of the Sinhalese Language*, 1941, Nos. 324 இந்நவா, 393 உந் = to sit, exist, be. இவர் “ஸத்” (sad) எனும் ஆரியத்தில் இப்பதத்தின் உற்பத்தியைத் தேவேது மிக இருங்கத்தக்க செயலாகும், சிங்கவை திராவிடத்தின் பெருமகள் ஆதலின். வில்லியம் கைகெர், தன் சிங்கள சீரகராதியின் (26-ம் பக்.) 393-ம் இலக்கத்தை, இப்பதத்திற்கு முக்கியமாகத் தருதலான், அஃதை அவர் வரைந்தபடியே யாம் தற்கிணற்றமாம் :-

“un = seated, who was or were seated. Pk. P. Sk, sanna.”

இவற்றைத்துக்கும் உற்பத்தி சமஸ்கிருதமென அவர் இயங்குதலான், Monier William's *Sanskrit Dictionary*, பக். 1138, “ஸத்” என்கை ஆராய்வோம் :-

Sk. sad = to sit down, besiege lie in wait for, watch; sink down, faint.

Cf. (=ஓப்பிடுகோ) Old Greek sisdoō; Latin sidere, sedere; Lithuanian sesti, sedeti; slavonicor slavic sestī; Gothic sitan; German sitzen; Anglo-Saxon sittan; English sit; Old High German sizzan; Old Saxon; sitan; Low-German sitten; Swedish sitta; Classical Greek θεζομαι.

இப்பதினால்கு மொழிகளிலும் “உந்” என்ற ஒலிக்கு ஒரு காதவழி என்கிலும் அன்னமையானதைக் காணேஷ். கைகெர் P. என்பது பாளி மொழியையே. T. W. Rhys Davids and W. Stede, *Pali - English Dictionary*, Part IV page 137, *sanna*, past participle of siidati = sunk, Dhammapada 327:

பக்கே ஸஸ்வே குக்ஜரோ = as an elephant sunk in the mud. Page 171, siidati [compare, Indo - Germanic or

மலீ. “பாடுந்து” = (அவன், அவள், அவர், அது, அவை; யான்) “பாடும்”, ஆனால் என்ன காலம்?

இப்பொழுதும் எப்பொழுதும் : *Aorista* (in Greek) : ஆங்கிலத்தில் *aorist tense*.

மலையாளம் தற்போதைய தமிழின் தங்கையும், புறநானுற்றுத்தமிழின் மகஞம் ஓரே? புறநானுற்றுத்தமிழ்கள் 29 தரம் வரும் “உந்து” மலையாளத்தில் “உந்து” என்திரிந்தது எவன்? மாறியது எங்கவும்?

| <i>Low German.</i> | <i>Swedish.</i> | <i>Modern German</i> |
|---|-----------------|----------------------|
| <i>timmer</i> | <i>timmer</i> | <i>Zimmer.</i> |
| <i>German, from the 17 th. Century.</i> | | இரு |
| | <i>Nummer</i> | மெல்லினம். |
| தெலுங்கு | | |
| நம்மு, நம்மிக. Galetti. p. 216. | | |
| தமிழ். | | |
| அங்கனம், மணிமே. 2 : 58. | | |

Proto-Indo - European *sizdoo*; Greek (*Homeric*) *hizeo*, *Avesta hidaiti* = to subside, yield.

இவற்றுடன், பதின் எண் மொழிகளையின : ஆயினும் ஒன்றிலுமே “உந்” என்பதைக்கண்டவர் இவர். ஆனதினால் கைகர் இவற்றில் அதைத் தேடினதே முயற்கொம்பாகும். மருங்கின் கண் சுராயிரமான்கூகாக (குறைந்த கணக்கில்) நிலைப்பற்ற திராவிடத்தில் திகழ்ந்து கொண்டு, “அங்கன விசம்பில் அகல் நிலா பாரிக்குந் திங்கள்” போன்ற புறநானுற்றில் “உந்து” என மட்டுமே 29 தரம் காட்சியளிக்கும் இந்த “உந்” எனும் வினையைப் புறநக்கிட்டது, ஸ்விட்டன் பரியந்தம் இதைத் தேடி, கைகெர் திரிந்தல்லந்தமை என்னத் துக்கு ஒப்பாகுமெனில், தன் பக்கத்தில் தங்கும் தம் ஆருயிர் போன்ற குழந்தையைப் பூணிக்குட்டி என என்னி, மூவாயிரக் காதவழி சென்று ஒரு நாய்க்குட்டியை எடுத்து, அதை ஆளந்தத்துடன் கொஞ்சி, பெரும் மகிழ்ச்சியுடன் விடு திரும்பி, அக்குட்டியையே தொட்டிலிலே வளர்த்தின மின், “ஆராரோ, ஆரிரரோ” எனத் தாலாட்டுவதை ஒக்குமன்றே?

கைகெர் மேலும் Pk. என அழைப்பது பல்வேறு பிராகிருதங்களே: ஆனால் அவற்றென்றிலும் (Un =) ‘‘உந்’’ எனும் பதம் தோண்டிறுது. ஆனதினால் கைகெர் மயங்கினாரென்க. கி. மு. 5-ம் நூற்றுண்டில் சங்கத் நிகண்டுகளை ஆராய்ந்து சமஸ்கிருத முதல் இலக்கணத்தை, “நிருக்த” என்ற பெயருடன், இயற்றிய யாஸ்க தொடங்கி, கி. மு. 3-ம் நூற்றுண்டய பாளின், காத்யாய; கி. மு. 2-ம் நூற்றுண்டன் பிற்பகுதியில் “மஹாபாஸ்யத்தை” எழுதிய பதஞ்ஜலி; கி. மி. 7-ம் நூற்றுண்டில் “வாக்யபதிய” எனும் உரையை வரைந்த பர்த்திஹரி; கி. மி. 13-ம் நூற்றுண்டில் வாழ்ந்த கையத - இவ்விலக்கன ஆசிரியரூடாக, கி. மி. 20-ம் நூற்றுண்டில் சிங்கள சீரகாதியாசிரியரான கைகெர் சாருக, இவ்வணைவரும் “ஆயமே சிறந்தது; ஆயிபதங்கள் யாவும் ஆரியத்திற்குருணே பிறந்திருத்தல்வேண்டும். ஒன்றுமே மிலேசுக் திராவிடத்துடன் சபந்தப்பட்டதன்று” என்று வற்புறுத்தியதின் பயன் இதுவே. வாய்மையை இழந்தனர்: திராவிடம், சுமேயியம், சிங்கனம் - இம் மூன்றும் “இந்தல்” எனும் பொருளில் “உந்” எனும் வினையடியை வழங்குவது சிங்கத்திற்கு நிராற்ற இறப்பைக் கொடுப்பதை அவதானித்தவரல்லர் கைகெர்.

B. “உந்”து என்பதைக் குறித்துப் போதியது இயம்பினேம் : இப்போது அஃதின் திரிபுகளைச் சற்று ஆராய்வாம்.

(அ) “உந்து” > “ந்து”.

புறநானூற்றுள் 29-ம் தரம் “உந்து” தோன்றும், வினைமுற்றுக்கவும், வினையெச்சமாகவும் : உ-ம் “பாய்ந்து”. இப்போதைய தமிழில் இதுவே “பாய்ந்து” என்ற வினையெச்சம் ஆகியது யாதோரு வியப்பையும் பயக்காதே. மேலும், யாம் முன்பே காறிய “உசரம் வியுவதற்கு” இஃது இன்னும் ஒருதாரணமாகுமன்றே ?

(ஆ) “உந்து” > “உது”.

பஸ்காலும் யாம் இக் கூற்றுக்களைச் செவிமடுத்தனம் : “கவாமி போகுது”; “அம்மினிதன் வருகுது”. இது வட இலங்கைக் கொச்சைத் தமிழெல்லோரே முதல் நினைத்தனம். ஒருநாள் “போகின்றன், வருகின்றன்” என்பவைற்றி லிருக்கும் “ஸற்”, மெல்லிவைத்தை இழந்து, “ற்” என வருவதை அவதானிக்க,

எங்களம் போகின்றது > போகிறது,
அங்குனமே “போகுந்து” > “போகுது”;
எங்குனம் வருகின்றது > வருகிறது,
அங்குனமே “வருகுந்து” > வருகுது,

என்ற திரிபு எமக்குப் புலன்பட்டது, இத்திரிபு இப்போதைய கொடுந்தமிழில் மட்டுமென்று, தொல்லிலக்கியங்களின் கெந் தமிழிலும் பஸ்காலுந் தோன்றும். முன்பு இறுதி-“இ”= “ஐ, ஆய்” எனக் காட்டினேம் : உ-ம் “என்றி”= “என்றாய்” ஆனதால்,

1. என்ன+உது + இ > “என்னுதி” அகநா. 131 : 14 = என்பாய் உரை.
2. கூறு+உது+இ > “கூறுதி” அகநா. 268 : 7 = கூறுகிற ரூய், உரை.
3. தேம்பு + உது + இ > “தேம்புதி” அகநா. 322 : 6 = வாடுவை, உரை.
4. அங்குனமே “வருதி”, குறுந். 141 : 7; 324 : 4; நற்றி. 257 : 10; அகநா. 318 : 4.
5. அங்குனமே “வினவுதி” அகநா. 48 : 3 “நனி பசந்தனன் என வினவுதி”=வினவுகின்றனை, உரை.
6. அங்குனமே “வேண்டுதி” அகநா. 333 : 4 “பழிதலைத் தருதல் வேண்டுதி”=விரும்புகின்றனை, உரை.
7. அங்குனமே “வைகுதி” : அகநா. 370 : 6 “நோயொடு வைகுதி”=பொருந்தியிருப்பாய், உரை.
8. “வாழ்தி”: அகநா. 378 : 17 “யாங்கும் வாழ்தி”= உயிர்வாழ்வின்றுய், உரை.

- இதில் வாழ்+உந்து+இ>வாழுதி>வாழ்தி. ஆனதினால் “உந்து” எனுமிடைநிலையின் 1-ம், 2-ம் எழுத்தும் வீழு, “து” மட்டுமே “த்” என திரிந்து நிற்பதை நோக்குத்.
9. அங்குனமே “படருந்தி”>“படர்தி”, புறநா. 48 : 6.
 10. “தருதி”: அகநா. 188 : 14 “புறமும் தருதியோ, மழையோ”=மழையும் பொழிவையோ, உரை.
 - “தருதி”: அகநா. 230 : 8 “மணை புறந்தருதி” = இல்லறம் நடாத்துவாய், உரை.

இப்போது தன்மைப் பன்மை விளைகள் சிலவற்றை நோக்குவாம் -

11. எழு+உந்து+உம் > எழு+து+உம் (8-ம் இலக்கத்தைப் போல)>“எழுதும்”, சிலம். 7 : 52-ம் செய்யுள், வரி 6 “எழுதும்” என்று = “எழுவேம் என்று”, உரை.
12. (போ=) செல் + உந்து + உம் > செல் + து + உம் > “சேறும்”, குறுந். 198 : 5.
13. வரு+உந்து+உம் > வரு+து+உம் > “வருதும்”, குறுந். 256 : 4.
14. வருந்து+உந்து+உம் > வருந்து+து+உம் > “வருந்துதும்”, குறுந். 69 : 6; அக. 287 : 14.
15. விளவு+உந்து+உம் > விளது+து+உம் > “வினவுதும்”, புறநா. 173 : 10.

இவற்றிலுள்ள கடைசி “உம்” “ஓம்” (வந்தோம், செய்தோம்) என்பதின் திரிபு, “உ, ஊ, ஓ, ஓ” ஒவிகள் மோகை ஆகவின். மேல் 8-ம் இலக்கத்தில் யாம் காட்டிய திரிபு மாற்றம் 9, 11-15-ம் இலக்கப் பதங்களிலும் நடப்பதை அவதானிக்குக். இவற்றால் “உம், உந், உ” எனும் இடை நிலைகளின் மாற்றங்களைக் காட்டி, பண்புப் பெயர் விகுதி “ஜ்” என்பதே; “மை அன்று” என நிருபித்தனமன்றே ?

8-ம் பத “நில்” என்பதைச் சந்தர்ப்பமாக வைத்து நீண்ட மொழியியல் ஆராய்ச்சியில் இறங்கினம் : இப்போது யாம் இதின் மற்றைய விரிபுகளை அவதானிப்போம்.

3. (அ) நில் + (ஜ், அன்றேல்) அய் + அம் > நிலயம், செ. அ. பக். 2276 = தங்குமிடம்.
- (ஆ) நில் + (ஜ், அன்றேல்) அய் + அன் + அம் > நிலயனம், செ. அ. பக். 2276 = தங்குமிடம்.

இச்சொற்கள் சங்கத நி-laya, ni-layana (நி-லய, நி-லயந்) என்பவைற்றினின்றே உற்பத்தியாயின என்றே செ. அ. இயம்பும். ஆனால் இது வாய்மையா? அன்றேல் ஆரா நாற்றுன்குகு முன் நிலைத்திருந்த மயக்கமா?

- (a) Monier Williams, page, 558 ஜிலி : *nilayate* = நிலயதே, R V.; A. V. = to settle down, especially applied to the alighting of birds, alight, descend, MBh.; to become settled or fixed, Rajat. III, 426; to hide one's self, disappear, perish RV.
- (b) Nilaya m. rest, resting place, den, lair, nest, house abode, residence, MBh.
- (c) *nilayana* n. settling down, alighting in or on; hiding-place. T Br. MBh.
- (d) *nilaya* m. (நிலாய) place of refuge, AV. IV, 16,2.
- (e) *nilayana* n. hiding one's self, Bh. P. (நிலாயநம்).

கடவுளுக்கு ஸதுதி யாம் கூறவேண்டும், திராவிடப் பதத்தை எடுத்து, சங்கதம் அதை இவ்வளவு பூசியமாகக் காப்பாற்றியதற்கும், (அதுவும் ஜம்பாலாக) அவற்றில் (a), (c), (d) என்பவைற்றை இருக்குவேதத்திற்குணே பதிந்து வைத்ததற்கும்! முன்பு யாம் கூறிய தொகை 41 இப்பொழுது 44 ஆகின்றது, இம் மூன்றையுபுஞ்சேர்ப்பின் : இவை வேதங்களிலேயே காணப்படும் திராவிடப்பதங்கள்; போர்வைமட்டுமே ஆரியமென்க. ஏணைவில், ஆரியத்தில் “ஞ” இன்மையால்,

“ந” (c) களில் வந்தமையினால் யாம் ஏமாற்றம் அடேயோ : “நிலயந, நிலாயந” என சமஸ்கிருதத்தில் வருவன “தஞ்”. எனுந்திராவிடத்திலேயே “நில்புநி, நிலிபுநி நிலபுடுநி” என்றும், “குருக்” எனும் திராவிடமொழியில் “இல்தநா, இல்தாநா, இல்தாநா” என்றும் திராவிட “கோண்டில்” நித்தாநா, நிலாநா, நிதந, நிதநா, நிலாநா, நிலெலுநதாநா, நிலெலுநதந” என்றும் பல்வேறு விதமாய் அதே “ந, நா, நி” என்பனவற்றில் (இப்பதங்கள்) முடிதலை அவதாரிக்குக். மேலும், ப. எ. தி. அ. இல. 3043, பக. 244 - 245 இன் படி, இப்பதங்கள் 19 திராவிடக் கௌமோழிகளில் யாம் இப்பொழுதியம்பிய வழிகளிலும், “நெல, நெலவு, நெலவு, நீகை” என நிலத்திற்கும் நிற்பதற்கும் ஒருங்கே பொருந்த வேறு விதங்களிலும் வருவதானும், “அய், அன், ஆய், ஆன்” என a, b, c, d, e இல் தோன்றும் இடைநிலைகள் “ஆ” (= ஆகு) எனும் விணையடியின் விரிவுகள் அன்றேல் திரியுகள் எனக்கருதப்படுதலானும், இவை திராவிட ஆயிரஞ் சொற்களின் மேற்பட்டவைகளின்கண் தோன்றுவதானும், இப்பதங்கள் அணித்தும் தொல் திராவிடம். ஆரியம் அன்று. (a) என்பதும் அங்குவை திராவிடத்திற்பிற்றத்து எனக். 1969-ம் ஆண்டு ஆயித்தினக்கஞக்குமுன், நிற்றல், நிலைத்தலுக்கு எழ்யுமின் நிலமே ஒரேயாகு ஸ்தலமாயிருந்ததனால், இந் நிலத்தின் மருஷ பதங்களில் ஒன்றுகை “ஞாலம்” என்பதை ஆராய்வாம் :-

| | | | |
|----------------------|---------|-----------|---------|
| தமிழ், மலையா. | தெலுங். | கொலமி. | நெக்கி. |
| ஞாலம். | நெல். | எஃஸ். | ஏல். |
| கோண்டு. | குயி. | குவி. | குருக். |
| நேலி, நெல். | நே,ல். | நேல். | நால். |
| ஒப்பிடுக தமிழ். மலை. | கண்ட- | கொலமி. | |
| நிலம். | நெல். | நெல்ம். | |
| துதம். | குடகு. | துனி. | |
| நெல்ந். | நெல். | நெந்தில், | நேதில். |

நல்ல “ஞாலம்” தொடங்கி, “நெல்” ஊடாக, “நிலம்” மட்டும் பரவியிருக்கும்: இப்பதம் திராவிடம் என்பது இப்பொழுது பூரணப்பட்டனம். அஃதே போல் “நிலைத்தது” எனுந்தமிழே கி. மு. 1,200-ம் ஆண்டில் இருக்குவேத “நிலயதே” எனுஞ்சங்கதமாயிற்று.

(5) நில வடலி, நிலவடி, நிலவடுப்பு, நிலவம்மானபச்சிசி (செ. அ. பக. 2277) போன்ற சொற்களை நோக்கின் நிலவர், நிலவரண், நிலவரம், நிலவரி என்பனவும் தூயதிராவிடம் என்றே கூறல்வேண்டும். ஆனதினால், செ. அ. அதே பக்கத்தில் எழுதுவதில் இரு பிழைகள் காணப்படும்:-

(அ) “நிலை³ + ”. இஃது எவன்? எங்களம் நிலை (விளை) நிலவரம் எனும் பெயர் ஆக மாறும்? நிலைவரம் என்றல்லவோ புனரும்?

(ஆ) “nilai³ + bhara”. சங்கத “பர” முதலாவது இப்பொருளைத் தாநு; 2-வது “பர” என்றே புணர்ந்திருக்கும்: “வரம்” என வந்திராது. மேலும், அதே சொற்குத்தெலுங்கு “நிலவரமு” என்ற பதத்தை ஒப்பனையாக செ. அ. தருகின்றதே: ஆனால் தெலுங்கு அகராதிகள் இதைத் தற்போது திராவிடம் என்றே அழைப்பன. ஆனதினால் செ. அ. இன்னுமொருமுறை மயங்கிற நெங்க.

(6) “ல்” எனும் இடையினம் “ந்” என வலிமை பெறுதல் காதாரணமாற்றம் : தமிழ் உக்கத்தில் வழங்கும் மரபு:

“அகர முதல முதற்றே உலகு”. ஆனதினால் செ. அ. பக. 2285 - 2289 இல் வரும் பதங்களில் ஒரு பெரும் பகுதி “நில்” என்பதின் விவிக்காகும்.

உ - ம, பக. 2285 நிற்பது, நிற்பாட்டு, நிற்பாடு, நிற்றல்; பக. 2286 நிறுத்தல், நிறுத்த சொல், நிறுத்தம். நிறுத்தல்+அவசை, -அள; நிறுத்து¹; (க.) 2287 நிறுத்து²; நிறுதிட்டம், நிறுப்பான்; நிறை 4, 5; பக. 2288 நிறைகல், நிறை செல்வம்; பக. 2289 நிறை பூசல் “நிறை” எனத் தொடங்கும் பதங்களையும் இவற்றுடன் யாம் சேர்ப்பது எங்களம்? “நினை” என்பதுடனும், “நில், நிலை” என்பனவற்றுடனும் இணைந்ததாகளின் இஃதும் அங்குடும்பத்தது எனக். ப. எ. தி. அ. பக. 246, இல. 3049 “நிறை” = weighing concentration, Libra in the zodiac. இல. 3050 (இவ்விரண்டையும் பக்கம் பக்கமாகப்போடுவதை நோக்கு) “நினை” = to consider “நினைவு” = selection, consideration, meditation: மேலும் இவ்விலக்கங்களில் ப. எ. கொடுக்கும் ஏனைய திராவிட மொழிகளில் வரும் பதங்களையும் ஆராயின், இவை அணித்தும் “நில்” என்பதையே தம் தந்தாயாகப் பேசி வருஞ் சொற்கள் என்பது புலனாகும். அத்துடன் ஒரு மொழியில் “ந்” வருமிடத்தில் சகோதரி மொழியின்கண் “ர், ன்” வருவதையும் அவதாரிக்குத்.

உதாரணமாக:-

| (அ) தமிழ். | மலையாளம். | கோதம். |
|--------------------|---------------------|-------------------|
| நிறை. | ட. ற. | நெர- |
| துதம். | கன்னடம். | குடகு. |
| நெற- | நெறை. | நெரப-, நெரத- |
| தஞ். | தெலுங்கு. | |
| நெரியநி, நெரெவுநி; | நெறி, நெறி, | |
| தின்ஜூ. ஏ. | நினை, நினைக்க. | நினை, நினைபு. |
| கொலமி. | நெக்கி. | |
| நின்ட-, நின்டத- | நின்ட-. | |
| கோண்டு. | கொண்ட. | |
| நின்தாநா. | நின்ற-, நின- | |
| குயி. | குவி. | |
| நெங்ஜூ, நெங்ஜி. | நெங்ஜலி, நெங்ஜினந். | |
| குருக். | மாவ்தோ. | |
| நின்தநா, நின்தர்நா | நின்தகரே. | |
| (ஆ) தமிழ். | மலையா. | கன்னடம். |
| நினை. | நினைக. | நெக்க, நென்பு. |
| குடகு. | | தஞ். |
| நென- | | நெநெபுநி, நெநெபு. |
| தெலுங்கு. | | கொண்ட. |
| நெலவரி, நெப்பு. | | நெஸ- |

இம் மொழிகளில், இப்பதத்தின் 2-ம் எழுத்து “ல், ற, ன்” என அநேகமாய் வருதலை நோக்குமின், “நினை” = மனத்திலே நிறுத்து, நிற்கப்பண்ணு: ஆனதினால் “நில்” குடும்பத்தின் பதமென்க.

9-ம் பகுதி: “பல் 1”. செ. அ. பக. 2565 இல் “பன்மை”, “பல்” என்பதினிருந்து பிறந்ததென இயம்பியது சரி; “பல்+உம்+ஜை” > பல்மை (“உ” வீழ்தலவன்) > பன்மை, “எலும்பு” > எல்ம்பு > “எப்பு” போல் எனக். (பல்+ம்+ஜை “பன்மை” என்றே வரும்). ஆனால் செ. அ. “பல்” என்பதை மகிழைப்படுத்தி, “பல்” என்பதை அவமதிக்

கின்றது. ஒப்பிடுக் கூட. 2526 “பல 1 : pron. See பல”. இஃது எதிரான விதமாயிருத்தல் வேண்டும். “பல” முந்தி யதும், “பல” பிந்தியதுமாகும். இவ்வகராதியைத்தான் பின்பற்றிய ப. எ. தி. அ., பக. 267-8, இலக். 3289 இல், இன்னும் கூடிய பிழையை இலாழக்கிஸ்ற்றது. “பல” எனும் பதத்தைத் துண்டாக்க கொடாமல், “பல” என்பதையே கூடிக்காட்டும். ஆயினும் அவ்வகராதியே தருஞ் சொற்கள் அநேக திராவிட மொழிகளில் “பல” எனும் பகுதியினின்றே பிறந்தன என்பது உய்த்துணர்ப்படும். உ-ம் கன்னடம் : பல + அவ (= ஆகியன); பல + ஆ; பல + அம்பர்; பல + அவர்; மால்தோ : பல + வத்ரே. பல + வத்ரெ; பல + வத்ரெ. தமிழிற ஏற்றும் ஆதியில் அங்களமே : எத்துண பதங்கள் “பல” என்பதினின்று உற்பத்தியாயின? செ. அ. பக. 2527 பல காப்பியம், பல்காப்பியனார், பல்காயம், பஸ்காயனார், பல்கால், பஸ்காலும், பல்காற்பறவை; பல்கு (விளை); பல்பொருட் பெயர், பல் பொருட் சூளாமணி, பல் + அம் > பல்லம் 1 (= பேரெண்); பக. 2526 பல்கணி, பல்கலைக் கழகம்; பக. 2528 பல் + அவர் > பல்லவர் 1; பல் + அவன் > பல்லவன் (அநேக பெண்களைக் கெடுப்பவன்) = தூர்த்தன், rake, libertine; “பல்லவி” [=திரும்பத் திரும்பப் பாடப்படுவது; “அவி” (=அவை) தமிழில் வழக்கமற்ற விகுதியாயினும், சகோதரியான தெலுங்கில் அநேகமாயத் தேனான்றும். ஒப்பிடுக் : ப. எ. தி. அ. பக. 1 avi, avvi, ayavi, ayyavi = that man, woman, thing, in the plural, those things. அதே அகராதியின் பக. 2 இல் “மால்தோ” எனும் வடமத்திய இந்தியாவின் திராவிட மொழிலே *āw, āwe* = those objects or circumstances previously mentioned]; பல் + அவை > பல்லவை 1 (= பல பொருள்), தொல். எழுத. 174 : 1; பக. 2529 “பல்லான்டு”. இப்பொழுது ஒருபதம் செ. அ. இல் தோன்றுது :-

நாலடியார் 106 : 1 பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வியவும்

நாலடியார் 252 : 1 பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் பாடு அறிந்து ..

“பல்லார்”, தி. குறள் 191 : 1; 194 : 2; 450 : 1 = பலர் உரை.

செ. அ. 2531-ம் பக்கத்தில் இத்தூய திராவிடபதத்தைச் சங்கத “bahula” என்பதின் திரிபு என எங்களும் என்னக் கூடியதோ யான் அறியேன். சமஸ்கிருத *bahu* தமிழில் வெகு என்றே வரும் : செ. அகராதியே இங்களும் தன் 3764-ம் பக்கத்தில் விளம்பும் :- வெகு¹ adj. <*bahu*=many, much.

வெகுமதி¹ n. <*bahu+mati* = present, reward; நன்கொடை.

வெகுமானம் n. <*bahu + mana(m)* = high esteem, great respect.

வெகுத்துவம் n. <*kahu - tva* = abundance, plurality, magnificence.

வெகுசாம் adv. <*bahu - sah* = for the most part; பெரும்பாலும்.

வெகுசுருதம் n. <*bahu - sruta* = wide information மிகுந்த கேள்வி.

வெகுதானிய n. <*bahu - dhanya* the = 12th year of the Jupitercycle.

வெகுநாயகம் n. <*bahu - nayaka* = பலருடைய ஆட்சி.

இங்களமே இன்னும்நேக பதங்கள் செ. அ. 3764-5-ம் பக்கங்களில், விசேஷமாய், வெகுலாவி n. <*bahula*. ஒரு தரத்தினின்று கோழிக்குஞ்சும் பூனைக்குடியும் பிறக்கா : அஃதேபோல் *bahula* என்பதின்று “வெகுலா”வும் “பல” வும் உற்பத்தியாகா என்க. செ. அ. பக. 2531, 3765 ஒப்பிடுக்.

Monier Williams, Sanskrit Dictionary page 726, *bahul* = thick, dense, broad, wide, spacious, ample, large, R. V. இஃதிலிருந்து “பல” எனும் பதத்திற்கும் “*bahula*” என்பதின் ஆதிக்கருத்துக்கும் சொல்லுருவத்துக் குஞ் சற்றேநும் தொடர்பின்று என உணருமின் செ. அ. மயங்கிற்றென்க.

தமிழிலக்கணங்களில் “பற்பல” எனும் பதத்தைக் குறித்து ஒரு வியப்புக்குரிய கம்பவத்தைப் படித்தனம். “பல்” எனும் பதமே முந்தியதாய் இருப்ப, “பல(ப)பல்” என்ற தொடர்மொழிதான், அகரம் நடுவண் விழுந்தமையான், “பற்பல்” ஆயிற்று என்பர் பல திலக்கண ஆசிரியர். “உகரம்” விழுதல் தமிழில் சாதாரணம்; அகரம் அங்காமன்று, “பல்பல் + அ” (= ஆய) > “பற்பல்” என எடுப்பதே வாய்மையாகும். ஆனதினால் செ. அ. பக. 2556 “பற்பல்”, pron. < “பல + பல்” = many used distributively, என்பதும் பிழையே. இவ்வகராதியின் இப்பகுதியை ஆக்கியோனும் மேற் குறிப்பிட்டோரும் தொல். எழுத. 214-ம் சூத்திரத்தை நன்காய் உணர்ந்தால், இப்பிழையை இழைத்திருக்கமாட்டார்; அஃதில் “ல > ற்” என்றே கூறப்பட்டது:-

“தொடரல் இறுதி தம்முன் தாம் வரின் கரம் றகர ஒற்றுக்கலும் உரித்தே”.

தொல். எழுத. நச்சினார்க்கிணியம், சைவசித்தாந்த நூற்புதிப்பு, 1944, பக. 136, இதின் உரை :-

பல கடல், பல்யாணி, பல் வெள்வி; பற்பல்; சிற்கில், “பல்” (=several) தொல்லிலக்கியங்களிற் பெரும்பாலும் தோன்றும்.

உதாரணமாக, குறுந். 185 : 4-5 “பல்” வரிப் பாம்பு”; 60 : 6 “பல்கால்”; 165 : 5 “பல் கூந்தல்”; 19 : 5 “பல் இருங் கூந்தல்”; 384 : 2 நெடும் பல் கூந்தல்”; 97 : 7 “இரும் பல் குன்றம்”; 287 : 7 “செழும் பல் குன்றம்”; இங்களமே “பல் பினி அவிழந்த நீலம்”, “பல் பூங்கானல்”; “பல்லா நெடுநெறி”, பல்லா பயந்த நெய்”, “பல்லான்” (பல் + ஆன்) (இரு முறை); “பல்லிதழ்” (பல் + இதழ்) (இருமுறை); “பல் இதழ் மழைக்கண்” (இன்னுமொருமுறை); “பல்லுழ்” (பல் + ஊழ்) 285 : 4 (= பல முறை, உரை); “பல்லவி” (ஒரு முறை); “பல் வேல்” (இருமுறை); “பல் வேறுரு” (ஒரு முறை); குறுந்தொகையில் 21 தரம் தோன்றுகின்றது. அகநானுாற்றின்கண் 32 : 5 “பல் மாண்” (= பல முறையும், உரை) போன்று 194 தரம் இப்பொருளில் “பல்” காணப்படுகின்றது. ஆனதினால் “பல்” என்பதே முந்தியதும் பண்டைய நூல்களில் ஏராளமானது மென்க, இரு தொல் நூல்கள் மட்டிலுமே 215 முறை வருதலான். மேலும், இப்பத “ல்”கரம், ஒற்றுதலின் வல்லினத் தொடர் மொழிகளிற் றிரிந்து, ஆய்தமாகி, “பல் + தலை > பல்றைஸ்”, அகநா. 195 : 13; “பல் தோல் > பஸ்ரேல்”, அகநா, 123 : 10; திருமுருகா 122, இவை போன்ற இடங்களில் வரும். தொடர்மொழியின்

2-ம் பதம் பெல்லினத்திற்குறைக்குமாயின், “ல்”>“ன்” என்ற திரிபு தோன்றுவது இயல்லே.

உ-ம் பண் முறை, தொல் சொல். 233 : 1. “பல் + உம்+ஜி”>“பல்ம்+ஜூ”>“பன்மை”, தொல் சொல். 23 : 2; புறநா. 19 : 3.

“பல்” வேற்றிலக்கியங்களிலும் பல்காலுந் தோன்றும். “பல் இருங் கூந்தல்” எனுந் தொடர்மொழியே நெடு நல். 54; ஐங்குறுதூரு 308 : 1; 429 : 1; கலித். 101 : 41 - 42; மனிமேகலை 22 : 13); அதே பொருள் “பல்குழலினுள்”, சௌக. 989 : 2 இல் தோன்றின. பின்னிட்ட இலக்கியங்களிலுந் தோன்றும் :-

உ-ம் நறுந்தொகை 29 “பல்விரை” (= பலவாசனைகளை, உரை). மேலும் செ. அ. பக். 2565 “பன்மை, பன்மான்” தொடங்கி, “பன் மொழித் தொகை” சருக்கவுங்கள் விழும், பக். 2564 இல் “பன் மனிமாலை” என்பதும் இப் “பல்” என்பதின் திரிபே: இத்திரிபு பண்டைய இலக்கியங்களிலேயே முதல் சாட்சியளிக்கின்றது.

உ-மாக :-

1. புறநா. 160 : 18-19 “புதல்வன் பன்மான் பாலில் வறு முலீ கவைத்தனான்”.
2. பதிற்றும். 83 : 6-7 “இன்னுது அம்ம அதுதானே பன்மா (=பலபடியாக) நாடுகெட வெருக்கி” (= நாடுகள் அழியும்படி, உரை).

இப்பொழுது “ல்>ஃ” ஆகிய திரிபை உற்று நோக்குவாம். புறநானுற்றின் 4-ம் கெய்யுளின் முடிவில் வரைந் திருப்பதியாது?

“சோழன் உருவப்பஸ்ரேரினாஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.”

1. “பல் + தேர்” (= அநேக, தேர்களையுடையனவன்) > பஸ்ரேர்”.
2. “அல் + திணை” (உயர்வற்ற திணை, உயர்வு அல்லாத திணை) > “அஃறிணை”.
3. “கொல்களிறு மிடைந்த பஸ்ரேந் கெருதேயோடு” (= பல்தோல் தொழுதி) என்பது பதிற்றும் 83 : 3. இங்ஙனம் ஆயிரம் உதாரணங்கள் உள்.

1966-ம் ஆண்டின் புரட்டாசித்திங்களில் யாம் “தமிழ் பண்பாடு” XII, 2-3-ம் இலக., 246-ம் பக்கத்தில் வரைந் ததை அங்குமோ தருதும் :-

1. கோடி originally meant a pyramidal heap, but later came to mean a crore, i. e. ten millions. அங்குமோ வெள்ளமும் பேரேண்.
2. இலக்கம், sanskritised into லக்ஷ “laksha” meant originally a shining mark, a superb target : eventually it came to mean 100,000.
3. நாறு, from the verb நொறு, நொறுக்கு, originally a cluster of shattered pieces, came to mean finally the number “hundred”.
4. In the same manner, பல் (= many) came to mean “ten”. அல்லாவிட்டு “பன்னிரண்டு” (= 12) தோன்றுவது எங்களம்? “பல், பன் என்பனவே இஃதின் உற்பத்தியாகக் கடிதியவையன்றே? இஃதின் திரிபுகளை இங்ஙனமாக எடுத்தல் வேண்டும்:

- (a) பல் + து > பஸ்து > பத்து (ஒரு விதமாக).
- (b) பல் + து > பஸ்து + இன் + ஒன்று > பஸ்தினேன்று > பதினேன்று (வேறு விதமாக).
- (c) பல் + உம் + இரண்டு (= 10 + 2) > பல்ம் + 2 > பன் + 2 > பன்னிரண்டு (3-ம் விதமாக).

சங்கத்தத்தில் சுராதா (= dasaratha) என்பதே “பஸ்ரேர்” = manychariots > the emperor with many (i. e. ten) chariots. ஆனதினால் இராமச்சந்திரனின் தந்தையாக தசரதனும் இன்னுசேட்சென்னி சோழ மன்னரும் ஒரே பெயரை உடையாவர். “Tamil Culture” p. 246.

நான்காண்டுகளிற்குப் பின்றை இதற்குவேறுரு சான் ரும் ஓப்பணியும் வேறெரு மொழியிற்குறேன்றிற்று, சமேரி உத்தில். Prince: Materials for a Sumerian Lexicon, page 172 :- “Xaa”, 8638 = ten, also with value “xu”, 8677,

and = multitude, 8710, in Assyria = ma'dutu, The words for “ten” are “a, u, xa, xu”, of which it is probable that “xa, xu” are the older forms. The assyrian word ma'dutu (= multitude) is a synonym for “ten” in the broader sense of “many” i. e. a round number. Thus the semantic change from “many” to “ten” occurs certainly in Tamil and Sumerian, and probably in assyrian and Sanskrit too. cf. “dasaratha” = “many chariots”.

10-ம் பகுதியும் “பல்”, ஆனால் வேறெரு பொருளில் செ. அ. ப. 2526,

பல்² = எயிறு, கலித். 58 : 4 முகை வெண்பால் = யானை, பன்றி முதலியவற்றின் கொம்பு; நங்கார நாக்கு; சக்கரம், வாள் முதலியவற்றின் பற்போன்ற கூர்; செபுப்பல்; போல்வன். இப்பதற்கு செ. அ. கொடுக்கும் 6-ம், 7-ம், 8-ம் கருத்துக்களை உற்று நோக்குக : - “மொக்கு, ழண்டின் உள்ளிட்டின் சிறுதுண்டு”.

இவற்றுடன் அதே அகராதியின் 2528-ம் பக்கத்திலுள்ள வற்றை ஓப்பிடுக : “பல்லவம்¹” = தளிர். இஃதிலிருந்து = “பல்லவதேயம், பல்லவர் 2”, பக். 2529, பல்லவி = வெற்றிலைக் கனுவில் அரும்புங்கருத்து. இந்நான்கு பதங்களையும் செ. அ. சங்கத “பல்லவ” என்பதினினரும் தமிழிற்கு வந்தவாடக எடுக்கின்றது. இதற்கு எதிராக யாம் சாற்றுவதியாதெனில் :

1-வதாக, “பல்லவ” ஒருபோதும் “பல்லி” என மாறி யிராது. இஃதை செ. அகராதியே உணர்ந்து “probably” = சிலவேளையில் அங்ஙனமாக வந்திருத்தல் கூடுமென இயம் பிற்று.

2-வதாக, சமஸ்கிருத அகராதிகளே இதற்கு எதிர்ப்பைக் காட்டுகின்றன : - Monier Williams, page 609 pal (பல்) perhaps invented to account for certain words below; page 610, pall (பல்ல) invented to explain the words that follow. கண்ணம்ரோ? “invented”: சங்கத்தத்தில் உற்பத்தி இன்று; பரமார்த்த குருவின் சீவர் குதிரை மூட்டையைக் கண்டுபிடித்த வண்ணம் கற்பனைத் தாத்தைது. “பல்லவ” என்பதற்குக் கொடுக்கப்படுக் கருத்துக்களைப் பார்த்தால் இஃது இன்னுங்கூட தெளிவாகுமல்லே?

M. Williams, p. 610.

| | |
|---|--|
| pallava = a sprout, spray, twig, shoot, bud, blossom; 1 | |
| „ = a strip of cloth, scarf, lappet. 2 | |
| „ = spreading, expansion, Lexicographers. 3 | |
| „ = strength, „ = bala. 4 | |
| „ = a libertine, calamite, „. 5 | |

இவ்வைந்தையும் தமிழ் “பல்” 2 என்பதனுடனும், இதின் விரிவுகளுடனும் ஒப்பிடுவோம்.

1. யரத்தின் கிளையின்கண் பற்கணைப்போல் இலங்குவதனுன் தனிக்குங்குப் “பல்லவம்” எனும் பெயர் அளிக்கப் பட்டிருத்தல் போலும்.
2. சேலித்துண்டு, ஆடையின் தொங்கல், முந்தாணி”. இத்துடன் செ. அ. பக். 2526. “பல்” 2, 6-ம் கருத்தை ஒப்பிடுகே : “சேலையில் கேத்து வாங்கு மொக்கு”.
3. “பர” எனும் திராவிடப் பகுதியே இதின் உற்பத்தி யாகும் : “ர/ல்”. இஃது ஆரிய மொழிகளிற் காணப் படுஞ் சாதாரணத்திரிபே. ஒப்பிடுகே.
4. சிங்கள் : “பலா யனவா”; சமஸ்கிருத : “பலாயதி”; பிராகிரத : பலாயதி பக். 96, இலக். 1432, William Geiger. Sinhalese Etymological Glossary.
5. “பல்” எனும் திராவிடப் பகுதியே இதின் உற்பத்தி எனப் பின்றை காட்டுதோம்.
5. “பல் 1” எனும் திராவிடப் பகுதியே இதின் உற்பத்தி என முன்னமே காட்டினோம்.

நறுந்தொகை 70 :

“தன் மனையாளைத் தன்மனை இருத்திப் பிறர்மனைக்கு ஏதும் பேதையும் பத்தே”.

இவனே வீடு வீடாக, தடிமுறை குடிமுறையாகத் தேடி, பல பெண்டிர்களின் நலத்தை உண்பதனால் “பல்+அவன் > பல்லவன்” என்ற பெயரைப் பெற்றனர். ஒப்பிடுக் செ. அ. பக். 2528 “பல்லவன்” = rāke, libertine. இரண்டகராதி களுமொரேயொரு கருத்தைக் கொடுக்கும்.

செ. அ. பக். 2528 “பல்லவம் 1”, யாம் ஆராய்ந்த வண்ணம், தூய திராவிடமே யொழிய, ஆரியத்தினின்றியவலாய் வந்ததன்றனரே? இப்பொழுது “பல்லவம் 2” (அந்தபதம்) அதேபோன்றதென்று காட்டுதோம் :

“பல்லவம் 2”, = Arrow அம்பு. Bhalla என்ற சங்கத சொல்லின் நிரிபேச செ. அ. இயம்பிற்று. இஃது வாய்மையன்று. முதல் ஒப்பிடுகே :

1. செ. அ. பக். 528 “எய் 1”=பாணம் பிரயோகி = to discharge arrows.
2. „ „ „ „ “எய் 2” = முள்ளுப் பன்றி, “எய்ம் முள்ளன் பருஷமிருடைய” விலங்கு அஃது ஆகஸான் என்க. Porcupine.
3. „ „ „ „ “எய் 3”=அம்பு arrow. இம்முன்று பதங்களினிடையே நெருங்கிய தொடர் புண்டு : மேலும், பிழவருவனவும் இவற்றுடன் தொடர்பு பூண்டவை என்பதும், சற்றுச் சூழ வெளிப்படையாகும்.

4. செ. அ. பக். 529 “எய்ப்பன்றி, எய்ப்போதது எய்ம்மான்; எயிற்றி, எயின், எயினன்”.
5. „ „ „ „ “எயிறு” = 1 பல்; 3. யானை பன்றிகளின் வாய்க் கோடு; tusk of the elephant, of the wild hog.

ஆனதினால் பல்லிந்தும்” “அம்புக்கும்” நாப்பன், நெருங்கிய தொடர்புண்டு. திராவிட “ரால்லே” 2, “பல்ல வம் 2” (=அம்பு) ஆகத்திரிந்தது: சங்கதம் இவற்றுக்கிடையே, பூசாரிபோல், வரவேண்டுவதினிறேங்க, சுமேரியத்திலும் “அம்பும், பல்லும்” அண்மையாக இருந்தனவாலும். ஆயி னும் இச்சங்கதப் பூசாரி எமக்கு ஒரு பெரிய நங்கமை இழுத்தனர், குறுக்கே வருதலான். “பல்” எப்பொழுது “பல்ல” (=அம்பு) எனத் திரிந்ததென்பதற்குத் தமிழில் யாதொரு சான்றுமின்று : சங்கதத்திலோ சான்றுண்டு. ஆனதினால் தமிழிலக்கியம், சூஸ் வண்டில் போல், தீவிரமாக ஓடிச் செல் லுழி, சங்கத இலக்கியங்களே, இத்திராவிடப் பதங்களை எடுத்தான், “time - keeper” போன்றவையாகியதற்கு அன்பார்ந்த வணக்கமாகுக! Monier Williams, Sanskrit Dictionary, page 748 *bhalla*=a kind of arrow or missile with a point of a particular shape, Mahābhārata, Kāvya Literature; *bhallam*=an arrowhead of a particular shape, Śāṅgadharā Paddhati; *bhalli*=*bhallii*=a kind of arrow Dharmasamgraha. இப்போது இந்த “time-keeper” குறிக்கும் நேரங்கள் யாவை?

1. மஹாபாரதம் : தொடங்கியது கி. மு. 500-ம் ஆண்டு Macdonell, A History Sanskrit Literature, 1917, London, page 285. இப்போதைய நிலைமையை அடைந்தது, கி. பி. 350-ம் ஆண்டு. Macdonell, page 287. ஆனதினால் கி. மு. 500 — கி. பி. 350.
2. “கால்ய”=இராமாயணம் போன்ற சங்கத காவியங்கள். இராமாயணம் (சமஸ்கிருத காவியம்) கி. மு. 600—கி. பி. 150, macdonell, page 309.
3. தர்மஸம்க்ரஹ (=சங்கத நிதிச் சருக்கம்), கி. பி. 1000-ம் ஆண்டு, macdonell, page 429. தமிழ் “ப” கரும் சங்கதத்தில் “bha” என்றே வருமென இருமொழி வஸ்லு நர் கூறுப். “bhalli” தமிழில் அதே பொருளில் வருவதைக் கண்டிலமாயினும், செ. அ. பக். 2529 பல்லி 1 (=பலுக்கட்டு=a kind of harrow) புறநா. 120 : 4 என்பதில், இதற்கு மிக அண்மைப்பொருளில் வருவதை நோக்குக.
4. செ. அ. பக். 2530 இல் வரும் “பல்லு”, “பல்லுக்கட்டுத்தல்” தொடங்கி, பல்லுக்கோவு” சுருக உள்ள தொடர் மொழிகள் அணித்தும் “பல் 2” இன் பின்னிட்டகாலத்தைய விரிவுகளே. பக்கம் 2555 இல் “பற்கடித்தல்” தொடங்கி “பற்சொத்தை” சுருக வருவனவும், “பற்பரோகம்” முதலாக (2556 இல்) “பற்குசு” சுருக, பக். 2557 இல் “பற்குத்து” தொடங்கி “பற்று 2” சுருக, இவற்று னும் பக். 2558 இல் “பற்குக்கட்டு” தொடங்கி “பற்றை” சுருக வருவனவுற்றில், நூற்றுக்கு எண்பது வீதத்துக்கு மேற்பட, “பல் 2” இன் விரிவுகளே. ஒரு சிறந்த உதாரணமாக, “பற்று” எனும் வினையை எடுப்போமாக.

நாலடியார் 337 : 2-4. “யாதும்

கொடாஅர் எனினும் உடையாறைப் பற்றி விடாஅர் உலகத்தவர்.

செ. அ. பக். 2557 “பற்று 1” = to grasp, seize, catch, hold. இஃது சரி : ஆனால் “originally with one's teeth, or teethlike contrivance”, அஃதாவது “ஆதியில் தன பற்களினால், அன்றேல் பற்மோன்றனவற்றினால்” என செ. அ. இயப் பியிருப்பின், அஃது பூரணமான கருத்துக்களை மேன்க. யாம் மேலே, 10-ம் படுதியின் ஆராய்ச்சியிலாகு தொகைத்தில் “பல 2” என்பதற்கு அளித்த கருத்துக்களை, இப்பொழுது ஆராயும் “பற்று” என்பதுடன் ஒம்பிடுமின் : அப்போது இவை இரண்டுக்குமிடையே உண்டாய நெருங்கிய தொடர்பு இன்தே தோன்றும்.

2 வதாக, சடப்பொருளினின்றே ஆத்மீக கருத்துகள் பின்பு பிறக்கும் :

“from the physical to the metaphysical, moral, spiritual; from the concrete to the abstract”. ஆன தினால் செ. அ. 2557 – 2558,

பற்று 2 = 1. பிடிக்கை > ஒட்டு, பற்றுச், பசை, சோற்றுப் பருக்கை.

2. ,,> உரிமையிடம், தங்குமிடம், நாட்டுப் பருத்தி.
3. ,,> பற்றுக் கோடு, தூண்.
4. ,,> ஏற்றுக் கொள்கை, சம்பந்தம்.
5. ,,> கட்டு.
6. ,,> இல்வாழ்க்கை அன்றேல் விட்டு நெறி.
7. ,,> அகப்பற்றுப் புறப்பற்றுக்களாய அபிமானங்கள்.
8. ,,> அன்பு, நட்பு.
9. ,,> செல்வம்.

இங்ஙனமே நாள்டைவில் கருத்துகள் படிப்படியாய மாறின : செ. அ. கொடுக்கும் 28 கருத்துகள் ஒழுங்கற்றவை. யாம் கொடுக்கும் 1 – 9-ம் இலக்கங்களை பின்பற்றின, கருத்தின் விரிவுகள் துலக்கமாகும்.

3 வதாக, “பல்” எனும் விளையை ஒரு அகராதியிலும் காணும். ஆயினும் திராவிடத்தில் ஆதியில் இருந்ததே, “பற்று” எனுங் கருத்தில். “இஃதென்னை? புதும் புதுப் பதங்களை உண்டாக்கின்றன” என எம்முடன் சிலர் வாதாடக்கூடும். மன்னிக்கலும் : ஆங்கிலத்தில் ஒரு பொழுதும் இஃதைக் கேட்டில்ரோ? “Nothing is deadlier than a bear's embrace”: அஃதாவது, கரடியின் பிடிக்கையை, பற்றை, பற்றிப்பிடித்தலை, ஆதியில் “பல்லுதலை”, வென்றதொன்றில்லை. இதுவே செ. அ. பக். 2530 இல் வரும் “பல்லுகம்” (=கரடி) என்பதின் உற்பத்தியாகும். சங்கதம் பூசாரி காலத்தை காட்டுவார் : M. Williams, Sk. Dict. 748,

1. bhalluka. Lexicons only. 2.bhalluuka, M. Bh. Bh. P. Malatim, Both = a bear. M. Bh. = மஹாபாரதம். Bh. P. பாகவத புராணம், கி. பி. 1260-ம் ஆண்டு. Malatim = மாலாதிமாதவ, (அனைத்தும் சமஸ்கிருத நூல்கள்) கி. பி. 720-ம் ஆண்டு.

இப்பதங்கள் முதல் தமிழில் உபயோகிக்கப்பட்டு, பின்பே மேற்கூறிய வடமொழி நூல்களில் வந்தவை என்பது இனிதே உய்த்தனரப்படும். ‘அங்ஙனம் ஆகில், இவை வழங்கும் தமிழ் நூல்களைக் காட்டு’ மென்பிராகின், எம் மறுமொழி மிகச் சுருக்கமாகும் : ‘கறையான்களைப் போய்க்கேள்’. பதிற்றுப்பத்தின் முதற்பத்து வெய்யுள்களும் எங்கே? கடைசிப் பத்தைக் கண்மரோ? எம்பிரதியில், 246-ம் பக்கத்தில்,

சிலவரிகள் மட்டும் தோன்றும், இக்குறியீட்டுடன் : “இவ்விருபத்தையும் சார்ந்த இவ்வடிகள் மட்டுமே தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரப்பாலும் தெரியவந்தவாகும்”. ஆயினும் 1949-ம் ஆண்டில், 5-ம் பதிப்பில், பாக்டர் உ. வே. சாமிநாதயரால் 246-247-ம் பக்கங்களில் நேடி அமைக்கப் பெற்ற $10+16+3+10=39$ அடிகளையிட, யாரும் 12 அடிகளை வித்துவான் சி. கணேசையர் இயற்றிய நொல். பொருள். (1948) முதற்பாகம், பக்கம் 286 இல் கண்டு இன்புற்றேரும். இது “எரியென்று அன்ன நிறுத்தன் கடவுட்டு உயர்மொவலனே”, “பதிற்று”, என ஆங்கண் வரையப்பட்டதை நோக்குமின். $39+12=51$. இன்னும் 50 ஆண்டுகளில் இன்னும் 50 அடிகள் வெளிவரக் கூடும், கறையான்களின் கொடிய வயிற்றைத் தப்பியிருந்தாவரின். “முதல்”, திருக்குறள் 1-ம் பெய்யுளில் “முதற்று” என திரிந்த வண்ணம், “பல்” என்பதே “பற்று” என விரிந்ததென வாவராலும் எளிதாய் உணரப்படும்.

4-வதாக, ‘பெயர், விளை, உரி : இவையே காலத்தில் முந்தியவை; இடைச் சொற்களோ பின்னிட்டவை’ என முன்னமே கூறினாலும். இக்கூற்றுக்கு “பற்றி” என்பது சிறந்த சான்றுகுமன்றே? இதற்குச் செ. அ. (பக். 2557 இல்) இயம்புவது பொருந்தும்: - Of, about, concerning’: உம் “என்னைப்பற்றிக் கவலைப்படாதே”. ஆங்கிலத்தில் இப்பதங்களை “preposition” எனச் சான்றேர் அழைப்பா : இவையே தமிழில் இடைச்சொற்றன. ஆயினும் ஆதியில் “பற்று” = விளையடி; பற்றி = இதின் விளையெயச்சம்

5-வதாக, நாலடியாரில் “உடையாரைப்பற்றி” (= பிடித் துக்கொண்டு) என்பதற்கும் செ. அ. யின் “என்னைப் பற்றி” என்பதற்குமிடையே யாதொரு தொடர்புயுண்டோ? முதலில் உடையாரின் உடம்பைப் பிடித்தலும், இன்டாவ தில் மனத்தாற் பிடித்தலும் உற்க்கப்படுகின்றன. ஒதுவே யான் முன்கூறிய கட்ட கௌ : “From the concrete to the abstract; from the physical to the metaphysical”.

6-வதாக, கரடி எதிரியை மிக இறுங்கமாய்ப் பற்றுவதனால் “பல்லுகம்” எனும் யெரைத் திராவிடத்திலும் ஆரியத்திலும் பெற்றதே. இன்னும் ஒரு விலங்கு “பல்லு” உடன் சம்பந்தமானது, தன் நீண்ட, கூிய பற்களான். ஆதியில் இது காட்டுப் பன்றியே: wild boar. ஒப்பிடுக. நாலடியார் 358 : 2-4

... “கோட்டை
வயிருஞ் செறியினும், வாட்கண்ணும், பன்றி
செயிர் வேழம் ஆகுதல் இன்று”.

ஆன்தினால் செ. அ. பக். 2565—2566 இல் தோன்றுவன ஒன்றில் “பல 1” அன்றேல் “பல 2” இன் விரிவுகள் என்பது இனிதே புலனுகும்.

11-ம் பகுதி : பால்” = milk. இப்பதம் ஓரசைசொல்லே யாயினும், ஆதிச் சொல்லன்று : “பா” (=குடி, பருகு) எனும் பதம் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் பொதுவான தாய், கி. மு. 3,000-ம் — 2,000-ம் ஆண்டுகளில், இருந்ததே. பறவைகள் எப்பொழுதும் பறவா : நூளம் அங்குவை. தங்குமிடம் இவற்றுக்கு வினரவில் வேண்டுமே. அஃதேபோல் வன திராவிட உயிர்மெய்க்கஞ். “பா” தனியே நிற்க வல்ல தன்று : அதற்குத் தங்குமிடம் “லகரமே”. இதுவே “பால்” என்பதின் உற்பத்தி. ஆரியப் பகுதிகள், மின்னிட்ட காலத்தில், மரித்தோரின் உடல்களைச் சிகிச்சை செய்து, “இவன்

இறந்தது எங்னமெலை” பரிசோதனை செய்யும் வண்ணம், உண்டாக்கப்பட்டவை. Monier Williams, Sanskrit Dictionary, page 612, paa 1, piibati and piibatee, both Vedic. Meanings: to drink, quaff, suck, sip, imbibe. cf. Gk. pepooka, Aeolian poonoo pinoo; Latin pootus, pootum, piboo> biboo; slavic pijsa, piti. இப்பகுதி யுடன் சம்பந்தமான 2 பதங்கள் உள்ளன :

- (A) Page 652, *pyai* or *pyaay* = to swell, be exuberant, overflow. இஃதிலிருந்து பெண்களில் வலமுலைகளுக்குச் சிறப்பாய்வு பொருந்திய “ப்யாத”, அன்றேஸ் “ப்யாந்” = பீந் = fat, swollen.
- (B) Page 629, *pii* or *pi*, *pāyatee*, *pyaana* = to swell, be exuberant. இம் முன்று வடமொழிப் பகுதிகளே செ. அ. (பக. 2615)
- (அ) பாயசம் (=பால் நெகிழிச்சியான) இன்னமுது; அன்றேஸ் பாற் சொற்றி);
- (ஆ) பாயாசம், என்பனவற்றின் உற்பத்தியாவன. இவ் விரண்டுடன்.
- (இ) பாயதானம் (=பால்ஸம்) என்பனவும் இஃதாலா குந் தொடர்மொழிகள்.

M. W. Sk. Dict. p. 619 : *payasa* = prepared with or made of milk. *payaka*, *payika* = drinking. *payin* = sucking sipping. *paayya* = being drunk; drinking (noun).

இங்ஙனமே ஆரியம் “பா”வுக்குத் தங்குமிடமாக யகரத் தெத்த தெரிந்தெடுத்து, “பாய்-, ப்யா-, பீ” எனப் படிப்படி யாய்த் திரிபு அடைய, திராவிடம் கூரத்தை விரும்பிற்று. செ. அ. பக. 2625 இல், பால் I = குழலி, குடி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையின்று சுரக்கும் வெண்ணமொனா திரவப் பொருள் : Milk.

குறுந். 27 : 1-2

“கன்றும் உண்ணுது கலத்தினும் படாது
நல்லான் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு”.

இப்பாற்கு நடந்த வரலாறு மனத்தை வருந்துச் செய்கின்றது: ஆனால் “பால்” எனுந் திராவிடத்துக்கு நடந்த விஷயம் மாக் கிலேசத்தையும் வியப்பையும் ஒருங்கே எழுப்புகின்றது. “ஆரியமே, நீ பெருமூலோபி” என முன்னமே இயம்மினேன். “சிச்சீ! வயிறு வளர்க்கக்கு நீ செய்வது யாது? உனக்கு வெட்கமின்றே? “பிறன் வரை நிஃருள் கடைத்தலைச் சேற்றே” ஏப்ப, இவ்வளவு ஏராளமாக உன்னிடம் இப்பொருப்பதங்களிருப்ப, உன் மைத்துனியாகிய திராவிடத்தின் ஒரேயோரு பகுதியைக் களவாடுகின்றன? கையுங்களவுமாய்ய பிடிக்கப்பட்டனயன்றே?” எனத்திராவிடராகிய யாம் வடமொழியுடன் வாதாடல் வேண்டும். இன்னினியே இதற்கு நியாயம் காற்றுதும்.

கமேரிய அகராதியின்கண் பிறின்ஸ் காட்டிய வண்ணம், ஆதிப்பதங்கள் எந்தமொழியிலும் மனப்படங்களினின்றே உருவாயின. ஆனதினால் ஆரியத்திலும் அங்ஙனமெனக் வீங்குமுலையுடன் தன்கண்மனிபோன்ற புதல்வனை அணித்து, “சரந்தமுதங் கற்று தரவ்போல், கரவாது, தாய்மார் அளிப்பதை”, முதியோரே, நீயிர் ஒரு போதும் கண்டிலிரோ? இலையோரே, சில ஆண்டுகளுக்குமுன் அங்ஙனம் முலைப்பால்

பருகியதை மறந்திரோ? இப்போதுதானும் தாயுமானவரான இறைவளின் சுரக்கும் முலைகளின்று “வானின்று இழிந்து சொரிகின்றதாரை மழைபோல வீழும்” கடவுளின் அருள்களாய் தீம்பாலை நாள்வாயும் பருகின்றீர்ன்றே? இதுவே மனப்படம். இஃதினின்று ஒரு மருக்கில் சமஸ்கிருத “ப்யை, ப்யாய், ப்யாத, ப்யாந், பீந், பீ, மி, பியாந்” = “வீங்குமுலை பாஸ்கர” - “க்க, - த்தல், - ந்து” என்ற பொருளில் = to swell, be fat or exuberant, overflow; மறுமருங்கில் “பா, பீதி, பீபதே” = குடி, பருகு = to drink, suck, sip, imbibe.

பூர்வீகத்தில் மட்டு மன்று : இன்றும் மனப்படங்களே பதங்களின் ஆதி ஆகும். மேலே யான் எழுதிய “exuberant” என்ற ஆங்கிலத்தை உற்று நோக்குமின். இஃது இலத்தீனின்று வந்ததென Chambers 20-ம் நூற்றுண்டு ஆங்கில அகராதி (பக. 378) இயம்பும்; கஸ்லெல்லின் இலத்தீன் - ஆங்கில அகராதி (பக. 595) இங்ஙனம் இஃதை விளக்கும்:-

- (A) *über* (“uuber”; Greek “outhar”, English “udder”) = a pap, teat, breast.
- உ - ம : *ubera* *praebere*, Ovid = வீங்குமுலையைப்பருக அளித்தல்.
- உ - ம : *ubera* *admoveare*: Vergil = வீங்குமுலை முழந்தைக்கணுக வைத்தல்.

(B) Transferred = ஆகு பெயராக.

uuber = richness, abundance, fertility; fruitful, copious. கண்மரோ? யான் இந்திய, இலங்கை மொழி கலைக் குறித்தியம்பிய, விதித்த, கட்டளை இலத்தீனுக்கு 20 நூற்றுண்டுக்கு முன்னமே பொருந்திற்று : அஃதாவது “From the concrete to the abstract”. இப்போது இதின் கூட்டாளி : “செம்மையான மனப்படத்தில் ஒரு பதத்தின் முதற் கருத்தைத்தேடி உறுக” - ஆகும்.

இப்பொழுது பல்வேறு நியாயங்களினால் “பாலன்”

“தூயதிராவிடம் : சமஸ்கிருத *bala* (= *baala*) இதினின்று களவாய் எடுக்கப்பட்டபதம்” என்பதைத் தெற்றக் காட்டும்:-

| | | |
|--|------------------------|-------------------|
| 1. “பால்” = milk. இஃது தூயதிராவிடம். ஏனெனில் | தமிழ், மலையாளம். | கோதம். |
| பால் = milky juice. | | பாலி. |
| துதம். | | கன்னடம். |
| பொலிஸ், பொலிஸ். | | பால் = milk. |
| குடகு. | துளு. | தெலுங்கு. |
| பாலி. | பேரு. | பாலு, பாடி. |
| கொலமி. | பர்ஜி. | |
| பாலி. | பேல் = பால், முலை. | |
| முலைக்கும் அதினின்று சுரந்து வரும் பாலுக்கும் ஒருங்கே இப்பதம் இம்மொழியிற் பொருந்துவதை உற்று நோக்குக : “milk, breasts”. | | |
| கட்பா. கோண்டு. கொண்ட. | | |
| பால். பால். | பால் = milk, breasts : | இஃதிலும் அங்ஙனமே, |
| குயி. | | குவி. |
| பாடு, பாலு. | | பாலு, பாலு. |

பிராஹ்யி.

பால்ஸ் = milk, milky juice.

இவ்வண்ணம் (19 கிளைகளில்) 16 திராவிடமோழிகளின் கண் “பால்” இதே பொருளில் தோன்றுவதனான், அஃது தூய திராவிடமாம்.

2. “பால்” எனும் சமஸ்கிருதப்பதம் உண்டு; ஆனால் இக் கருத்தில்லன்று. M. W. Sk. Dict. p. 622 : paal=to watch, guard, protect, rule, govern, A. V. +.
3. “baal” எனும் பதமும் உண்டு; ஆனால் இக்கருத்தி வன்று. M. W. Sk. Dict. p. 728 : baal=an interjection imitating the sound of a falling body, A. V. (=அத் தர்வவேத நூலின்கண்).
4. தமிழ் மரபின்படி, “பால்” பருகும் குழந்தையை, அதின் மிகக் மென்மையினுன் குழந்தை (குழம்=be soft, like velvet) என்றும், பால் மட்டுமே அவ்வதில் அஃதின் உணவு ஆகையினால் பால்+அன் (= ஆன், ஆன் : ஒப்பிடுக “அவ்+அன்; இவ்+அன்; யா+வ்+அன்”) > “பாலன்” என்றும் அழைப்பது செம்மையானதே. ஆனால் சங்கதத்தில் “பால்” எனும் பதம் இக்கருத்திலிருந்ததை அறியேம்; அதின் மரபு வேறுக வின், “பாலன்” எனும் பதத்தையாவது பொருளையாவது சமஸ்கிருதம் கொடுக்க வல்லதன்று : “அன்” என்ற விகுதி சங்கதத்தில் இன்று; “பாலும்” இன்று. ஆனதினால் பின்வருஞ் சொற்கள் யாவும் களவுப் பொருள்களே :- M. W. p. 728.
1. baala = childish. M. a child, boy under 5 years.
2. baalaa f. a female child; a one year old cow. M.W. p. 729.
3. baalaka = childish, young. M. a child; the young of an animal.
4. baalikaa f. a girl; a young elephant five years old.
5. baalatva n. childishness, childish doings.
6. baalakatva n. childishness, childhood.
7. baalakiya = childish; infantine.
8. baaliman m. childhood, youth.
9. baalisaa = childish, puerile, simple, foolish.
10. baalisataa f. childishness, simplicity, folly.
11. baalisatva n. „ „ „ „
12. baalisya n. „ „ , youth, thoughtlessness, folly.
13. baaleyaa = fit or proper for children; tender, soft.
14. balya (= baalya) n. infancy, childhood.
15. balyataa (= baalyataa) f. „ „ „ , boyhood.

இவை அனைத்தும் சங்கத தனிப்பதங்கள். இவற்றை முற்றப்பதமாகக் கொண்ட சங்கத தொடர்ச்சொற்களை, 360 அளவில், இவ்வகராதியின் 728 - 729-ம் பக்கங்களிற் காணக. இவ்வளவிற்குச் சமஸ்கிருதம் “இருகியகுத்திரம், மஹா பாரதம், இராமாயணம், மநுஸ்மருதி” காலந்தோடங்கி, இத் திராவிடப் பகுதியை எடுத்தாண்டு பயன்படுத்தியதே. ஆயி

னும் தீமையினின்று நன்மை விளைதலுமுண்டு. எங்கும் 30-ம் வயதில் கொள்ளியடித்தவன் 50 ம் பிரயத்தின்கண் கொடைவள்ளாய் மாறுகண்றனன்றே, அங்கு மேவடமொழி யும் தென் மொழிக்கு அக்காவாடின பதந்தின்க்கிறே இச் சொற்களை அளித்தது :- செ. அ. பக். 2628 பாலகரை, பாலகன் 2, பாலசந்திரன், பாலசிட்டை, பாலசுரியன், பாலசோஷ் ரோகம்; பாலத்தாபனம் (பக். 2629), பாலப்பாதம், 2630 பாலஸ்தாபனம், பாலாசிரியன்; 2629 பாலிதி, பாலலீல்; 3617 வாஸ வாசம்; 2630 பாலிகை 2, பாலிசம், பாலிச்சி; 2631 பாலியம், பாலியன்; 3618 வாலிசன்; 3615 வால் 1 (= இளமை 1); 3616 வாலகிரகம், வாலகன், வாலசிதை நாடகம்; வாலசிகிற்சை; 3617 வாஸம் 3; வாஸன் 2; 3618 வாலாதபம், வாலிபம், வாலிபன், வாலியம். (30 பதங்கள்).

12-ம் பகுதி: “பால் 2” = பகுதி, பாதி, பக்கம், பிரித்தல், செ. அ. பக். 2625; “பல் 3”. இத்துடன் இதின் குடும்ப பதங்களும் ஆராயப்படும்.

முன்னுமொருகால் “பல்து” (செ. அ. பக். 2375) எனும் பண்டைய பதம் ஒரு மருங்கில் “பத்து” (=10) [செ. அ. பக். 2675 “பல்பத்து” = 10] என்றும், மறுமருங்கில் “பது” (ஒப்பிடுக : பதின் மூன்று) என்றும், வேறொரு மருங்கில் “பல்+உம்>பலம்>பன்” [ஒப்பிடுக : பன்+இரண்டு] என்றும் வருவதைச் சுட்டிக்காட்டினேன். அங்குவரை அஃது >

1. அத்து-உடன் (2) அதின் (=அது+அன்); அது+அன் > அதன். “ஃ” = “ல்” இவ்விடத்தில் ஆனதிற்கு, (3) “அஸ்+து” > “அற்று”; “அன்ன” = அத்தனமைத்தன. “ஓர்+அன்ன” (சாயல்) தொல்லிலக்கியங்களில் நூறுநரம் தோன்றுமன்றே? “அற்று” திருக்குறளில் பலவேறு முறை காணப்படும். தெலுங்கில் “அற்று” என்றும் (செமித்திய) அஸ்வீரி மொழியில் “அன்னா” (Muss - Arnolt, p. 376; Prince, pages 177, 179, 255, 257) என்றுந் தோன்றுவதனான் இதுவே (=3 வதே) தொன்மைத்தென்க. இங்குமே இப்பகுதியும் “பால், பாலி-, பா-கு, பா-து, எனவும், பின்பு குறுகின்மையான “பலி-, பலிகு>பரு, பக்கி-, பல்து எனவும் பல்வேறுவிதமாய்த் திரிபுகள் அடைந்ததைக் காணலாம். செ. அ. யின் பக்கங்களைப் பின்பற்றின் இஃது மிகத் துலக்கமாகும்.

1. பல்து. செ. அ. பக். 2375. “இணைப்பல் தியாற் பெயர் பெறும்,” தொல். பொ. 645, உரை.
2. பக்கு+அகம்>பக்ககம் = பக்கம்: சமஸ்கிருத “paksaka” வேண்டா.

செ. அ. 2376. பக்கம் I = கூறு, portion, section; “paksā” வேண்டாவாம்.

செ. அ. 2377 பக்கல்=பக்கம், side; இனம்.

“ 2378 பக்கு+இசை>பக்கிசை = பேதப்படுத்திக் கூறுதல்; differentiate.

செ. அ. 2378 பக்கு+இடு>பக்கிடு=to part, பிரித்தல், வெடித்தல்.

செ. அ. 2378 பக்கு + “இணி” (ஒப்பிடுக “இணை”) > பக்கிணி = இருபகல்களால் இணைக்கப்பெற்ற இருவு: ஏங்கத் “paksini” வேண்டாவாம்.

செ. அ. 2379 பக்கு விடு=பிள = to be split, திருக்குறள் 1068 :-

“இரவு என்றும் ஏமாப்பில் தோணி, கரவு என்றும் பார் தாக்கப் பக்கு விடும்”.

3. செ. அ. 2381 “பகல் 1” = பகுக்கை = dividing, separating புறநா. 249 : 8

“பகல் இடம் கண்ணி” = ஏருத்த இடத்தைக் கருதி. இதிலிருந்து “பகல் 1” = நடு, நடுவு நிலைமை, நுகத் தானி, காலை முதல் மாலைவரையுள்ள காலம், புறநா. 8 : 10 “பகல் விளங்குதியாற் பல கதிர் விரித்தே”: பின்பு = ஞாயிறு, மனிமே. 4 : 92 “பகல் முனைத்தது” = சூரியன், உரை.

இஃதிலிருந்தே செ. அ. 2382 பகவன் = சூரியன், 8-ம் கருத்து பகவான் = சூரியன், 2-ம் கருத்து : சங்கத “bhagavan” வேண்டா.

4. உசவு = தாண்டு; பங்கு; share, portion. 2382-ம் பக்கம், செ. அ. பக்.

5. பகன் (“பகல், பகவன், பகவான்” – இவற்றை ஒப்பிடுக) = sun god. 2383.

6. பகிர் 1 = பங்கிடு, பிரி, பிள. 2384. பகிர் 2 = பங்கு. துண்டம், 2384.

7. பகு 1 = பிரி, பிரிவுடு. பகு 2 = பங்கிடு, வகைப்படுத்து, வெட்டு, 2384.

பகுதி 1 = பகுப்பு, வேறுபாடு; பகுப்பு = பிரிவு; பகுபதம்; பகுவாய், 2385-2386,

8. பகை 1 = பிரிவினால் உண்டாகும் விரோதம், திருக்குறள் 871 : 1; செ. அ. பக். 2386.

பகை 2 = (வினை) விரோதித்தல் : “பகைத்திட்டார்,” தேவா. 642 : 1.

பகைஞன் = சத்துரு : “தங்குலம் பகைஞர் தம்பால்,” கம்பரா. சடாய். 86.

பகைத்தி (<பகை + ஸ்திரி) = பகைப்பெண். “பகைத்தியா லோருத்தி,” சீவக. 1488 : 4.

பகைமை = விரோதம். “பகைமையுங் கேண்மையும்,” தி. குறள், 709 : 1.

பகையாளி = பகைவன். ஆள்>ஆளி : சாதாரண விரிவு. பகைவன் = எதிரி. “பகைவர் பனிவிட நோக்கி,” நாலடி, 241 : 1.

9. பங்கம் (பக்கம் >பங்கம், வல்லினம் மெல்லினமாக மாறு தலான்) செ. அ. 2387 : “பங்கம் 1” = பங்கு. “பங்கஞ் செய்த மடவாள்,” தேவா. 855 : 5. சங்கத “bhanga” வேண்டா : இஃதில் 9-ம் கருத்தை உற்று நோக்குக.

பங்கன் = பாகங் கொண்டவன், செ. அ. பக். 2388. உலக நீதி 1 : 4 “வள்ளி பங்கன்”; 2 : 4; 3 : 4; 4 : 4; 5 : 4; 6 : 4; 7 : 4 “ஏழை பங்கன்”; 8 : 4 “வள்ளி பங்கன்”; 10 : 4; 12 : 4. 7-ம் செய்யினாவிட, மற்றைய 9 செய்யுக்களிலும் “வள்ளி பங்கன்” என வருவதை நோக்குக. “மலைமங்கை தன் பங்கனை” (திவ. பெரியதி. 7, 10, 3) என வருதலையும் நோக்கின், இம் மறுபு தமிழில் பெரிதாய் வழங்குவதென்பதுல்லனாகும்.

பங்காளன் = பங்காளி 1 = உடன் கூட்டாயிருப்பவன், தாயாதி பங்கி 2 = பகுத்தல், வெட்டுதல், வினை. செ. அ. பக். 2389. „ 3 = வகை. “பானியின் பங்கி”, கம்பரா. கைகேயி. 60. „ 4 = பாகமாகப் பெற்றுக் கொள்பவன், தேவா. 392 : 6.

பங்கிடு = பகுத்துக் கொடு, வினை.

பங்கிடு = பங்கிடுகை, பெயர்.

பங்கு 1 = பாகம், பாதி, பக்கம். < பகு. இதுவே செ. அ. இயங்புவது.

பரோவு, எமெனே, (திராவிட அகராதி, பக். 257, இலக். 3154 இல்) பகு = to be split, divided, be at variance, separate; divide, tr. to distribute, apportion, classify; cut into pieces; tear off; break, split; noun : share, section, piece, portion; hatred, என மேலே யான வரைந்த சொற்களுக்கு இக்கருத்துக்களை அளித்து, எனைய திராவிட மொழிப் பதங்களையும் கொடுத்த பின்றை, (தம் இலக். 3247) பயல், 3364 பாதி, (தெலுங்கு) பாடு; 3371 பால் என்னும் பதங்களை இத்துடன் ஒப்பணி செய்மின் என்றனர்.

10. இலக். 3247 பயல் = half. share. கன். பஞ்ச: பச்ச; பச்சி, பம்ப; குடு : பப்பி; துஞ் : பஸலு; தெலு, பஞ்ச, பம்பகமு; கொலா. பய், பைய்—; நெக்கி பய்க்க—. பாற்தி : பய்ப்ப—, பய்த—; கட்பா : பய—; கோண்டு : பையாநா; குயி : பஹ்ப, பஹ்த— = to share n. apportionment. செ. அ. பக். 2487 : பயல் 2 = பாதி, பாகம்; half; side share.

திராவிடத்தில் சராயிரஞ் சொற்களைத் தந்த இப்பகுதியே சங்கதத்தில் ஜஜ் “bhaj” எனத் திரிபு. பெற்று இருக்கு காலந்தொடங்கி வழங்கினதென்பதற்கு நியாயங்கள்பல உள் :-

(a) M. W. Sk. Dict. p. 743 bhaj = to divide, distribute, allot, apportion to, share with; enjoy also carnally

(ஒப்பிடுகே : வள்ளிபங்கன் = முருகன்); have by one's side (“ஏழை பங்காளன்”) ஆனதினால் இச்சங்கதம் மட்டுமேன்று, எனைய “இந்து-ஜரோப்பிய பதங்களும் இத்திராவிடப் பகுதிக்கு அன்மையாயின: Greek phagein, phagos; phegos; Latin sīgus; Gothic and Old Slavonic bok; German Buch; English buck-, beech. இதினிமித்தம் சங்கத பகவத், பகவான், பகவன், பகின், பகிநீ, பஜக = a distributor; bhanj (M. W. p. 744) = to break, split, divide; bhagna = broken, split; bhanga (RV. IX. 61, 13) = breaking, splitting dividing -

இவைபோன்ற நூற்றுக்கு மேலானவை அனைத்தும் (M. W. p. 743, 744, 745) திராவிடத்தினின்று ஆரியத்தின் கண் புகுத்தப்பட்டவை. இவற்றில் சில இருக்குவேத காலத்தவை : bhaj bhagavat, bhanj, bhang; ஒன்று (bhagn) அத்தர்வ வேதத்திற்குறேன்றுவது. ஆனதினால் இவ்வைந்தையும் முன்பே யான இயமிய 41 உடன் சேர்த் தால், 46 ஆகுமன்றே? மேலும், வெறு “இந்து - ஜரோப்பிய”பதங்களுடனும் இப்பகுதி தொடர்புற்றது : M. W. p. 743, Zend Avesta : “bagha”; Old Persian : “baga”; Greek Zeus Bagaios”; Slavonic “bogu”, “bogatu”; Lithuanian “bagtas,-begas”; Malay “bagai” W. p. 15.

இங்கைமிருப்பது உமக்கு வியப்பைத் தருகின்றதோ? திராவிடமும் ஆரியமும் மைத்துநிகள் என யான இயமியது பொருத்தமன்றே? இப்போது 3,000-ம் மைல்களுக்கு அப் பாலுள்ள ஈருக்-மேலோப் பொத்தாயியாவின்கள் வாழ்ந்த கமேரியரே, கி. மு. 3,000-ம் ஆண்டளவில், “பக், பஃ, பா”

எனுந்திராவிடபதங்களையெடுத்து, தம் மரபினிற்கணக்கு இவற் கறைச் சற்றுமாற்றி, இவற்றை வழங்கின்றென இப்பொழுது அறிந்து மகிழ்ச்சி உறுமின், தமிழ்ரே !

Prince, Materials for a Sumerian Lexicon, Leipzig, 1905 :

1. page 47 : No. 9985 “*b.a*” = half; V. 37, 47 e “*baa*” = half. II. 11,30 *a ba* = half; 107 *ba* = portion out, give; divide R. 8 *ba* = something portioned out; 108 = *lesse*, cut off. Hwb. 287, 288 *ba* = part (of the date palm).

2. page 52 : 216 ff. *bal* = to open, break; page 53 = breaking, opening.

3. page 53 : 1728 *baar* = half - enclosure, side, brother (“பங்கன்”);

1730 *bar* = side - companion, brother, sister;
ஓம்பிடுக “மங்கை பங்கன், வள்ளி பங்கன், ஏழை பங்கன்”.

1741 *baxu* (தமிழில் பஃஇ; ஏனைவில் கமேரிய $x = \text{ஃ}$) = at the side of. ஓம்பிடுக “பஃ—, பஃது, பஃதி” என இப்பகுதி, (பால் 2 = பல 3) ஆராய்ச்சி வில் யான் அளித்தனவற்றை.

Compare “*badiu*” (in the ancient Egyptian) in the same sense in the Tet amarna inscriptions, number 72, Canaan glossary, Prince, “journal of the american Oriental society”, 1897, page 36). C. j. Ball, Chinese and Sumerian, Oxford university Press, 1913, page 41. *Sumerian* : *ba* = to halve, divide, distribute, give, Brünnnow, 104, 107; open, 110; break off, 108. page 42, *ba* = a half; *bar* = half. Nos. 9985, 1773 respectively. *Chinese* : *pa* = to divide, open out. *pat* = separation. *pei*, *piu* = to divide. *pan* = half.

(அ) மேலே “ப—” வில் ஆரங்கிக்கும் பதங்கள் அணித்தை யும் 10 இலக்கண்களில் அளித்தனம். 1-ம் இலக்கத் தைத் திரும்பவும் நோக்குமின். கமேரியத்தின் *bal* = திராவிடப் “பல்” = பிரி, கிழித்திடு. கமேரியத்தில் வினை மட்டும். திராவிடத்தில் உணவுப் பொருட்களை கிழித்துப் பிரியாதில் ஒம்பற்ற திறமைபெற்ற மனித, விலங்குகளின், “பற்கஞக்கு” ஆயிற்றென்க : பெயர். திராவிடத்தில் இதற்குப் பொருந்திய வினையுமுன்டோ? ஆம். ஆய்தம் அணித்தும் “ஸ, ஸ” எனும் ஒற்றுக்களின் கிணதவுகளோ. “பஸ்கு” > “பஸ்கு” “பஸ்தி” > “பஸ்தி” = பகுக்கப்பட்டது. “பஸ்து” > பஸ்தி இதைப்போன்றதே. சற்றில் “பஸ்கு” ஒன்றில் பகு எனவும், பக்கு எனவும், அன்றேல் விகுதி, வியஞ்சனங்கள் பெற்று, “பக்கம், பக்கல், பகல், பகன், பகவு” எனவும், அன்றேல், வல்லினம் மெல்லினமாதல் தமிழ்க்கு அழகாகுமாதலின், “பங்கு, பங்கம், பங்கி, பங்கன்” ஆகவும், Kaeser (கயெஸர்) Ceser (சேசர்) என மாறினதுபோல் “பக்” – “பச்” எனத் திரிந்து, “பசப்பு” > “பயப்பு”, (செ. அ. 2396, 2846) என்பதைக் கடுப்ப, “பய்” ஆகி, 10-ம் இலக்கப் பதங்களைத் திராவிடத்துக்கு அளித்தது. திரா. “க்” = ஆரிய “ஷ்”. “பக்” = , பஹ் = *bhaj*.

இதுவே இவ்வொன்பான் அன்றேல் ஒன்றாது பதங்களின் உற்பத்தியாகுமென்க.

(ஆ) 8-ம் இலக்கப் “பகை” என்பதை உற்றுநோக்குக : பகு+ஜி. ‘‘பகு’’=பிரி, வினை. ‘‘ஜி’’=யாம் முன்னமே இயங்கிய டண்டுப்பெயர் விலுதி’. ஓப்பிடுக ‘‘பொறு+ஜி’’>பொறை, செ. அ. பக். 2947 = *heaviness, patience, forbearance*; பக். 2948 *calm - ness meek - ness, strength* ஆங்கிலத்திலும் இப்பண்டுப் பெயர் விகுதி கடைசி யசையாகுவதை அவதானிக்குக : *ness, -tive*>த இவை இரண்டும் ஆங்கிலத்தின் தந்தையாய ஜேர்மானியத்தி விள்ளு; -nce : ஆங்கிலத்தின் தாயாகிய இலத்தீனின் சிதைவு – “*patientia, Latin*.” தூய ஜேர்மானியத்தின் புதல்வன் : ஆனால் ஆங்கிலம்; மாய்கி, இதற்கும் இலத்தீன் விகுதி “-ance” < “-antia” என பதை அளித்ததைச் சான்றேராகிய நியர் பொறுத்த லுங் கடனோ! ஆனால் தோல்மரபின்படி “ஜி” தான் பண்டுப் பெயர் விகுதி யென ஒரு பொழுதும் மறவாதீர். “*பகை*” = *enmity, hostility*. இதிலும் -ty = இலத்தீன் *tas*, சமஸ்கிருத *taa, tvam*. இ.வ.வ.பகைத்தும் தத்தும் மொழிகளில் பண்டுப் பெயர் விகுதிகளே, “ஜி” கமிழி வருப்பதுபோல்.

(இ) தமிழ்மரபின்யடி, ஒருபதம் முதலளித்து வந்த பொருங்குக் கருத்தைக் காலக்குயில் பெறுவதுமுண்டு. உதாரணமாக :

(அ) பொருநு (செ. அ. 2983) = அன்பினால் ஒன்றுதல் இணைத்தல்.
(ஆ) „ „ „ = போர் செய்தல்; to fight, contend.
(இ) பொருநு „ „ = பொருந்துதல், உடன்படுதல்.
பொருந்து „ „ 2934 = மனம் இசைவாதல், நெருங்கு, அளவளாவு, புணர்; to associate cordially cohabit with

(ஒ) பொருநன் „ „ = பகைவன், புறநா. 58 : 7-8 “அருநரை உருமின் பொருநரை பெறுஅச் செரு மாண் பஞ்சவர் ஏறே” = பகைவரைக் காணப்பொருத உரை.

(ஒ) போர் (செ. அ. 2966)2 = செறிந்து பொருந்துகை, மதுரைக். 354.
(ஒ) போர் (செ. அ. 2966)3 = சண்டை, தி. குறள் 758 : 1; இகல், செக. 620 : 4.

இதைப்போன்ற மரபு கமேரியத்திலுந் தோன்றுவதை நோக்குக :-

Brünnow : “A Classified List of all Sumerian Ideographs”.

(அ) 1728 : *baar* = side, brother : அன்பினால் நெருங்கு வதைக் காட்டும்.
„ 1730 : *baar, bar* = sister, wife. பங்கன் : அன்பினால் நெருங்குவதைக் காட்டும்.
(ஆ) 1731 : *baar* = be hostile; பகையினால் நெருங்குவதைக் காட்டும்.

பிறின்ஸ் கமேரியத்தைக் குறித்துச் சிறந்த ஓராராய்ச்சி நூலை வரைந்தபோதிலும், இம்மொழியை செமித்திய அல்லவீரய மொழிமூலமாகவே படித்தனர் : திராவிடத்தின் மூலமாக அஃதைக் கற்றிருந்தனராகின், இன்னும் கூடுதலாய்த் தான் அஃதை விளங்கியிருப்பர். தம் நூலின் 53-ம் பக்கத்தில், யான் இப்பொழுது காட்டிய திராவிட-கமேரிய மரபைச் சரியாகப் புணராய்ச், வெவ்வனே உணர்மலே, இஃதை “pun” அன்றேஸ் “paronomasia” என்றே கூறிப்போந்தனர். இங்கொற்கள் 366 பக்கங்களில் முந்தாறு மூலாற் தொன்றும் : இவற்றின் கருத்து “சிலே டாட்” கமேரியரும் திராவிடரும் “வாக்குச்சான்று” செய்யவேர், “நூல்ய நகைச்சுவையை”ப் பயக்கவோ இங்களும் பல பொருட்படமொழிந்தனர் அல்லர் : இவ்விருமொழிகளின் மொழி வளர்ச்சி இத்தன்மைத்தே. பிறின்ஸ் திராவிடத்தை அறிந்தனர்கள். ஆனதினால்கூறே அவர் இந்நூலின் முகவுரையின்கண் இங்களுமியங்கினர் :

பக். VIII : “It is impossible to connect Sumerian *asyet* with any language by dint of similarities”. ஆனதினாற்றால் அந்தப்பக்கத்தில் IX : *Paronomasia* (மிகப் பெரிய அச்சீடல்) I define as a form of popular etymology based on mere sound - similarities (or resemblances) associated together, in many instances arbitrarily, and again for purposes of mnemonic aid.” சிற்பில் இங்களில் இங்களுமாய் இருப்பதற்கு நியாயம் யாது? பிறின்ஸ் தாமே இஃதை தம் முகவுரையின் VIII-ம் பக்கத்திற் பகர்ந்தனர்:-

“The Sumerian literature shows a number of Semitic loanwords and in many cases is quite patently a translation of Semitic ideas by Semitic priests into the formal Sumerian language.

(பக். IX) Many passages contain sumerian words which strikingly resemble the Semitic equivalents and which seem to be mere arbitrary perversions of Semitic originals.

என் 1-ம் அத்தியாயத்தின் ஏற்றில் யான் சாற்றியதை நீரிர் திரும்பதும் மார்ப்பிரைக்ஸ். இந்த யாயம் முழுதாகவில்லை கும். ஆனாலும், பெரும்பாறும் கமேரியத்தில், தமிழிறப்பேவே, பதங்கன் படிப் புயாப் மாற்றமடைதல், ஏலைய மொழிகளிலும் பார்க்க, மிகத் தீவிரமூலமாயிருந்ததே இதற்கு முக்கிய நியாயமெனக. “*Rapid and abundant semantic development in Dravidian and Sumerian –this is the most striking feature in these two classical languages*”. இதைப்பற்றி 2-ம் அதிகாரத்தில், பின்பு, சாலக் கூறுவார்.

இங்களும் கமேரியத்தை முழுதாக விளங்கத் திராவிடம் மிக உதவி அளிப்பதைக் கூடுப்ப, திராவிடத்தின் தொன்னிலை கையைப் பூரணமாகக் கண்டிப்பிடப்பதற்கு, கி. மு. 6,000-ய-1,500-ம் ஆண்டுகளிற் செப்பஞ்செய்யப்பெற்ற கமேரியம் பேருதவியை அளிக்கவல்லதே. திராவிடத்தை மட்டுமே நோக்கின், ஈங்கண் யாம் ஆராயும் 9-ம், 10-ம், 12-ம் பகுதிகள் : 1. ல 1 (=பல); பல 2 (=எயிறு); பல 3 (=பாகுபடுத்து, பிரி) ஆகைய மூன்றிற்கும் நடுவென், யாதொரு தொடர்புவிக்கானால் அரிதே. மேலும், பல 1=மிகு; செழி, பயன்விளை; பல 3 (செ. அ. பக். 2537)=பலியிடுதற்குரிய பிராணி; பலி கொடு (2538)=கொல்லு; வல 1 (3526)=வலிமை, strength

power, இவை அனைத்தும் மிகத் தூரத்தன என்றே தோன்றுமன்றே? ஆனால் பிறின்ஸ் இயற்றிய கமேரிய அகராதியைப் பாருமின் : பக்கங்கள் 50 - 51 இல், இவர் வரைந்ததை அங்கானமே தருகும்.

“The discussion of bal, (bala) and of its development of meaning (=semantic changes) is most interesting:-

- (1) =break into, open up, dig into, open by force,” Brünnow, No 270. ஆதி மாந்தர்க்கு உணவே முக்கீயம்: பற்களோ மிகக் கடினம். தம் அண்மையில் இருந்த உணவுப் பொருள்களை நொறுக்கி, நறுக்கி, நருக்கி, நசுக்கி உட்கோடற்குப் பற்களை வென்றுவையாவை? இதுவே பல 2 (=எயிறு): பலகு>பலிகு>பகு, பக்கன்னும் தமிழின் பிறப்பாம், உணவைப் பிரித்துப் பகுத் திடுதலான். உணவைப்போல் ஆதி மனிதர்க்கு தெருங்கைது வேறுயாது இருந்திருக்கக் கூடும்?
- (2) =be strong, Brünnow's List, 263; resistance, 296; combat, 297; fight, 298. இவை “வல்” என்பதுடன் பொருந்துவன் எனப்படலும்.
- (3) Evolved from “strength” *bal*=store up; plenty, excess. This meaning is not in Brünnow's List, but in the Contract Literature. இக்கருத்து “பலகு”, பலி” (=“மிது, செழி”) என்பவற்றுடன் புனரும்.
- (4) Evolved from “strength”, “fight”, and but a step from “resistance”, *bal*=to destroy kill Brünnow, 272. Hence “*bal-Sū*=an animal killed as an offering, victim. இதுவே பலி 3; பலி கொடு=கொல்லு, kill, செ. அ. பக். 2538.

பிறின்ஸின் விளக்கத்தைச் சுருக்கியே வரைந்து, அதிற்குரேன்றும் அல்லவிய ஸமமதிப்புள்ள பதங்கள் அனைத்தையும் விலக்கினம், அவை தேவையின்றுக்கலின். இந்நான்கும் 4 “*bal* பதங்கள்” அல்ல, ஒன்றுமட்டுமேயெனக் காற்றிலிருப்பு, இவர். கற்பூரம் போல் இவ்விளக்கமிருப்ப, சங்கத அகராதிகளின் உரைகள் கடலுப்பையே ஒக்கும். M. W. Sk. Dict. p. 722: *bal 1*=to whirl round in a circle, S Br, *bal 2*=to breathe, live; to hoard grain; to hurt; to nourish. *bal 3*=power strength, R V. இஃது திராவிடத்தினின்று எடுக்கப்பட்டது என்பது தெவிவாதலின், வேதங்களிற்குறேன்றும் 47 ஆவது களவுப்பதமாக மதிக்கப்படல் வேண்டும். இதின் பெற்றேர் தமிழ் “வல்”லும், திராவிடம் “பலமும்” என்க.

bal; R. V = a victim (often a goat or buffals) offered to Durga. இஃது திராவிடத்தினின்று சங்கதவேதங்களிற்குறேன்றும் 48-ம் களவுப் பதம் எனக்.

இதுகாறும் 12-ம் பகுதியின் “ப-” ப்பதங்களை ஆராய்த் தனம். இனியே “பா-” பதங்களை ஆராய்வாம், செ. அகராதியின் பக்க வரிக்கையைத்தழுவி.

1. “பா” 1 = to divide, distribute; பகுத்தல். “பாத துண்பதுமிலர்”, திருநூற். 89. செ. அ. பக். 2577.
2. “பாக்கம்” = நெய்தனிலத்தை ஊர் ஊராகப் பிரித்தல்; இவற்றிலோன்று, பட்டினப். 27.

3. “பாகம்” = பகுக்கை, sharing, dividing; பாதி, half. 2580.
4. “பாகமா” 2 = பங்கு பிரிக்கப்படுதல், to be divided, partitioned.
5. “பாகன்” 3 = ஒரு பக்கத்திற்கொண்டவன், partner. “நாளி பாகன்”, தேவா. 1172, 9.
6. “பாகாரம்” = வகுத்தல், division ... 2581.
7. “பாசி” 1 = பங்கிடுதல், to divide, apportion.
8. “பாசிடு” = பங்கிடுகை; share, portion, allotment.
9. “பாகு” 2 = பகுதி, , , , lot, division.
10. “பாகுபடு” = பிரிவுபடு = to be classified.
11. “பாகுபாடு” = , , படுகை = division, class.
12. “பாகை” 2 = பகுதி; கால அளவுகை; வட்டத்தை 360 ஆல் பிரித்த பகுதி, 2582.
13. பாங்கர்” = பக்கம், இடம். “பல்லியும் பட்ட பாங்கர்”, செவக. 1909 : 2.
14. “பாங்கன்” = தோழன், கணவன். பாங்கனுர் சென்ற நெறி”, நாலடி, 400 : 4.
15. “பாங்கி” 1 = தலைவியின் தோழி.
16. “பாங்கு” 1 = பக்கம், இடம், தோழமை, துணை, பட்சம்.
17. “பாங்கோர்” = நட்பிளர். “பாங்கோர் பாங்கினும்”, தொல். பொ. 41 : 13.
18. “பாசியம்” = பகுதி, வகுக்கப்படுந்தொகை; part, dividend. 2583. முன்பே யாம் இயம்பிய வண்ணம், “க > ச்” சில தருணங்களிலேற்படும் மாற்றம்.
19. “பாதி” 1 = இரண்டு சமபாகமாகப் பகுக்கப்பட்ட பொருட் பகுதி, 2608; பெயர்.
20. “பாதி” 2 = இரு சம பங்குகளாகப்பிரி, வினை.
21. “பாதிடு” 1 = பங்கிடு, to divide, வினை.
22. “பாதிடு” 1 = பங்கிடுகை, sharing, 2609, பெயர்.
23. “பாது” 1 = பங்கு, share, portion, பெயர்.
24. “பால்” 2 = பகுதி. தொல். எழு. 165 : 1 “அவரையென வருஷம் பால் வரைகிளவிக்கு” = பிரித்துக்கொடுக்கை. “பாலுங் கொளாலும் வல்லோய்”, பதிற்றுப். 16 : 19. கலித். 90 : 6 “பால் நான் இரவில்” = பாதி, உரை. [செ. அ. பக். 2625].
- இதுவே ஆண் பால், பெண் பால், பலர் பால், ஒன்றான் பால், பலவின் பால், எனவரும் ஜம் பால்”, தொல். சொல். 10 : 1. ஓப்பிடுகூட தொல். பொருள். 644.
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஜந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதவின், இருதிணை ஜம் பால் இயல்நெறி வழா அமைத் திரியில் சொல்லொடு தழாவல் வேண்டும்”. [செ. அ. பக். 579]. அதே இடத்தில் 2-ம் பொருளாக, “ஜந்து வகையாக முடிக்கப்படும் மகவிர் கூந்தல்”. கொண்டை, குழல் பளிக்கை, முடி, சுருள்”, திவா.
25. “பால்” 2 = பகுதியாய, உரிச்சொல். உதாரணம், பழ மொழி 77 : 1 தீப் பால் வினையினத் தீரவும் அஞ்சாராய். = தீய பக்க வினைகளை உரை.
- “அன்ன பிறவும் அதன்பால என்மனுர்”, தொல். சொல். 74 : 8.
- “பின்னை உரைக்கப் படற்பாலான்” பழமொழி நா. 19 : 2.
- “அலவன் காட்டி நற்பாற்று இதுவென்”, அகநா. 380 : 7.
- = “இது நல்ல பான்மை உடையது என்று கூறி”, உரை. “பால் + ஜு” = “பாற்று”.
- “கல்லாதும் கேளாதும் கற்றுர் அவை நடவெண் சொல் ஆடுவாரை அஞ்சற்பாற்று”, பழமொழி நா. 20 : 1-2.
26. பாலும் + ஜு > “பான்மை” = பகுதி. செ. அ. பக். 2642, பான்மை 2-ம் கருத்து.
- செவக. 553 : 3-4
- “கனிபடு கிளவியார் தங்காதலர் கவானில் துஞ்சிற பனி இருவிசும்பின் தேவர் பான்மையிற்று என்று சொன்னான்”.
- “அவர் தங்கணவர் குறங்கிலே துஞ்சப்பெறின், அவ்வினாபம் தேவின்பத்தின் பகுதியையுடைத்து”, உரை. இதுவே உண்மையில் முதற் கருத்து. ஏனைய நான்கும், பின், காலக்குமில், எழுந்தவை என்க. கடைசியானது = 6, நல்விளைப்பயன், செவக. 539 : 4 “வந்து அடை பான்மை, மணமேல் ”
- உரைகள் :- (அ) ஊழி வினை; (ஆ) வந்து பேரும் நல்வினைப் பயணைல்லாம்.
27. “மனப்பான்மை” : இஃது செ. அ. பக்கம் 3134 இலி ருக்க வெண்டியது, “மனப்பால் குதித்தல்” என்பதற்கும் பின்; அதிலோ இது காணப்பெறுது. ஆயினும் 29-12-1939 இல் வெளிவந்த இதின் அநுபாந்தத்தின் பக். 386 இல், “மனம்+பான்மை”>“மனப்பான்மை” = மனத்தின் போக்கு, Loc.=inclination, propensity. , ‘தமிழ்ப் பண்பாடு”, XII, பக். 244 இல், 1966 ம் ஆண்டு, புரட்டாகித் திங்களில் யான் இயம்பியதை, இப்பெயரூது, அவ்வண்ணமே தருதும். “மனப்பான்மை’ comes to mean the intellectual aspect of one’s character, the basic view of life and activity as evinced by anyone. Thus the Buddha’s மனப்பான்மை consisted of his immense and all-embracing compassion for the suffering masses, his insistence on each man, woman or child working out his or her salvation by one’s own efforts, his antagonism to “caste” distinctions, wherein he anticipated Mahatma Gandhi, and his main contention that complete release, vimuktி or nibbana, could be reached eventually and a certain measure of happiness could be obtained in this life itself, by a constant endeavour to crush out desire “தண்ணுா”, as the cause of pain. Thus we see that the Buddha sheared, as one shears the wool of sheep, and while sharing the philosophy of time, the sixth century B. C., took for himself what he considered the better part, This is the origin of பால் + உம் + ஜு > “பான்மை”, where “பால்” functions as a verb in the above sense. This is where “பால்” differs from “பகு”, which merely signifies a simple division. From பகு originated the Tamil word பகவன் or பகவான், the one who shares out the food at the head of the domestic table, the lord or master Hence sprang in early classical times the Sanskritic “bahgavat”, the nominative of which too is “பகவான் bhagavan”

13-ம் பதம் : “புல்”. பரோவு, எமெனே, தி. அ. (பக். 285) இலக். 3528 இல் இஃதின் பெளதிக்கருத்துத்

மட்டுமே அளித்தனர் : grass, grass family (e. g bamboo). இவர் 3714-ம் இலக்கத்திலோ, “புல்” எனும் பதத்தைத் திரும்பவும் அமைத்து, இச்சாத்துக்களைக் கொடுத்தனர் : ‘meanness, baseness’. செ. அ. பக். 2780 இல், “புல்” 1:

1. = Grassfamily, having exogenous toughness of structure, as bamboo, நிரணசாதி. ஒப்பிடுகே தொல். பொருள். 641.

“தோடே மடலே ஓலை என்று
ஏடே இதழே பாளை என்று
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”.

“என்று” = என்ற, உரை.
-“ஆ” (முன்) > “அ” பின்பு.

2. = பனை. அன்றில் புற் சேற்கை புக்கு”, கல்லா. 38 : 10.

4. = தென்னை, தைவை. தைவ. இதுவே சிங்கள “பொல்” = தென்னை, “ro/” gaha, gasa என்பதின் பிறப்பிடம். ஒப்பிடுகே கன்னட “பொல்”-.

6. = பூடுவைகை, grass. தி. குறள் 16 : 2 “பகம் புற்றலை காண்பரிது” = புல்லின் தலையை, உரை.

9. = புன்செய்த்தானியம், any grain other than paddy. ஒப்பிடுகே புறநா. 248 : 5 “அல்லிப் படேஞ் ‘புல்’ ஆயி னவே” = புல்லிசியாய் உதவினா, உரை.

10. = புல்லர்சி, பஞ்சகாலத்தில் எழைகள் உண்ணும் அரிசி போன்ற தானியம். ஒப்பி. பெரும்பான்ஸ. 94 “நுண் புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்”.

12. = அற்பம், smallness, in quantity, number or value. உ-ம் “புல்லுனை”.

13. = இழிவு, meanness, lowness, baseness. ஒப்பிடுகே நாலடியார் 255 : 1.

“புல்லாப் புன் கோட்டிப் புலவர்”. இதில் புல + உம் > புலம் > புன்.

இவ்வெண் பொருள்களே முக்கியமானவை : இவற்றில் முதலாறும் சடப் பொருட்களைக் குறிப்பதால், காலத்தில் முந் தியவை; வின் இரண்டும் குணம், பண்பைக் காட்டுவதற்குன் பிந்தியவை என்க. இஃதில் செ. அ. உண்மையான ஒழுங் கைத்தழுவிற்று. இஃதிங்னமாயிருப்பினும், தொல்லிலக் கியங்களிற் கூட, உண்டுப்பொருளே கூடியதாகக் காண்மிக் கப்படும், விரேஷமாய்த் தொடர்மொழிகளில் :-

நாலடி 314 : 3-4 “நானுது சொல்லித் தன் புல்லறிவு காட்டிவிடும்”.

நாலடி 327 : 3-4 “அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவினார்”.

நாலடி 266 : 2-3 வேருய புன் மக்கள் பக்கம் புகுவாய்”.

தி. குறள் 189 : 1-2 “புறந் நோக்கிப் புன் சொல் உரைப் பான் பொறை”.

கலித். 61 : 15 “பொருள் வேண்டும் புன்கண்மை ஈண் டில்லை” = மிடி, உரை.

கலித். 118 : 18 “பகை மிக்கநெஞ்சத்தேம் புன்மை” < புல + உம் + ஜை = புலலை ஒக்கும் பண்பு; ஆதியில் இது வும் தொடர்மொழியே.

பொருந. 96 “மாலை அன்னதோர் புன்மையும்” = மிடிமை யும், உரை.

குறுந். 183 : 5-7 “புல் என் காயா... கானவைப்பின் புன்புலத்தானே”. இவ்வடியில், புல = பொலிவு அழிந்திருந்த; புன் புலம் = புல விய நிலம், உரை.

குறுந். 202 : 2 “புன்புலத்து அமன்ற சிறிமிலை நெஞ்சுஷி” = மூல்லை நிலம், உரை.

நாலுந்தொகை 61 : 2 “புன்தலைப் புலவாய் புலிக்கு அஞ்சுமை”.

செ. வக. 2823 : 3 “புன்னிலத்து இட்ட வித்திற் புற்கென = பொல்லாத. உரை.

செ. அ. பக். 2812 : “புன்செய், புன்செய்கை; புன்செய்ப் பயிர் ஆதிய 6 பதங்கள். (2813). இவ் வெண்பதங்களில் “புன்” = dry, barren, poor, நிர்ணயமினால்.

“அன்” எனும் விருதி பொருளற்றதென மயங்காதீர். இஃதுமொஹஞ்சதாரோ-ஹுறப்பா நாகவிகத்தின் கல்வெட்டு களில் “ஆன்” = “அவன்; கடவுள்” என்பதின் குறில் வடிவ மென்க. அதே காலத்தில் (3,200-ம் ஆண்டுகி. மு.) சுமேரி யம் முதல் ஏழுதப்பெற்றபொழுது, இஃது “அனு, ஆனு, ஏனு, என் என்ற விதங்களாய், கடவுளைக்குறிப்பதற்கு, உப யோகிக்கப்பட்டதெனப் பிறின்ஸ் தம் கமேரிய அகராதியின் 32-ம், 101-ம் பக்கங்களில் இயம்பிப்போந்தவர். இவ்விகு தியே செ. அ. பக். 2781 இல் தோன்றும் : புல+அன்>புல்லன் = அறிவினன்; இழிந்தவன் : “கல்லாப் புல்லர்க்கு (பன் மையில்) நல்லேர் சொன்ன பொருள்”, கம்பரா. தாடகை. 72; ஒழுக்கமில்லாதவன். இப்பொழுது இஃதை நோக்குமின்: பதிற்றுப். 15 : 12-13

“புலவு வில் உழவிற் புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பிற் புலஞ்சிலை அரம்பின்.”

இஃதின்மூன்று “புல்-” தொடர்ப்பதங்களை உரையாளர் விளக்கினர் :-

1. புல்லாள் = புல்லிய தொழிலையடைய ஆற்றீக்கள்வர்; செ. அ. பக். 2781.

2. புல+இலை+வைப்பு=குடிபோய்ப் பாழ்ந்த ஊர்கள், பதிற் றுப். உரை.

, , = இலைகளால் வேயப்பட்டகுடிசைகளை புடைய ஊர், செ. அ. பக். 2781.

3. புலம் : பின்றை இஃதை விளக்குதும், புல்லுடன் புனரு மாகளின். புல+உயிர்=சிறு உயிர்: குழந்தை, செ. அ. 2782; செ. வக. 332 : 2 :- “புல்லுயிர்” தன்னெடு நின்று ழிப் புல்லுயிர்” = “பிள்ளை”, விளக்குவரை. அநேக இடங்களிற் கவித்தொகை புல்லினத்தை குறிக்கின்றது :-

107 : 2 “புல்லினத்தார்க்குங் குடஞ்சட்டவர்க்கும்” செ. அ. பக். 2782.

113 : 9 “புல்லினத்து ஆயனை” = ஆட்டினத்தையடைய ஆயர், உரை. மேலும் “புல்லுத்தரை, புல்லாமொய்க்கி” என அழைக்கப்படும் நிலத்தை “புலம்” என்றே 29 முறை அகநா ஊறு கூறிற்று. உதாரணமாக :-

- 31 : 1-2 “நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம் புலம் கடை மடங்கத் தெறுதலின்”...
- 340 : 17 “குட புல உறுப்பிற் கூட்டுபு”...
- 389 : 21 “செம் புல மருங்கிற்” = சிவந்த நிலத்திடத்தே, உரை.
- 394 : 16 “புன் புலவைய்பின் எம் சிறு நல் ஊரே” = மூல்லை நிலத்தூர், உரை. சில இடங்களில் “புல + அன்” > “புலன்” எனவும் தோன்றும் :-
- 304 : 16 “புலன் அனி கெண்ட கார் எதிர் காலை” = காடாகிய நிலம்.

நெய்தல் நிலத்தைக் குறிப்பதற்கு “புலம்பு” வழங்கிறது இந் நூலின்கண் : அஃது “அன்” எனும் மேற்காட்டிய விருதியைப் பெற்று, “புலம்பன்” = நெய்தற்றலைவிளைக்குறிக்கும் பதம் ஆயிற்று. ஒப்பிடுகே அகநா. 10 : 4

“புன்னிறை கூரும் மெஸ்லம் புலம்ப” = புன் இறை கூரும் மஸ்லாம்புலம்ப = புக்கள் மிகத்தங்கியிருக்கும் மென்னிலமாகிய கடற்கரைக்குத் தலைவனே! “மெஸ்லம் புலம்ப” இதே பொருளில் 270 : 4; 330 : 6; 420 : 19 இல் தோன்றும்.

அகநா. 340 : 13 “பூக்கேழ் புலம்ப” = பூக்கள் பொருந்திய நடற்கரையையுடைய தலைவனே. ஒப்பிடுகே ஜங்கு.

133 : 2 “மெஸ்லம் புலம்பன்” = மெஸ்லிய அழகிய கடற்கரையையுடையசேர்ப்பன்.

இப்பொழுது செ. அ. பக். 2784 இல் தோன்றுவனாற்றை ஆராய்வாம் :- புலம் :

(1) வயல். தி. குறள் 85 : “வித்தும் இடல்வேண்டும் கொல்லோ, விருந்தோம்பி மிக்கின்மிகவான் புலம்” = விளைபுலம், உரை.

(2) இடம். புறநா. 16 : 9 “புலங்கெட இறுக்கும் வரம் பில் தானை”

= இடமில்லையாகச் சென்றுவிடும் எல்லையில் ஸாத படையினையும், உரை.

(3) திக்கு. புறநா. 9 : 3 “தென்புல வாழ்நார்க்கு” = தென்திசைக்கண் ; உரை.

(4) மேட்டு நிலம், high land for dry cultivation,

இந்நான்கும் சடம் : இதின்பின் சித்து. இதைப்பற்றியான் முன்னெருகால் விளம்பியதை, இப்பொழுது அங்குமே வரைகின்றேன் :-

From “புல்” one easily derives “*pulam*” = an open tract of country, equivalent to “*vayal*” in Tamil and “*bayalu*” in Telugu. When a Telugu person goes out, he speaks of “வெற்ற வெள்ளின்டு”, that is, he has gone to the open meadow, or broad field, or expanded tract, from the narrow confines of his hut. “From the concrete to the abstract”. When the human intellect travels in the same manner, from its native darkness and its narrow confines, into the broad light-spaces of knowledge, this process is termed “புலம்பாடு” = appearing clearly, plainly understood. In English itself an open level tract of land is a *plain*: but when the teacher asks the children in his class : “Is that plain

to you”, he means : “Has that been clearly grasped?” Likewise in the Dravidian languages too. But as the human intellect on earth cannot grasp anything except through the senses, according to the Latin adage or maxim. “nihil in intellectu nisi fuerit in sensu”, “*pulam*” comes to mean (5) sensation, consciousness, perception by the senses, இந்திரிய உணர்வு : “அடல் வேண்டும் ஜந்தன் புலத்தை”, தி. குறள், 343 : 1 = செவி முதலிய ஜம்பொறிக்குரியவாய் ஓசை முதலிய ஜம்புலன்களை யுங் கெடுத்தல் வேண்டும் விடெய்துவார்க்கு, உரை. தொடர்வாக, (6) நுன் அறிவு, கூர்மதி. தி. குறள் 407 : 1 “நுண் மாண்ணுழை புலம்”. (7) நூல்கள், விசேஷமாய் வேதங்கள் : “புலயடு அந்தணர்”, பரிபா. 6 : 45. இவ்வள்ளும் செ. அ. யின் 11 கருத்துக்களைச் சுருக்கி ஒழுங்குபடுத்துக.

அதே பக்கத்தில் உள்ள “புலப்படுதல்” என்பதில் செ. அ. யின் ஒழுங்கு தவறாகும். முதல் வரவேண்டியது கடப்பொருட்கருத்து, “வெளிப்படுதல்”; பின்பே சித்துப் பொருளாய் “தெரிதல் விளங்குதல்”. செ. அ. பக். 2787 இல் தோன்றும் “புலன்” எனும் பதமே பிற்காலத்தில் சித்துப் பொருளைக் குறிப்பதற்கு உபயோகிக்கப்பட்டது. ஆனால் அகநானுற்றில் ஒருமுறையும், ஒரு முறை பரிபாடலின் 7 : 9 இலும் “புலன்” என்பதே காட்டு நிலம், வழலை முறையே குறிப்பன.

“புல்” “புலம்” என எங்களும் விரிந்ததோ, அங்குமே “புலம்” “புலம்பு” என விரிந்திருத்தல் வேண்டும். “புலம்” மூல்லை நிலத்தைக் குறிக்க, “புலம்பு” நெய்தல் நிலமென முன்னமே இயம்பினேன். ஆழ்கடல் மருங்கே, மாந்தர் அற்ற நேரத்தில், கடற்கரையில், நெய்தற்றரையின் கண் நின்றிருப்பிரகாரம், அதின் தனிமை உமக்கு விளங்கும். alexander Selkirk என்பவருடன் நீர் வியப்புடன் கூறி விருந்பிர் :

“O Solitude, where are the charms,
Which sages have seen in thy face ?”

இதுவே “புலம்பு” என்பதின் 2-ம் பொருள் : தொல். சொல். 331 புலம்பே தனிமை. தொல். பொருள். 146 : 18; 147 : 5; 147 : 12; 150 : 12; 202 : 1; 266 : 1,3; 270 : 1,5; 512 : 3; குறுந். 41 : 5; 46 : 6; 50 : 5; 123 : 3; 207 : 3; 279 : 3; 314 : 3; நற்றி. 113 : 12;

அகநா. 7 : 18; 13 : 21; 15 : 9 (ஒரு வீடு); 21 : 5,10; 35 : 2 (வீடு); 52 : 7; 53 : 9; 63 : 2; 41 : 10; 58 : 10; 64 : 16; 47 : 13; 71 : 10; 78 : 11; 89 : 4; 81 : 8; 91 : 14 (முலைகள்); 103 : 5,9; 117 : 4 (வீடு); 167 : 6; 168 : 11; 169 : 10; 187 : 1,10; 203 : 15; 258 : 12; 254 : 9; 289 : 9; 299 : 12; 337 : 3; 358 : 8; 373 : 6; 378 : 11; 395 : 10; 399 : 12, பெயராக = தனிமை; விளையாக = தனிமை உறு. வேறு சிலவற்றை இன்யே முழுதாகத்தருதும் அகநானுற்றிலிருந்தே :-

227 : 8 “புலிக்கேழ் வெங்கைப் பூஞ்சினை புலம்பு” = புலி யின் நிறத்தினைக்கொண்ட வெங்கை மரத்தினது பூங்கொம்புகள் பூக்கள் உதிர்தலால் தனிமையுற். 240 : 4 “இனிப் புலம்பின்றே கானலும் நளிகடல்” = கடற்கரைக்கோலையும் இப்பொழுது தனிமையுற்றது, உரை. புலம்பே (= நெய்தலே) புலம்பினதன்றே? 244 : 3 “பகல் உறை முதுமரம் புலம்பப் போகி” = தனித் திடப்போக, உரை.

(குறுந். 352 : 4 “பகல் உரை முதுமரம் புலம்பப் போகும்” என்பதை இத்துடன் ஒப்பிடுக).

அகநா. 247 : 1-2 “வணமுலை புன்மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்”.

அகநா. 237 : 7 “நன் மா மேனி அனிநலம் புலம்ப” = ஓழிய, உரை = தனித்துப்போக.

இங்ஙனமே ஐங்குறு. 236 : 2; 321 : 3; 480 : 3; 495 : 2; பெரும்பான். 286;

நெடுநல். 5;166; தி. முருகா. 298; சீவக. 367 : 3; 386 : 1 560 : 4; 820 : 4; 2082 : 4; 2088 : 3.

படிப்படியாக இக்கருத்துடன் “வருத்தம்” சேர்ந்தது :-

அகநா. 360 : 10 (இவள்) பெரும் புலம்பினளே = தனி மையற்ற வருந்துவள், உரை. இவ் வருத்தம் அகநானுற்றின் சில செய்யட்களில் மட்டுமே தோன்றும் :-

4 : 5 “மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்பு” = நீரில் வாத வருத்தம், உரை.

இங்ஙனமே அகநா. 177 : 3; 335 : 8; 389 : 12; பெயரா கவும், அகநா. 144 : 8; 179 : 13; 283 : 8; 305 : 8; 381 : 2 வினையாகவும், இப்பதமிக் கருத்தில், இரு விதமும் 9 முறை மாத்திரமே, இந்நாஸ் முழுவதிலும் நெடுந்தோன்றும். இக்குறிப்பு தொல். பொருளிலும், 36 : 7; 146 : 18 இல் மட்டுமே, தோன்றிற்று.

அகநானுற்றில் “புலம்பு” = தனிமை, 25 தரம்; தனி மையறு, 16 தரங்கள்;

“புலம்பு” = வருத்தம், 4 தரம்; வருந்து, 5 தரங்கள்;

ஆனதினுஸ் நூற்றுக்கு 82 வீதம் முந்திய கருத்தும், 18 வீதம் பிந்திய பொருளுமென்க. வழக்கம்போல், செ. அ., இதிலும் கருத்துக்களைச் செவ்வனே ஒழுங்குபடுத்தவில்லை. 2785-ம் பக்கத்தில் புலம்பு 1 (வினை) என்பதற்கு 4-ம் கருத்தாக செ. அ. அவிப்பதே முதலாக வந்திருத்தல் வேண்டும்: தனித்தல். புலம்பு 2 (பெயர்) என்பதற்கு 4-ம், 5-ம் கருத்தாகக்கொடுக்கும் “தனிமை, பிரிவு” முதல், இரண்டாவதாக வந்திருந்தால், நன்றாம். பக். 2784 இல் “புலம்பல்” என்பதில் வரும் 2-ம் கருத்து, “தனிமை கூறுகை”, முக்கியமானதும் காலத்தில் முதலானதுமாம். இஃதை உடனே நம்பமாட்டார் சிலர், ஏன் பலர் எவக் கூறலாம்.

பழமொழி 37 :

“நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே. கூர்த்த நுண்கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும், ஓர்த்தது இசைக்கும் பறை”.

உரை: “ஒருவர் முறை பிறழந்து கருதிய இடத்து, மீண்டும் அவற்றைத் தெளிவித்தல் முடியாது. அவர் நினைத்ததே சரியென நிற்பர்” உ-ம்,

guerilla = சிறு கூட்டத்தார் செய்யும் ஒழுங்கற்ற யுத்தம் Lifco 470.

guerra = war, யுத்தம் ஸ்பானியமொழி அகராதி, பக். 462.

guerrilla = skirmish, சிறு யுத்தம், ஸ்பானிய மொழி அகராதி, பக். 462

இவை இங்ஙனம் இருப்ப, இன்று எழுதப்படும் வரலாற்று நூல்கள் இப்பத்தை விளங்காமல், இஃதை “கொரில்லாப்

போ” = “குரங்குச் சண்டை என் அழைப்பன. gorilla = மனிதக் குரங்கு, Lifco ஆங்-த. அகராதி, பக். 458 இதனுலே என் வரலாற்று மாணுக்கருடன் எனக்குஞ் சிறு வாதாட்டு யுத்தம் நேர்ந்ததே. அதேபோல், இதிலும் நடக்கக்கூடும். ‘கலாநிதியே, அறப்படித்துக் கூறப்பாணக்குள் விழுந்தனே போலும்! புலவர், பண்டிதர், ஆசிரியராயிருக்கும் நாம் “அழுவதும் புலம்புவதும்” ஒன்றென்றே இதுகாறும் கருதி அம். நேற்று, முந்தின நாள், அதுவும் இங்கிலாந்தில், தமிழ் கற்றந்தோயோ எமக்குத் தமிழ்ப்படிப்பிக்க வந்தனே?” என ஒரு சாரார் எனக்குப் பகவர்வதைச் செமிடுத்து, யான் மறுமொழி இயம்புகின்றேன்:-

1. எல்லா மொழிகளிலும், பழைய காலத்தின் கருத்தே முந்தியதும் அடிப்படையானதுமென மொழிவஸ்லூநர் ஆகிய சான்றேர் கூறுப்.
2. தமிழ்மொழியும் இங்ஙனமாயிருத்தல் ஒருதலையாகுமன்றே?
3. அகநானுறு, குறுந்தொகை, பெரும்பானுற்றுப்படை போன்றவை தொல்லிலக்கியங்களே.
4. அகநா. 89 : 3-4. “உருத்து எழு குரவ குடினைச் சேவல் புல சாய் விடர் அகம் புலம்பு”.

இதின் உரை: “வெகுண்டு எழுகின்ற குரலினையுடைய பேராந்தைச் சேவல், புற என் ஒழிந்த வெடிப்பிடங்கள் தனித்திட, சென்று”. பேராந்தை அழுததெனினும் நம்பலாம்: யாறைகள் நடுவன் உள்ள வெடிப்புக்களே அழுதன என்றால், நம்புவர் யாரோ? ஆனதினுல் புலம்புவதும் அழுதலும் வேறென்றே கோடல் வேண்டுமன்றே?

5. குறுந். 134 : 4 “பூவுடை அலங்குசினை புலம்பு” = தனிக் கும்படி, உரை. மரக் கொம்போ அழுகின்றது? இஃது குரங்குச் சண்டையின் மேசமாம்.
6. பெரும்பான். 286 “கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பு”. உரை. மடித்ததலை இரையின்றித் தனிக்கும் படி. ஆனதினுஸ் தனிமையே முதற் கருத்து. அத்துடன் வருவான: வெறுப்பு, வருத்தம். ஆனால் இத்தனிமை, ஆதியில் புலத்துடன் தொடர்பாயிருந்ததே. இப்புலம். = an open, uninhabited tract. Is it not a physical as well as a psychological tendency for a grief-stricken person to go out from the midst of the human crowd to a solitary place in an open field to give free vent to his heart-rending sorrow? The sense of “wailing or lamenting” is therefore intimately bound up with, and secondary to, that of “தனிமை”

The three ingredients in this cameo pen-picture are loneliness, grief and dislike, “வெறுப்பு”. “புலம்பு” எனும் நெய்தல் வெளியைக் கருத்த பதமே. தனிமையை யும், மின்பு வருத்தத்தையும் குறிக்கப் போதியதாயிற்று. “புலம்” எனும் மூலிலை நிலத்தின் வெளியைக் கருத்துக்கும் பதத்தினின்று எழுந்ததே “புலவி” = “வெறுப்பு”, ஊடல்; “புலவிப் பொழுதும்”, சீவக. 1378 : 1. மேலும், ஒரே சொல்லே இவ்விரு கருத்துக்களைக் குறிக்க வல்லதாயிற்று :-

புலவு¹ = வயல், arable land, கன்னடம் “பொல்”. [செ. அ. 2787 : புலவு²].

புலவு² = வெறுப்பு, to dislike, to abhor. வினை. புறநா. 219 : 3 “புலவுதி, மாதோ, நீயே”. From the abstract one does not come to the concrete. ஆனதினால் செ. அ. (பக். 2787) “புலவு” 1, 2, 3 என்பன மிகவும் ஒழுங்கற்றன. மேலும்,

(அ) அதின் “புலவு 1” என்பதின்கீழ் “புலால் நாற்றமடித் தல்”, “வெறுத்தல்” என்பன ஆகிய, முழுதும் வேறு யட்ட, கருத்துக்களை அமைத்து, இவை இரண்டும் ஒரே பத்தின் கருத்துக்கள் என இயங்பியது சாலத்தவருகும்.

(ஆ) அதின் “புலவு²” என்பதை “வெறுப்பு” என விளக்கி அதற்கு மேற்கோளாக “புலவு வாய்ப் பாண” என செ. அ. கூற்றறு; “பெரும்பாண. 22” எனவும் வரைந்தது. ஆனால் “புலவு²” என்பதை “புலால் நாற்றம் அடித்தல்” என விளக்கி, இதற்கும் மேற்கோளாக “புலவு வாய்ப்பாண” எனக் கூறி, “பெரும்பாண. 22” எனவும் வரைந்ததே. இஃது முற்திலை தவநலிலும் மிகப் பாரதூரமான தன்மே?

(இ) “புலவி, புலவு, புலம்பு” என்பனமுவாகும்பைப் பதங்கள்: இவற்றுக்குத் தொடர்பான ஈரகைப் பதமொன்றுண்டே. அஃது “புல”. இதற்கு 2 பொருள்கள் உள். [செ. அ. பக். 2783] “புல 1”: வெறு, துங்புறு, மனம் வேறு படு. பொருந. 175 “செலவுகளடக் கூட்டுறையிற் பல புலந்து”. உரை: ‘போகின்ற போக்கை முடிவு போக்கு விராயின், அது பொருமற் புலந்து’. தொல். பொருள். 157 : 1 “புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்”. ஏலாதி 11 : 4 “(ஆடடுண்டு) பொரும் புதையுள் புலந்து” = துன்புற்று, உரை. “புல” 2: அறிவுறுத்துதல், to make known, to instruct.

எங்கணம் “புலம்” 1 (= வயல், வெளியிடம், முல்லைநிலம்) நான் வாயும் தீரிபு பெற்று, “புலவு 1 (எனதெண்ணில்), புலவு 2, புலவி, புலம்பு” எனுஞ் சொற்களாகி, “தனிமை, வருத்தம், வெறுப்பு” எனுங் கருத்துக்களைப் பெற்றதோ, அங்கணமே வேயுரு தீரியினால் [“வெளி”, “வெளிச்சம்” ஆகிய வண்ணம்] “அறிவு”, “துப்பு”, “கூர்மதி”, “நூல் (= மன வெளிச்சத்தைத் தரும் பனுவல்)” எனும் பொருள்களையும் பெற்றதே, ஆனதினாற்றுஞ் “புல 2” = அறிவுறுத்துதல் ஆயிற்று. இப்பதத்தினின்று உண்டாயதே “புலவர்” = புலமையோர் [செ. அ. 2786] இதற்கு முதல் மேற்கோளாக, அஃது “நரய்மின் மறைய என்மனூர் புலவர்” என்ற தொல். எழுத. 33 : 3 ஐக் காட்டிற்று. “புலவன்” அகநா. 345 : 6; “புலவர்” அகநா. 273 : 15; 354 : 8 போன்ற இலக்கியங்களிலும் தோன்றும்; ஆயினும் பழைம் சான்ற தொல்காப்பியத்தின் முதிய பாகமாய “எழுத்தின்” கண்ணே “என்மனூர் புலவர்” என இப்பதம் இப்பண்டைய பொருளில் ரேன்றிற்று :- தொல். எழுத. 6 : 2; 33 : 3; 53 : 2; 130 : 2; 146 : 2; 158 : 5; 178 : 2; 222 : 2; 272 : 2; 283 : 4; 288 : 3; 331 : 3; 333 : 3; 353 : 2; 413 : 2; 432 : 2; 474 : 3; 478 : 3; 483 : 5 ஆகிய 19 முறை. தொல். சொல். 19 முறை. தொல். பொ. 27 முறை. எழுத. 369 : 2, பொ. 12 : 3 “புலமையோர்” = புலவர்.

“புலவி” (= வெறுப்பு) எனும் பதத்தில், “புல” என்பதே பகுதி. ஆலைத்தினாலே, நாலடியார் 252 : 4 இல் “புலந்து” (= வெறுத்து) என வந்தன்று. “புலவி” தொற்

சுதம்; “ஹடல்” பிற்காலத்தையது, உரைகளில் அளிக்கப் படும் பதம். உதாரணமாக, தொல். பொ. 227 : 2; 499 : 3; குறுந். 93 : 4; 115 : 3; அகநா. 225 : 17; 239 : 13; பரிபாடல் 16 : 39; 20 : 96; தி. குறள் 1302 : 1; 1306 : 1; 1309 : 1; 1324 : 1. இஃது பெயராகும். தி. குறளிலும் “புல” எனும் வினை இக்குத்திற் ரேன்றும். உ.-ம், 1303 : 2 “புலந்தார்” அங்கணமே குறுந்தொகையிலும். உ.-ம், 41 : 5 “புலப்பில் போல புல்லென்று.” 164 : 5 “புலக்கம்”; 177 : 6 “புலப் பினும்”; 334 : 3 “புலந்து”. எனவே பகுதி, “புல” என்பது வெளிப்படை.

இதின் பொருள் = to go outside of one's company to a field or meadow through grief, aversion or disgust, to withdraw one's self from others. ஆனதினால் ஒரே பகுதியா “புல” என்பதே “புலவி” எனவும், “புலம்பல், புலம்பு” எனவும் விரிந்தன்றே. “விரிந்தன்று” (தொற் றமிழ்) = விரிந்தது.

(ஏ) இப்பகுதிக்கு “ர்” எனும் விஶங்கனத்தைக் கூட்டின், கருத்து சிறிது மாறும். சீவக. 1397 ஆஞ் செய்யுள் இருள் நிறைந்த நள்ளிரவை. இன்னிசையும் செஞ் சொல்லும் ஒருங்கேபற, வருணித்தபின்றை, விடியற் காலத்தையும் இங்களை குறித்தன்று : “புலர்ந்தது பொழுது, நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது. அன்றே?” பொழுது புலர்ந்தது = இரவுக்காலம் விடிந்தது. நல்லாள் = பதுமை. நெஞ்சம் புலர்ந்தது = மனம், உள்ளம் கெளிவடைந்தது, விளக்க உரை. செ. அ. [பக். 2785-2786 இல்] “புலர் 1” என்பதற்குக் கொடுக்குங்கருத்துக் களில் 7 ஆவது = விடிதல், விடியல்; 8 ஆவது = தெளிதல், தெளிவடைதல். யாராவது காலை 5-30 மணியளவில் இருட்டறையினின்று புலங்களை, வயல்களை, வெளிகளை, ஒருப்பாவல் கையில் வைத்துக்கொண்டு, பார்க்க உலாவின் அந்தாலையும் படிக்கலாம், “புலரின்” இக்கருத்துக்களை யுந் தெளிவாக விளங்கலாமன்றே? “புலர்” [= விடியல், dawn (திவா.)] இப்பதற்தின் விரிவே. [2786]. அங்கணமே “புலா...” = விடிதல், 2788.

(ஒ) இப்பதங்கள் அனைத்துக்கும் அடிப்படையான பகுதியை திரும்பவும் பார்ப்போம், பரிசோதிப்போம். புல¹ = grass, 27 முறை அகநானுற்றில் மட்டுமே.

“புல 2” = மூங்கில், bamboo, அகநா. 65 : 15.

“புல 3” = அற்ப, நீச, tiny: புல்ல் + இலை, அகநா. 3 : 11; 69 : 6; 363 : 6; 397 : 16.

புல்ல் + அளை, அகநா. 81 : 3 (= வளைகள், உரை): “புல்லளை”.

புல்ல் + உளை (= குடுமி), அகநா. 107 : 17; 176 : 19; 234 : 4; “புல்லுளை”.

இவற்றின் “புல 1” இனின்று புலவாய (= மான்) அகநா. 284 : 10; தொல். பொ. 590 : 1; நறுந். 61 : 2 “புன்தலை புலவாய் புலிக்கு அஞ்சும்மே”.

குறிஞ்சி, முல்லை நிலத்தின் நெடும் புற்கள் மத்தியில் சதுங்கி வாழ்தலினால், “புலி” என வேங்கையைத்தமிழ் மக்கள் அமைத்திருப்பின், ஆகாரமாக உடுக்கும் புலியும், உண்ணப்படும் மானும் ஒருங்கே புல்லினில்லே பிறந்த பதங்கள் ஆகும், மான் புல்லை வாயில் பல்காலுப் வைத் திருப்பதினால்; செ. அ. யில் புல 3 = புலி எல:வுமிருப்ப தலான், பக். 2780.

(எ) புல்லின் தன்மையை யேசுவருமான் மலைப்பிரசங்கத் தில் இங்ஙனம் வர்ணித்தனர்: “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் வயல்வெளிப்புல்”, மத்தேயு. 6 : 30. உலர்ந்து வாடுவதே அதின் முக்கிய தன்மை. இதுவே “புலவ்!” இன் (செ. அ. 2785) 1-ம், 2-ம் பொருள்கள். 2-ம், “பகையுஞ் சாந்தும் புலராது சிறந்து”, லீப். 5 : 197 = கெவ்விவாய்ப்புமிக்கு உரை.

(ஏ) புல்லின் இன்னுமொருபண்ணை ஓர்மின். அஃது வழக் கமான் கருத்தில் “நின்று தாராவளர் தெங்கு” மன்று. பலைபோல், “வானுறு ஒங்கிவளம்பெற வளர்வதும்” அன்று. “அண்ணல்யானை, அனிதேர், புரவி, ஆட்பெரும் படையோடு [நாற்படை] மனனர்க்கு இருக்க நிழல் ஆகாதே”. தன் மிகச்சிறுமை, அற்பம், இறி வினான் [செ. அ. 2780 “புல் 1”, 12-ம், 13-ம் பொருள்கள்]. ஆனதினால் (“என்” = இங்ஙனம் அழைக்கப் படும்) “புல்லென்று, புல்லென்ற, புல்லென்” என வரும் 15 அகநானுற்று உதாரணங்களும், “புல்லரை” (= சீற்றி) அகநா. 77 : 13; 149 : 3; “அனிநிலா வீச மாலை அரங்கு புல்லென்னாப்போகி”, சீவக. 2531 : 1 போன்றவை அனைத்தும் இப்பண்பினான் புல்லினின்று பிறந்தன. [செ. அ. பக். 2783] புல்லெனல் = பொலி வழிதற்குறிப்பு, இழிவுபாட்டுக்குறிப்பு.

நால்டி. 255 : 1 “புல்லாப் புன் கோட்டிப் புலவரிடைப் புக்கு”

இஃதில் புன (> புல) = இழிவு = meanness, baseness, lowness. [செ. அ. 2780]. கி. மு. 570-ம் ஆண்டில் வட இந்தியாவின்கண் உற்பத்தியாய் ஜௌன் மதம் 200-ம் ஆண்டு (கி. மு.) தமிழ்நாட்டிற் பரந்ததென அறிவோம். நால்டியார், சிலப்பித்தாரமியற்றி யோர் இம் மதத்தைத் தழுவியோரே. இவர் கொள்கைளில் முக்கியமானது இஃதே :-

தி. குறள் 257,

“உண்ணுமை கேண்டும் புலாலும், பிறிதொன்றன் புன் அது உணர்வார்ப் பெறின்”.

1. (அ) “புலால் உண்டல் இழிந்த தென்பது இதனுற் கூறப்பட்டது”: உரை. செ. அ. 2787-8 புலால் = ஊன் முதலியன் ; flesh, raw meat, அகநா. 200 : 2; 270 : 2 எல்லா உணவுப்பொருள்கள் நடுவன் இதுவே சால இழிந்தது, புல போன்றது, எனத் தமிழ்ஜௌன் மக்கள் கருதியதனால், இஃதை “புல்+ஆல்” (= “புல் + ஆகும்”) என்றே அழைத்தனர். இஃதினின்று இப்பதம், ஆகுபெயராகி, வேறுபொருள்களையும் பெற்றதே:- (ஆ) புலால் நாற்றம். உ-ம், நால்டி. 97 : 2-3 “கயற் புலால் புன்னை கடியும் பொருகடல் தன் சேர்ப்பு !” (இ) “புலா”, அகநா. 70 : 2; 89 : 14 (= புலால், உரையில்). இப்பதத்தை செ. அ. அளிப்பதன்று. (ஈ) “புலாஅல்”, அகநா. 265 : 18.

2. புல் + ஆவு > “புலவு” எனவும் வரும். இஃது, செ. அ. 2788, 2791-ம் பக்கங்களின்படி, உர்டு அன்றேல் ஹிந்துஸ்தானி “புலாா” என்பதின் பிறப்பிடமாகும், “புலென்” எனவும் தமிழில் வருதலான். இதின் பொருள் : ஊனேஞ்சேலந்த உணவு”, பெயர்.

3. புல் + அவி > “புலவு” எனவும் வரும். [செ. அ. 2787, “புலவு 2”, 2-ம், 3-ம் பொருள்கள்]. “புலவு மணற்

பூங்காளல்”, பட்டினம். 94. [“அவி = ஆவு” = ஆகி யது, ஆம்].

4. “புலவு” விளையாகவும் வரும் : “புலவு வாய்ப்பான்”, பெரும்பான். 22; அகநா. 8 : 7 “புலவு” = புலால் நாற, உரை. 3-ம் 4-ம் பதங்கள், அகநா. 16 முறை.

5. “புலாவு” விளையாகவும் வரும் : உரவுக்களிற்றுப் புலாஅம் பாசறை”, பதிற்றுப். 61 : 15. “வீரர் எல்லா கும் போர்செய்து புண்பட்ட மிகுதியாற் புலால் நாறு கின்ற பாசறை”, உரை. இஃதில் “ஆவு = ஆகும் = ஆம் = ஆகும்” என யான் முன் இயம்பியதையே 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பதிற்றுப். கூறிற்று.

6. புல + ஐ (= ஆய = ஆகிய) > “புலை” எனவும் வரும், செ. அ. பக். 2790 :-

புலை = 1. இழிவு. 2. அசத்தம். “புலைகுழ் வேள்வி யில்”, மனிமே. 13 : 28.

7. ஊன். 8. கீழ்மகன். 9. தீ நாற்றம், stench. இதினின்று.

7. புலைச்சி 1” = புலைப்பெண். புலை + ச்சி (= ஸ்திரி, முளி விளக்கினோன்).

8. “புலைசு” = புலால் = தெலு. “பொலுசு”. ஒப்பிடே சீவக 2546 : 1 “பொலிசை”, ஆனால் எதிரான கருத் தில், 14-ம் பதம்.

9. புலைஞர்” = இழிந்தோர்.

“பொன்னெடு மனியுண்டானால், புலைஞரும் கிளாஞ்சென்று, தன்னையும் புகழ்ந்துகொண்டு, சாதியில் மணமுஞ்செய்வார்”.

“விவேக சிந்தாமணி” 25 : 1-2, இரத்தின நாயகர், சென்னைப்பதிப்பின்படி.

10. “புலைத்தனம்”=இழிகுணம், கொலைக்குணம். செ. அ. பக். 2791.

11. புலை + த்தி (= ஸ்திரீ) > “புலைத்தி” = இழிகுலத்துப் பெண், புறநா. 259 : 5; அன்றேல் = வண்ணுத்தி. “புலைத்தி கழியியது வேள் அறுவை”. புறநா. 311 : 2.

12. “புலைத்தொழில்” = இழிசெயல். “பொல்லாத காமப் புலைத்தொழில்”. [செ. அ. 2791]

13-14. “புலைச்சேரி” = “புலைப்பாடி” = புலைச்சாதியோர வாழுமிடம்.

15. “புலைமகன்”=கீழ்ச்சாதியான், நாவிதன் அம்பட்டன்.

16. “புலைமை”=இழிவு, மனிமே. 24 : 80; இழிவான நடை.

17. “புலையன்”=கீழ்மகன், சண்டாளன், பாணன். கலித். 35 : “பலவல்புலையனை”.

18. “புலையாட்டம்”=நிலையின்மை, (யான் முன்பு குறித்த புல்லின் தன்மை)

19. “புலையாடி” = புலையன் எனப் பொருள்படும் நிந்தைச் சொல், நாஞ்.

20. “புலையாடு”=இழிவாக நட, வினை.

21. “புலைவினையர்”=இழிதொழிலாளர். தி. குறள். 329:1-2 கொலை வினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து”.

22. “புல்தன்” > “புள்ளன்” எனவும் வரும். [செ. அ. 2781 = இழிந்தவன், 2-ம் பொருள்]
23. புல்தும்+கண > “புன்கண்” = இழிவு. [செ. அ. 2812, 7-ம் கருத்து].
24. புன்கண்+தும்+ஜை > “புன்கண்மை” = இழிவு. ஒப்பிடுக கலித். 61 : 15 “பேதாய், பொருள்வேண்டும் புன்கண்மை எண்டில்லை, யாழு”.
25. “புன்கூர்தல்” = இழிவு, மெலிவு, வறுமையால் வருந் துதல்.
- 26-27. “புன்செய், புன்செய்கை” = arid land, unfit for rice-cultivation.
28. “புன்சொல்” = மழித்துறை = இழிவுச் சொல், தி. குறள் 189 : 2 [செ. அ. 2813].
29. “புன்பயிர்” = புன்செய்ப்பயிர், அற்ப வினாவு.
30. “புன்புலம்” 1 = தரிகாநிலம், மூல்லைநிலம், குறுந், 202 : 2 “புன்புலத்து அமன்ற இழிவிலை நெருஞ்சி” (முட்கள், உரை). அன்றேல் = புன்செய் நிலம், “கானவைப்பிற் புன்புலத்தானே”. இதின் உரை “புல் புலத்தான்” = “புலவிய நிலத்தின்கண்”. குறுந்தோகை 391-ம் பக்கம், செய்யுள்ளறு. *From the concrete to the abstract, from the physical to the metaphysical :-*
31. “புன்புலம் 2” = புலவிய அறிவு, புலபோன்ற புத்தி. கம்பரா. மகுட. 28.
32. “புன்மக்கள்” = இழிந்தவர். “(வேறுய) புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ”, நாலடி 266 : 3.
33. புல்தும்+ஜை > புலம்+ஜை > “புன்மை” : ஒப்பிடுகே. “எல் +தும்+பு > எல்பு > என்பு”. “புன்மை” = இழிவு. பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்”. கலித். 118 : 18. புன்மை = அசுத்தம், சிறுமை, துன்பம், வறுமை, குற்றம், புகர் நிறம், பார்வை மழுக்கம்.
- 34-36. “புன்சிரிப்பு” = “புன்முறுவல்” = “புன்முரல்” : புல விய சிறுசிரிப்பு = gentle smile.
37. “புன்மாலை” = புற்கென்றமாலைக் காலம். “சிறுபுன்மாலை”, மூல்லைப். 6.
- 38-40. ண+த > ணற் : “புன்றை, புன்றுமி, புன்றெழுமில்”. [செ. அ. பக். 2813].
- 41-42. “புன்மானம்” = “புன்னம் புலரி” = விடியற்காலை, வைக்கறை. பரிபா. 6 : 58.
- 43-45. புன் + நகை = “புன்னகை”. “புன்னிலம்” செவக. 2823 : 3; “புன்னதர்”, செவக. 3096 : 2.
46. “புற்கசன்” = சண்டாளன். [செ. அ. பக். 2802]. சம்ஸ கிருத “புக்கை” இதினில்லே பிறந்த தொழிய, செ. அ. இயம்புவதுபோல் மற்றப் படியன்று.
47. புற்கு+எனல் > “புற்கெனல்” = புன்மைக்குறிப்பு, பய னில்லாமைக் குறிப்பு, செவக. 2823 : 3 “புல் நிலத்து இட்ட வித்திற் புற்கென விளைந்து” = மொல்லாதாக, உரை. அன்றேல் இது ஒளி மழுங்கற் குறிப்பு”, தி. குறள் 1261 : 1
 “வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும்” = ஒழியிழந்து புலவிய ஆயின.
- யான் சற்று முன் “புல்லெனலை” விளக்கியபோதேழு தியனவற்றை ஒப்பிடுகே.
48. புல + புல + எனல் > “புற்புல்லெனல்” : மீகச்சிறியப் பகல் வெளிச்சம், விடியல்.
49. “புலம்” மூல்லைப் புற்றுறையூம், “புலம்பு” தெய்தற் புல நிலத்தையுமே குறிக்க, “புனம்” குறித்து அன்றேல் மலைச்சார்பான கொள்லையைக் காட்டும். [செ. அ. பக். 2814]. அகநா: 368 : “கானவன் குடுறு வியன் புனம்”; இதிலிருந்து தொடர்ப்பதங்கள் : “புனக்காடு, புனக்காவல், புனக்குளம், புனமல்லி, புனமுருக்கு, புனமுருங்கை”.
50. “ல்” என்பது “ற்” ஆதல் தமிழ் மரபே, ஒப்பிடுகே : “அகர முதல் முதற்றே”, தி. குறள் 1. அங்ஙனமே “புல > புற்” --, பின்வரும் பதங்களில் எனக : புற்கட்டி, புற்கட்டை, புற்கடு, புற்கவு, புற்கற்றை, புற்குருவி, புற் கொடி, புற்கோரை, புற்காமை, புற்பற்றை, புற்பறி, புற்பாய், புற்பொழி. [செ. அ. பக். 2802-2803].
51. எங்ஙனம் “புல் இழிவைக் குறிப்பதோ, அங்ஙனமே இப்பதங்களும் எனக :-
 “புற்கம்” = புல்லறிவு, குறைவு [செ. அ. பக். 2802].
52. “புலம்” வீட்டுக்கு வெளியே இருப்பதனால், அதற்குச் சேறலைப் “புறப்பட்டுக் கொள்ளுதல், புறப்படுதல்” என றழைப்பரன்றே?
 “புறப்படுத்துதல்” = வெளிப்படுத்துதல், தி. குறள் 590 ; 2 “புறப்படுத்தான் ஆகு மறை.”
- “புறப்பட்ட வீடு” = புறஞ்சேரி [செ. அ. பக். 2808] ஆனால் இஃதில் செ. அ. தரும் மேற்கோள் பிழை. செவக. 85 இல் இப்பதம் வருவதன்று; இதின் உரையில் மட்டுமே தோன்றும் : செய்யுளிலிருப்பது “புடை நகர்” என்பதே.
 “புறப் பாடு” = வெளியேறுகை, புறந்தோஸ்ருகை, பிரயாணம் = “புறநீங்குதல்”.
53. “புறப்பணை” = மூல் லை நிலம், சங். அக.
54. புறம் (<புலம்) = வெளிபிடம், “புறங்குன்றி”, தி. குறள் 277 : 1 செ. அ. 2809.
- “புறம் 1”. இஃதில் செ. அ. கொடுக்கும் ஏளைய 16 கருத்துக்களும் இப்பொருளினின்றே பிறந்தன என என்பது தியானத்தால் வெளிப்படும்.
55. புறம்பணை, புறம்பர், புறம் பு, புறம்பை, புறவாழி, புறவு 1 (= மூல்லைநிலம்) போன்ற நூற்றுக்கணக்கான பதங்கள் அணைத்தும் “புல > புலம் > புறம்” எனவே பிறந்தன வாக கொள்றபாலன. [செ. அ. 2803-2812] இத்தொடர் பதங்கள் “புல, புற்-, புற-, புன், புன்” என வருவன ஆயினும், ஆதியில் “புல்” என்றதின் விரிவுகள் எனக் காட்டினேன்றே?
- “பெயர், உரிச்சொற்கள் மொழிகளின் ஆதிப் பகுதிகளா யிருப்பினும், வினையடிகளே பெரும்பாலும் அநேக மொழிகளின் ஆதிப்பகுதிகளாம்” என மொழியியல் வல்லுந ராய காள்கூருக்கிழைய் புவதனான், இப்பகுதிவினையாகயாங்கண்ணும் முண்டோ? “புல்லென்” சிறப்பான பண்பை இவ்வினைப்பகுதி காட்டவெல்லதோ? முதல், திராவிடமும் சுமேரியமும் அண்மையானதனால், பிறின்ஸின் சுமேரிய அகராதியைப் பார்ப்போ மாக. பக். 61 இல், bul, 10288 bul-bul=shake, vibrate = நடுங்குவதுபோல் அசை ஆடு. தென்றை காற்றிலும் கூட, சுற்று உயர்ந்த “புல்”, நடுங்குவதுபோல் அசைவது அதின் பண்பாகில், ஆழி குழந்த நெய்தற் புலம்பிழும், சூருவனி கடுமையாய்த் தாக்கும் மலைச்சார்புவத்திலும், காநவழியா

கப் பரந்து சிக்கும் மூல்லைப்புறவிலும் புனத்திலும் வளர்ந்த “புல்-இனம்” எல்லவாய் அசைந்தாடுமென்பது, ஓரின் புலஞ்சும். சுமேரியரும் திராவிடரும் அண்மையில் வாழுமி, “புல்” இங்கைம் இருமொழிகளிலும் பெயரும், உரியும், விணையும் ஆக இருந்ததென்றும், மின்றைய காலத்தில் சுமேரியத்தில் விணை மட்டும் நிற்ப, திராவிடத்திலோ விணை மறைந்துபோக, சௌயர் (=திரணம்), உரி (=அற்ப, மிகச் சிறிய)ச் சொற்கள் மட்டுமே தோன்றுகின்றன என்றும் இயம்புவது ஒருதலை. இதுவே புல்லின் 3-ம் பண்பெண்க;

புல்லினத்தின் 3 பண்புகளைப் படிப்படியே இது காறுங்காட்டினேன். இப்பொழுது இன்னுமொருபண்பை உற்று நோக்குமின் : புல்லைப்போன், ஓன்றே பொன்று நெருங்கி முனைக்கும் பூண்டுள்ள, செடிகள், மரங்கள் உள்ளதா? மரக்கிளைகள் அங்கும் வளர்வதாலன்றே “கிருத்திம் இனம்பல குதித்தன கிளைத்தே” போன்ற இடங்களில் “கிளை” (= நெருங்குதல்) எனும் விணையடியாயிற்று.

செ. அ. பக். 941 “கிளை 2”, 3-ம் கருத்து = to be close, to grow close together as the boughs of trees, herbage”. ஆகுபெயராக இஃது மாந்தர்க்கும் படர்ந்து வரும்.

நாலடி 30 : 1 ‘கேளாதே வந்து கிளைகளாயிற்றேன்றி’. விலங்குகளுக்கும் படரும் :

புறநா. 17 : 19 கவிரு கிளை புகலத் தலைக்கூடியாக்கு. இஃதினில்லை கிளைஞர் :

தி. குறள் 796 : 1-2 “கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்”.

நாலடி 113 : 1-2

“காலாடு போற்றிற் கறி கிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர்”.

இதே வண்ணம் புற்களும் நெருங்கிக்கிளைத்து வளர்வதலான், “புல்” என்பது தமிழ்மொழிக்குப் பின்வரும் பதங்களையளித்ததென்க : -

56. “புல்கு” = அணைதல், புணர்தல், நண்பினராய் மருவுதல் [செ. அ. பக். 2780].

57. “புல் 2” = புணர்ச்சி, (பிங்.).

58. “புல்லு” 1 = தழுவு, புணர், பொருந்து, ஒத்திரு, ஒட்டு, நட்புச்செய். [செ. அ. 2782].

59. “புல்லுநர்” = நண்பர் (குடா). செ. அ. இஃதைப் பிரித்தவாறு தவறாகும்; “<புல்லு-” என்றேகாட்டிற்று. இஃது “புல் + உந் + அர்” எனப்பிரித்திருப்பின், “உந் = to be” என்பதின்பொருள் இனிதே விளங்குமென முன்பே இயம்பினேன்.

“புல், புல்லு” விணையாகவும், “தழுவு” எனும் பொருளிலும் அகநா, 66 : 15; 343 : 3; 367 : 14 இல் வருவதலான், இவை பண்டைய காலப்பதங்கள் என்பது வெளியிப்பதை. இப்பொழுது புல்லின் 5-ய பண்பு, செ. அ. 2780 “புல் 1” என்பதின் 14-ம் பொருளை உற்று நோக்கு மின் : கபிலைநிறம் (பிங்.); tawny colour = yellowish brown. இஃது காய்ந்த புல்லின் நிறமங்களே? ஆனதினால் புல் (= திரணம்) என்பதின் விரிவே இது. மொனியர் வில்லியம்பின் ச. அ. பக். 717 — 718 இல் “phal, phul, phull” என்பன ஒரே விணையடியாகக் கொடுத்திருப்பதை உற்று நோக்குமின், 718-ம் பக்கத்தில்,

60. phalgū 1 = reddish, red, T. S. =Taittiriya Samhitaa, Vedic. இஃது கபிலைநிறம்.

61. phalgū 2 = small, minute, feeble, pithless, worthless. VS. = Vajasaneyi - Samhitaa.

இஃதில் “புல்” = “அற்பம், மிகச்சிறிய, இழிவி”, முன்பே விளக்கிய வண்ணம்.

62. phalguni = reddish, VS. TS. born under the Nakshatra Phalgunii.

63. phalgunii = the Name of a double lunar mansion, the month பங்குனி. AV.

64. phalgunii - puerna - maasā = the full moon in the Nakshatra uttara - Phalgunii, TS., பங்குனி காய்ந்த புல்லின் திங்களாதலின். இவை ஐந்தும் வேதப்பதங்களாகவின்; 48 + 5 = 53 வேதக் சங்கதபதங்கள் தமிழ் லினின்று பிறந்தன எனக.

இன்னுமொரு சங்கத பதம் வேதங்களுக்கு அண்மையான காலத்தும், இவை அண்ததும் திராவிட “புல்லைன்று” பிறந்தன எனக் காட்டவல்லதும், ஆமே. MW. Sanskrit Dict. p. 718 phaalgunam = a species of grass used as a substitute for the somaplant, SBr.; TBr.; AasvSr. i. e. Satapatha Braahmana, Taittiriya Braahmana, Aasvalaayana Srautasuutra. இவை வேதங்களுக்கும் சங்கத காவியங்களுக்குமிடையே தோன்றியவை : இவற்றின் கண் உள்ள பிரமாணங்கள் கி. மு. 900—750-ம் ஆண்டுகளிலியற்ற பெற்றதனால், இப்பத்ததையும் முன் கூறிய 53 உடன் சேர்த்து, 54 பெறவாம் : ஆயினும் அது வேத நூலின்மையின், இதை யாம் என்னிக்கையில் வைப்பதில்லை.

| | |
|-------------|-----------------------|
| தமிழ். | கன். தெலுங்கு, |
| முல்லை | > மொஸ்லை, மொஸ்ல |
| சமல்கிருதம் | > தமிழ் (பிற்காலத்தய) |
| மல்லிகா | மல்லிகை |

| | |
|--------------------------------|------------------|
| இதை முன்பே காட்டினால். அதேபோல் | |
| தமிழ், மலையாளம் | கன்னடம் தெலுங்கு |
| புல்+அங் | பொல் பொலமு |
| கொலமி | பர்ஜி கட்பா |
| பொலம் | பொலுப். பொலலூப் |

| |
|--|
| பிரித்தில் தோன்றும் “பொ” எனும் முதலசை சங்கத இரவற் சொற்களில் “ப” என்றே வரும், சமல்கிருதத்தில் குறில் “ஏ, ஓ” இன்மையின். ஆனதினாற்றான் “phal” எனும் பதங்கள் “phul” என ஆரம்பிக்கும் பகுதியின் கிழ் போடப்பட்டன. இன்னுஞ் சிறிதேநுழோரையமிருப்பின், [செ. அ. பக். 2783] “புல்லை” (தெலுங்கு, கன்னடம் “புல்ல”) = மங்கல் நிறம் = dull, yellowish colour; “புல்லைக்காளை” = dunscoloured bull; [பக். 2780] புல1, 14-ம் பொருள் = tawny colour ஆகையே இவற்றை “phal- phul”-என்ற சங்கத பதங்களுக்குக் கொடுக்கப்பட்ட கருத்துக்களுடன் ஒப்பிடின், இவ்வையம் முழுவதும் நிங்கும்; பங்குனித் திங்களின் கடும் வெய்யிலான் “புல்” “புல்லை” ஆகிஸிடுவதை கானுமி, இம்மாச்சத்தின் பெயர் சங்கத “பல்குனி” என்றும், அச்சங்கத பதமும் திராவிட “புல்லைன்றே” கண்டாயதென்றும் நினைவு கூர்மின். திங்களின் பெயர்களைக் |
|--|

கட சமஸ்கிருதம் தீராவிடத்தினின்று களவடியிருத்தலான், இக்கொள்கிணயடித்தல் மிகப் பெரிதென்றே சாற்றல் வேண்டும்என்றே?

இதுகாறும் “புல்லின்” 5 பண்புகளை ஆராய்ந்தனம் : இப்பொழுது இதின் ஆருவதை எடுப்போம். கடும் வெப்பத் தால் புல்லுத்தரை முற்றும் பாலைவனமான காலத்தும், சிறுபாட்ட மழையான் புல்லீரம் வந்து சேர்ந்த உடனே, தாழாதே, யாதொரு தாமதமுமின்றி, ஏராளமான புதுப்புற களைப் பயக்குவதை நீர் கண்டிலிரோ? வெரேரூ பூண்டு, செடி, மரம் அங்கும் ஆற்றுவதன்று. இஃது புல்லின் சிறப்பான பண்பே.

இலத்தீன் மொழி, ஏனைய ஜோரோப்பிய தொல் மொழி களின் பார்க்க தீராவிடத்திற்கும் “கெல்றிக்” மொழிக்கும் தொடர்பு பூண்டதே. “வல்” (=பெலன்படைத்த) இலத்தீ னிலும், தமிழிலும், ஒரே கொல், ஒரே பொருள். இலத்தீ னில் “புல்” என்ற பெயரின்று : ஆனால் Cassell's Latin Dictionary p. 455, *pullulo*=to shoot up, sproutout, of plants, grass, Vergil; luxuriate. இஃது “புல்லின்” 6-ம் பண்புடன் தொடர்பானது. பூக்களும் அங்குனமே முளைக்க ஆரம் பிப்பதுமுண்டு. ஆனதினால் தமிழில் இப்பதங்கள் உண்டாயின 65-66. செ. அ. ப. 2780 “புல்லம்” 3=பூ (யாழ். அக.); 2781 புல்லி=பூவின்புறவிதழ்;

67. புல்லிதழ் : “மலரின் அகவிதமொடு புல்லிதழும் ஒரு மித்து ஒன்றுதல்”;
68. புல்லிதழு=பூ (யாழ். அக.) இதுவே சமஸ்கிருத *phulla* என்பதின் பிறப்பிடம்.
69. MW. Sk, Dict. p. 717, *phulla*=abounding in flowers, NiBh. Kaaviya.

மரோவு எமெனேவின் தீராவிட அகராதி, [பக். 285] இல. 3528 இல் இஃதைக் காண்கின்றோம் : தமிழ் “பில்லு” = grass = “புல்”; குடகு “பில்லி” = grass; தெலுங்கு “புல்லு, பில்லு” = grass. ஆனதினால் இப்பதங்களில் பி = -பு. மேலும், “புல்லின்” சிறுமைக்கும், நியாயமில்லா வளர்க்கிக்கும் “மயிர்” இணையாதல் காலும்.

70. [செ. அ. 2780] “புல்லணர்” = “புல்லணல்” = இளந் தாடி, புறநா. 258 : 6
71. [.. , . , .] “புல்லரி 3” = மயிர்க்குச்செறிதல், to horripilate.
72. [.. , . , 2781] புல்லியம் = hair bristling like grass shoots. (மலை.) மேலும் [செ. அ. 2780] புல்லரி (=வெடர்) ஆங்கிலத்தில் “bhilla” என உச்சிக்கப்படுத்திலைக் கவனிக்கு. இவற்றுடன் சமஸ்கிருத “புல்” என்பதை ஒப்பிடுகே [MW. Sk. Dict. p. 638] *pulam*. *horripilation; pulaka*=bristling of the hairs of the body.
73. இவற்றைத்தையும் ஒருங்கே குழின், இலத்தீனில் தோன் றும் “பிலுஸ்” [=மயிர் அற்பம்] தீராவிட “பில்லு” என்பதுடன் தொடர்புடையதென்று சிந்திக்க இடமுண்டு. ஒப்பிடுகே Cassell's Latin Dictionary, page 418, *pilos* = a hair; figuratively, a trifle, Cicero Catullus.
74. “புல்” ஆறடி முங்கிலையுங் குறிக்கின்றது, அகநானுறாற்றின்கண் ஆனதினால் [செ. அ. 2781] “புல்லா” = தெலுங்கு “புல்ல” = ஆறடி நீட்டல் அளவைக் கோல், இஃதினின்று எப்பட்டதுபோலும்.

உரோமருடைய வேலாயுதமும் அந்நீட்பொனதென அறி கின்றனம். அதற்குப் பெயர் “பீலும்”. Cass. Lat. Dict. p. 418 *pilum* (*piillum*) = the javelin of the Roman infantry, used as a missile, Cicero, Livius. இஃது தீராவிடப் “புல்” (=முங்கிலைவைக்கோல்) என்பதுடன் தொடர்புற உதோ?

75. “பீலி” எனுந் தொல் பதம், குறுந்தொகையின் 110:4 இல் “மயிற்றேகையை” குறித்தபோதிலும், பெருஞ் சவன்த்தையும் (*a large lance*, Fabricius, Dict. p. 714, the last words) காட்ட வல்லது. இதிலுள்ள “பீல்” எனும் முதல் அசையையும், இலத்தீன் ‘‘பீலும்’’ என் பதி லுள்ள “பீல்” எனும் முதல் அசையையும், தொனி யிலுங் கருத்திலும் ஆழமாய் ஒப்பிடுகே. Fowler, Engl. Dict. page 421, “javelin”, from French = “a spear”.
- ” ” ” ” 437, “lance”, from Lation = “a spear”.

மேலும், “பீலாதுஸ்” = armed with the “*piillum*” (பீலும்) or javelin, Vergil. இஃது சால் அபக்கியாதி யுள்ள, மிகக் கெட்ட பெயரெடுத்த ஒருவனின் பெயர். ஒப்பிடுகே கிறிஸ்துமதத்தோரின் வில்வாஸப்பிரமாணம் : “ஒரே கடவுளை நமக்காகப் போஞ்ச பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையிலே அறையுண்டு” இஃதை இங்ஙனம் எமக்குத் தமிழின்கண் அளித்தவர் இலத்தீன் கற்றவர் அல்லர். “பொந்தியுஸ் பீலாதுஸ்” என்றே வந்திருத்தல் வேண்டும் : முதல் குறில், 2-வது நெடில் இதற்கு முழுவதும் மாறுக “போ-” “பி” – (1 வது நெடில், 2 வது குறில்) என இஃதில் காணப்படுவது இரங்கத்தக்கதொன்று : செ. அ. யில் மட்டுமே பிழைகள் இருப்பன எனக் கூறுதீர். Cass. Lat. Dict. p. 425 : Pontius : the name of a gens, originally samnite afterwards Roman, the most famous members of which were Caius Pontius, commander of the Samnites at Caudina L. Pontius Aquila, one of the murderers of Caius Julius Caesar; Pontius Pillaatus, procurator of Judaea at the time of the crucifixion of Christ, A. D. 30.

நீண்ட புல், முங்கில், காற்றில் இருபக்கமு மாடுவதைக் கடுப்ப, அப்பெரிய வெள்ளிக்கிழமையன்று, ஊஞ்சலாயினா இப் புல்லிய கோழையின் பெயரை உச்சிக்குங்கால், இஃது இலத்தீனிலிருப்பினும் அப்பதம் தீராவிட “புல், பில்லு” என்பதுடன் தொடர்பாயிருந்ததோ என ஐயுறு மின். தொல் தமிழ் மொழியின் விசேஷ பண்பு சுருக்க மாகும் : இலத்தீன் “புலவர் தசித்துஸ்” குறுந்தொகைக்கு இஃதில் தோற்றவராவர்.

76. ஆனதினால் “புல் மேப்வன்” என இயம்பாது, செ. அ. பக். 2780 “புல்லம் 1” = எதுரு; 2782 “புல்லினம்” = ஆப்டினம் என மட்டுமே இயம்பிற்று. கலித். 107 : 2 புல்லினத்தார்க்கு” என்றதே. இஃதினின்று பிறந்தது “புல்லினத்தாயன்” = ஆப்டிடையன். [கலித். 113 : 9]
78. “புல்லினத்தாயனை நியாயின்”. 13-ம் பகுதி “புல்” இத்துடன் முற்றிற்று.
- 14-ம் பதம் : “பொல்” = ஓளிர், பிரகாசி. இப்பகுதியை செ. அ. ஆவது, ப. எ. தி. அ. ஆவது குறிக்கவில்லை. அதற்குப்பதிலாக, ப. எ. தீராவிட அகராதியின்

1. இல. 3714 “புல்” என்பதின் கீழ், கன். “பொல், பொல்ல, பொலெ”; துரு “போலெ, பொலக்”.
2. இல. 3716 “பொலி” 1 தமிழில், பொலிசை, பொலிவு, புலர் = to mature, as grain.
3. „ 3717 “பொலி” 2 தமிழில், பொலிவு, பொலம், பொலன்; கன். பொல்; தெலு. பொஸ்பு.
4. „ 3732 “பொன்” தமிழில், பொற்பு, பொற்பி, பொற்ற; கன். பொன்; தெலு. பொன்னு. இவற்றின்கண், 2-ம், 3-ம், 4-ம் பதங்கள் இனக்கருத்துக்களை அளிப்பதானும், நெருங்கிய அன்மையான உச்சாரணம் பெறுதலானும் ஒன்றேடான்று தொடர் புற்றுவை என்றும், “பொல்” எனும் இப்பகுதியினின்று பிறந்தவை என்பதும் உய்த்துணரப்படும். இப்பொழுது செ. அ. இன் பக்கங்களின் வரிசையில்,

- [2937] “பொல்”: “பொல்லு 2” எஃபதைப்பார்மின்;
 .. “பொல்லது”: “பொஸ்லாது”
 .. “பொல்லட்” = நிமையான (உ-ம், கனு, சீவக சிந்தா. 2173 : 1). பொல் = நூல்ல.
 .. “பொல்லா” = மியக்கமான (உ-ம், காட்சி, மனிமே. 30 : 70). பொல் = தெளிவான.
 .. “பொல்லாங்கு” = திது, குற்றம், ஈனம், கேடு. ஒப்பிடுகே நறுந்தொகை 26.
 “புகைக்கிணும் கார் அகில பொல்லாங்கு கமழாது” = தி நாற்றம், உரை.

- [2938] “பொல்லாது” = தியது. “பெடையோடு புனர்வு விரும்பல் பொல்லாது”.
 .. “பொல்லாப்பு” = பொல்லாங்கு, துன்பம். “இரு வன் தனக்குப் பொல்லாப்பு வேண்டியன்”.
 .. “பொல்லாமை” = திது, குற்றம். சீவக. 717 : 3 “நல்லாள் விணை பொல்லாமை”.
 .. “பொல்லான்” = தியவன், அறிவிலி. சீவக. 269 : 4 “பேதை, நீ பெரிதும் பொல்லாப்”.
 .. பொலங்கலம்” = பொன் ஆயரணம். ஐங்குறு 316 : 1 “பொன் செய் பொலங்கலம்”.
 .. “பொலம்” 1 = பொன், பதிற்றும். 64 : 2 “பொலம் பூண்வேந்தர்” = “பொன்னுற்செய்த” உரை.
 .. “பொலம்” 1 = அழகு, பதிற்றும். 84 : 6 “பொலந்தேர்ப் போறையு”.
 .. “பொலம்” 1 = பொன்னிறம்; ஆயரணம் (திவா.).

இவற்றில், “அழகு”, “பிரகாசம்”, ஒளிருதல்” எனுங்கருத்து முந்தியது; இதையே முன்னமைத்து பின்றை, “பொன், பொன்னிறம், பொன்னுபரண்” மென செ. அ. தந்திருப்பின், இன்னும் நன்றாயிருந்திருக்கும். ஆயினும், தொல்லிலக்கியங்களிற்குருணே “பொலம்” [= “பொல்” (அஃதாவது “ஒளிர்”) + “அஸ்” (= ஆரும், ஆயிது) பொன்னைக்குறிக்கத் தொடங்கிற்று. உதாரணமாக ஒப்பிடுமின்

அகநா. 1 : 9; 16 : 5 + 9; 25 : 20; 36 : 16; 45 : 15; 63 : 5; 114 : 16; 117 : 8; 199 : 20; 205 : 10; 219 : 9; 249 : 5; 269 : 15; 325 : 2; 340 : 6; 351 : 12; 354 : 9;

363 : 8; 366 : 12; 376 : 9; 396 : 2 “பொலம் பூண் நன்னன்” = “பொன்னுலாய்”, உரை.

“புலம்”, “புலன்” என மாறிவருவதுபோல், “பொலம்” “பொலன்” எனவும் வரும்.

அகநா. 254 : 3; 387 : 7 “பூந்துலில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்” = அழகிய ஆடை ஒளிரும் பொன் வடம் அளிந்த அல்குலின்கண், உரை. பொல் + இ (= இரு) >பொலி 1 = ஶேழி, பெருகு, மிகு, விளக்கு, பதிற்றும். 88 : 30 “புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு”.

[2939] “பொலிகை” = “பொலிசை” = இலாபம். சீவக. 2546 : 1 “பெண் பெற்ற பொலிசை” 2 “கன் பெற்ற பொலிசை”. செ. அ. “பொன் பெற்ற” எனப்பிழையாய் வரைந்ததே : பெண்கள் அனைவரும் பொன்னல்லர்.

[2940] “பொலிவு” (பொல்+இவு. “அவு, ஆவு, இசு, இவு” சாரியைகள்). “பொலிவு” = முகமலர்ச்சி, அழகு, செறிப்பு, பருமை, மிகுதி, எழுச்சி. பொன்.

[2942] “பொற்கசை” முதலாக, [2944] “பொற்பாளம் ஈருக, வருஞ் சொற்களின்கண் “பொன்” [<“பொல்” + வஸ்லிஸம்>] “பொற்” என, இலக்கண விதிகளின்படி, மாறிற்று.

[2944] “பொற்பி” = அலங்கரி
 .. “பொற்பிதிர்”, “பொற்பிரகாசம்” = பொன்மயம் [<<பொன்—, பொல—].
 .. “பொற்பு” = அழகு, அலங்காரம், பொலிவு. ஒப்பிடுகே தொல், பொருள் 35
 “எத்திணை மருங்கிணும் மகடே மடன்மேற் பொற்புடை நெறிமை இன்மையான”. மேலும், பழமொழிநா. 31 :

1 + 2 “பொற்பும் பொல்லாதனவும் புனைந்து இருந்தார் சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?”

உரை : “நன்மையையும் தீமையையும்” ..

இப் “பொற்பு” எனும் பெயரே, ஆக என்பதுடன் சேரின், “பொற்பாக”, அன்றேல் “பொற்பா”, என வருமல்லே? “ஆக” திரிந்து “ஆ” எனக் செய்யுளில் வருவது தமிழ் மரபே. ஒப்பிடுக நீதி நெறி விளக்கம், 4 : 2-3-ம் அடிகளில்,

“செல்வப் புதல்வனே ஈரங் கவி ஆச்—சொல்வளம் மல்லல் வெறுக்கை ஆ மாண் அவை மன் உறுத்தும்”

உரைகள் : “சர்ப்கவியா” = இனிய செய்யளாகவும்; “வெறுக்கையா” = செல்வமாகவும். பழந்தமிழிலும் கன்னடந்தெலுங்கிலும், “ஆ” என்றிருப்பது, பின்பு “அ” என வரும். ஆனதினால் “பொற்பா” > “பொற்பு”. இஃதின் முதற்பொருள் “ஒளிர்”. ஒப்பிடுக அகநா. 11 : 5 “அஞ்சடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”. தொல். சொல் 335 (அஃதாவது உரியல் 39), “பொற்பு” = “பொலிவு”. ஒருரை இப்பத்தைப் “பிரகாசம்” என்று விளக்கியது. அப்பிரகாசத்தினால் அன்றே “பொலம்”, “பொன், gold”, எனும் பொருளையும் பெற்றது. நற்றி. 34 : 4 “பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்” என்புழி, “பொற்பு”

இடைக்கொல், உவமம் உருபு, என்ற தன்மை பெற்றது. வடமொழியின் கண்ணும் இம்மாற்றம் காணப்படும். “பிரகாசம்” என்பதில் தோன்றும் “காச்” “kaas” (வினையடி) = “ஒளிர்”. இதின் perfect tense (ஓரளவுக்கு இறந்தகாலத் தைக் குறிப்பது) சக்காசே, cakuasee. இஃதை “மாக” maagha என்னும் வடமொழிப் புலவர் இயற்றிய “சிசபாலவதை” எனுங் காவியத்தின்கண் வினையாகவன்று, உவமைக் குறிப்பாக அவர் உபயோகித்திருப்பதை அநேகந்தரங் காண் பீர். அஃதேபோல் “பொற்ப” = “ஒளிர்” > “போல்” என்ற கருத்தாதலைக் கவனிப்பீர். தொல்பொருள் 286 (உவம இயல் 11) இத்தன்மையான 36 பதங்களை அளிக்கும். அதின் 10-ம் அடியில் “பொற்ப” “போல்” என்ற இரண்டும் தோன்றுவனவாதலால், இப்பொருளை “பொற்ப” பண்டைய காலத்திற்குமே, பெற்றிருத்தல் வேண்டும். மேலும், 19 திராவிடமொழிகளில் வினையடி, ஒன்றில் குறிலா யிருப்ப, ஏனையவற்றில் அஃது நெடிலாக்கக் காணப்படுதலான், “போல்” என்பதே “போல்”, “போல்” எனத் திரிபு பெற்றதென ஐயமுற இடமுண்டு. இங்கும் துணிகின்றனம் யாம் தொல் பொருள். 283 [உவமவியல் 8]:-

“உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”.

உவம உருபுகள் இவை எனல் : உவமவியல் 11 :-

“அவைதாம்

அன்ன ஏம்ப உறம் ஓம்ப ...

புல்லப் பொருவப் பொற்பப் போல (10-ம் அடி)...

ஆருறவையும் அன்ன பிறவும்

கூறுங்காலைப் பஸ் குறிப்பினவே. (15-ம் அடி).

மறுபக்கத்தில், “பொற்பு” பெயராக அகநாலூற்றின் கண் வணக்கியது.

உ-ம், 376 : 16-17 “பொற்புடைக் குரங்குளைப்புரவி” = “அழகு பொருந்திய விளைந்த”. உரை. இஃதினின்று “பொற்பா” > “பொற்பு” = அழகுபெற, உரையில்.

அகநா. 11 : 5; 62 : 14; 98 : 19; 363 : 8 “பொலஞ்செய் காசிந் பொற்பத்தா அம்”.

இப் “பொற்பு, பொற்பு” “போல்” எனும் வினையடி யின் விரிவுகள்; வேறு விரிவுகளும் உள் : (அ) “பொலிக்”, அகநா. 156 : 11 [பொல் + இகு + அ = பொலிக]. “இகு”வை இப்பொழுது நிருபிக்கின்றனம் :

[ஆன்ற + இகு + அம >] “ஆன்றிகம்”, அகநா. 74 : 12; 301 : 3. “கடிகம்”, குறுந். 198 : 5.

“காண்டிகம்” (= கண்டோம், உரை), அகநா. 102 : 16; புறநா. 251 : 3; பதிற்றுப். 11 : 20; ஜங்குறு. 121 : 1; 122 : 1; 123 : 1; 124 : 1; 125 : 1; 126 : 1; 127 : 1; 128 : 1 198 : 4.

“கேட்டிகும்”, பதிற்றுப். 52 : 12; [முட - இகு - இறுகும் >] “முடிகிற்கும்”, நாலடி 62 : 4.

மழுமொழிநா. “பொதிகிற்பார்” (= பொது + இகு + இற்பார்) 218 : 2; அடுகிற பார் 294 : 1.

(ஆ) பொல் + இய > பொவிய, அகநா. 382 : 6; இன் னும் 12 தரம்.

(இ) பொல்+இந்த>பொவிந்த, அகநா. 26 முறைகள்.

(ஈ) .. + இந்து > பொவிந்து, .. 5 .. .

(உ) பொல்+இவன > பொவிவன அகநா. 334:15-16; “பூங்கேற்ப்பொவிவன” = அழகை நிறத்தினும் பொவிவனவாய், உரை.

T. Burrow and M. B. Emeneau : a Dravidian Etymological Dictionary,

No. 3717. Tamil : “poli” = to shine, bloom (as the countenance).

Tamil : “polivu” = brightness, beauty, splendour, gold.

Telugu “polucu” = to be beautiful, agreeable; to appear, seem.

Telugu and Kannada : “polcu” = to shine.

Compare No. 3531 தமிழ் : புலி; 3732 தமிழ் : போன்.

No. 3531. Tamil “pular”; Malayalam “pularuk, pularttuka”; Kodagu “polaca, polaka” = to dawn, bring to the light, morning. இஃதினின்று “புல், போல்” என்பவைற்றின் நடவண் தொல்திராவிடத்தில் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்ததென புலனாகுமான்றே ?

அங்குமே தொல்ஜூரியத்திலும் “உல / ஒல்” நடவண் வேறுபாட்டுடன் ஜக்கியழும் (alternnace) இருந்ததே. Monier williams, Sanskrit Dict. p. 638. “pul” polati, pulati, polayati = to be great, large, high. இவ்வாரிய பதங்களும் அவற்றின் பொருள்களும் பேலேயாம் காட்டிய “புலன், புலவர், பொலிவு, போல், பொறுபு, பொன்” எனுங் திராவிட சொற்களுடன் ஆதியில் தொடர்பு பூண்டதென யூகிக்கலாம்.

மேலும், [செ. அ. பக். 2784] “புலம் 1” = region, tract of country, 2-ம் கருத்து. செமித்திய போழிகளிலோன் ரூப அவ்வீரியத்திலும் இதற்கண்மையான பதம் இதே பொருளில் வருவது நோக்கற்பற்று. பிறினஸ், சுமேரிய அகராதி, பக். 51, 25-ம் வரி, puluggu, pulungu = region. W. Muss - Arnolt, Assyrian Glossary, பக்கம் 402.

செ. அ. [பக். 2944 இல்] “பொற்பு” என்பதை ஒழுங்காய் விளக்கிற்று:-

(1) பொலிவு பெற, beautifully, elegantly, தி. முருகாற்.85.

(2) ஓர் உவமக்கொல், “மதியம் பொற்பு மலர்ந்த வான் முகம்”.

ஆனால் அதே பக்கத்திற்குமே “பொற்ற” என்பதில் அஃதின் ஒழுங்கு பிழை.

வரவேண்டிய ஒழுங்கு யாதெனின்,

(1) சிறந்த, good, excellent, செக. 885 : 3 (“இவை” பொற்றங்கண்ணம் எனப் புகழ்ந்தார்” = “பொலிவு பெற்ற மிக நல்ல, உரை.

(2) “பொன்னாலையை” (மாளிகை), golden. ஆனதினால் “பொன்னே” “பொற்ற” என மாறிற்று என்க.

இங்குமே செ. அ. பக். 2944 - 2945 இலுள்ள அநேக பதங்களும், 2948 - 2953-ம் பக்கங்களில் தோன்றுவனவற்றில் நூற்றுக்கு தொண்ணாலும் “போல்” எனும் பகுதியினின்றே பிறந்தன என்பது இப்பொழுது வெளியிப்படையாம், “போன்” என்பதும் “போல்” லிலிருந்தே விளைந்தமையான்.

திராவிடத்தில் வியப்புக்குரியதொன்றுண்டு. இவற்றை நோக்குமின்:-

(அ) “காண்”=பார், see, become visible. ஆனால் இஃதி னின்றுவரும் சங்கது “காண்”=குருடி, Burrow, Emeneau, page 102, no. 1209: “இரு கண் குருடன்” = காண யிலாதவன்.

(ஆ) “செவி”=காது, குருக். “செப்தா”=காது. ஆனால் செவிடு, செவிடன், செவிடி”, தமிழில் முற்றுமெதி ராண பொருளில். அங்குமே துனு: “செப்பி”=செவிடன், காது வழங்காதவன். இந்தாதனம் இலத்தினி லும் தென்படுதலான் “lucus exlucendo” என அம் மொழியினைச்சுறு ஏனால் நுஸ்தனர் புலமைசான்றேர். இலத்தினில் “ஹுகெந்தோ” = பிரகாசிப்பதனால்வன்றே; “ஹுகுஸ்” = அஃது “அடர்ந்த சோலை, நெருக் மான தோப்பு” ஆயிர்கு. அடர்ந்த சோலையில் பிரகாசம் என்கே? ஆனதினால், எங்கும் இத்தொப்பு: “ஹுகெரே” = ஒளிர்; “ஹுகுஸ்” = இருள் நிறைந்தசோலை? ஆயினும், தமிழைத் திரும்பவும் ஆராய்வாம்:-

(இ) ஓளி 1 (செ. அ, பக. 609)= light, brightness, splendour, brilliance, காந்தி.

ஓளி (தல்) 2 : to hide, flee into concealment or darkness.

ஓளி (ததல்) 3 = to conceal, keep out of sight; conceal oneself self.

ஓளி 4 = covert, lurking place, screen, cover.

இஃதில் 1-ம் கருத்துக்கு ஏனையழுன்றும் முற்றுப் பதிராக இருக்கின்றன.

(ஈ) “புலவன், புலமையோன்” = கல்வியினாலுயர்ந்தவன், சான்றேன்.

“புல்வன், புல்வியன்” = இழிந்தவன், a low, base, ignorant person.

(உ) “புலர் 1”. ரெ. அ. பக. 2785-6, 6-ம் பொருள், முற்றிக் காய்த்தல், மதுரைக். 272 “வரகின் இநுக் குரஸ் புலர்” = mature, as grain. ஆனால் அதே பத்ததின் 1-ம், 2-ம், 4-ம் பொருள்கள் : வாடுதல், உலர்தல், குறைதல். இவை ஒன்றுக்கொன்று விரோதமானவையன்றே? அங்குமே

(ஊ) செ. அ. 2938 “பொலம் 1” = அழுகு, பொன், ஆபரணம் ஆனால்

“பொலம் 2”=பொல்லாங்கு = badness, evil. இஃது “புல 3” இன் திரிபு.

இங்குமே வெறுப்பட்ட கருத்துகள் ஒரு பத்தத்துக்கு வருங் காலம், ஒன்றில் (அ) இல் தோன்றுவதுபோல், மேலேயாம் “புலம் (ஃ)” = நுண் அறிவுள்ளவும், “புல 3” = “அற்ப, நீச்” எனவும் காட்டிவைண்ணாம், ஆதியில் ஒரே பொருளிற் தொடங்கி, பின்பு வேறு, மாற்றமான, எதிர் போல் தோன்றும், கருத்துக்களை அஃது பெற்றது; அன்றே ஸ்திவையிரண்டும் ஒரொலிப்பதங்கள். இதற்குச் சிறந்தவோர் உதாரணம் ஆங்கிலத்தில் தோன்றும். ஆங்கிலர் இதைப் போன்ற இரு, மூ ஒரொலிப்பதங்களை “homonyms” என அழைப்பார்.

“Homonym” (from Greek homo + onomo = a like name, = a word having the same sound as another, but a different meaning and origin. இப்போது ஆங்கிலர் வழக்கமாக அளிக்கும் உதாரணம் :

1. cleave = to divide, split, separate with violence; பிள, பிரி, வலத்துடன்.
2. cleave = to stick, adhere, unite; ஒட்டினதாயொத்திரு; புனர், பொருந்து.

1 ஆவது 2 ஆவதற்கு முழுதும் எதிரென்பது வெளிப்படை, கருத்தில், பிறப்பில்

1 ஆவது Old English cléfan : இதின் தந்தை ஜேர்மானிய “kleben”

2 ஆவது Old English clifian : இதின் தந்தை ஜேர்மானிய “kleben”. ஆனதினால் ஒவ்வொரு பதத்தையும் ஆழ ஆராய்ந்து அறிதல் வேண்டும்.

அநேக திராவிடப் பதங்கள், தம் முதல்கையில், அஃதா வது முக்கிய பகுதியில், நெடிலாக சில தருணங்களிலும், குறிலாக ஏனைய தருணங்களிலும் காணப்படும்.

உ-ம், [செ. அ.] “போல்” என்பதையும், அதின் வேறுபாடு “புல்” என்பதையும் கண்டனம். இப்பொருது செ. அ. பக. 2669] “போல்” 3 என்பதைப் பரிசோதிப்போமாக :-

1-ம் பொருள் : மூங்கில். இஃதை செ. அ. 4-வதாக அமைத்தது பிழையே.

2-ம் பொருள் : மூங்கிலைக்கடுப்ப உள்ளீடில்லாதது. போல் வணை. Hollow object.

3-ம் பொருள் : உள்ளீடில்லாததற்குல் பதுப்போன்றது : பதர். Chaff.

From the physical to the metaphysical: இதனால்வன்றே 4-ம் பொருள் : பொய் : அஃதாவது பதர்போன் பேசு : Falsehood.

இப்பொருது திரும்பவும் [செ. அ. பக. 2780] “புல 1” என்பதை இத்துடன் ஒப்பிடின், இதற்கு 1-ம் கருத்து இங்கனமிருப்பதைக் காண்போம்: Grass family, having exogenous toughness of structure, as bamboo, மேலும் அகநா. 65 : 15ம்-ம் அடியை ஆராய்வாம் :-

“கல் ஊர்பு இறிதரும் “புல் சாய் சிறு நெறி”

= பாறையில் ஏறியிரு இறங்கியுஞ் செல்லும் மூங்கில்கள் சாய்ந்த உரை. இஃதிலிருந்து “புல்” என்பதே “போல்” ஆகியது பெற்றுமன்றே? இப்பதமே “பொலம் 2” ஆக மாறி யிருத்தலும் கூடுமன்றே? இதின்பொருள் “பொல்லாங்கு” badness, evil. “புல 1” என்பதன் 13-ம் பொருளை இத்துடன் ஒப்பிடுக: “இழிவு”, meanness, lowness, baseness. மேலும், “புல்வன்” = இழிந்தவன், a vile person; ஒழுக்க மில்லாதவன். [செ. அ. 2787]; புலஷ், 5-ம் பொருள் = நரகம், மிக்கெட்ட இடமாலைன். மேலும், [செ. அ. பக. 2937] “பொல்லா” = தீமையான, bad, vicious, evil, wicked. இவை அனைத்தும் ஒன்றேபொன்று தொடர்புற்றன என்பது புலனும். மறுபக்கத்தில் “பொல 1” = செழி, பெருகு, மிகு, விளங்கு, சிற, மங்கலமாகு;

“போல 4”=வெந்தி, [செ. அ. பக. 2969, 1-ம் பொருள்];

“போற்றி”=புகழ் மொழி, துதி, செ. அ. 2970-1-ம் பொருள்]; செய். 13 : 92;

“போற்று” = துதி, வணங்கு, பாதுகா, வளர், உபசரி, நினை, [செ. அ, பக். 2971];

“போற்றுநர்” = நன்குணர்வார்; பரிபாடல் 4 : 55, இவை அனைத்தும் “பொல்” “போல்” எனும் விணையடியாற் பிறந்தவையே. இதுதான்

1-ம் “பொலம்” (=அழகு) என்பதற்கும் விணையடி.

“2-ம் பொலம்” என்பதுடன் இவற்றையும் ஒப்பிடுகே:

“போல் சாவி” = உட்டுளையுள்ள திறவுகோல்; “போல் மூங்கில்,” “hollow bamboo.”

இப்போல் “பொள்ளு, பொழு, போழ்” (=to pierce) என் பனவற்றுடன் தொடர்பு போலும்.

Prince, p. 181 “It is highly probable that we have in “xul 1” = joy and “xul 2” = evil, two words of diametrically opposed meaning, which were originally pronounced with different tones.

15-ம் பகுதி : “வல் / வால்”.

செ. அ. “வல் 1”: 1-ம் பொருள் “வலிமை”, strength, power. இஃதிற் பிழையின்று. மிகப்பண்ணடை இலக்கியமாய அகநாலுரற்றின்கண் “வல்” தனிப்பதமாக 28 தரம் தோன்றும். இவற்றில் 24 முறைகளில் இதின் பொருள், உரைகளின்படி, “வலிய” என்பதே :-

அகநா. 33 : 5; 36 : 6; 79 : 3; 81 : 1; 98 : 9; 105 : 13; 171 : 4; 194 : 14; 205 : 4; 209 : 13; 215 : 15; 229 : 8; 234 : 9; 245 : 7; 247 : 9; 263 : 7; 292 : 9; 300 : 1, 15; 381 : 14; 385 : 3; 388 : 15; 389 : 15; 392 : 15. ஏனைய 4 தரங்களிலும் “வல்” = மிக, அகநா. 47 : 2; 244 : 12; 354 : 5; 204 : 8 “வல் விரைந்து” 9 “செல்க, பாக” = பாகனே, மிக விரைந்து செல்லுவதாக, உரை.

“வல்” என்பதின் விரிவுகளும் ஏராளமாக இந்நாலின் கண் தோன்றுவது :-

1. வல்ல = சிறப்புகள், உரை. அகநா. 352 : 10.
2. வல்லகொல் ? = வல்லுநவோ ? அகநா. 17 : 10.
3. வல்லா = மாட்டாத. , 53 : 14.
4. வல்லாஞ்சு = வல்லபடி. , 79 : 10.
5. வல்லாண் = வலிய ஆண்மை பொருந்திய, அகநா. 31 : 13; 35 : 7; 107 : 12.
6. வல்லாய் = வலிய வாய். 21 : 22; 74 : 17; 346 : 9; 122 : 13; 160 : 16; 215 : 15; 261 : 15,
7. வல்லினும் வல்லார் = கல்வியில் வல்லுநர், அகநா. 152 : 19.
8. வலித்து வல்லினர் = வலித்திருக்க வண்மையுடையோர், 185 : 5.
9. valliyar, வல்லியர் = மனவலி எந்தினர், அகநா. 223 : 1.
10. வல்லியோர் = வண்மை உடையோர், அகநா. 316 : 12; 398 : 15.
11. வல்லு = வல்லுத்தரை. அகநா. 377 : 8.
12. வல்லிற்றும் = endowed with strength, அகநா. 32 : 15.
13. வல்லுரை = வலிய ஓலி, அகநா. 122 : 4.
14. வல்லுவை = வண்மை உடையை, அகநா. 257 : 12.
15. வல்லுவோர் = வல்லார், , 157 : 14.
16. வல்லையோ? = art thou able? , 133 : 12; 191 : 17.

17. வல்லோர் = மிக்கோர், அகநா. 48 : 26.

18. வல்லோன் = an expert. அகநா. 21 : 10; 98 : 19; 134 : 5; 224 : 2; 314 : 9; 355 : 4.

19. வல்வது = வலிமையுறுவது, 271 : 11. ஒப்பிடுக சிங்கள “வல்லப்”, vallabha.

20. வல்வில் = strong bow, 44 : 9; 69 : 15; 82 : 11; 120 : 12; 152 : 15; 209 : 13; 226 : 7; 245 : 7; 265 : 17; 281 : 5; 282 : 2.

21. வல்வை = வலிய செயல், 340 : 19. ஒப்பிடுக சிங்கள “வல்வ(இ)கறுயி”.

22. வல்வியம் = வலிமிக்க ஆண்புவி, அகநா. 362 : 4.

இக்கருத்துக்களை விட, “வல்” என்பதற்கு “விரைந்து” எனும் பொருளுமூன்டு :

23. வல்லெய்து = to speed, அகநா. 9 : 17.

24. வல்லென = swiftly, விரைய, அகநா. 254 : 18; 298 : 21.

25. வல்லே = , , விரைந்து, 19 : 8; 21 : 8; 25 : 17; 177 : 13; 215 : 5; 248 : 15; 282 : 16; 344 : 7.

26. வல்வர = விரைந்துவர, அகநா. 125 : 15.

“வல்சி” என்பதற்கு செ. அகநாதியும் அகநா. உறையும் “உணவு” எனப்பொருள் கொடுப்பினும், இஃது ஆதியில் வலிய உணவென இருந்திருப்பின், இவற்றுடன் குணருமன்றே ?

27. வல்சி, அகநா. 8 : 2; 106 : 12; 110 : 17; 113 : 11 (வல்சியன்), 122 : 13; 193 : 10; 224 : 12 (= அரிசி); 238 : 3; 253 : 16 (வல்சியர்); 290 : 3; 377 : 4 என அநேகந்தரம் தோன்றிற்று.

12-ம்பகுதியின் கீழ், “பல் 3 / பால் 2” என்ற தலைப்பின் கண், ஆரிய-க.பேரியப்பதங்களை இவற்றுடன் ஒப்பிட்டனம். “வல்” எனும் பகுதியும் இவற்றுடன் தொடர்பு பூண்டதும் இவற்றின் ஆதிப்பொருளையும் உற்பத்தியையும் உடையது மென உய்த்துணர நியாயக்கள் பல உள். அவற்றைச்சுருங்கக் கூறுதும்:-

(1) மேலே, அகநா. என்ற சங்ககால ஒரோபொரு நூலிற்குனே “வல்” பல்கி, ஏராளமாகத் தோன்றுமிடங்களை எண்ணிக் கணக்கிடுமின். “பலன், பெலன், பலம், என்றவை அக்காலத்தின் கண் தோன்றுவது அரிதிலும் அரிதே. “வல்” என்பதோ ஏனைய 35 சங்க கால நூல் கணிலும் தமிழ்க் காலியங்களிலும் ஆயிரங்களாகக் காணப்படும் பதமாம். ஆனதினால் “வல்” தான்முந்திய பகுதி.

(2) இஃது தமிழில் மட்டுமென்று : ஏனை திராவிடமொழிகளி லிந் தோன்றுவதே :-

1. மஸையாளம் : வல், வலு, வலிய, வலியா, வலம், வலிப் பம், வலிம, வல்லுக, வல்லபம், வல்பு, வம்பிக்க;
2. கோதம் : வல், வல்கம், வல்ளா, வல்ல, வல்ச, வல்பட்;
3. துதம் : பல், பல் கொய், பல்லி, பல்லம், பல்லத்-.
4. கண்ணடம் : bal, bali, balu, bolu, bala key, balisu, balume, baluhu, balpu, balla.
5. குடகு : bala, balate, ballye.
6. துஞு : bala, balatu, balatakai, balaapini, balike, balime, balume, balme, balu. இவற்றில் balata kai = வலது கை

7. தெலுங்கு : வல்ளு, வலமு, வலாதி, வல, வல சேபி (=the right hand), வலது, வலன், வலாத, வல்ல, வஸ்லடி, வலசு, baliyu, balipincu, balimi, balisina, balupu, baluvu;

8. பர்ஜி : வெல கம் (=the right hand).

9. கோண்டு : வஸ்லே (=much, very).

10. குவி : braiyuu, blaaju - gatti, for blaayu- (=strong).

11. குருகு : balee; baleetii (=with the help of).

12. மால்தோ : balehne (=large), bale-bale (=large ones).

13. பிராஹ்யி : balun (=big, large, elder, full-grown).

தெலுங்கின் கண்ண (வி) “வி” என்னும் பதத்தின் முதல் மேய் ‘‘வி’’ என்பதுடன் மாறி வருதலான், “வி” என்பதே தெலுங்கிலும், அதற்கு மிக அண்ணமையான கண்ணடத்திலும் முன் ஞெருகாலமிருந்தது வெளிப்படையாகும். குடகு, துளு, கன்னடத்திற்கு மிக நெருங்கியவை. அவற்றிலும் “வி” அன்றேவி “வி” தான் முதல் இருந்து, சங்கத “bala” என்பதைக் கண்ட பின்னர், இப்பொழுதிகளை விளக்கின இலக்கண ஆறிரியரால் “ba-” புகுக்கப்பட்டதென உணர்வின். ஆகத்தினுள் 13 திராவிடமொழிகள் நாம்பன், ஒன்றில்ஸ்மட்டுமே “பல்” தோன்ற, ஏனைய 12 இலும் “வல்” என்பதே பருதியமிருப்பதை அவதாரியுமின். துதம் நீலகிழி மலைச் சான்றேர் கூறுப. இதில் “வல்” என்பதின் விரிவுப் பதங்கள் இப்பொருளில் வரும் “பல்” பதங்களின் 30 மடங்கு கூடியவை’ எண்ணிக்கையிலெனுப் பின்றையாக காட்டும்.

(3) துமிழே திராவிடக் கிளைகள் நடவெண் தொன்னமயினுலும் இலக்கியங்களின் பிருதியினுலும் தலைசிறந்ததெனச் சான்றேர் கூறுப. இதில் “வல்” என்பதின் விரிவுப் பதங்கள் இப்பொருளில் வரும் “பல்” பதங்களின் 30 மடங்கு கூடியவை’ எண்ணிக்கையிலெனுப் பின்றையாக காட்டும்.

(4) “*Studies in Proto-Indo-Mediterranean Culture*”, by the Rev H. Heras, S. J., Director, Indian Historical Research Institute, St. Xavier's College, Bombay, 1953, Pages 246—248 :—

“The migration of the Mediterranean race was from east to west, following the chain of dolmens and megaliths, which commences in Ceylon, continues in the mountains and plains of Southern India up to Kashmir, passes to Syria, Cyprus, Malta and Egypt, extends along the northern coast of Africa, reaches southern Italy crosses to Spain and finds its end in Ireland”

திராவிடர் (=திரைப்பிரயாணிகள்), சுமேரியர், மத்திய தரரைக் கடலீசு குழந்து வாழும் மாந்தர் அனைவரும் ஓரே மொழிக் குடும்பத்தினர், கி. மு. 3,000-ம் ஆண்டு அளவில், என்பதே இந்துஸ்ரீயரின் முக்கிய கொள்கையாதுவின், இவர் இந்தியர் நடவெண் “ஓரு ஸ்பானிய—இந்தியனுக்” தம் வரலாற்று ஆராய்களை நெடுங்காலமாக நடத்தினார். மாந்தர் இந்தியாவிலும் இத்தாலி, ஸ்பானியாவிலும் ஓரேவினத்தின் ராண் காலத்தில், சில பதங்கள் ஆயினும் இவ்விருதிற்கு வரைக்கும் பொதுவாயிருந்ததெனல் மிகையாகதான்றே ? இலத்தினுக்கும், அதின் பின்னைகளாய் ஸ்பானிய, இத்தாலிய மொழிகளுக்கும், ஒரு மருங்கில், திராவிட மொழிகளுக்கும்,

மறு மருங்கில், இடையே பலவேறு ஒற்றுமைகள் காணப்படுதலின் மர்மம் இதுவே. திராவிட “வல்” என்பதுடன் ஒப்பிடுக இலத்தீன் “வல்” எனும் பதத்தை. Cassell's Latin Dictionary, pages 604-605

1. Valdee, (from valide, syncopation) = very much, exceedingly; மிக.
2. Valens = strong, powerful, Cicero, Vergil; mighty, effective, energetic.
3. Valenter = strongly, powerfully, Ovid.
4. Valentulus = (diminutive of valens) = strong, Plautus.
5. Valeo, valeere = to be strong : வலியவனுமிரு, Plautus, Cicero.
6. Valesco, valescere = to grow strong, Lucretius, Tacitus Cicero.
7. Valectudo = physically strong health, Cicero.
8. Validee = strongly, powerfully, mightily, Gicero.
9. Validus = strong, gowerful, Ovid, Vergil, Titus Livius, Sallustius.

இவ்விளைத்திலும் “வல்” (val-) என்பதே, திராவிடத் தைக் கடுப்ப, அதே பொருளில் வருவதை, “வியப்பு—மகிழ்ச்சியுடன்”, நோக்குமின். இப்பொழுது இலத்தீனின் புதல்விளைக் கடைக்கண்ணுற் பார்ப்போமாக :—

- A. Valanga, vale, valente, valentemente, valentia, valentuomo, valenza, Valenza (the name of a town), valere, valersi, valetudinario, valevole, valevolmente, validamente, validare, validazione, validita, valido. Cassell's Italian Dictionary page 552.
- B. vale, valedero, valedor, valentia, valentisimo, valenton. valentonada, valer, valerosamente, valerosidad, valeroso, valetudinario, vali, valia, validación, validamente, validar, valídez, valido, valiente, valientemente. Cassell's Spanish Dictionary, pages 766—767.
- C. vaillamment, vaillant, vaillantise, valoir, vaut. Cassell's French Dictionary pages 555—556.
- D. valedeiro, valedoiro, valedor, valedouro, valensa, valentão, valentão, valente, valentemente, valentia, valentissimamente, valentissimo, valentona, valer, valerosamente, valerosidade valerosissimamente, valerosissimo, valeroso, valetudinário, valha, valhaco, valhaco, valhacouto, valher, valia, valiar, validação. validade, validamente, valídar, validicão, validissimo, valido, valimento, valiosamente, valioso, valla Portug. Dict. p. 892 — 893 Diccionario da Lingua Portugueza, composto por Antonio de Moraes Silva, natural do Rio de Janeiro Quinta Edição Lisboa, 1844.
- E. vale (=farewell, be strong in health), valediction, valence, valency, valetudinarian (in the earliest times), vali (from Turkish, which is from Dravidian), valiant, valid, validate, validity, valour, value, valuta, Chambers's 20th. century English Dictionary, 1963.

p. 1221. Also such words as “avail available, availing, availability”, p. 70; “equi-valent”=equal in power (வளிமையில்), equivalence, equivalency, equivalently”, p. 360; “evaluate, evaluation”. cf. Germ. Wohl, Eng. weal.

ஆங்கிலத்தின் தந்தை ஜேர்மானியமாயிருந்தபோதிலும், அதனின் தாய் இலத்தினைகளினான், ஆங்கிலப்பதங்களையும் யாம் அளித்தனம். சென்ற 500 ஆண்டுகளாக இவ்வைந்து மொழிகளும் பல்வேறு பிரதேசங்களில் வழங்கிவருகின்றன. அமெரிக்காவில், இவற்றின் கடை நான்குமே வழங்கும் மொழிகள்: இவற்றின் ஒன்றையாவது விளங்காத ஒருவனே, ஒருத்தியோ ஆங்கள் இலர்: அநேகர் இரு, மூ, மொழிகளை நான்வாயும் பேசவர், உலகம் முழுவதும் பரவி இருப்பது ஆங்கிலமே: கோடா கோடி மாந்தர் அஃதை உபயோகிப்பர். இவற்றில் வெறை அனுகி, யாம் இங்ஙனம் வினவுவோம் : “தாய்மியாரே! (ஏனெனில் “யாவரும் கேள்வி”) நீரும் மேற் கூறப்பெற்ற நான்கு மொழியாளர்களும் வழங்குகின்ற “வல்” எனத் தொடங்கும் பதங்கள் யாவும் திராவிடத்தி னின்று கி. முந்திய காலத்தின்கண் இலத்தினினுள் புகுந்து, அதின் மூலமாக உம் ஐந்துமொழிகளினுட்ப புகுந்ததென அறிவிரோ?” வியப்பும் சினமும் ஒருங்குடன் எழுப்புதி, அவர்களின் மறுமொழி இங்ஙனமாயிருந்தலாகுமன்றோ? “திராவிடமா? அஃதென்ன? விலங்கோ மாந்தரின் பெயரோ? யாம் ஒரு பொழுதும் அதைப்பற்றி இதுகாறுங் கேள்வியப்பட்ட தில்லை? கிறிஸ்துநாதருக்கு முந்திய காலத்தில் இத்திராவிடர் உரோமாபுரிக்கு வந்து, உரோமரைத் தலைவனங்க்கெச்து, அவர்களின் மொழிக்குள் தம் திராவிடப்பதங்களைப் புகுந்தி ரென யாம் கணவிலுங் கண்டதில்லையே. சரி! உங்கள் முதா தாக்கைப் போர்த்துக்கேயர் ஒரு நூற்றுண்டாகவும், ஆங்கிலர் ஒன்றரை நூற்றுண்டோகவும் ஆண்டனரே. அப்போதுதான் இவ் “வல்”- எனும் பதங்கள் இந்த ஜரோப்பிய மொழிகளிலிருந்து உம் திராவிடமொழிகளுக்குள் வந்திருத்தல்வேண் மூ. S. W. R. D. Bandaranayake உரைத்தவண்ணம் : ‘rivers flow down, not upwards’. இத்துடன் பரிகாச்சியிப்பு அவர்கள் நடுவண் உண்டாகும். மீளவும் யாம் இயப்பு வாம். “இஃதே வியப்பு! கி. மு. 300-ம் ஆண்டு தொடங்கிய அகநானாறு நேற்று, முந்தீநாள் வந்தவர்களிப்பிருந்து இவ் “வல்” எனும் பதத்தைப் பெற்றதோ? We live to learn”

பல்வேறு மொழிகளுடன் திராவிடத்தை ஓப்பிடுவதே இந்துஸின் முக்கிய நோக்கமாதலின், “வல் 1” என்பதை முடிக்கமுன்பே, “வல் 2”, “வல் 3” ஆகிய பகுதிகளை ஆராய்தல் நன்றாகும்: பின்பு “வல் 1” என்பதற்குத் திரும்புவோம். “வல் 2” = அழகு, தாய்மை. இஃது நெடி ஸகி, “வால் 2” எனவுந்தோன்றும். “பெண்ணுய்பிறந்தாளே” எனச் சிலர் பெண்பாலாரை நிந்திப்பதுமுண்டு: அவர்களே அப்பிறப்பைக்குறித்து துன்புறுதலுமுண்டு. ஆயினும், குழந்தைகளின் மூருகான எழிலை விடுவோமானால், ஒரு நல்லொழுக்க, கற்புடை, கடவுளின் அருளானிறைந்த மகளின் அழைக வென்றது இப்புவியின் சட, சித்துப்பொருள் களில் வேறென்றால்லோ? சொல்லீர். ஆங்கிலர் அதனு வன்றே மகளிரை “the fair sex” என அழைப்பர். தமிழரும் மக்களைமே.

செ. அ. 3533 : “வலதி” = அழகுள்ளவள், handsome woman.

வலை (செ. அ. பொருள் 3) = அணிவகை, an ornament, புறநா. 166 : 14 [செ. அ. 3539].

வால் (செ. அ. பொருள் 2) = தூங்கமை, purity, splendour. புறநா. 1 : 3 [செ. அ. 3615].

வான் (செ. அ. பொருள் 10) = அழகு, beauty, கலித். 103 : 14-ம் அடியின்கண்

“வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும்” = அழகிய ஓளி..., உரை. [3625].

வல்லபி 1, வல்லவி 1, வல்லபை (2-ம் பொருள் = எச் மானி), வல்லவை (= மணைவி), வல்லி 2 (4-ம் பொருள் = இளம் பெண்; 5-ம் பொருள் = முருகனின் முருகா னதேவி) [செ. அ. 3527-3529]. இவற்றில் தோன்றும் “வல் / வால் / வான்” அழகைக்காட்டுவன அன்றே?

இப்பொழுது சப்ளீக்ருதத்தின் களவியலை ஆராய்தும் : இப்பொழுதியிலே திராவிட “வ”, “ப” என இரண்டும் சில தருணங்களில் “ba” என வருதலுமிழ்னடே. Monier Williams, Sanskrit Dictionary,

page 723 *balaakaa* = a mistress, loved woman, VS. (வெத நூல்).

,, 928 *valgu* = handsome, beautiful, lovely, attractive; beautifully. RV. இதுவும் வேதநூல். (53+2=) 55-ம் வே. நூற்பதம்.

,, , *valguka* = handsome, beautiful, in Lexicons only: நிகண்டுகளில், மட்டுமேதோன்றும் பதம்.

,, , *vallabhaa* = a lovely female, a beloved wife or mistress.

,, 929 *vali*, *valihatee* = to be excellent, Dhatus. XVI, 38, *valhajati* = to shine, , , XXXIII, 97.

கடைசியாக யாம் காட்டிய சங்கத பதங்களுடன் இவற்றை ஒப்பிடுகே.

1. “வனப்பு” (செ. அ. 3567) = அழகு, புறநா. 4 : 2 “செவ்வானத்தின் வனப்பு”.

“ல்”, “ன்” ஆகுதல் தமிழ்மரபு; “ன்” சமஸ்கிருதத் திலின்று, “ந்” மட்டுமே அதில் இருப்பது. ஆணத்தினால் சங்கத “ல்” ஒரு போதும் “ந்” ஆகாது : “*val*” (வல்) “*vanas*”, (வந்ஸ்) ஆகின், அஃது திராவிடத்தினுடாகத்தான் மாறி பிருக்கும்.

2. “வனம் 2” (செ. அ. 3568) = அழகு. கலித். 97 : 12 “வனமுலை”.

குறுந். 276 : 3, உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய = அழிக்காலிலே, உரை.

குறுந். 348 : 4-5, மதர் எழிற் பூணக வனமுலை = அழகையுடைய நகிள்களை, உரை.

3. “வானம்” எனும் பதமும் இவற்றே ஒரன்னடே. பகலில் ஞாயிற்றின் காந்தி பொருந்திய கிரணங்களைப் பொழிவதனாலும், இரவில் திகழ்கின்றதிங்கள் “அங்கள் விகும்பின் அகல் நிலாப்பாரிப்பதனாலும்” (யழைமையி 229 : 1; நாலடி 151 : 1), அன்றேல் “அல் ஆரும் எண்ணிலா வானமீன்இவகிடுவதனாலும்” (நீதி வெண்பா: 2-3), “வானம்” எனும் பெயர் அதற்கு உண்டாயிற்று. [செ. அ. 3627, (1, 2)]

4. “வான்” 1 [செ. அ. 3625] 1-ம், 5-ம், 7-ம் பொருள்களும் இத்துடன் புணர்வன.

9-ம் பொருள் (பெருமை, greatness, largeness) சியன்று; “*lofty, excellent*” என செ. அ. விளக்கியிருப்பின், கால நன்றாயிருந்திருக்கும்.

இப்பொழுது சங்கதகளவியலின் தொடர்க்கி :-

van (MW. 917) = to win; Latin *venia*, *venus*, the goddess of love, Gothic *gawinnan*; German *gewinnen*: இஃது இந்து-ஜோப்பிய பதம். இங்கூக்குறித்து யாம் இயம்பவில்லை. ஆனால் திராவிட “வல்” (=மிக), “மிகுதி” என முன்னமே காட்டினேமன்றே? இஃதிலிருந்து சங்கத “வந்”, “*vana*”, MW. 917 = plenty, abundance, มிகுதி. திராவிடத்தில் “வல்”, “வன்”, “வனம்” செருங்கிய நொடர்பு யூண்டவை; ஆயித்தில் “வல்” என்பதற்கும் “வநம்” என்பதற்கும் சிறிதேனுந் தொடர் பின்று. காட்டில் மரங்கள் அடர்ந்து மிகுதியாயிருப்பதனால், இப்பதம் சங்கதத்தில் காட்டுக்கும் அகுபெயராக இருக்கு வேதத்திற்றுனே தோன்றுகின்றது: இதை 56-ம் வேதப் பாதமாகத் திராவிடத்தினின்று களவாடப் பெற்றவற்றின் அட்டவணையிற் சேர்மின். *vanas* n. R. V. 50, 21, அஃதா வது இராமாயணத்தில். ஆனால் இருக்குவேதத்தில்

56. *vānam* n. (a) quantity of lotuses or other plants growing in a thick cluster, RV. > thicket, grove, wood, forest, RV “வநம்”.

57. வநம் (b) foreign or distant land, RV. VII, 1, 19. “ஆரண்ய” என்பதை உப்பிடுக. இஃது “வல்” (=கடினமான) என்பதினின்று உண்டாகியது. “வற்”—எனும் தமிழ்ப்பாதங்கள் இப்பொருளில் வருவதாகப் பின் காட்டுதும்.

- (57) (c) “வான்” திராவிடத்தில் வானத்திலூரும் முகில் களையுங் குறிக்க வல்வதெனத் தமிழ் மக்கள் யாவரும் அறிவர். உப்பிடு மதுரைக். 243-ம் அடி, “ஏரெடு வான் ஞெமிர்ந்து”=மேகம், உரை. “வானம்” என பதும் அங்குமே.

“ஒல்லாது வானம் பெயல்”=(உரையில்) மேகம். [செ. அ. பக். 3625, 3627]

58. *vāna* (MW. 917) = a cloud, a cloud-like moving carriage, RV. VIII, 34, 18.

59. *vānin* m = a tree; இஃது 56 (a) இனின்று பிறந்தது. வந்திந் = மரம். வந்தி = the somaplant, RV. III, 40, 7. இதுவும் அதே விதமானது.

60. *vānin* m. a. cloud, RV. I, 73, 8. இஃது 57 (c) இலிருந்து பிறந்ததே.

61. *yanina* n. a wood, a tree RV. X, 66,9. வநிந்=காடு, மரம். இப்பொழுது “வன், வான், வால்”=“அழகு, ஓளி; ஓளிர்” இனின்று வந்த

62. *vānas* n. loveliness, RV. X, 172, 1. வநஸ்=கவர்க்க யான எழில். இதிலிருந்துவரும் *yanitaa* = a lovely woman, a loved wife, mistress. Not vedic.

மீளவும் (56); ஆனால் இனித் தொடர்மொழிகளை ஆராய்வாம்:-

63. *vanargū* = moving about in woods, wandering in a forest or wilderness, a savage, RV.; AV., a thief or robber, Naigh.

64. *vanapā* m. a forest-protector, woodman, VS., MBh;

65. *yanaspāti* m “king of the wood”, a forest tree, especially a large tree bearing fruit apparently without blossoms, as several species of the fig. the jack tree, but also applied to any tree, RV., a stem, trunk, beam, timber, post, especially the sacrificial post, RV.; VS.; anything made of wood, especially particular parts of a car or carriage, a wooden drum, a wooden amulet, a block on which criminals are executed, a coffin, RV. AV. VS. In the dual = pestle and mortar, RV. I, 28, 6. ஆயியமே, நீ களவாடியதை இத்துணை பயன்படுத்தியதனால், உன் பாவத்தைத் திராவிடர் மன்னிப்பரன்றே?

“வால், வான்” என்பனவற்றின் பொருள் “மிகுதி பெருமை; ஓளி; வனப்பு; “வால் 1”=மிகுதி [செ. அ. பக். 3615, 6-ம் பொருள்] (மனப் பிரகாசம்’ என முன்போக்கட்டு னேம்: இவை “வல், வன்” எனவும் வரும். இப்போது “மிகு” என்பதை ஆராய்வாம்.

செ. அ. பக். 3192 : மிக்க, மிக்கது, மிக்கவர், மிக்கவை 3 (=நிறைகை); மிக்கார்;

,, „ „ 3193 : மிக்கு, மிக்கோர், மிக்கோன், மிக, மிகஸ், மிகவு, மிகற்கை, மிகு, மிகுதம், மிகுதி, மிகுதியும், மிகுந்த;

,, „ „ 3194 : மிகக (பெயர்); மிகைத்தல் (வினை) மிகைபடு; மிகைபோடு; மிகை மொழி; மிகையுவமை—இவற்றை நோக்குக. அவற்றுடன்.

செ. அ. 3210 : மீ = மேலிடம், உயரம் மேன்மை, ஆகாயம்.

„ „ 3211 : மீக்கொள்(ஞ)=உயர்தல், மிகுதல், மேலாக மதித்தல், வினை.

„ „ 3211 : மீக்கொள்=ஏறுகை, பொலிவ (பெயர்).

இப்பொழுது யான் “தமிழ்ப் பண்பாடு” (“Tamil Culture”) என்பதில் வரைந்ததாங்களுமே அளிக்கின்றேன்.

There are abundant words in Tamil with their bases in “val, vaal” and in “mik-, miik”, with the fundamental idea of “splendour, brilliance” in the first instance and of “abundance, superiority” in the second. Hence there is a very obvious and clear derivation in Tamil and other Dravidian tongues for Vaalmiki or Vaalmiki. Therein it would signify “superior or supreme in (poetic) brilliance”. This would have eminently fitted the great author of an excellent poem, like the Raamaayana. In Sanskrit Dictionaries, however, the explanation given to this name is ludicrous. On page 946, for instance, M. Williams states : “Vaalmiki was so called, because when he was immersed in thought, he allowed himself to be overrun with ants, like an ant hill”. But to a real scholar this looks like a fantastic explanation of a word, which was difficult for the Indo-Aryan, ignorant of, or prejudiced against, Dravidian, as W. Geiger was centuries later on. The etymology for this

is evident in Dravidian. Hence like the Kerala Kaalidaasa the greatest poet and Sanskrit dramatist, of the fourth century A. D., so 900 years earlier, a poet with a Dravidian name, perhaps himself a Dravidian in origin, began to sing the sanskritic Raamaayana. Perhaps, there were earlier epic poems in the Dravidian languages contemporaneous to the sumerian Epics of (a) the Creation of man and the Flood, and of (b) the Hero that fought two lions, Gilgamesh. These Dravidian epics probably showed the way and presented the materials for the twin Sanskritic Epics, the Raamaayana and the Mahaabhaarata. This would not be surprising, when the Dravidian *AUM* or *OOM* was chanted in Sanskrit by the Brahmins in their devotional recitations of the Rig Veda Samhita,

ஞானப்பிரகாசர் துணிந்தபடியும், என் முகவுரையில்

ஞானப்பிரகார் துணிந்தபடியும், என் முகவுறையில் யான் இயம்பியவண்ணமும், ஆதித்திராவிட்டதில் “ஸ், ஸ், ஸ்” எனும் இடையினங்களில் முடியும் ஓரசைப் பகுதிகள் நடவேண்டும் என்றால் வீரர்த்துவம் இருந்ததுபோலும்; ஒப்பிடுகொ

| | | |
|---|------------------------------|--------------|
| வள் 1, 2-ம் கருத்து | = பெருமை, | செ. அ. 3550. |
| வள் 3, 1-ம் , | = வலிமை, , , , | |
| வள்ளி 1, 1-ம் , | = கொடி, , , , | 3551. |
| வள்ளி 1, 10-ம் , | = குறிஞ்சி நிலைப்பெண் , | |
| வள்ளி 1, 9-ம் , | = முருகனின் தேவி, , | |
| வாள் 1, 1-ம் , | = ஓவி, (தொல். சொல். 367). | |
| வாள் 1, 2-ம் , | = விளக்கம், செ. அ. 3622. | |
| வால் 1, 5-ம் , | = பெருமை, , , , | 3615. |
| வல் 1, 1-ம் , | = வலிமை, , , , | 3526. |
| வல்லி 2, 1-ம் , | = கொடி, , , , | 3529. |
| வல்லி 2, 4-ம் , | = இளம் பெண் , , , , | |
| வல்லி 2, 5-ம் , | = முருகனின்தேவி. செ.அ. 3529. | |
| வான் 1, அழகு, பெருமை, ஸ்வர்க்கம், 3625. | | |
| வானம் 1, தேவருலகு, ஆகாயம், அக்கினி. 3627. | | |

இந்த ஸமாந்தரத்துவம் வேறு பதங்களிலும் உண்டு : தருணத்திற்கேற்பக்காட்டுதார். வள், வலை (= கொணு, சூழி, சுற்று). இதின் விளக்கம் இந்ராலின்கண் பின்பு வரும். ஆனால் “வல், வலை” / “வால்” 3 என்பதை ஆராய்வார். இதுவும் “வள் / வலை”யும் தொடர்பானவை என ஐயுற இடம் உண்டு. ஒப்பிடுகே :-

வல்லி, 5-ம் பொருள் = கொடி, creeper, வளைவதனால்.
செ. அ. 3528.

வல்லி 2, 1-ம், 2-ம் பொருள் = கொடி, creeper, வணிவத
ஞல். செ. அ. 3529.

வல்லிகம் 1, கொடி, creeper, வளைவதனுஸ். செ. அ. 3529.
வல்லிகை 1, 1-ம் பொ. குதிரைக்கழுத்தில் கட்டும் வடம்,
halter, செ. அ. 3530;

ஒப்பிடுக வள் 3 = வர், கட்டவாளம், bridle, செ. அ. 3550.

வல 1 = கற்று, பின்னு, தொடு, பினி, வணைத்தல், encircle, bend, செ. அ. 3532.

வலந்தும் 1 = வளைவு, curve, bend, arch. செ. அ. 3533.

வலயம் = வட்டம், வளையம், circle, ring, surrounding.
செ. அ. 3534.

வளி 6 : 2-ம் பொருள் = வளைத்தல், to bend curve. செ. அ. 3536.

வலை = குழந்தை, பிராணிகளை அகப்படுக்குங்கருவி. செ. அ. 3539.

இப்பதங்களை யான் மட்டுமே ஒருங்கு சேர்க்கவில்லை. பரோவு, எமெனோ, தி. அ. இலக். 4326 : வீல், வீலையல், வீலச்சி, வலை = to encircle, surround, spin, as a spider its thread; plait, weave, string in a series, tie, bind. இப்போது மீனவும் சங்கத களாயியல் ஆரம்பமாகும் :

M. W. Sk. Dict. p. 722 bal 1, balballiti = to whirl round in a circle.

M. W. Sk. Dict. p. 927 val, valatee, valati, valata = to turn, turn round, to cover, enclose or be covered. Causative valayati or vaalayati = to cause to turn or roll.

66. *vala M.* (a) “*enclosure*”, a **cave**, **cavern**. *RV*; *AV*. இது வேதங்களில் பதம்.

(b) = a cloud; a beam or pole : இது பிற் பட்டசங்கதத்தில். இவற்றுடன் தமிழ் “வளை” என்பதை ஒப்பிடுக.

67. *valamrujā* = shattering caverns, *RV.* வெத நூற்பதம்.

68. *yalamgà* n. a particular charm or spell hidden in a pit or cavern, *AV.*; *VS.* வெத நூற்பதம் இதுவும் ஆகும்.

69. valamgaha'n = destroying secret charms, VS. Gal. 57.ii.

70. valamgi'n = versed in secret charms, *AV.* வெத நுற் பதம்.

valana = turning, moving round in a circle. பின் விட்டபதம்; சங்கத வேதநூலிற்கும் குதன வற்றை யாம்

முற்காலத்தில் நகர, பட்டினங்கள் அனைவற்றையுஞ்சும் பாதுகாப்பே நியாயமாக, சுற்றுமதில்கள் அமைக்கப் பெற்றன என்பதை வசலாற்று வல்லுநர் சால் அறிபி : தம் நூல்களின் கண்ணும் இதை இயம்பினார்களோ? இச் சுற்று மதில் வளைந்து, கற்றி வருவதற்குல், திராவிடத்திற்குச் சுற்றுத் தொடர்பு பூண்ட இலத்தீனில் “*vallum*” “வல்லும்” பெயர் பெற்றதில் வியம்பில்லை, சங்கத்திலும் “வல்” இப்பொருளில் வருதலான். Cassell's Latin Dictionary, p. 605 *vall* = to surround, fortify in a circle. *vallum* = a mound or wall defended with palisades, a stockade. இந்த இலத்தீன் பதத்தினின்று மேற்கூறிய அர்மொழியின் ஜந்து புதல்விகளும் தம் தற்காலிகப் பதங்களைப் பெற்றன என்பதை “வல்ல்” — எனத் தொடங்குவனவற்றை 5 அக்ராதிகளிலும் பார்த்தால் விளக்கும் : Italian, spainish, French, English and Portuguese. 3 “வல்” பதங்களைத் திராவிடத்திற் கண்டனம். சங்கத் “*daks*”. (தக்ஷ) போன்ற 1-ம் “வல்” = strength, ability, energy, swiftness, excessive, abundant, excellent.

இதிலிருந்து வலம், “வெற்றி” எனும் பொருளில் வருவது விஷயமாக கருதப்படுகிறது.

- [செ. அ. 3533] வலங்கோள் = வெற்றியடைதல், வெல்லுதல்.
 .. 3534] வலம் 1 = வலி, சேனை > வெற்றி.
 .. , வலம்படு = வெற்றியுண்டாதல், பதிற் நுப். 78 : 1.

“வன்மை”, வளிமையுடன் தொடர்பானது : இரண்டும் “வல்” என்கின் விரிவுகளே. ஆனால் “வன்மையின்” கருத்துக்களை நோக்குமின். செ. அ. 3564 வன்மை :- 1. வலிமை, strength, தி. குறள், 153

“இன்மையுள் இன்மை விருந்து ஒரால், வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை”.

“வன்மை” 2-ம் பொருள் : கடினம், hardness. இதிலிருந்து சங்கத “வனுந்தரம்” = பாலைவனம், “சரம்”, மழு மொழிநா. 1 : 4 (“கும் போக்கிக் கூலி கொண்டார்”); வனி = சரம், fever, செ. அ. 3569; வன்னி = நெருப்புப் போன்ற நிலம், 3565; வன்னியன், 3566 போன்ற பதங்களும்; பின்வருவனவும் :-

வல் 1, 3-ம் பொருள் : மேடு, hillock, mound [செ. அ. 3526]. வல்லுரம் = காடு, வனுந்தரம், மணற்காடு, தனிமை. [செ. அ. 3531].

வல் வெனல் 1 = வன்மையாதற் குறிப்பு, நான்மனி. 33 : 4 (“கல் அன்னர்”).

வல் ஸீ 1, 3-ம் பொருள் = மேடு; 6-ம் பொருள் : வருத்தம், [செ. அ. 3531-ம் பக்கம்].

வலி 1, 4-ம் பொ. வல்லெழுத்து; 8-ம் பொ. கஷ்டம்; 9-ம் பொ. நோய். [3535 – 3536].

வலி 2, 3-ம் பொ. வல்லெழுத்தாதல், 1-ம், திண்ணியதாதல், to be hard. [3536]

வலி 3, 5-ம் பொ. வல்லெழுத்தாக்குதல், தொல். சொல். 403 : 2. 7-ம் பொ. வற்றச்செய்தல் [3436].

வற்கடம் (= வற்றச்சி, பஞ்சம்), வற்காலம், வற்குணம், வற்கெனல்,

வற்பம் (= வன்மை, வற்றச்சி), மழுமொழி நா. 70 : 2-4 “வற்பத்தால் ... புல் மேயாதாகும் புலி”; வற்பு; வற்புலம்; வற்புறு;

வற்றம் 3 (= வற்றச்சி); வற்றல் 2 (= வற்றஞகை); 3 = உலர்ந்தது, தி. குறள். 78 : 2 “வற்றல் மரம் தனிர்த்து அற்று”; ஆகநா. 145 : 3; 199 : 5.

“வற்று 1, இதின் 6 பொருள்களிலும்; வறத்தல், வறக் கடை, வறங்கூர், வற்றச்சி, வற்றசை, வற்றட்டு, வறடு, வறம், வறல், வறன், வறன், வற்றிது, வறு 1+2, வறுநிலம், வறுபடு, வறுமை” போன்றவையும் பிறந் தனவே, “வல்” என்பதிலிருந்து.

12-ம் பகுதியின் ஆராய்ச்சி தொடங்கும்போது, அது “பல் 3” எனவருமெனவும், அது சுமேரிய “bal” என்பதுடன் நெருங்கிய தொடர்பு பூண்டதெனவும் யாம் இயம்பினாம். இச்குமேரிய பகுதியின் கருத்துக்கள் நடவெண் இவையும் தோன்றும்:

(1) open by force; (2) be strong. “இவை வல் 1 என் பதுடன் பொருந்து” மென முன்பு யாம் சாற்றியது வாய்மை பெற்றும், இப்பொருது கூட்டுகூடு : “இவை பல் 3 உடனும் புணருவன்”. ஏனெனில் குமேரிய - திராவிட “bal” பிற்கா

வத்தில் தமிழில் “வல் 1” ஆகவும், “பல் 3” ஆகவும் திரிபு அடைந்தது புலனுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு மருங்கின்கள் [செ. அ. பக். 3526-3540] “வல்-” எனத் தொடங்கும் பதங்களையும், மறு மருங்கின்கள் [செ. அ. பக். 2534 - 2537] “பலம் 3, பலவத்தர், பலவத்து 2, பலவந்தம், பலவந்தன், பலவான், பலவீனம், பலற்காரம், பலன் 2, பலாட்டிகள், பலாட்டியம், பலாத்காரம், பலார்காரம்; [பக். 2885] பெலத்தல், பெலம், பெலவந்தம், பெலன், பெல வந்தப் புணர்ச்சி”. [“ப-” என்பது “பெ-” எனத்திரிந்தது அண்மையான காலத்தமிழில் வேறு சொற்களிலும் நடக்கும் மரபு. ஒருவன் தமிழனால், சிங்களவனாலே என்று கண்டு பிடிக்க விரும்பின், சங்கத Jayakoti என்பதை எங்களம் தன் பெயராக அமைக்கின்றனன் என்பாரும். “ஜயக்கெடி” எதை தன் பெயரை உச்சியபின், அவன் சிங்களவன்; ஆனால் “ஜெயக்கெடி” என உச்சாரணம் வெளிவின், அவன் தமிழனோ.] என வரும் பதங்களையும் ஒப்பிடுகே. அப்பொழுது “வல் 1” = “பல் 3” = சுமேரிய bal = ஆரிய bala எனும் உண்மையை உணர்வீர். ஆனதினால் இது களவோ, அன்றேஸ் உடன் பிறப்போ என்ற ஜயமும் என் மனதி இருண்டாரும்.

இத்துடன் “வல் 1, 2, 3”, “பல் 1, 2, 3” எனும் பகுதி களின் முக்கிய ஆராய்ச்சி முடிந்தது : தீர்சில குறிப்புகள் மட்டுமே எஞ்சுவன :-

- [செ. அ. பக். 3558]. வற்பம் = வற்றச்சி. மேற்கோள் : “வற்பத்தால் புல் மேயாதாகும் புலி”. இவ்வளவுஞ்சி ரியே. ஆனால் “(பழமொ. 119)” : இது பிழை. என்னிடம் 3 வெவ்வேறு மழுமொழி நானுற்றின் வெளி யீடுகள் உள் : ஆனால் இவையண்டத்திலும் இதுவருவது அந்நாலின் 70-ம் செய்யுள், 2-ம் அடியில். “வற்பத்ததால்” (தனிச்சொல்லாக); மிகுதி 4-ம் அடியின்கண்ணே. இஃதை வாசிப்போர் தம் இலங்களில் இது 119-ம் செய்யுளாக வரும் பிரதியைக் காணின், தயவுசெய்து அப்பிரதியாதென எனக்கொரு தயால்ட்டையை அனுப்பவும்.
- இதற்கண்மையில் என் 2-ம் கட்டளைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டைக் காணலாம் : சட்டுக் கருத்து முதல் : அதிலிருந்தே சித்துப்பொருள் விளையும்”.
- (a) சடப்பொருள் : “வற்பமாகி உறு நிலம்”, மனிமே. 27 : 120.
 .. : “வற்புலம் சேருஞ் சிறு நுண் எறும் வின்”, புறநா. 173 : 6.
- (b) சித்துப் பொருள் : “சொல்லமிருதினால் வற்பு உற்றுறை”. செக்க. 1122 : 4.
 இஃதில் “ஆறுதலடைதல்” என்ற சித்துக்கருத்து தெற்றமன்றே?
- நூல்களில் எடுத்துக்காட்டுகளை எடுக்க இயலுமாயின், நிகண்டுகளை உதாரணமாகக் கொடுப்பது நன்றான்று : அகராதிகளின் வழக்கமுன்றே. இஃது இங்களமா யிருப்ப, “வற்புறுத்தல்” என்ற அடுத்த பதத்திற்கு செ. அ. அளிக்கும் இரு மேற்கோள்களும் நூல்கள் அல்ல. ஒன்று “திவா”. எனும் நிகண்டு : மற்றையது “W” = M. Winslow : a comprehensive Tamil-English Dictionary, the American Mission Press, Madras, 1862.

திவா=திவாகரம், 8-ம் நூற்றுண்டு (கி. பி.) நிகண்டு களிலொன்று. “குறுந்தோகை” எனுமொரு நூலின்கண் மட்டுமே “வற்புறுத்தல்” எனும் பதம் 23 முறை, பின் வருஞ் செய்யட்களின் பின் வருவதை செ. அகராதியை இயற்றியவர் கண்டரைஸ்லர் போலும் : 175, 197, 215, 221, 223, 232, 251, 253, 254, 273, 278, 279, 281, 285, 290, 308, 314, 317, 329, 344, 371, 386, 387. இவ்விடங்களில் உரை=மீண்டும் மீண்டும் கூறி அறிவு உறுத்தல். குறுந் தோகை 66, 339, 348, 350, 352-ம் செய்யட்களின் முடிவில் இன்னுங் கூடிய பண்டையத் தமிழ்ப்பதம் காணப்படும் : “வற்பு உற்றியது”=(உரையில்) வற்புறுத்தியது.

4. வற = வறல் = வறந். [செ. அ. பக். 3558-3560]. ஆனால் முதலாம் பதத்திற்கு 1-ம் கருத்தில் மேற்கோள் யாது? செ. அ. நூலொன்றிலும் இதைக் காணுமல், “பிங்க லந்தை” எனும் கி. பி. 10-ம் நூற்றுண்டு நிகண்டையே மேற்கோளாக அளிப்பது பரிதாபமானதே, அகநா. 89 : 2 “உறு பெயல் வறந்த ஓடுதேர் நனந்தலை”, போன்ற தொல்லிலக்கியங்களிற் போதிய உதாரணங்கள் இருப்பதான்.
5. ஒரு பூட்டுக்குக்கொல்லன் ஒரே திறப்பைச் செய்து கொடுத்த போது, அது தொலைந்து, போக மாந்தர் வேறுபூட்டுக் குதவிய வெருயெரு திறப்பால் அக்கதவைத் திறப்பினுந் திறப்பர், மிக்க கண்டத்துடன். இந்த “எதுமொலோகி” எனும் விஞ்ஞானம் பண்டைய மொழிகளாய பூட்டுக்களை எம் புதிய திறப்புகளால் திறப்பதே. சற்று முன் யான் உபயோகித்த திறப்பு ஒரு பூட்டைத் திறந்த போதிலும், “கடக் கடக்” எனப்பன்முறை எழுமிய ஒலியைக் கேட்டிலிரோ நிரே? அது 56-ம் வேதத் திராவிட-ஆரிய பதமாய “வந்ததை”க்குறித்தே எழுந்தது. தொகையான “பூண்டுகள், மரங்கள், தோட்பு, கோலை” எனும் பொருளிலிருந்து, திராவிட “வனம்” உண்டாகி, பின்றை ஆரிய “வநம், வநஸ், வநர்” எனும் பதங்கள் பிறந்திருத்தல் கூடும். ஆமினும், பாலைவனத்தில் மரங்கள் அரியன : “குறுந். நற்றி. அகநா. கவித். ஜங்குறு” போன்ற இலக்கியங்களிற் புலவர் அப்படியே கூறுப். வனந்தரம்=காட்டின் உட்பிரதேசம் > மனைற்காடு, பாலை வனம், desert. இதில் தொகையான பொருள் மனைலை விட வெருன்றுண்டோ? சொல்லீர். ஆனதினால் கொல் ஸன் ஆகைய யான் வெருயெரு திறப்பைச் சிப்படுத்தி அளிக்கின்றேன். இது முந்தியதின் திறமாயிருக்கு மௌன நம்புகின்றேன் : திறந்துபாருமின்,

[செ. அ. 670] கடு 3=கைப்பு, முன். கடு 1 tr. 2வெறு, to dislike.

[,, 674] கடுப்பு=நோயு, முகஞ்சளிக்கை, owing to roughness, dislike, intimacy.

[,, 675] கடுமான்=சிங்கம். கடுமீன்=ferocious fish, as shark.

[,,] கடுமை = கொடுமை, கண்டப்பு, கடினம், வெம்கம், வலிமை.

[,,] கடுவழி=கடத்தற்கு அரிய வழி, rugged path,

[,,] கடு வெளி=நிழலற்ற வெளியிடம்.

[,,] கடுரூம்=கொடுமை, கடினம். செ.அ.“கடோ” என்ற ஆரியத்தின்று இத்தமிழ்க் கொல் பிறத்ததெனக் கூறல் மயக்கத்தினுலென்க.

இதிலிருந்தே [செ. அ. 855] காடு 1 (=வனம்), பதிற்றுப். 13 : 20. காடு 2 = கடுகாடு.

இவற்றில் முக்கியமான பண்பு என்னே? Hardness, roughness ruggedness, intensity, vastness, arduousness. இப்பண்பு “வல் 1” (= hard), “வன் -” எனப்பின்வருஞ் சொற்களிலும் தோன்றுவதன்கேரே?

1. “வன்கண்” (செ. அ. 3562) = மனக் கொடுமை, கொடும் பார்வை, hardness of heart.
 2. “வன்கணம்” = the group of hard consonants.
 3. “வன்கணி” = hard, unripe fruit, புறநா. 207 : 11 “வாயாவங்கணிக்குல மருவோரே”.
 4. “வன்காய்” = hard, woody fruit, Winslow.
 5. “வன்கிறை” = strict, rigorous imprisonment, cruel slavery [செ. அ. 3563].
 6. “வன்சொல்” = கடுஞ் சொல், rude speech, harsh word.
 7. “வன்பாடு” = hardness, rudeness.
 8. “வன்பார்” = hard, rocky soil.
 9. “வன்பால்” = barren and sterile ground, desert tract, பாலை நிலம். இப்பொழுது “வனந்தரம்” எனபதின் பொருளிற்கு வந்து சேந்தனமன்கேரே?
 10. வன்கட்பினுக்கள் = பாலைநிலமகளிர், women of desert tracts [செ. அ. 3562].
 11. வன்னி (இலங்கைத்தமிழில்) = the forest or jungle region of N. Central Ceylon.
 12. வனம் = வன்மையான நிலம் : [வன்மை > வன்; ஆம் > அம்].
- இந்த 12 பதங்களும் “வல் 1” = hard, rough, cruel = “கடு, கொடிய”, என்னும் உரியடியாற் பிறந்தன எனபது இப்பொழுது தெளிவாரும்.
- திரும்பவும் சங்கத களவியலிற்கு வருகின்றனம். ஆரியரிமா ஊர்வதிலும் இரதங்களை விரைவாகச் செலுத்தி ஒடு வதிலும் சிறந்தவராயியும், “காடு” ஏ.நபதை, திராவிடம் மூலமாக அன்றி, அறிந்திலீர் போலும். ஏ.வெணில் ஆரிய 3 பதங்களும், முதற்றிராவிடத்தில் வழங்கியபின்றையே, ஆரிய காட்டைக்குறிக்க வன்மைபொற்றன. “ஆர் + அன்” = அன்னுதற்கு அரியது, என்னுந் திராவிடத்தினின்றும், [வல் 1 > வனம் > வநம் (ஙங்கத்தில்) “வன்மை” என்னுந்திராவிடத்தினின்றும், ஆரியம் காட்டைக் குறிக்கும் பதங்களைப் பெற்றபின்பு, திராவிட “கடு, கடினம், கட்டம்” எனபனவற்றையுங் களவாடிதறு. Monier Williams, Sanskrit Dictionary, [pages 265-266]:

கண்ட = painful; severe, difficult, troublesome, inaccessible, forced.

கண்டி = pain, trouble.

[ப. 243] (kat) கட > க(ட)ட = a burning ground, wood.

[ப. 244] (katu) க(ட)டு = sharp, bitter; caustic, as words (ஒப்பிடுக, கடுஞ்சொல்”=வன்சொல்), disagreeable, hot fierce; cf. Lithuanian “kartus” = bitter ; name of several plants.

71. ka'tuka [க(ட)டு(க)க] = sharp, bitter, fierce, hot, RV. X, 85, 34. வெ. நூ. பதம்.

kathina = hard, harsh, difficult, cruel, violent.

க(ட)டின்.

kathura = hard, cruel. க(ட)டேர்.

kathōra = hard, sharp, severe, cruel. க(ட)டோர்.

kathōla = hard, sharp, severe, cruel. க(ட)டோல்.

[p. 281] kaashtha [காஷ்ட(ட)ட] n. wood, timber; wild, as adjective.

kaashtha kadalii f. the wild plantain = காட்டுக்கதலி.

72. ka'ashthaa, from கடு = excessive, abundant, especially in speed.

, = the course of the wind and clouds, race - course, RV. VS. TS.

, = the highest limit, summit. இதுவும் வேத நூற்பதமாகும்.

6-ம் குறிப்பு. [செ. அ. 3625] “வான்” என்பதின் பிற்பு தேவிவற்றது. இஃது ஆதித் திராவிடத்தில் “வான் = brightness” என்பதுடன் ஒருமருங்கிலும், மறு மருங்கில் “வல் 1” = மிகுதி, பெருமை, “வல் 2” = அழகு, பிரகாசம், என்பதுடனும் தோட்டுப்பற்றுத்தேன் செ. அ. காட்டிலது. இது விருந்து தமிழ் ஆகுபெயர் படிமயீடியாய்க் கருத்தில் திரிப்பு வண்ணார், வான் இப்பொருளையும் பெற்றது :-

(அ) “வான் உயர் தோற்றம்”, தி. குறள், 272 ; 1 : the vast expanse of the visible heavens.

(ஆ) ‘வான் கவிந்த வையகம், நாலடி 80 : 2-3 : the earth canopied by the vast sky.

(இ) தேவருலகு : வான் பொரு நெடுவரை, சிறுபான். 128. sky > heaven

, > Heaven.

7-ம் குறிப்பு. செ. அ. [ப. 3527] “வல்லபம் 1” என்பதற்கு ஆரிய உற்பத்தியை அளிந்து, “வல்லபம் 2” என்பதற்குத் திராவிடப் பிறப்பைக் காட்டுவது, யாம் முன்பு காட்டிய வண்ணம், செ. அ. [ப. 1828] “தாண்டவம் 1”, < taan̄dava > ஆன்தினால், செந்தமிழ் என்றும், “தாண்டவம் 2”, < taandava > ஆன்தினால், ஆரியம் தமிழற்கு இரவலாக அளிந்ததென்றும் கூறியதை ஒக்கும். இரு “தாண்டவங்களும்” செந்தமிழ் எனக் காட்டினாலும் : இதைக் கடுப்ப, இனி இரு “வல்லபங்களும்” செந்தமிழ் எனக் காட்டுதும். [M. W. Sk. Dict. p. 928] :

Vallabha = beloved above all, desired; supreme, superintending; a lover, husband; founder of a Vaishnava sect; name of a grammarian and other writers and teachers.

Vallabhaka a sea - monster, Divyaav.

Vallabhaayita n. a kind of coitus, M. W.

Vallaka m. a sea - monster, Divyaav.

[p. 742:] bha 4 = semblance, appearace, resemblance, likeness; compare agni-bha, guda-bhaa, tantu-bha.

“வல்லக, வல்லபக்” என்ற இருபதங்கள் ஒரேயொரு பொருளுடைத்தன : இரண்டும் ஆய்க்டலின் பிரமாண்டமான விலங்கொன்றைக் குறிப்பன. “bha” என்பது “போன்ற” எனும் பொருளுடைய சாரியை : இது “bhaa” [=பிரகாசி, ஓளிர்] எனும் விணையின் சிதைவு. திராவிடப் “போல்”, “ஓளிர்” என்ற கருத்துடைய விணையடியாயிருந்து, பின்பு “போன்ற” எனும் பொருளுடைய இடைச்சொல்லாக மாறி யது இவ்வாரியத்திரிபிற்குச் சரிசமனாகும். ஒப்பிடுக :-

[M. W. Sk. Dict. p. 750] bhaa = to shine, be luminous, R. V. to appear as, seem, look like, pass for, MBh. Kaav. கண்மரோ? “ஓளிர்” எனது தொடக்கியது, தோன்றுவது, மீன் போன்றது, ஒப்பானதென மாறிற்றே.

ஆன்தினால் “வல்லப” எனும் சங்கதம், ஆங்கிலத்தில் “hybrid” என அழைக்க பெறும் பதமே. [Ch. Dict. p. 517] “hybrid” = a word fromed from elements of different languages; இது மாறுபட்ட இனங்களின் சேர்க்கையால் உண்டான பிராணியை ஒக்கும்- இக்கலப்பினப்பதத்தின் கீதிராவிடப் (வல்ல); கீமட்டிமே ஆரியம் (bha). வால் நாயை ஆட்டக்கூடுமா? “Can the tail wag the dog?”

“கலாநிதியடிகளே, கடக், கடக்கெனத்திரும்பவும் ஒனிப்பிறக்க, பூட்டுக்கும் திறப்புக்குமிடையே வில்லக்கம் விளைகின்றதே. கொல்லனுகியநிர் வெருதூதிறப்பைக்கொண்டுவளின், அது சால நன்றாகும்யே” என நியிர் பகரக் கூடும். மேலும், “வல்லபம் 2” செந்தமிழாகில், “வல்லபம் 1” உம் முழுவதுால் செந்தமிழாக இருப்பினுமிருக்குமன்றே? இவ்வளவாய்த்திராவிடத்தினின்று கொள்ளையடித்த ஆரியத் திற்கு அவசரமின்றி, வீணுக், அஃதைக் கொடுப்பானேன்? கொடாதிர்” என உரத்தகுரலில் பலர்கத்துவதை என்செவிமடுக்கின்றது.

“ஸமாதானம்! The quality of mercy is not strained! It droppeth as the gentle rain from heaven.

.. It blesseth him that gives and him that takes”.

Shakespeare, Merchant of Venice.

இஃதே நியாயமாக, ஒரு சிறுபதத்தின் கால்வாரசியை மட்டுமேயான் அளிக்க, இவ்வளவு குழப்பமுண்டாயிற்றே. அப்பொ ! அங்காமாகில், இவ்வாறு அளிப்பதைப்பின் போடுகின்றேன். திறப்புவிஷயத்தில், யான் ஜேர்மானியத் தமிழ்க்கொல்லன் ஆகவின், இத்தொந்தரவு வருமென முன்னமே உணர்ந்து, வெருதூதிறப்பையும் மறுகையில் கொண்டுவந்தேனே. இதை இனி பூட்டிற்சேர்மின்” என இயம்புகின்றேன். 2-ம் திறப்பு :-

“அவு, அவம், அபம்” எனும் விகுதிகள் “ஆ, ஆவு, ஆகு, ஆபு, ஆம்” எனும் திராவிடத்தொல் விணையின் மின் விட்டசிதைவுகள். “ஆப்” (= இருக்கின்றன, உண்டாகின்றன) என்பதை தொல்லிலக்கியங்களிற் கண்டிலிரோ? “வல் + ஆபு + ஆம்” என்னும் தொடரின் முதல் அசையிற் ரெனி விழ, சாரியை “ஆபு” என்பதும், விகுதி “ஆம்”

என்பதும் முறையே “அபு” “அம்” எனக் குறுகிப்போகுமன்றே? இதனால் விளைவது “வல்லபம்”. இதைக் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே யான் எழுதிய திடுவே :-

“The Sanskrit word *vallabha* is without any plausible derivation in Indo-Aryan, except “*valt*” -, which Monier Williams himself terms *artificial*. Unfortunately he knew no Dravidian tongue, otherwise he would have noted a string of words, with “*vall*” - as their base in the Madras Tamil Lexicon, pages 3527 — 3531, especially “*valla*” = powerful, வல்லம் = potent, powerful in sex, husband, lover; “*vallam*” = potency sexually, “*vallapi, vallavi*” = a person so endowed: “வல் வள்ளம், வல்லமை” = physical capacity or incapacity, especially for the sexual act, respectively. Nor are the meanings confined to the Tamil words alone. In the Sanskrit “*vallabha*”, which is the exact pronunciation even today of “வல்லபி” *love seems* to predominate in the senses given therein; but below this transparent skin there lurks the original connotation of this Dravidian derivative. Monier Williams himself gives these senses: “supreme, superintending”. From the potency and power of the husband and the submissiveness of the wife, at all times, but especially during their mutual embraces, proceeds love, at first physical, as Rev. Fr. Campbell, S. J. of Southwell House, London, mentioned to me, but soon moral and spiritual. Note especially the Sanskrit compound “*vallabhaayitam*” = a kind of coitus or sexual act, [Monier Williams, page 928]. Hence there was no need for the Madras Lexicon to give “*vallapam*”, on its page 3527 as two separate words, the first derived from Sanskrit and the second from Tamil. Both are allied and flow from one source, “வல்”, incidentally not from “வள்ளம்”, which is itself from “*val*”, through “*val+um+ai*” > “*valmai*”, just as “*el+um+pu*” > “*elmpu*” > என்பு, as I have shown twice above.

I have now shown the predominant rôle played, in the structure of the Dravidian languages, and occasionally of other tongues, like Sumerian, Assyrian, Hebrew, Chaldaic, Arabic, Latin and her daughters, by fifteen monosyllabic Dravidian roots, all ending in “*l*”, “வல்”. The most marvellous feature herein is that these so-called roots are not *artificial* ones, as culled with

intense effort by Indo-Aryan, Indo-European, or Semitic scholars from *other* words used at one time or another; in Sumerian, and still more so in Dravidian, *these roots are words themselves*, employed as such in Sumerian before it was overpowered by the Semitic tongues, and employed to this day in Tamil, the most ancient and the most cultured of Dravidian tongues.

In the discussion of these 15 roots, I have shown, step by step, the vast number of words, between two and three thousand, that can be traced in (a) Tamil; (b) the other 18 Dravidian languages; (c) (in the Supplement) in Sinhala, which has elements some of them predominantly Aryan, while a few others are distinctly like Dravidian, but *not necessarily derived from Tamil*; (d) occasionally in other groups of languages; which I have stated in each case. The abbreviations used herein are either self evident or those used in the Madras Tamil Lexicon. This is the end of part 1 of Volume II. In its 3rd part we shall discuss monosyllabic roots, ending in *ip* and *ir*; Dravidian and Finno-Ugrian compared; Dravidian and Sumerian compared. There is no separate section on the comparison of Dravidian with Indo-European or even with Indo-Aryan languages: each comparison stems out of the occasion involved. In this manner about ten thousand words, more not less, will be brought in for dissection and comparison from close on 120 languages, the *most important ones spoken*, from 6,000 B.C. to the present day in Eurasia.

For the benefit of those who are weak in Tamil but fluent in English, I am editing the second part of Volume II in the course of the next three months, where much of the same ground will be covered in quite a different way, and *flesh ground* will be entered into. This second part will be mostly in English, but all the quotations will be in the original languages, including Tamil itself. As I have promised, that this book will be out in September or October this year, I cannot include this English-language section in part 1, specially as it will itself run into 70 or 80 pages in print, and as many who have booked this work in advance, some as early as 31-1-70, are impatiently awaiting it.

A bird's eye view treatment or resume of one root, the thirteenth, "pul", its morphological and consequent semantic developments.

1. pul+am=pulam=a grass field, 29 times in Akanaa. in this sense.
2. pul+aln=pulaln=a grassfield, only once, at Akanaa. 304 : 16 in this work புலான்
3. pul+am+pu=pulampu=a grass-field on the "neytal" sea-shore, hence a lonely spot.
4. pulampu (as above)+aln=pulampaln=the lord of the above, at Akanaa. 133 : 2 'mellam pulampaln'. Its vocative case is "pulampa". It is often preceded by "mellam" = "soft", alluding not to the owner, not even to the field, but to the grass growing there. "mellampulampa", with its melodious musical tones, is generally a pathetic appeal from the almost abandoned girl, now well nigh a full-fledged woman, to her lordly husband not to abandon her after tasting her charms. It occurs at Akanaa. 10 : 4; 270 : 4; 330 : 6; 400 : 19. This is not confined to Akanaa. It is found in all the Love Anthologies. Thus at Ainku. 133 : 2 we come across "mellam pulampaln", in the Nom.
5. pulam=a plain>plain (= clear) to the senses and then to the intellect; sensual and intellectual perception. as at Tirukku. 343 : 1 "aintaln pulam"; 407 : 1 "nulⁿ maaⁿ nulzhai pulam".
6. pulaln, developing semantically in the same way as 5 above. At page 724, Fabricius defines this as "any of the 5 senses; perception". புலன்.
7. pulappal^ttu = to become clear or plain, Fabricius, Dictionary, p. 723. புலப்படு.
8. pulappaal^ttu=appearing distinctly, Fabricius, Dictionary p. 723. as a noun. புலப்படு.
9. pulavaln, "pulavar", Akanaa. 273 : 15; 354 : 8; Tol. Elzhuttu. 6:2; 33 : 3; 53 ; 2; 130 : 2; 146:2; 158 : 5; 178: 2; 222 : 2; 272 : 2; 283 : 4; 288 : 3; 331:3 333 : 3; 353: 2; 413 : 2; 432 : 2; 474 : 3; 478 : 3; 483 : 5; Tol. Col. 19 times; Tol. Por. 27 times, always in Tolkaappiyam preceded by "elmalnaar." Likewise "pulamaiyoor", as at Tol. Elzhuttu 369 : 2; Por. 12 : 3. Both words denote 'the learned', who excel in their intellectual and even sensual perception, the poets, sages and old grammarians. புலவன்.
10. pulampu, as in 3 above>a solitary - spot>solitude That is why Tol. Col. 331 states most emphatically "pulampee talnimai". In Akanaa. for instance, 82 per cent of the occurrences of pulampu is in this sense of loneliness or abandonment.
11. pulampu, as in 10 above, but with the added senses of mental pain, aversion and disgust, which gradually predominate.
12. pula, pulaal, pulavi, pulavu, pulaavu, pulau [whence Urdu: "pulao" (= meat)]. These words connote either the post - Jainic aversion of Tamilians to meat - eating or the meat itself, Finally, "pula, pulavi, pulavu" connote any disgust or aversion, especially of the heroine, when the hero comes

back to her after enjoying fresh pastures, with the signs thereof on his person.

13. pulavu, as in 12 above, but here as a verb as at Pultanaa, 219 : 3 "pulavuti maatoo niyee", addressed to a king. புநா. 219 : 3
14. pular = the dark night becoming clear, to dawn, as a verb.
15. pular=to dawn upon the mind. Note the semantic development from 14, the physical, to 15, the mental or metaphysical. Watch out for this in other words too and in every human language. At Ciivakaci. 1397 there is a nice play of words, where the first "pular" is No. 14 here and the second is No. 15 here. The beautiful line, with its delightful pun, runs: "புலர்ந்தது பொழுது, நல்லன் நெஞ்சமும் புலர்ந்தது".
16. pulari=the day-break, dawn, as a noun; vil^ttiyal, Fabr. p. 723. விடியல்.
17. pulaavu [cf. Kan. aavu=to become] = to dawn, vil^ttital, M. L. p. 2788. விடதல்.
18. pul - vaay=the deer, as often having grass hanging out of its mouth.
19. pul - i (for "il"=inside)>puli = the leopard crouching in the grass.
20. pul, puln=small, low, mean base, as, at Naala. 255:1 "pullaa puln kool^titu" புல்லா புன் கோட்டு.
21. pull - elntu, pull-elnta, pull- elna = to lose splendour, to become dim, 15 times in Akanaa. alone. புலஸ் என்று.
22. pull - elnaa = to become lonely, as "pulampu", in No. 10 above. Cf. Ciivakaci. 2531 : 1 "அணி நிலா வீசுமாலை அரங்கு புல்லென்னாப் போகி". The night before, a crowd filled the stage; in the early morning the stage is quite empty, as New York or Tokyo, after the first Russian atomic bomb, may well be: or populous Shanghai.
23. pulai=baseness>low caste. Hence the base folk or low ones were called "pulainaln, pulaiyaln; pulaitti", as at Kalittokai 72 : 14 according to their sex. "-cci, -tti" = "strii" = woman.
24. pulai = morally base; wickedness; evil, as at Malⁿ-meekalai 13 : 28 "pulai cuulzh veel^tvi"=an abominable sacrifice. For this Buddhist nun, whose mind was steeped in Jainist ahimsa and non-violence, animal-sacrifice was abominable.
25. pulnam = a grass-field, now in the hilly tract, "kultinci". Akanaa. 368 : 1 கானவன் குடுறு வியல் புனம்".
26. pultavu=a grass-field, now in the pastoral region, "mullai". Note the wealth of words and the Germanic diligence of the ancient Tamilians in giving each type of field, in each region, a separate word, but all from the grass growing there: pulam, pulaln, pulampu, pulnam, pultavu (புறவு).
27. pultam = the outside field, hence outside. புறப்படு =going out.
28. pultam = a tract of country, a surrounding region; a surrounding wall or fortification. This is the seventh meaning for this word in the Dictionary of Fabricius, page 727. Thanks! The secret is out. Sanskrit has borrowed its "puram, puer" for "walled city" from Dravidian புறம். See Part 2 of this Volume.

This is the Sinhala Supplement alluded to in page 88 of this book. I leave the Dictionaries to speak for themselves and for the close relationship of the Sinhala "val" with the Dravidian "val", which is the 15th root-word we have discussed above. C. stands for Rev. Charles Carter, A Sinhalese - English Dictionary, the Baptist Missionary Society, Colombo, 1924; G. is Gunasena's Pocket Sinhala-English Dictionary; Soyza's English-Sinhala Dictionary is a well-known one. The writing va(i)- above is my own for ඩි and va (ii)- is equivalent to ඩි.

Carter, p. 567. (valangu) val 1 = strong, valid. Gunasena p. 621.

valangu-kama, -va = validity, etc.

+ 4 more words (cpds.)

vallabha=chief;—ya=lord, husband, overseer.

As the Press is still short of diacritical marks, I shall denote ඩ by l², ඩ by t² and ඩ by n², while denoting ඩ by l, ඩ by n and ඩ by t simply.

val 2 = hard, difficult, wild > wilderness, jungle.

C. 568 val = wild; jungles. Valkama = wildness, roughness, rudeness.

.. — karanavaa=to make wild.—pal = wild talk. —baavaa = wild — (pole-) cat.

p. 569 valaluraya = thicket, jungle, desert. val-vihi = wild, overgrown with jungle.

.. .. val - vihiya = uncultivated or fallow ground.

.. , 568 vali = wild, living in the jungle. valaa = wild, rude (person).

.. .. (a) val, or (b) vali kikil²i, -kukul²a = jungle-hen, -cock respectively. G. p. 622.

.. .. valaana = wood, forest. valaana, valaan²a = id. G. p. 622.

val vadananvun=those who go astray, G. 621.

Cf. Malay bel-antara
= wilds of the forest, Teach Yourself Malay, page 233 > Sk. vanaantara.

C. p. 569 val-sara=wild, barbarous. -sarayaa = wild man = Sk. vana-caraya.

.. .. , -mimaa = wild buffalo, bos gavaeus.

.. .. , -miyyaa = wild deer, moose deer.

.. .. , -rooda = line or stretch of forests.

.. , 578 vala²a - migayaa= any fierce animal, tiger, leopard, cheetah.

val 3 = to pull hard, twist, cause wrinkles.

C. p. 569 vali + Sk. aakriti = rugose, wrinkled.

.. , 568 vali-ka-vanavaa = to twist, twine, wrench. G. p. 622.

.. .. valippu-allanavaa = to be convulsed by fits.

.. .. valippuva = fit of convulsion. G. p. 622.

.. .. vali-mulayaa=winkle-faced one, monkey, ape.

.. .. valiya = wrinkle. 581 va(i)li = wrinkles.

val 4 = cf. අභ්‍යව = the twisted thing, a tail, creeper.

C. 568 valgaya, valgee = tail, pl. valgaa. 567 valagaya, valangaya = tail.

.. .. valgaa taarakavaa = a tailed star, a comet. Cf¹. G. p. 621 : valgaa taa²ruva = id.

.. .. val pana = tail of a fish. 577 vaala = tail.

.. , 569 valliya, va(i)la = a creeper. 581 va(i)la = a creeper, pl. va(i)l. ඔබ්‍ය=creepers.

C. 569 vallyaa = grey-tailed (prob. long-tailed) bull. G, p. 621.

.. .. val-vidunaava = whisk, made of the tail of the yak. G. p. 622.

val 5 = twisted and turned completely round, circular.

C. 568 valalla = ring, hoop, circle, armlet, bangle. valayaakaara=circular, G. 621.

C. 577 vaalakaya = bracelet.

568 val²ala or valaya = ring, zone, bangle; a round enclosure.

.. .. valayita (vala = to inclose) inclosed, surrounded; valasita = id.

.. .. valavva = mansion - compound, මානසාල. valandinavaa (567) = to embrace.

C. 581 va(i)lata = ring, bracelet > ringing round > near (ibid.) > va(i)latat²a = id. ඔබ්‍යතා.

.. .. va(i)lasuna = an embrace (n.) + va(i)landa gannaava = to enfold, embrace. va(i)landi, -iima=embraced, embracing.

.. , 567 valajanaya karanavaa = to embrace.

val 6 = clouds, as enclosures in the sky.

C. 568 valaa pata²la = masses of clouds = va(i)lali.

.. -ya = mass , or stretch of clouds. G. p. 622.

.. maga = cloud path, the sky. valakul²a pl. - l²u = cloud.

val 7 = rain-clouds > rain.

C. 568 valaava = (1) ring; (2) cloud (= valakul²a); (3) shower of rain, (=va(i)hi valaavi).

val 8 > valt > va(i)r ඔබ්‍ය=energetic, strong = ආජ්.

C. 581 va(i)ra = strong, cogent, strenuous, energetic. G. p. 633.

.. .. va(i)ren, va(i) reet²a = forcibly, energetically. G. p. 633. ඔබ්‍යත්.

.. .. va(i)raya = strength, force.

val 9 > var = parch up, get dry, cause to dry up; scarce = ආජ්.

C. 583 va(ii)renavaa = to become lean, waste away, emaciate.

C. 577 vaalukaa = sand. -kaantaaraya = sandy desert.

val 10 > parched up, waterless, sandy,

C. 581 va(i)li = sand, sandy; p. 582 va(i)lla = the sands, sandy place, shore, beach.

.. .. va(i)li -talaava = sandy plain (waterless, desert). G. too. p. 633.

Add A. animals with "val" as the base :-

(a) bear. C. 581 va(i)lahini, -hinna, hinnii = she-bear. G. too : p. 633.

C. 568 valasaa, valahaa=bear, pl. valassu 581 va(i) rasana.

(b) boar = val uuraa, Soyza, Engl.-Sinh. D p. 78.

(c) elephant = val aliyaa.

(d) female leopard, C. 567 val-angana.

(e) C. 568 valnaa = jackal, fox.

(f) wolf = vrukayaa, Soyza, p. 681

(g) G. 568 val daranayaa = pangolin.

(h) , -baalaa = polecat, wild-cat.

B. birds with "val" as the base.

569 val vuuruva = Indian vulture.

THE DRAVIDIAN LANGUAGES,

with their relative importance and the abbreviations used in this Lexicon.

| | | | |
|----------------------|---|--------------------|--------|
| 1. Ta. or Tam. | Tamil | 389—418 | 30 |
| 2. Mal. or Ma | Malayalam | 419—439 | 21 |
| 3. Ko. | Kota | 439—448 | 9 |
| 4. To. | Toda | 448—454 | 7 |
| 5. Ka. or Kan. | Kannada | 455—482 | 28 |
| 6. Ba. (corrupt Kan) | Badaga { cf. Encycl Britan. 1932, p. 912 assigned to the years AD. 1200-1600 } | — | — |
| 7. Kod | Kodagu (Coorg) | 482—488 | 6 |
| 8. Tu. | Tulu | 489—505 | 17 |
| 9. Te. or Tel. | Telugu | 506—527 | 22 |
| 10. Kol. | Kolami | 528—532 | 5 |
| 11. Nk. | Naiki | 532—535 | 3 |
| 12. Pa. | Parji | 535—540 | 5 |
| 13. Ga. | Gadba | 540—543 | 4 |
| a. Oll. or O. | Ollari | 540—541 | 2 |
| b. Sal. , , S. | Salur | 541—543 | 2 |
| 14. Go. or Gond. | Gondi | 543—548 | 5 |
| 15. Kon. | Konda | 548—550 | 2 |
| 16. Kui | Kui | 550—554 | 4 |
| 17. Kuwi | Kuwi | 554—558 | 4 |
| a. F, b. S. | Fitzgerald Schulze | 554—556 556—558 | 2 2 |
| 18. Kur. | Kurukh | 559—562 | 4 |
| 19. Malt. | Malto | 562—566 | 4 |
| 20. Br. | Brahui | 566—567 | 2 |

The above list is taken from T. Burrow and M. B. Emeneau: "A Dravidian Etymological Dictionary", 1966. p. XXVII and 387. The pages, starting from 389, give the Indexes in that order, which indicates the relative distance, mainly northwards, from Tamil *Nāṭu*, of the people who speak the several tongues indicated above. There are 19 languages and one dialect, namely Badaga: 20 in all, excluding all the three dialects of Tamil, mentioned on p. 419: (21) *Kaikādi* (two words), (22) *Korvī* (one word) and (23) *Verukala* (one word). The last column indicates the number of pages covered by the Indexes, which also indicates roughly the relative importance of the languages themselves: Ta., Ka., Tel., Ma., Tu., Ko., etc.

THE INDO-EUROPEAN (=I. E.) LANGUAGES, along with the abbreviations for them employed in this Lexicon.

Group I : Indo-Iranian or Aryan, pronounced "Arian".

1. (a) Sk. = Sanskrit, incl. the Vedic Hymns from 1500 B. C.
2. (b) O. Pers. = Old Persian, from the sixth century B. C.
3. (c) Av. = Avestan, the language of Zoroastrianism, about 720 B. C.



4. Group II: Arm. = Armenian, texts beginning about 5 A. D.

5. Alb. = Albanian, „ „ „ „ 14 „

„ III. Baltic — Slavonic or Slavic :-

6. (a) O. Pruss. = Old Prussian, which died about 17 A. D.

(b) Lith. = Lithuanian, very close even now to Vedic Sk.

(c) Lettish = Lett. which was spoken in Latvia till 1941 A. D.

(d) O. Bulg = Old Bulgarian, very important texts, 9—12 A. D.

7. (e) Russian, Polish, Serbian = Russ. Pol. Serb.

8. 13. Group IV. Greek, numerous dialects = Gk. (from about 850 B. C.)

14. (a) Lat. = Latin, still living as Spanish, Italian, French, Roumanian.

15. (b) Osc. = Oscan, the language of the Samnites, from 2 B. C.

16. (c) Umb. = Umbrian, in Central and East Italy, „ 1 B. C.

Group VI Celtic (pronounced "Keltic" philologically) :-

17. (a) Gaulish, dead by 6 A. D. but known through inscriptions.

18. (b) W. = Welsh, texts beginning in 9 A. D. Co. = Cornwallish.

19. (c) Ir. = Irish, „ „ „ „ 5 „ O. Ir. = Old Irish.

Group VII Germanic :-

20. (a) Goth. = Gothic, texts beginning in 4 A. D.

21. (b) Ice. = Icelandic.

22. (c) Nor. = Norwegian.

23. (d) O. H. G. = Old High German. M. H. G. = Middle High German

N. „ „ New „ „

24. (e) O. L. G. = Old Low German. L. G. = Low „

25. (f) A. S. = Anglo-Saxon

26. (g) Eng(l). = English

27. Group VIII. Toch. = Tocharic in Chinese Turkestan, in Central Asia, discovered in 1904, closest to Celtic.

28. Group IX. Hittite or Pseudo-Hittite, = (Ps.) Hitt., a mixed language with an I. E. grammatical structure and a vocabulary akin to Sumerian, Mitanni and Dravidian cf. Kieckers : "Einführung in die indogermanische Sprachwissenschaft", 1933, and the "Inscriptions at Boghaz Koei" in Cappadocia in Asia Minor. T. H. Williams. pages 15—17.

Group X: Minor I. E. tongues, not mentioned above, are :-

29. Il. = Illyrian.

[Ky. = Kymric, Walde's term for Welsh.]

38. E. Lith = East Lithuanian.

30. It. = Italian

39. O. Lith = Old Lithuanian.

31. M. Ir. = Middle Irish.

[O. Ir. = Old Irish].

32. O. E. S. = Old Ecclesiastical Slavonic.

40. O. N. = Old Norse.

33. O. Sax. = Old Ecclesiastical Slavonic.

41. N. P. = New Persian.

34. O. Sl. = Old Slavonic.

42. Sp. = Spanish.

35. Toch. A. } Two forms of Tocharic.

43. Port = Portuguese.

36. „ B. }

44. Roum = Roumanian.

37. Fr. = French.

45. Ruth = Ruthenian.

Group XI. Later Indo-Aryan Languages.

46. Pali; 47. Prakrit, especially Sauraseni; 48. Sinhala, abbreviated as Pa. Pkt. and Sinh respectively.

49. Ass. = Assamese.

50. Beng. = Bengali.

51. Guj = Gujarati.

52. Mar. = Marathi.

53. Hi. = Hindi.

54. Nep. = Nepali.

As Number 27 is repeated in numbers 35 and 36, 7 in 38 and 39, 22 in 40, 9 in 34, 19 in 31, 25 in 33, and as some of the tongues specified in Group X are not very different from those mentioned in the earlier groups, e. g. O. E. S. from O. Bulg (32 from 9), I have made a modest estimate of the I. E. languages dealt with in my Lexicon as 45, rather than as 54. This list could have been prolonged still further by adding Konkani, Kumaon, Oriya, Sindhi and Buddhist Hybrid Sanskrit, as T. Burrow and M. B. Emeneau have done, in their Drav. Etym Dict., Introduction, page XXVII. Add also "Urdu".



